

244 වන කාණ්ඩය - 09 වන කලාපය  
தொகுதி 244 - இல. 09  
Volume 244 - No. 09

2016 ජූනි 10 වන සිකුරාදා  
2016 யூன் 10, வெள்ளிக்கிழமை  
Friday, 10th June, 2016



පාර්ලිමේන්තු විවාද  
(හැන්සාඩ්)

பாராளுமன்ற விவாதங்கள்  
(ஹன்சாட்)

PARLIAMENTARY DEBATES  
(HANSARD)

නිල වාර්තාව  
அதிகார அறிக்கை  
OFFICIAL REPORT



# අන්තර්ගත ප්‍රධාන කරුණු

නිවේදන :

2016 මැයි මස 05 දින පාර්ලිමේන්තු සභා ගර්භය තුළ ඇති වූ සිද්ධිය පිළිබඳ වාර්තාව

ප්‍රශ්නවලට වාචික පිළිතුරු

පෞද්ගලිකව දැනුම් දීමෙන් ඇසූ ප්‍රශ්නය :

ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලය තුළ පවත්නා ගැටලු සහගත තත්ත්වය  
සාලාව හමුදා කඳවුරෙහි අවි ගබඩාව පිපිරීම නිසා මහජනතාව මුහුණපා ඇති ගැටලු  
ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ අත්අඩංගුවට ගත් රැඳවියන් නිදහස් කිරීම

මූල්‍ය කළමනාකරණ (වගකීම) (සංශෝධන) පනත් කෙටුම්පත: පළමුවන වර කියවන ලදී

වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල්තුමාගේ ඉල්ලා අස්වීම:

තිරසර සංවර්ධන හා වනජීවී අමාත්‍යතුමාගේ ප්‍රකාශය

2016 අප්‍රේල් 06 දින සභාව කල් තබන ලද අවස්ථාවේ යෝජනාවේදී ගරු ඩී. රංජිත් ද සොයිසා මහතා විසින් මතු කරන ලද ප්‍රශ්නය: අධිකරණ හා බුද්ධ ශාසන අමාත්‍යතුමාගේ ප්‍රකාශය

පෞද්ගලික මන්ත්‍රීන්ගේ පනත් කෙටුම්පත් :

අමීර් අලි පදනම (සංස්ථාගත කිරීමේ) - [ගරු මොහොමඩ් නවවි මහතා] - පළමු වන වර කියවන ලදී  
ශ්‍රී ලංකා ළමා සංවර්ධන සංගමය (SLACD)(සංස්ථාගත කිරීමේ) - [ගරු(වෛද්‍ය) තුසිතාවිජේමාන්නමහත්මිය]- පළමු වන වර කියවන ලදී

කල් තැබීමේ යෝජනාව:

හමුදාව අත්පත් කර ගෙන ඇති උතුරු - නැගෙනහිර ඉඩම් නිදහස් කිරීම හා අවතැන් වූවන් සඳහා ව්‍යුහාත්මක වැඩසටහන්

## පිරිතාන දර්ශන

අනුමතවීම්:

2016 මේ 05-ஆந்த் தேதி சபாமண்டபத்தில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய அறிக்கை

வினாக்களுக்கு வாய்மூல விடைகள்

தனி அறிவித்தல் மூல வினா:

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் நிலவும் சிக்கலான நிலைமை  
சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப் பினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப் பட்டோரை விடுதலை செய்தல்

நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தம்) சட்டமூலம்:

முதன்முறை மதிப்பிடப்பட்டது

வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமா:

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரின் கூற்று

2016 ஏப்ரல் 06ம் திகதிய ஒத்திவைப்புப் பிரேரணைமீதான விவாதத்தின்போது மாண்புமிகு ஈ. ரஞ்சித் த சொய்சா எழுப்பிய வினா:

நீதி அமைச்சரும் புத்தச்சாசன அமைச்சருமானவரின் கூற்று

தனி உறுப்பினர் சட்டமூலங்கள்:

அமீர் அலி மன்றம் (கூட்டிணைத்தல்) - [மாண்புமிகு முஹமட் நவவி] - முதன்முறை மதிப்பிடப்பட்டது  
இலங்கைச் சிறுவர் அபிவிருத்திச் சங்கம் (SLACD) (கூட்டிணைத்தல்) - [மாண்புமிகு (வைத்திய கலாநிதி) (திருமதி) துஸிதா விஜேமான்ன] - முதன்முறை மதிப்பிடப்பட்டது

ஒத்திவைப்புப் பிரேரணை

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் இடம்பெயர்ந் தோருக்கான ஒழுங்கமைந்த நிகழ்ச்சித்திட்டம்

## PRINCIPAL CONTENTS

ANNOUNCEMENTS:

Report on Incident Occurred Inside Parliament Chamber on 6<sup>th</sup> May, 2016

ORAL ANSWERS TO QUESTIONS

QUESTION BY PRIVATE NOTICE:

Convolutd Situation in Sri Lanka Transport Board  
Problems Faced by People Due to Explosion of Ammunition Dump in Salawa Army Camp  
Release of Detainees Arrested Under Prevention of Terrorism Act

FISCAL MANAGEMENT (RESPONSIBILITY) (AMENDMENT) BILL:

Read the First time

RESIGNATION OF DIRECTOR-GENERAL OF DEPARTMENT OF WILDLIFE CONSERVATION:

Statement by Minister of Sustainable Development and Wildlife

QUESTION RAISED BY HON. T. RANJITH DE ZOYSA DURING ADJOURNMENT MOTION ON 06TH APRIL, 2016:

Statement by Minister of Justice and Buddhasasana

PRIVATE MEMBERS' BILLS:

Ameer Ali Foundation (Incorporation) - [The Hon. Mohamed Navavi] - Read the first time  
Sri Lanka Association for Child Development (SLACD) (Incorporation) - [The Hon. (Dr.) (Mrs) Thusitha Wijemanna] - Read the first time

ADJOURNMENT MOTION:

Return of Military-Held Lands and Structured Programmes Aiming the Displaced in the North and East



**පාර්ලිමේන්තුව**  
**பாராளுமன்றம்**  
**PARLIAMENT**

*2016 ජූනි 10 වන සිකුරාදා*  
*2016 யூன் 10, வெள்ளிக்கிழமை*  
*Friday, 10th June, 2016*

**පූ.භා.10.30ට පාර්ලිමේන්තුව රැස් විය.**  
**කථානායකතුමා [ගරු කරු ජයසූරිය මහතා]**  
**මූලාසනාරූඪ විය.**

பாராளுமன்றம் மு.ப. 10.30 மணிக்குக் கூடியது.  
சபாநாயகர் அவர்கள் [மாண்புமிகு கரு ஜயசூரிய] தலைமை வகித்தார்கள்.

The Parliament met at 10.30 a.m.,  
MR. SPEAKER [THE HON. KARU JAYASURIYA] in the Chair.

**නිවේදන**  
**அறிவிப்புகள்**  
**ANNOUNCEMENTS**

**2016 මැයි මස 05 දින පාර්ලිමේන්තු සභා ගර්භය**  
**තුළ ඇති වූ සිද්ධිය පිළිබඳ වාර්තාව**  
**2016 மே 05ஆந் தேதி சபாமண்டபத்தில் இடம்பெற்ற**  
**சம்பவம் பற்றிய அறிக்கை**  
**REPORT ON INCIDENT OCCURRED INSIDE PARLIAMENT**  
**CHAMBER ON 5TH MAY, 2016**

**ගරු කථානායකතුමා**  
**(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)**  
**(The Hon. Speaker)**

ගරු මන්ත්‍රීවරුනි, 2016 මැයි මස 05වෙනි දින විවාදයට ගන්නා ලද රුපියල් මිලියන 55ක් සඳහා වූ පරිපූරක මුදල පිළිබඳ එදින න්‍යාය පත්‍රයේ අංක 1 වශයෙන් සඳහන් වූ යෝජනාව පිළිබඳ පැවැත්වූ ඡන්ද විමසීමේ ප්‍රතිඵලය පිළිබඳව ඇතිවූ ව්‍යාකූල තත්ත්වය සම්බන්ධයෙන් ඊයේ දින පාර්ලිමේන්තු කටයුතු පිළිබඳ කාරක සභාවේදී සාකච්ඡා කරන ලද අතර, මා විසින් මේ පිළිබඳව විමර්ශනයක් පැවැත්වීමට පත් කරන ලද විපක්ෂ නායක ගරු ආර්. සම්පන්දන්, හිටපු කථානායක ගරු වමල් රාජපක්ෂ, නගර සැලසුම් හා ජල සම්පාදන අමාත්‍ය ගරු රවුෆ් හකීම් සහ අධිකරණ හා බුද්ධ ශාසන අමාත්‍ය ගරු විජයදාස රාජපක්ෂ යන ජ්‍යෙෂ්ඨ මන්ත්‍රීවරුන්ගෙන් සැදුම්ලත් කමිටුවේ පූර්ණ වාර්තාව මා වෙත ලබා දෙන ලදී.

එම වාර්තාවට අනුව සඳහන් වන්නේ අදාළ දිනයේදී පස් වරු 6.30ට නියමිතව තිබූ ඡන්දය පස් වරු 5.45ට කැඳවීමෙන් පසු ඡන්දය දීම සඳහා මන්ත්‍රීවරුන් සභාවට ඡන්දය ගණන් කරන අතරතුර අවස්ථා ගණනකදී පැමිණීම නිසා ඇති වූ කලබලකාරී තත්ත්වය හමුවේ අවස්ථා තුනකදී එසේ ප්‍රමාද වී පැමිණීම මන්ත්‍රීවරුන්ගේ ඡන්දය ගණන් කිරීමට අවකාශ සලසා දීමේදී යම් මානුෂික අත් වැරද්දක් හෝ ප්‍රමාද දෝෂයක් සිදුවීමට අවස්ථාව තිබූ බවයි. එනමුත්, මෙමගින් එම අවස්ථාවේ මූලාසනයේ සිටි මන්ත්‍රීතුමාගේ හෝ මහ ලේකම්වරයාගේ අපක්ෂපාතීත්වය හෝ ස්වාධීනත්වය පිළිබඳව කිසිම ආකාරයක සැකයක් හෝ අවිශ්වාසයක් ඇතිවීමට කිසිම හේතු සාධකයක් නොමැති බවද ගරු පරීක්ෂණ කමිටුව අවධාරණය කොට ඇත.

තවද, පරීක්ෂණ කමිටුව පහත සඳහන් කරුණු අවධාරණය කොට ඇත. මම ඒ කරුණු ඉංග්‍රීසි භාෂාවෙන් කියවන්නම්:

**“ General Observation**

The Committee is of the view that during the last few months the conduct of some Members had been unruly, aggressive and hostile. If there will be a continuation of this kind of conduct, there will be an erosion of public confidence reposed in the Parliament and the democratic system of governance. Such a situation might eventually eat into the vitals of the democratic principles and norms. Hence the Committee recommends that stringent measures should be taken to uphold the discipline and to maintain the decorum of the Parliament.

**Recommendations**

- i. The Committee recommends that this is a noteworthy matter to be resolved, by a discussion at the Party Leaders’ Meeting in the interests of the Parliamentary system. If no consensus is arrived at, in considering circumstances under which the uncertainty has arisen, we recommend to hold a fresh counting of vote. (Noted a fresh vote was held.)
- ii. When a Bill or a Resolution is presented to the Parliament, the Minister in charge of the subject concerned (including the officials) shall act in due diligence and appraise the House with clarity the nature and the purpose of the Bill or Resolution.
- iii. The ringing of Division Bell to indicate the voting of Members must be continued for five minutes.
- iv. When voting had been fixed at a particular time, the House shall not commence voting before the fixed time even if the Debate is concluded. The House may be adjourned till the time fixed for voting.
- v. At the time of voting, in the absence of the Speaker, the Deputy Speaker shall preside and conduct the voting in the House.
- vi. Members of the Speaker’s Panel shall be given a special training to develop their skills.
- vii. Officials of the Parliament shall not engage with the Members or any outsider to evaluate or examine the conduct in the House or any other related matter unless there shall be a direction from the Speaker.
- viii. Stringent measures should be taken to uphold the discipline and to maintain the decorum of the Parliament.
- ix. The existing Standing Orders may be revised appropriately to meet the above-mentioned requirement”

මේ සිද්ධිය පිළිබඳව මහලේකම්වරයා විසින් තම කනගාටුව මා වෙත ලිඛිතව ප්‍රකාශ කොට ඇති බවද දන්වනු කැමැත්තෙමි.

[ගරු කථානායකතුමා]

තවද, ඊයේ රැස් වූ පාර්ලිමේන්තු කටයුතු පිළිබඳ කාරක සභාවේදී ඒකාබද්ධ විපක්ෂයේ මන්ත්‍රීන් විසින් අත්සන් කරන ලද මහලේකම්වරයාට එරෙහිව දෝෂාභියෝගය ගැනද සාකච්ඡා වූ අතර, එවැනි දෝෂාභියෝගයක් ගෙන ඒමට කිසිදු හේතු සාධකයක් ඉදිරිපත් වී නැති බව ද පාර්ලිමේන්තු කටයුතු පිළිබඳ කාරක සභාවේ අදහස විය.

තවද, මෙවැනි සිදුවීම් අප පාර්ලිමේන්තුවෙන්, ලෝකයේ අනෙකුත් පාර්ලිමේන්තුවලින් සිදු වූ අවස්ථා බොහෝ ගණනක් වාර්තා වී ඇත. දැනට හැන්සාඩ් වාර්තාවල සඳහන් වන පරිදි, අප පාර්ලිමේන්තුවේ අවස්ථා තුනකදී මෙවැනි අත්වැරදීම් පසුකාලීනව නිවැරදි කොට ඇත. මහා බ්‍රිතාන්‍ය පාර්ලිමේන්තුවේ අවස්ථා 11කදී ඡන්දය ගැනීමේදී සිදු වූ වැරදීම් සහ අඩු පාඩු නිවැරදි කොට ඇත. එබැවින්, මෙවැනි සිද්ධියක් ලෝකයේ පාර්ලිමේන්තුවක සිදු වූ පළමු අවස්ථාව යැයි හුවා දැක්වීමට සමහර මන්ත්‍රීවරු ගන්නා උත්සාහය මා තරයේ ප්‍රතික්ෂේප කරමි.

එමෙන්ම, එම සිද්ධිය ඇති වූ අවස්ථාවේ ගරු සිසිර ජයකොඩි මහතා සහ ගරු විමල් වීරවංශ මහතා ඔවුන්ගේ ක්‍රියාකලාපය සම්බන්ධයෙන් කනගාටුව මා වෙත පළ කර සිටින ලද බවත් දන්වනු කැමැත්තෙමි.

කෙසේ වුවද, පාර්ලිමේන්තුවේ ඡන්දයක් ගන්නා අවස්ථාවන්වලදී ඒ සඳහා සියලු මන්ත්‍රීවරුන්ගේ සහයෝගය අත්‍යවශ්‍ය වන බව අවාධාරණය කරන අතර, මහලේකම් මණ්ඩලය විසින් ඉතා සුපරීක්ෂාකාරීව මූලාසනයේ සහයෝගය ඇතිව ඡන්දය ගනු කිරීමට පියවර ගත යුතු බව ද අවාධාරණය කරමි.

ඒ වාගේම, මෙම වාර්තාව ලබා දීම සම්බන්ධයෙන් එම කමිටුවට මාගේ ගෞරව පූර්වක ස්තූතිය පුද කරන්නන් මම මෙය අවස්ථාවක් කර ගනිමි.

**ලිපි ලේඛනාදිය පිළිගැන්වීම**  
**சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்கள்**  
**PAPERS PRESENTED**

2016 වර්ෂය සඳහා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154ඡ (4) වගන්තියට අනුව මුදල් කොමිෂන් සභාවෙන් අතිගරු ජනාධිපතිතුමා වෙත කෙරෙන නිර්දේශ.- [අග්‍රාමාත්‍යතුමා සහ ජාතික ප්‍රතිපත්ති හා ආර්ථික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවට ගරු ගයන්ත කරුණාතිලක මහතා]

*සභාමේසය මත තිබිය යුතුයයි නියෝග කරන ලදී.*  
*சபாபீடத்தில் இருக்கக் கட்டளையிடப்பட்டது.*  
*Ordered to lie upon the Table.*

ගරු ගයන්ත කරුණාතිලක මහතා (පාර්ලිමේන්තු ප්‍රතිසංස්කරණ හා ජනමාධ්‍ය අමාත්‍ය සහ ආණ්ඩු පක්ෂයේ ප්‍රධාන සංවිධායකතුමා)

(மாண்புமிகு கயந்த கருணாதிலக்க - பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானும்)

(The Hon. Gayantha Karunatileka - Minister of Parliamentary Reforms and Mass Media and Chief Government Whip)

ගරු කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ ජාතික ප්‍රතිපත්ති හා ආර්ථික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මම 2015 වර්ෂය සඳහා ජනලේඛන හා සංඛ්‍යා ලේඛන දෙපාර්තමේන්තුවේ කාර්ය සාධන වාර්තාව ඉදිරිපත් කරමි.

එම වාර්තාව ආර්ථික සංවර්ධන පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.

*ප්‍රශ්නය විමසන ලදීන්, සභා සම්මත විය.*  
*வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.*  
*Question put, and agreed to.*

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා (ප්‍රවාහන හා සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)

(The Hon. Nimal Siripala De Silva - Minister of Transport and Civil Aviation)

ගරු කථානායකතුමනි, 2015 වර්ෂය සඳහා ප්‍රවාහන හා සිවිල් ගුවන් සේවා අමාත්‍යාංශයේ කාර්ය සාධන වාර්තාව මම ඉදිරිපත් කරමි.

එම වාර්තාව ප්‍රවාහනය හා සන්නිවේදනය පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.

*ප්‍රශ්නය විමසන ලදීන්, සභා සම්මත විය.*  
*வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.*  
*Question put, and agreed to.*

ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා (උසස් අධ්‍යාපන හා මහාමාර්ග අමාත්‍යතුමා සහ පාර්ලිමේන්තුවේ සභානායකතුමා)

(மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல - உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்)

(The Hon. Lakshman Kiriella - Minister of Higher Education and Highways and Leader of the House of Parliament)

Hon. Speaker, I present the Annual Report of the Road Development Authority for the year 2012 and move that this Report be referred to the Sectoral Oversight Committee on Transport and Communication.

*ප්‍රශ්නය විමසන ලදීන්, සභා සම්මත විය.*  
*வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.*  
*Question put, and agreed to.*

ගරු වජීර අබේවර්ධන මහතා (ස්වදේශ කටයුතු අමාත්‍යතුමා)

(மாண்புமிகு வஜிர அபேவர்தன - உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர்)

(The Hon. Wajira Abeywardana - Minister of Home Affairs)

ගරු කථානායකතුමනි, මම 2015 වර්ෂය සඳහා පොළොන්නරුව දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ වාර්ෂික කාර්ය සාධන වාර්තාව සහ ගිණුම් ඉදිරිපත් කරමි.

එම වාර්තාව අභ්‍යන්තර පරිපාලනය හා රාජ්‍ය කළමනාකරණය පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.

*ප්‍රශ්නය විමසන ලදීන්, සභා සම්මත විය.*  
*வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.*  
*Question put, and agreed to.*

ගරු ගයන්ත කරුණාතිලක මහතා

(மாண்புமிகு கயந்த கருணாதிலக்க)

(The Hon. Gayantha Karunatileka)

ගරු කථානායකතුමනි, විදුලිබල හා පුනර්ජනනීය බලශක්ති අමාත්‍යතුමා වෙනුවෙන් මම 2013 වර්ෂය සඳහා පරමාණුක ශක්ති අධිකාරියේ වාර්ෂික වාර්තාව ඉදිරිපත් කරමි.

එම වාර්තාව බලශක්ති පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.

**ප්‍රශ්නය විමසන ලදීන්, සහා සම්මත විය.**  
විභාග විධිමත් කිරීමේ කොමිෂන් සභාවට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.  
*Question put, and agreed to.*

**ගරු ගයන්ත කරුණාතිලක මහතා**  
(මාණ්ඩලීය කාර්ය මණ්ඩල කළමනාකරු)  
(The Hon. Gayantha Karunatileka)

ගරු කපානයකතුමනි, සංවර්ධන උපාය මාර්ග හා ජාත්‍යන්තර වෙළෙඳ අමාත්‍යාංශය වෙනුවෙන් මම 2014 සහ 2015 වර්ෂ සඳහා ආනයන හා අපනයන (පාලන) දෙපාර්තමේන්තුවේ කාර්ය සාධන වාර්තා ඉදිරිපත් කරමි.

එම වාර්තා ජාත්‍යන්තර සබඳතා පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.

**ප්‍රශ්නය විමසන ලදීන්, සහා සම්මත විය.**  
විභාග විධිමත් කිරීමේ කොමිෂන් සභාවට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.  
*Question put, and agreed to.*

**පෙන්සම්**  
**මනුෂ්‍යයන්ගේ**  
**PETITIONS**

**ගරු වජිර අබේවර්ධන මහතා**  
(මාණ්ඩලීය කාර්ය මණ්ඩල කළමනාකරු)  
(The Hon. Wajira Abeywardana)

ගරු කපානයකතුමනි, මම පහත සඳහන් පෙන්සම් දහතුන පිළිගන්වමි.

- (1) වදුරඹ, නාන්තවෙල, මිනුවන්දෙනිය යන ලිපිනයෙහි පදිංචි ඒ.ජී. සෝමරත්න මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (2) ගාල්ල, කලේගාන, පළාත් සභා දේශීය වෛද්‍ය උදාන ව්‍යාපෘතියේ සේවය කරන වෛද්‍ය එම්.ඩී. අසංග රංජන මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (3) ගාල්ල, අංකොක්කාවල යන ලිපිනයෙහි පදිංචි ඒ. ධර්මදාස මනෝගල කනක්ක මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (4) හික්කඩුව, වැල්ලවත්ත, නො. 16 දරන ස්ථානයෙහි පදිංචි ඒ.ඩබ්ලිව්.පී. වන්දුටංග මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (5) අහංගම, කනළුව, ගිනිවැල්ල යන ලිපිනයෙහි පදිංචි එච්.ජී. වන්දුපාල මහත්මියගෙන් ලැබුණු පෙන්සම;
- (6) බද්දේගම, පිට්ටිගොඩ, හික්කඩුව, නයාපාමුල පිවිසුම් මාර්ගය යන ලිපිනයෙහි පදිංචි කේ.එම්.ජී. නිමල් කරුණාතිලක මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (7) බුස්ස, මහනැගොඩ, හදනගොඩවත්ත, "අභිදිසානි" යන ලිපිනයෙහි පදිංචි එම්. ටී. ඩබ්ලිව්. පී. වන්දුටංග මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (8) බලපිටිය, වැලිකඩමුල්ල යන ලිපිනයෙහි පදිංචි එම්.එම්.කේ.සී. ජයවිලාල් මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (9) රත්මලාන, අත්තිකියා පාර, සෙන්සිරි මාවත, අංක 34 බී දරන ස්ථානයෙහි පදිංචි එම්.ටී.එම්. නිසාර් මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (10) ගාල්ල, කරාපිටිය, සනිසයිඩ් ගාඩන්ස්, අංක 247/45 දරන ස්ථානයෙහි පදිංචි පී.ජේ. රුපසිංහ මහතාගෙන් ලැබුණු පෙන්සම;

- (11) බටපොළ, කහටපිටිය, යෝගාග්‍රාමය පාර යන ලිපිනයෙහි පදිංචි පී.එස්. රුක්මනී ඩයස් මහත්මියගෙන් ලැබුණු පෙන්සම;
- (12) තඹුන්තේගම, අංක 352, තේක්කවත්ත, "අමා සුව අරණ" භාවනා මධ්‍යස්ථානය දරන ස්ථානයෙහි වාසය කරන පුජ්‍යා ටී. සද්ධම්මචාලා තෙරණියගෙන් ලැබුණු පෙන්සම; සහ
- (13) ගිංතොට, දඩල්ල, බෝගහවත්ත, නො. 70/9/1 දරන ස්ථානයෙහි පදිංචි ඩබ්ලිව්. ජේ. මහතාගෙන් ලැබුණු පෙන්සම.

**ගරු සෙයිඩ් අලී සාහීර් මවුලානා මහතා**  
(මාණ්ඩලීය කාර්ය මණ්ඩල කළමනාකරු)  
(The Hon. Seyed Ali Zahir Moulana)

Hon. Speaker, I present a petition received from Mrs. Kolsum Beevi Marzook of Riyaz Bakery Road, Jeyanhary, Eravur 03.

**ගරු හර්ෂණ රාජකරුණා මහතා**  
(මාණ්ඩලීය කාර්ය මණ්ඩල කළමනාකරු)  
(The Hon. Harshana Rajakaruna)

ගරු කපානයකතුමනි, මම පහත සඳහන් පෙන්සම් පහ පිළිගන්වමි.

- (1) කිරිඳිවැල, මිල්ලතේ, කිරිවැලේවත්ත අංක 116/F දරන ස්ථානයෙහි පදිංචි බී.ජී.ඩබ්ලිව්. ජයසිංහ මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (2) මහනුවර, අම්පිටිය, පල්ලේගම, අංක 48/3 ඒ දරන ස්ථානයෙහි පදිංචි බී.අයි.ඒ. සම්පත් ජයවර්ධන මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (3) මල්වාන, කළුකොඳයාට, අංක 76 දරන ස්ථානයෙහි පදිංචි එස්.ඒ. කුමාරසිංහ මහතාගෙන් ලැබුණු පෙන්සම;
- (4) කිරිඳිවැල, බෝගහවත්ත, හත්පෙරුම, අංක 200/ඒ/1 දරන ස්ථානයෙහි පදිංචි ඩබ්ලිව්.එම්. කරුණාසේන මහතාගෙන් ලැබුණු පෙන්සම; සහ
- (5) වේයන්ගොඩ, මගලේගොඩ, අංක 194/35 දරන ස්ථානයෙහි පදිංචි ඩබ්ලිව්.පී. සහන් පතිරාජ මහතාගෙන් ලැබුණු පෙන්සම.

*ඉදිරිපත් කරන ලද පෙන්සම් මහජන පෙන්සම් පිළිබඳ කාරක සභාවට පැවරිය යුතු යයි නියෝග කරන ලදී.*  
*සමර්ථකරුවන්ගේ මනුෂ්‍යයන්ගේ පොදුමනුෂ්‍ය ක්‍රියාමාර්ගයට යොමු කළ යුතු යැයි මම යෝජනා කරමි.*  
*Petitions ordered to be referred to the Committee on Public Petitions.*

**ප්‍රශ්නවලට වාචික පිළිතුරු**  
**විභාග කොමිෂන් සභාවේ වාචික පිළිතුරු**  
**ORAL ANSWERS TO QUESTIONS**

**ගරු කපානයකතුමා**  
(මාණ්ඩලීය කාර්ය මණ්ඩල කළමනාකරු)  
(The Hon. Speaker)

ප්‍රශ්න අංක 1 - 105/15 - (2), ගරු බුද්ධික පතිරණ මහතා.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(මාණ්ඩලීය කාර්ය මණ්ඩල කළමනාකරු)  
(The Hon. Buddhika Pathirana)

ගරු කපානයකතුමනි, මා එම ප්‍රශ්නය අහනවා.





- (iii) the number of families to which compensation is yet to be paid; and
- (iv) the date on which compensation will be paid to the rest of the families?
- (b) Will he also inform this House the steps taken by the government to prevent property loss that may occur due to natural disasters?
- (c) If not, why?

**ගරු ගයන්ත කරුණාතිලක මහතා**  
(மாண்புமிகு கயந்த கருணாதிலக்க)  
(The Hon. Gayantha Karunatileka)

ගරු කථානායකතුමනි, ආපදා කළමනාකරණ අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

- (අ) (i) 2015 වර්ෂයේ අයහපත් කාලගුණික විපර්යාස හේතුවෙන් නිවාස හානි සිදු වූ පවුල් සංඛ්‍යාව 5,993ක් වෙයි.
- (ii) ඒ අතරින් වන්දි මුදල්වල පළමු වාරිකය ගෙවා ඇති පවුල් සංඛ්‍යාව 4,057ක් වේ.
- (iii) පවුල් 1,936ක් සඳහා සම්පූර්ණ ඇස්තමේන්තුගත මුළු මුදල ගෙවීමට ඇත. පවුල් 4,057ක් සඳහා දෙවන හා තෙවන වාරික ගෙවීමට ඇත.
- (iv) වන්දි මුදල් ගෙවීම මහා භාණ්ඩාගාරයේ ප්‍රතිපාදන ලැබෙන පරිදි සිදු කෙරේ.
- (ආ) ඉදිරියේදී ස්වාභාවික උවදුරු මගින් සිදු වන දේපළ හානි වැළැක්වීම සඳහා ගෙන ඇති පියවර පහත පරිදි වේ.

- (1) පූර්ව අනතුරු ඇඟවීම් නිකුත් කිරීම.
- (2) කාලගුණ නිවේදන නීතිපතා ජනතාව වෙත නිකුත් කිරීම.

මෙම කාර්යය වැඩි දියුණු කිරීම සඳහා ව්‍යාපෘතියක් සකස් කර ඇත.

- (3) නායයෑම් ආපදා අවම කිරීම හා එමගින් සිදු වන ජීවිත හා දේපළ හානි අවම කිරීම සඳහා පහත සඳහන් පියවර ගෙන ඇත.
  - a. ආපදා කලාප හඳුනා ගැනීම හා සිතියම්ගත කිරීම.
  - b. නායයෑම් පූර්ව අනතුරු දැනුම් දීම.
  - c. ජනතාව සහ අදාළ ආයතන දැනුවත් කිරීම.
  - d. නායයෑම් ආපදා අවමකරණ ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීම.
  - e. ප්‍රතිපත්ති සම්පාදනය හා සැලසුම් සැකසීම.
  - f. ආපදාවන්ට ඔරොත්තු දෙන නිවාස සකස් කිරීම සඳහා උපදෙස් දීම.
- (4) ආපදා කළමනාකරණයට සම්බන්ධ කාර්ය මණ්ඩල පුහුණු කිරීමේ වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම.
- (5) ආපදා සම්බන්ධව ජනතාව දැනුවත් කිරීමේ වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම.
- (6) ආපදා අවදානම අවම කිරීමේ වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම.

(ඇ) පැන නොනඹී.

**ගරු කනක හේරත් මහතා**  
(மாண்புமிகு கனக ஹேரத்)  
(The Hon. Kanaka Herath)

ගරු කථානායකතුමනි, මාගේ පළමුවන අතුරු ප්‍රශ්නය මෙයයි. මෙය පරණ ප්‍රශ්නයක්. වර්තමාන තත්ත්වය අනුව බලන විට එදා ස්වාභාවික උවදුරු සඳහා වැඩසටහනක් ක්‍රියාත්මක වූණා නම්, තත්ත්වය මීට වඩා වෙනස් වෙන්න ඉඩ තිබුණා. ඒ කෙසේ වෙතත්, අද තිබෙන තත්ත්වය අනුව මෙසේ ආපදාවට ලක් වෙලා තිබෙන ප්‍රදේශවල, විශේෂයෙන්ම කැගල්ල දිස්ත්‍රික්කයේ අරණායක සහ බුලත්කොහුපිටිය ආදී ප්‍රදේශවල අර්ධ වශයෙන් හා මුළුමනින්ම නිවාස විනාශ වී තිබෙන අයට ඒ වන්දි ලබා දීමේ වැඩසටහන ක්‍රියාත්මක කරනවා කියා මා හිතනවා. නමුත් එම වැඩසටහන ක්‍රියාත්මක කරන්න කොයි තරම් කාලයක් යනවාද කියා අහන්න මම කැමැතියි.

පළමුවෙන්ම ඉඩම් ලබා දීමේ වැඩසටහන ක්‍රියාත්මක කරන්න බලාපොරොත්තු වෙනවා. නමුත් තමන්ට වෙනම ඉඩමක් තිබෙනවා නම් ඒ වාගේම එතැනට භූ විද්‍යා හා පතල් කැණීම් කාර්යාංශයෙන් හා NBRO එකෙන් අනුමැතිය ලබා දෙනවා නම් එම ස්ථානයේ නිවසක් සාදා ගැනීමට කොපමණ මුදලක් ලබා දෙනවාද කියා මම අසනවා.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ගරු මන්ත්‍රීතුමනි, ඒක හොඳ යෝජනාවක්. මම ඒ ගැන ආපදා කළමනාකරණ අමාත්‍යතුමාට දැනුම් දෙන්නම්. තමන්ගේ ඉඩමක් තිබෙනවා නම් අපට තිබෙන්නේ, ඊට අවශ්‍ය පහසුකම් හා මුදල් ලබා දෙන්නයි.

දෙවැනි කාරණය, යළි පදිංචි කිරීම. සමහර ඉඩම් තිබෙන්නේ වැවිලි සමාගම් යටතේයි. ජනාධිපතිතුමා එම වැවිලි සමාගම් එක්ක සාකච්ඡා කර එම ඉඩම් ලබා ගන්නට පසුව ඒවායේ නිවාස ඉදි කිරීම සඳහා අපගේ නිවාස හා ඉදි කිරීම් අමාත්‍යාංශය සූදානම් කිරීමට සිටිනවා.

**ගරු කනක හේරත් මහතා**  
(மாண்புமிகு கனக ஹேரத்)  
(The Hon. Kanaka Herath)

ගරු කථානායකතුමනි, තව එක අතුරු ප්‍රශ්නයක් ඇසීමට තිබෙනවා. NBRO එක හා භූ විද්‍යා හා පතල් කැණීම් කාර්යාංශය වැනි ආයතනවල ඉන්නා සේවක සංඛ්‍යාව සම්බන්ධවයි මම අසන්නේ. ඇත්තටම එම නිලධාරීන් පසු ගිය කාලයේ දැවැන්ත වැඩ කොටසක් කළා. නමුත් ඒ කාර්ය මණ්ඩලවල සිටින සේවක සංඛ්‍යාව අඩු නිසා අරණායක, එළඟපිටිය, අක්කර දහය, තොංගමලේ කියන ප්‍රදේශවල සිටින ජනතාව එම ප්‍රදේශවලින් ඉවත් විය යුතුද, එහෙම නැත්නම් නැවත එම ප්‍රදේශවල ඔවුන්ට පදිංචි වෙන්න පුළුවන්ද කියන ඒ පරීක්ෂණ කටයුතු තවම අවසන් කරලා නැහැ. ඒ පිළිබඳව දැඩි අවධානයක් යොමු කර ඉතාම කඩිනමින් එම කටයුතු කරන්න පුළුවන් නම් හොඳයි කියා මා හිතනවා. මොකද, එම පරීක්ෂණ කටයුතු අවසන් නැති නිසා පාසල් බහුතරයක් වසා තැබීමට සිදු වෙලා තිබෙනවා. ඒ නිසා ඒ සම්බන්ධයෙන් ඉතාම කඩිනමින් පියවර ගන්නවාද කියා මා අසන්න කැමැතියි.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ඒ සම්බන්ධවත් ගරු ඇමතිතුමාගේ අවධානය යොමු කරවන්නම්. මිනිස් බලය අඩුවීම ගැන ප්‍රශ්නයක් තිබෙනවා. අලුතින් වුවමනා කරන මිනිස් බලය කොපමණද කියා ඇමතිතුමාට වාර්තාවක් දෙන ලෙස අප ඉල්ලා තිබෙනවා.

ගරු ගයන්ත කරුණාතිලක මහතා  
(மாண்புமிகு கயந்த கருணாதிலக்க)  
(The Hon. Gayantha Karunatileka)

ගරු කපානායකතුමනි, කාලගුණ නිවේදන නිකුත් කිරීමේ ක්‍රම, ජාත්‍යන්තර මට්ටමට ගැලපෙන ආකාරයට කාක්ෂණික වශයෙන් වැඩිදියුණු කිරීමට අදාළව සකස් කර ඇති වැඩ සටහනට අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය ලැබී තිබෙනවා. ඒ සඳහා දැන් ප්‍රතිපාදන සොයමින් ඒ කටයුත්තන් ඉදිරියට යනවා.

**ලංකා ගමනාගමන මණ්ඩලයේ කොටස් හිමියන් :  
වන්දි**

இலங்கைப் போக்குவரத்துச் சபையின்  
பங்குடைமையாளர்கள்: இழப்பீடு  
SHAREHOLDERS OF SRI LANKA TRANSPORT BOARD:  
COMPENSATION

551/16

**8. ගරු (ආචාර්ය) ජයම්පති වික්‍රමරත්න මහතා**

(மாண்புமிகு (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன)  
(The Hon. (DR) Jayampathy Wickramaratne)

ප්‍රවාහන හා සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය - (1):

- (අ) (i) වර්ෂ 1994 ට පෙර පැවති රජය ලංකා ගමනාගමන මණ්ඩලය ප්‍රවාහන සමාගම් බවට පත් කිරීමේදී සේවක සේවිකාවන්ට එකී සමාගම්වල යම් කොටස් ප්‍රමාණයන් ලබා දුන් බවත්;
- (ii) මෙම ප්‍රවාහන සමාගම් 2005 අංක 27 දරන පනතින් නැවතත්, ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලය බවට ස්ථාපිත කළ බවත්;
- (iii) එකී පනතේ 33(3) වගන්තිය යටතේ හිටපු ලංගම සේවක සේවිකාවන්ගේ කොටස් නැවතත් ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලයට පවරාගත් බවත්;
- (iv) එකී 33(3) වගන්තියේ සඳහන් පරිදි කොටස් හිමියන්ට කොටසකට රු. 10/- බැගින් වූ මුදල 2005 වසරේ සිට මේ දක්වා නොගෙවා ඇති බවත්;

එතුමා දන්නෙහිද?

- (ආ) (i) එම වන්දි මුදල් ගෙවීමට කටයුතු කරන්නේද;
- (ii) එසේ නම්, එම දිනය කවරේද;

යන්න එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?

- (ඇ) නො එසේ නම්, ඒ මන්ද?

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்ட வினா:

- (அ) (i) 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையை போக்கு வரத்துக் கம்பனியாக மாற்றியபோது அந்தக் கம்பனிகளில் குறிப்பிடப்படாதவர்களுக்கு பங்கு களை ஊழியர்களுக்கு வழங்கியது என்பதையும்;
- (ii) மேற்படி போக்குவரத்துக் கம்பனிகள் 2005ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க சட்டத்தின் மூலம் மீண்டும் இலங்கைப் போக்குவரத்துச் சபையாக நிறுவப்பட்டது என்பதையும்;
- (iii) குறிப்பிட்ட சட்டத்தின் 33(3)ஆம் பிரிவின்கீழ் முன்னாள் இலங்கைப் போக்குவரத்துச் சபை

ஊழியர்களின் பங்குகள் மீண்டும் இலங்கை போக்குவரத்துச் சபையினால் கையேற்கப் பட்டது என்பதையும்;

- (iv) மேற்படி பிரிவு 33(3) இல் குறிப்பிடப்பட்டவாறு பங்குரிமையாளர்களுக்கு பங்கொன்றுக்கு ரூபா 10/- வீதமான தொகை 2005 தொடக்கம் இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி இழப்பீட்டுத்தொகையை செலுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
  - (ii) ஆமெனில், அந்த திகதி யாதென்பதையும்;
- அவர் சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

asked the Minister of Transport and Civil Aviation:

- (a) Is he aware that -
  - (i) when the Ceylon Transport Board was converted into transport companies by the Government in power prior to 1994, certain amounts of shares of the aforesaid companies were given to the employees;
  - (ii) these transport companies were re-established as the Sri Lanka Transport Board through Act, No. 27 of 2005;
  - (iii) the shares of the former CTB employees were re-acquired to the Sri Lanka Transport Board as per Section 33(3) of the said Act; and
  - (iv) the stipulated amount of Rs. 10 per share to be paid to the shareholders as mentioned in Section 33(3) of the said Act has not been paid from 2005 to date?
- (b) Will he inform this House -
  - (i) whether action will be taken to pay the aforesaid compensation; and
  - (ii) if so, what that date is?
- (c) If not, why?

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva )

ගරු කපානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේය.

- (අ) (i) ඔව්.
- (ii) ඔව්.
- (iii) ඔව්.
- (iv) ඔව්.
- (ආ) (i) ප්‍රතිපාදන සපයාගත් වහාම වන්දි මුදල් ගෙවීමට කටයුතු කරනු ඇත.
- (ii) පැන නොනඹී.
- (ඇ) පැන නොනඹී.

**ගරු (ආචාර්ය) ජයම්පති වික්‍රමරත්න මහතා**  
(மாண்புமிகு (கலாநிதி) ஜயம்பதி விக்கிரமரத்ன)  
(The Hon. (DR) Jayampathy Wickramaratne)

ගරු කථානායකතුමනි, එතුමාගේ පිළිතුර ගැන මම ස්තූතිවන්ත වනවා. ප්‍රතිපාදන සොයා ගැනීම පිළිබඳව විශේෂයෙන් ගරු ඇමතිතුමාගෙන් අවධානය යොමු කර සිටිනවා. මේ ලංගම සේවයේ සිටි සමහරු දැන් විශ්‍රාමිකයන්. ඔවුන් සතුව තිබූ කොටස් සඳහා කියක් හෝ මුදලක් ලැබෙනවා නම්, දැන් ඒක ඔවුන්ට ලොකු දෙයක් වනවා. එම නිසා ඔබතුමා හැකිතාක් ඉක්මනින් මෙම ප්‍රතිපාදන ලබා ගැනීම සඳහා උත්සාහ කරයි කියා මා විශ්වාස කරනවා.

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)

කොටස් සඳහා පමණක් නොවෙයි, අපේ ගරු දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමාත් මේ සම්බන්ධයෙන් ප්‍රශ්නයක් අසා තිබෙනවා. අර්ථ සාධක සහ gratuity රුපියල් බිලියන 13ක් පමණ ගෙවීමට තිබෙනවා. මොකද, 2010 වසරේ සිටම ගෙවා නැහැ. අපි ඒ සඳහා විශේෂ ක්‍රමවේදයක් සකස් කරලා, දැන් ඒ කටයුතු අවසාන අදියරේ තිබෙන්නේ. ඒ නිසා ඉතා ඉක්මනින් ඒ සියලුම ගෙවීම් සඳහා අපි කටයුතු සම්පාදනය කරගෙන යනවා.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(மாண்புமிகு புத்திக பதிரண)  
(The Hon. Buddhika Pathirana)

ගරු කථානායකතුමනි, මම ඔබතුමාගේ අවසරය මත අතුරු ප්‍රශ්නයක් අහන්න කැමැතියි.

**ගරු කථානායකතුමා**  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා ඇමතිතුමනි, ඔබතුමා පිළිතුරු දෙන්න කැමැතිද?

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)  
කැමැතියි, ගරු කථානායකතුමනි.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(மாண்புமிகு புத்திக பதிரண)  
(The Hon. Buddhika Pathirana)

ඔවුන්ට අර්ථ සාධක අරමුදල් සහ පාරිතෝෂික මුදල් ගෙවන්නට බලාපොරොත්තු වනවාය කියලා ඔබතුමා කීවා. ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලයට සම්බන්ධ සේවකයන්ට ගෙවීමට අවශ්‍ය මුදල් 2015 වසර දක්වාම ලැබීලා තිබෙනවා ද, නැත්නම් මුදල් ලැබීලා තිබෙන්නේ යම් කාලයක් සඳහා පමණක් ද?

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)

දැනට හිඟ අර්ථ සාධක අරමුදල් තිබෙනවා. නමුත් මම අමාත්‍යාංශය බාර ගත් දවසේ ඉඳිලා නිසි ලෙස අර්ථ සාධක අරමුදල් ගෙවලා තිබෙනවා.

**ගරු අනුර දිසානායක මහතා**  
(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)  
එතකොට අනික් කාලවලට?

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)

අනික් කාලවලට ගෙවලා නැහැ. ඒ නොගෙවුණ බර තමයි දැන් තිබෙන්නේ. අපි ආර්ථික සංවර්ධන කමිටුවේදී ගරු අගමැතිතුමා සහ මුදල් ඇමතිතුමා සමඟත් මේ ගැන සාකච්ඡා කරලා ඒ සඳහා ක්‍රමවේදයක් සකස් කර තිබෙනවා. ඒක දැන් අවසාන අදියරේ තිබෙන්නේ. ඉතා ඉක්මනින් ඒ අර්ථ සාධක අරමුදල් බැර කරලා, කාලාන්තරයක් තිස්සේ වුණු අසාධාරණය නිවැරදි කිරීමට මේ රජය පියවර ගන්නා බව මා ප්‍රකාශ කරන්න කැමැතියි.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ගරු ඇමතිතුමාත්, මුදල් අමාත්‍යාංශය සහ මහ බැංකුවත් මේ පිළිබඳව සාකච්ඡා කර ගෙන යන බව මා මේ අවස්ථාවේදී ගරු සභාවට කියන්න කැමතියි. දැනට හිඟ අර්ථ සාධක අරමුදල් තිබෙන අයගේ මුදල් ගෙවනවා. අතීතයේ ගෙවීමට තිබෙන මුදල් ගෙවන්න සමහර වත්කම් රජයට බාර දුන්නට පස්සේ ඒ වැඩ කටයුත්තන් අපි අවසන් කරන්න බලාපොරොත්තු වනවා. මේ වනකොට ඒ වැඩ කටයුත්තෙන් සියයට 75ක්, සියයට 80ක් පමණ අපි අවසන් කරලායි තිබෙන්නේ. නීත්‍යානුකූල පියවර ගන්න විතරයි තිබෙන්නේ. එක් කාරණයක් මතක තියාගන්න. මේක හොඳ උදාහරණයක්. කාලයක් තිස්සේ රජයේ සංස්ථා තමන්ගේ සේවක පිරිසට අර්ථ සාධක අරමුදල් ගෙව්වේ නැති බව අපි දන්නවා. මින් පසුව අපට ඒ පිළිබඳව නීති ගෙනෙන්න වේවි. මේකේ එක අඩු පාඩුවක් තිබෙනවා. දැන් නඩු දාන්නේ අලුතින් ආපු අධ්‍යක්ෂවරුන්ටයි. සමහර අය දැන් හැංගිලා ඉන්නේ. පරණ අධ්‍යක්ෂවරුන්ට විරුද්ධව නඩු දාන්න අපට අයිතියක් තිබෙන්න ඕනෑ. ඒ ප්‍රශ්නය විසඳා ගන්නොත් සංස්ථා ගෙනියන්න අවස්ථාව ලැබෙනවාය කියා මා හිතනවා.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(மாண்புமிகு புத்திக பதிரண)  
(The Hon. Buddhika Pathirana)

ගරු කථානායකතුමනි, මම තුන්වැනි අතුරු ප්‍රශ්නය හැටියට මේ කාරණය දැනගන්න කැමැතියි.

ගරු අග්‍රාමාත්‍යතුමා දුන් පිළිතුරේ සඳහන් කළා, පරණ අධ්‍යක්ෂවරුන්ට විරුද්ධව නඩු දාන්න අපට අයිතියක් තිබෙන්න ඕනෑ කියා. ඇත්තටම අතීතයේ වුණු සිද්ධි සම්බන්ධයෙන් දැනට ඉන්න අධ්‍යක්ෂවරුන්ට විරුද්ධව නඩු දාලා වැඩක් නැහැ. ඒ නිසා ඒ සඳහා හඳුනා ක්‍රමවේදය මොකක්ද?

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)

නීති-රීති ගෙනස් කරන්න වෙනවා. සේවක අර්ථ සාධක අරමුදල් පනත යටතේ කම්කරු දෙපාර්තමේන්තුවත් දැනට ඉන්න අයට තමයි නඩු දාන්නේ. ඒ පිළිබඳව අපි දැන් නොයෙකුත් කාරණා අධීකරණයට ඉදිරිපත් කරලා තිබෙනවා. නමුත්, warrant එකක් file කළාට පස්සේ මුදල් ගෙවන්නේ නැත්නම් වරෙන්තු කිරීම හැර මහෙස්ත්‍රාත්වරයෙකුට කළ හැකි වෙනත් විකල්පයක් නැහැ.



(ii) පයිනස් සහ යුකැලිප්ටස් වගාවන් මගින් පරිසරයට සැලකිය යුතු වාසි අත්වන බවක් නොපෙනෙන අතර, භූමිය භායනාය වීම, යටි වගාව ඇති නොවීම, වන ජීවීන්ට අවශ්‍ය ආහාර නොමැති වීම ආදී අවාසි පවතී. එබැවින් වනජීවී රක්ෂිත තුළ ඇති යුකැලිප්ටස් හා පයිනස් වගාව ඉවත් කර ඒ වෙනුවට වන ජීවීන්ට හා පරිසරයට ප්‍රයෝජනවත් වන දේශීය ශාක වගා කිරීමට කටයුතු කර ඇත.

එම ශාක දේශගුණික වශයෙන් සම්පූර්ණයෙන්ම හිතකර නැහැ, අහිතකරයි. ඒක මම පිළිගන්නවා. ඒ අනුව එම තීරණ ක්‍රියාත්මක වෙනවා.

(iii) මෙරට යුකැලිප්ටස් හා පයිනස් වනවගා ඇති කිරීමට කටයුතු කර ඇත්තේ වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව බැවින්, මේ සම්බන්ධව තොරතුරු එම දෙපාර්තමේන්තුවෙන් ලබාගත යුතු වේ.

මෙම ශාක ආර්ථිකයට විශාල ලෙස බලපාලා තිබෙනවා. කඳුරට ප්‍රදේශවලට සුදුසුයි කියලා කිව්වාට මම ඒක විශ්වාස කරන්නේ නැහැ. යටි වගාවක් නොමැති නිසා බිම සෝදා පාළුවට ලක් වෙනවා. මෙම ශාක මේ රටට ආක්‍රමණික ශාක ලෙස සලකා ඉවත් කිරීම කළ යුතුයි කියා මමත් පිළිගන්නවා. ඒ නිසා පයිනස් සහ යුකැලිප්ටස් ශාක ඉවත් කරන්න ඕනෑ. ඒවායින් වෙන්වේ විනාශයක්. කුරුල්ලෙකුට කන්න දෙයක් නැහැ, වෙනත් ගහ කොළ හැදෙන්නේ නැහැ, පොළොව සෝදාගෙන යනවා. ඒ නිසා එම ශාක ඉවත් කරනවා.

(ආ) (i) ඔව්. දේශීය ශාක වගා කිරීමට අපි පියවර ගන්නවා. මම කියන්නම් ඒ මොනවාද කියා. පේරාදෙණියේ සහ හම්බන්තොට උද්භිද උද්‍යාන තිබෙනවා. මම කිව්වා, වල් අඹ වටන් කියලා. ඒවා සතුන්ට කන්න පුළුවන්. දිවුල් වැනි දේ සිටුවන්න කිව්වා. එවැනි දේ මාස් කන්නයේ සිටුවන්න. සතුන්ට අද කන්න නැති හින්දා තමයි සතුන් අද ගමට එන්නේ. ආක්‍රමණශීලී ශාක ඉවත් කරලා ස්වභාව ධර්මය අනුව, ඒ ඒ කලාපයට- විල්පත්තුවේ හැදෙන ඒවා නොවෙයි හම්බන්තොට පළාතේ හැදෙන්නේ; Hortan Plains වල හැදෙන්නේ- ගැලපෙන ශාක වචන්ත ඕනෑ. ආක්‍රමණශීලී ශාක ඉවත් කරලා දේශගුණික වශයෙන් පරිසරයත්, ගහ කොළ කන සතා සිව්පාවාත් ආරක්ෂා කරගන්න ඕනෑ. අපි ඒ දේවල් පිළිගන්නවා. ඔබතුමා කියන දේවල් හරි.

**ගරු කථානායකතුමා**  
(මාண்பුමිතු සපාභායකර් අචාර්යවරයා)  
(The Hon. Speaker)

මා හිතන විධියට, ඔබතුමා (ආ) (ii) ප්‍රශ්නයටත් පිළිතුර දුන්නා, ඒ මගින්ම.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාண்பුමිතු කාමිණි ඉග්‍යවික්‍රම පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
ඔව්.

**ගරු කථානායකතුමා**  
(මාண்பුමිතු සපාභායකර් අචාර්යවරයා)  
(The Hon. Speaker)

(ආ) (ii) ට උත්තරයන් ඒ උත්තරයෙන්ම cover වෙනවා. දැන් (ආ) (iii) ප්‍රශ්නයට පිළිතුර කියන්න.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාண்பුමිතු කාමිණි ඉග්‍යවික්‍රම පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
එතුමා අඹරලා ප්‍රශ්න දාලා තිබෙනවා.

**ගරු කථානායකතුමා**  
(මාண்பුමිතු සපාභායකර් අචාර්යවරයා)  
(The Hon. Speaker)  
(ආ) (ii) ට උත්තරයන් ඒ උත්තරයෙන්ම cover වෙනවා.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාண்பුමිතු කාමිණි ඉග්‍යවික්‍රම පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
ඉතින් ගරු කථානායකතුමනි, මම උත්තර දෙන්න එපායැ. නැත්නම් මා එක්ක තරහා වෙනවා.

**ගරු කථානායකතුමා**  
(මාண்பුමිතු සපාභායකර් අචාර්යවරයා)  
(The Hon. Speaker)  
(iii) වන ප්‍රශ්නයට පිළිතුර.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාண்பුමිතු කාමිණි ඉග්‍යවික්‍රම පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
ඒකට කියන්න තිබෙන්නේත් ඒකම තමයි.

(iii) අදාළ නැත.

(ආ) අදාළ නැත.

**ගරු කථානායකතුමා**  
(මාண்பුමිතු සපාභායකර් අචාර්යවරයා)  
(The Hon. Speaker)  
එහෙම නම් හරි. ඔබතුමාට ප්‍රශ්න අහන්න තිබෙනවාද, ගරු මන්ත්‍රීතුමා?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාண்பුමිතු කාමිණි ඉග්‍යවික්‍රම පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
වෙනත් මොකවත් අහන්න තිබෙනවාද?

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(මාண்பුමිතු පුත්තික පතිරණ)  
(The Hon. Buddhika Pathirana)  
(ආ) (ii) ට උත්තරය කියැවුණේ නැහැ නේ.

**ගරු කථානායකතුමා**  
(මාண்பුමිතු සපාභායකර් අචාර්යවරයා)  
(The Hon. Speaker)  
ඇයි, අඹ ජාති හදන ඒවා ඔක්කෝම කිව්වා නේ.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාண்பුමිතු කාමිණි ඉග්‍යවික්‍රම පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
එයට මා කිව්වේ, "ඔව්" කියලා. (ආ) (ii) ට උත්තරය විධියට තමයි මා කිව්වේ, ඒ වෙනුවට වල් අඹ සිටුවනවා කියලා.

**ගරු කථානායකතුමා**  
(මාண்பුමිතු සපාභායකර් අචාර්යවරයා)  
(The Hon. Speaker)  
ඇයි, අඹ ජාති වචනවා කියා කිව්වා නේ.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාண்ப්‍රධාන කාමිණි ඉග්‍රාමයාන පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)

මී අඹ සිටුවනවා. වලු අඹ සිටුවනවා. දිවුල් සිටුවනවා. ඒ ඒ කලාපයට ගැලපෙන දේවල් සිටුවනවා.

**ගරු මන්ත්‍රීවරයෙක්**  
(මාණ්‍රධානි උණුරුපිණර් ඉරුරා)  
(An Hon. Member)  
රඹුටන්?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාණ්‍රධානි කාමිණි ඉග්‍රාමයාන පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
ඔබතුමා රඹුටන් මල්වානේ ගිහින් කන්න.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(මාණ්‍රධානි පුත්තික පතිරණ)  
(The Hon. Buddhika Pathirana)  
මගේ පළමුවන අතුරු ප්‍රශ්නය මෙයයි.

**ගරු කථානායකතුමා**  
(මාණ්‍රධානි පාඨානායකර් අරාකර්)  
(The Hon. Speaker)  
ඔය දෙවන අතුරු ප්‍රශ්නය නේ. ඔබතුමාගේ පළමුවැනි අතුරු ප්‍රශ්නයට උත්තර දුන්නා. දෙවන එක අහන්න.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(මාණ්‍රධානි පුත්තික පතිරණ)  
(The Hon. Buddhika Pathirana)  
පළමුවැනි අතුරු ප්‍රශ්නයයි අහන්නේ.

**ගරු කථානායකතුමා**  
(මාණ්‍රධානි පාඨානායකර් අරාකර්)  
(The Hon. Speaker)  
දැන් දෙවන අතුරු ප්‍රශ්නය.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාණ්‍රධානි කාමිණි ඉග්‍රාමයාන පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
අදාළ ශාක තීරණය වනුයේ රක්ෂිතය පිහිටි ප්‍රදේශ අනුවය. එහිදී අදාළ ප්‍රදේශය අවට ඇති ආවේණික හා දේශීය ශාක වර්ග සිටුවනවා. මම කිව්වා ඒ උත්තරය.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(මාණ්‍රධානි පුත්තික පතිරණ)  
(The Hon. Buddhika Pathirana)  
ගරු කථානායකතුමනි,-

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාණ්‍රධානි කාමිණි ඉග්‍රාමයාන පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
ඒ වර්ග ඒ පළාතට ගැලපෙනවා. අපි ඒවා හිටවනවා. අපි ඒවා තවත් කරලා එතැනින් අරගෙන ගිහින් සිටුවනවා. රුපියල් මිලියන 1,000ක ලෝක බැංකු ව්‍යාපෘතියක් ඇවිල්ලා තිබෙනවා. ඒ ව්‍යාපෘතියේ එක අංශයක් තමයි අනවශ්‍ය ශාක වර්ග ඉවත් කිරීම හා ඒ වෙනුවට දේශීය ශාක සිටුවීම. අපි එවැනි දේවල් කරනවා, ගරු මන්ත්‍රීතුමා.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(මාණ්‍රධානි පුත්තික පතිරණ)  
(The Hon. Buddhika Pathirana)

ගරු කථානායකතුමනි, මගේ පළමුවන අතුරු ප්‍රශ්නය මෙයයි.

දැන් ගරු ඇමතිතුමා පිළිතුරෙන් සඳහන් කළා, පයින් සහ යුක්තලිප්ටස් ආක්‍රමණකාරී තත්ත්වයකට පත් වෙලා කියලා. එපමණක් නොවෙයි. කුඹුරුවල තිබුණු යෝධ නිදිකම්බා පවා අද වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවටත්, වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවටත් අයිති රක්ෂිත වනාන්තර ආක්‍රමණය කරමින් තිබෙනවා. යුක්තලිප්ටස්, පයින්ස් වැනි ආක්‍රමණකාරී ශාක සිටුවන්න අතීතයේදී ගත්ත තීන්දු, මොන රජයක් යටතේ ගත්තත් වැරැදි තීන්දු. ආක්‍රමණකාරී ශාක ඉවත් කිරීමේ ක්‍රමවේදය මොකක්ද? ඒ සඳහා විශේෂ සේවකයන් යොදවනවාද?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාණ්‍රධානි කාමිණි ඉග්‍රාමයාන පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)

ගරු මන්ත්‍රීතුමා, ඔබතුමා හුඟක් කථා කරන්නේ වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව ගැන. සතුන්ගෙන් සියයට 60ක් ඉන්නේ වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව යටතේ තිබෙන වනාන්තරවලයි. සතාට අපට වාගේ මායිම් නැහැ. ජනාධිපතිතුමා ලෝක පරිසර දිනය මානලේදී පැවැත්වූවා. එතුමා පැහැදිලි, දැඩි වැඩ පිළිවෙළකට බැහැලා තිබෙනවා. එවැනි ශාක වර්ග ඉවත් කිරීමට කෘෂිකර්ම අමාත්‍යාංශයත්, මහවැලි සංවර්ධන හා පරිසර අමාත්‍යාංශයත්, තිරසර සංවර්ධන හා වනජීවී අමාත්‍යාංශයත් එක්ක කටයුතු කරනවා. හොඳ නිදසුනක් මා කියන්න ඕනෑ. ජනාධිපතිතුමාගේ නියෝජ්‍ය ඇමති අතුරාධි පයරන්ත මැතිතුමා සහ අපි ඔක්කොම ඒකාබද්ධව task force එකක් හදනවා. 21වන දා පාර්ලිමේන්තුවේදී අපි හම්බ වෙනවා. Survey Department එක, ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව, මහවැලිය, මගේ වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව යන මේ සියලුම ආයතන එකතු වෙලා, මුණ ගැහිලා, එක වැඩ පිළිවෙළකට යන්න තීරණය කරනවා.

**ගරු කථානායකතුමා**  
(මාණ්‍රධානි පාඨානායකර් අරාකර්)  
(The Hon. Speaker)  
හොඳයි. ගරු ඇමතිතුමනි, ඔබතුමා දීර්ඝ විස්තරයක් කළා.

ගරු බුද්ධික පතිරණ මන්ත්‍රීතුමනි, ඔබතුමා දැන් දෙවැනි අතුරු ප්‍රශ්නය අහන්න.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**  
(මාණ්‍රධානි පුත්තික පතිරණ)  
(The Hon. Buddhika Pathirana)

ගරු කථානායකතුමනි, මගේ දෙවැනි අතුරු ප්‍රශ්නය මෙයයි.

ඔබතුමාගේ පිළිතුර අනුව, ප්‍රතිපත්තිමය තීන්දුවක් ගෙන තිබෙනවාද යුක්තලිප්ටස් සහ පයින්ස් සම්පූර්ණයෙන්ම ඉවත් කරන්න?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**  
(මාණ්‍රධානි කාමිණි ඉග්‍රාමයාන පෙරේරා)  
(The Hon. Gamini Jayawickrama Perera)

ගරු මන්ත්‍රීතුමනි, මගේ අමාත්‍යාංශයට අයත් භූමිවල මේවා සියයට එකක්වත් නැති තරම්. වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවට අයිති ඉඩම්වල තමයි විශාල වශයෙන් මේ ගස් හිටවලා තිබෙන්නේ. ඒ නිසා ඔබතුමා ජනාධිපතිතුමාගෙන් සහ ඒ නියෝජ්‍ය ඇමතිතුමාගෙන් මේ ගැන අහලා දැනගන්න.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

බුද්ධික පතිරණ මන්ත්‍රීතුමනි, ඔබතුමාගේ තුන්වැනි අතුරු ප්‍රශ්නයන් අහන්න.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**

(மாண்புமிகு புத்திக பதிரண)

(The Hon. Buddhika Pathirana)

ගරු අමාත්‍යතුමනි, ඔබතුමාගේ අමාත්‍යාංශයට අයිති භූමිවල තිබෙන ඒ සියයට එකක ප්‍රමාණය සම්පූර්ණයෙන්ම ඉවත් කරනවාද?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)

(The Hon. Gamini Jayawickrama Perera)

ඉවත් කරනවා. බය වෙන්න එපා.

ඒ ගස් ගලවන්න ඔබතුමා සහයෝගය දෙනවා නම් මා එය අගය කරනවා.

**ගරු අනුර දිසානායක මහතා**

(மாண்புமிகு அனුர திஸாநாயக்க)

(The Hon. Anura Dissanayake)

ගරු කථානායකතුමනි, ගරු ඇමතිතුමාගෙන් මට පොඩි කාරණයක් දැනගන්න තිබෙනවා.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

පොඩ්ඩක් ඉන්න, ගරු අනුර දිසානායක මන්ත්‍රීතුමනි.

ගරු බුද්ධික පතිරණ මන්ත්‍රීතුමනි, කෙටි ප්‍රශ්න අහන්න. එකකොට කෙටි උත්තර ලැබෙයි. අපට වෙලාව හරි වටිනවා.

**ගරු බුද්ධික පතිරණ මහතා**

(மாண்புமிகு புத்திக பதிரண)

(The Hon. Buddhika Pathirana)

ගරු කථානායකතුමනි, මගේ තුන්වැනි අතුරු ප්‍රශ්නය මෙයයි.

ගරු ඇමතිතුමනි, පයිනස් සහ යුකැලිප්ටස් නිසා ඔබතුමා යටතේ තිබෙන වනජීවී දෙපාර්තමේන්තුව සතු රක්ෂිතවලට සිද්ධ වෙලා තිබෙන හානිය ගණනය කරලා, ඒ හානි පුරණය සඳහා යළි වන වගාව සිදු කරන්නටද සැලසුම තිබෙන්නේ?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)

(The Hon. Gamini Jayawickrama Perera)

ගරු කථානායකතුමනි, මෙතුමා එකම දේ නැවත නැවත අහනවා.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

ගරු ඇමතිතුමනි, ඔබතුමා "ඔව්" හෝ "නැහැ" කියන්න. එව්වරයි.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)

(The Hon. Gamini Jayawickrama Perera)

ගරු මන්ත්‍රීතුමනි, මම කිව්වා නේ මේ ඔක්කොම ඉවත් කරන්න අපි තීරණය කර තිබෙනවා කියලා. මේවා ලංකාවෙන්

සහමුලින්ම නැති කරන්න ඕනෑ. "ඇකේෂියා" කියලා තව ජාතියක් තිබෙනවා. ඒකට මීමැස්සොත් මැරෙනවා.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

අනුර දිසානායක මන්ත්‍රීතුමනි, ඔබතුමාට පැහැදිලි කිරීමක් කර ගන්න තිබෙනවා කිව්වා නේ? හැබැයි, ඇමතිතුමා කැමැති නම් විතරයි. ගරු ඇමතිතුමනි, ඔබතුමා කැමැති ද උත්තර දෙන්න?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)

(The Hon. Gamini Jayawickrama Perera)

ඔව්, ඔව්. උත්තර දෙනවා. මගේ හිතවත් සහෝදරයා නේ.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

කෙටියෙන් අහන්න.

**ගරු අනුර දිසානායක මහතා**

(மாண்புமிகு அனුர திஸாநாயக்க)

(The Hon. Anura Dissanayake)

කෙටියෙන් අහන්නම්. ගරු කථානායකතුමනි, අපේ රටේ අලි පිළිබඳව මතු වෙව්ව ප්‍රශ්නය මේ වන විට 'අලි' ප්‍රශ්නයක් බවට පත් වෙලා තිබෙනවා. වනජීවී දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල්වරයා විශාල කාර්ය භාරයක් කරපු, ඒ ක්ෂේත්‍රය පිළිබඳව විශාල අවබෝධයක් තිබෙන මහත්මයෙක්. එතුමා ඉල්ලා අස්වෙන්න ලිපියක් භාර දීලා තිබෙනවා. එතුමා ඒ ඉල්ලා අස්වීමට හේතුව කවරේද, ඔබතුමා එම ලිපිය පිළිගන්නවාද කියන එක මා ඔබතුමාගෙන් දැන ගන්න කැමැතියි.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)

(The Hon. Gamini Jayawickrama Perera)

මම ඒ පිළිබඳව අද ප්‍රකාශයක් කරනවා.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

ඔබතුමා අද ඒ පිළිබඳව ප්‍රකාශයක් කරනවාද?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)

(The Hon. Gamini Jayawickrama Perera)

ඔව්. මම අද ප්‍රකාශයක් කරනවා. ඒ ප්‍රකාශයේ ඔය සියල්ලටම උත්තර තිබෙනවා.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

ගරු මන්ත්‍රීතුමනි, ගරු ඇමතිතුමාගේ ප්‍රකාශයේදී ඒ පිළිබඳව පැහැදිලි කරයි.

**කොළඹ වරාය නගර ව්‍යාපෘතිය: විස්තර**

**கொழும்பு துறைமுக நகரக் கருத்திட்டம் : விபரம்**  
**COLOMBO PORT CITY PROJECT: DETAILS**

**11.ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා**

(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)

(The Hon. Udaya Prabhath Gammanpila)

මහනගර හා බස්නාහිර සංවර්ධන අමාත්‍යතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය - (1):

[மேலே உள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பது]

- (ஈ) (i) ரජය විසින් නවතා දමන ලද කොළඹ වරාය නගර ව්‍යාපෘතිය යළි ආරම්භ කිරීමට තීරණය කර තිබේද;
- (ii) ව්‍යාපෘතිය යළි ආරම්භ කරන දිනය කවරේද;
- (iii) පසු ගිය රජය විසින් මෙම ව්‍යාපෘතිය සම්බන්ධයෙන් ආයෝජකයින් සමඟ එළඹ තිබූ ගිවිසුම සහ වත්මන් රජය එළඹ තිබෙන ගිවිසුම අතර පවතින වෙනස්කම් කවරේද;
- (iv) වත්මන් රජය විසින් එළඹ තිබෙන ගිවිසුම සහාය කරන්නේද;
- (v) නොඑසේ නම්, ඒ මන්ද;
- යන්න එතුමා සඳහන් කරන්නෙහිද?
- (ආ) (i) මෙම ව්‍යාපෘතිය නැවැත්වීමෙන් පසු නව පාරිසරික බලපෑම් අධ්‍යයනයක් සිදුකර තිබේද;
- (ii) එකී පාරිසරික බලපෑම් වාර්තාව සහාය කරන්නේද;
- (iii) නොඑසේ නම්, ඒ මන්ද;
- යන්න එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?
- (ඇ) (i) ව්‍යාපෘතිය නවතා තිබුණු කාලයේදී සිදුවූ පාඩුව සඳහා ආයෝජකයින් විසින් යම් වන්දියක් ඉල්ලා තිබේද;
- (ii) එසේ නම්, ඉල්ලා ඇති වන්දි මුදල කොපමණද;
- යන්නන් එතුමා මෙම සභාවට දන්වන්නෙහිද?
- (ඈ) නො එසේ නම්, ඒ මන්ද?

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்ட வினா:

- (அ) (i) அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) கருத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
- (iii) கடந்த அரசாங்கம் இக்கருத்திட்டம் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கும் தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் யாவை என்பதையும்;
- (iv) தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (v) இன்றேல், ஏன் என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) மேற்படி கருத்திட்டம் நிறுத்தப்பட்ட பின்னர் புதிய சுற்றாடல் தாக்க கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) குறித்த சுற்றாடல் தாக்க அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) இன்றேல், ஏன் என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) (i) கருத்திட்டம் நிறுத்தப்பட்டிருந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்திற்கு முதலீட்டாளர்களினால் ஏதேனும் இழப்பீடு கோரப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனின், கோரியுள்ள இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

asked the Minister of Megapolis and Western Development:

(a) Will he state -

- (i) whether decisions have been taken to restart the Colombo Port City Project that was stalled by the Government;
- (ii) the date on which the Project will be restarted;
- (iii) the distinction between the Agreement that was entered into by the previous Government with the investors and the Agreement that was entered into by the present Government;
- (iv) whether the Agreement that the present Government entered into will be tabled; and
- (v) if not why?

(b) Will he inform this House-

- (i) whether a new Environmental Impact Assessment has been conducted after this Project was stalled;
- (ii) whether aforesaid Environmental Impact Assessment Report will be tabled; and
- (iii) if not why?

(c) Will he also inform this House-

- (i) whether the investors have claimed any compensation for the loss incurred during the period of time in which the Project was stalled; and
- (ii) if so, the amount of compensation, so claimed?

(d) If not, why?

மேலே உள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பது

(மாண்புமிகு லசந்த அலகியவன்ன - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்)  
(The Hon. Lasantha Alagiyawanna - Deputy Minister of Megapolis and Western Development)  
மேலே உள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பது



- (අ) (i) ඔව්. දැනටමත් මූලික කටයුතු ආරම්භ කර ඇත.
- (ii) අදාළ නොවේ.
- (iii) නව ගිවිසුමකට මෙතෙක් එළැඹ නැත. නව ගිවිසුමකට එළැඹීම සඳහා අග්‍රාමාත්‍ය ලේකම්ගේ ප්‍රධානත්වයෙන් යුත් ලේකම්වරු පස් දෙනෙකුගේ කමිටුවක් පත් කර, සාකච්ඡා කරමින් පවතී.
- (iv) අදාළ නැත.
- (v) අදාළ නැත.
- (ආ) (i) ඔව්.
- (ii) මෙය පිටු 400ක ඇගයීම් වාර්තාවකි. මේ වන විටත් පාර්ලිමේන්තු ප්‍රස්තකාලයට පිටපතක් ලබා දී ඇත. පාරිසරික ඇගයීම් වාර්තාව ඕනෑම අයෙකුට මධ්‍යම පරිසර අධිකාරියෙන් ලබා ගත හැක.
- (iii) අදාළ නොවේ.
- (ඇ) (i) ඔව්.
- (ii) ඇමෙරිකානු ඩොලර් මිලියන 163කි. වන්දි මුදල් සම්බන්ධයෙන් ආයෝජකයින් සමඟ සාකච්ඡා කළ අතර, එය ඉවත් කර ගැනීමට මූලික එකඟතාවක් පළ කර ඇත.
- (ඈ) අදාළ නොවේ.

**ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා**  
 (මාண்பුමිතු උදය පීරපාත් කම්මන්පිල)  
 (The Hon. Udaya Prabhath Gammanpila)  
 ගරු කථානායකතුමා, මගේ පළමුවැනි අතුරු ප්‍රශ්නය මෙයයි.

ඩොලර් මිලියන 163ක් ප්‍රමාද ගාස්තු ලෙස වීන ආණ්ඩුවෙන් ඉල්ලා තිබෙන වන්දි මුදල ඉවත් කර ගැනීමට ඔබතුමන්ලා කටයුතු කරමින් සිටිනවාය කිව්වා. ඒ ඉවත් කර ගැනීමට යම් කිසි ඉඩ ප්‍රමාණයක් වැඩියෙන් ලබා දීමට එකඟතාවක් ඇති වෙලා තිබෙනවා ද?

**ගරු ලසන්ත අලගියවන්ත මහතා**  
 (මාණපුමිතු ලසන්ත අලගියවන්ත)  
 (The Hon. Lasantha Alagiyawanna)  
 දැනට අවසාන වශයෙන් ඒ පිළිබඳව තීරණයක් ගෙන නැහැ. මෙය අපට සුබවාදී විධියට විසඳා ගන්න පුළුවන්කමක් ලැබෙයි කියන විශ්වාසය තිබෙන බව සඳහන් කරන්නට ඕනෑ.

**ගරු කථානායකතුමා**  
 (මාණපුමිතු පාඨනායකර් අචාර්ය)  
 (The Hon. Speaker)  
 දෙවැනි අතුරු ප්‍රශ්නය අහන්න.

**ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා**  
 (මාණපුමිතු උදය පීරපාත් කම්මන්පිල)  
 (The Hon. Udaya Prabhath Gammanpila)  
 ගරු කථානායකතුමා, මගේ දෙවැනි අතුරු ප්‍රශ්නය මෙයයි.

ලෝකයේ ලොකුම ආයෝජකයා වන වීන සමූහාණ්ඩුව, ශ්‍රී ලංකාවේ ආයෝජනය කළ කොළඹ වරාය නගර ව්‍යාපෘතිය ඒකපාර්ශ්විකව නවතා දැමීමෙන් ආයෝජකයන්ගේ විශ්වාසය බිඳ වැටී, පසු ගිය 2015 වසර තුළ ඍජු සහ වක්‍ර ආයෝජන ලංකාවට ලැබීම අඩු වීමට මෙම තීන්දුව බලපා ඇති බව ඔබතුමා පිළිගන්නවාද?

**ගරු ලසන්ත අලගියවන්ත මහතා**  
 (මාණපුමිතු ලසන්ත අලගියවන්ත)  
 (The Hon. Lasantha Alagiyawanna)  
 එහෙම වෙන් පුළුවන්කමක් නැහැ. මා හිතන විධියට මේ පිළිබඳව අධ්‍යයනයක් කිරීමේදී එසේ නතර කිරීමට හේතු කියන්න පුළුවන්කම තිබෙනවා. එක හේතුවක්, එම ව්‍යාපෘතියේ කොටසක් සඳහා පමණක් පාරිසරික ඇගයීම් වාර්තාව ලබා ගෙන තිබුණේ. කොටසක් සඳහා පමණක් කර තිබුණු පාරිසරික වාර්තාව අනුව එහි කොන්දේසි මත තමයි ව්‍යාපෘතියට අනුමැතිය දීලා තිබුණේ. එවැනි කොන්දේසි මත අනුමැතිය ලබා දීමක් තමයි ක්‍රියාත්මක කරන්න කටයුතු කර තිබෙන්නේ. දැන් සමස්ත ව්‍යාපෘතිය සඳහාම පාරිසරික වාර්තාව ලබා ගෙන තිබෙනවා.

ඒ වාගේම, මේ ව්‍යාපෘතියේ හෙක්ටෙයාර් 20ක් ඒ අයට සින්නක්කර ලබා දීලායි තිබුණේ. මේ වන විට ඒ හෙක්ටෙයාර් 20ත් අනුනව අවුරුදු පදනම මත ලබා ගන්න පුළුවන්කමක් ලැබීලා තිබෙනවා. මේ ආකාරයෙන් කොන්දේසි 50කට ආසන්න ප්‍රමාණයක් රටට හිතකර විධියට අපට වෙනස් කර ගන්න පුළුවන්කමක් ලැබී තිබෙනවාය කියා මා හිතනවා. ඉහත හේතු නිසා තමයි මෙම ව්‍යාපෘතිය නතර කරන්න කටයුතු කළේ. නමුත්, දැන් මේ ව්‍යාපෘතිය ආරම්භ කර තිබෙනවා.

**ගරු කථානායකතුමා**  
 (මාණපුමිතු පාඨනායකර් අචාර්ය)  
 (The Hon. Speaker)  
 ගරු මන්ත්‍රීතුමා, තුන්වෙනි අතුරු ප්‍රශ්නයක් තිබෙනවාද?

**ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා**  
 (මාණපුමිතු උදය පීරපාත් කම්මන්පිල)  
 (The Hon. Udaya Prabhath Gammanpila)  
 බොහොම පින්, ගරු නියෝජ්‍ය ඇමතිතුමා.

**ගරු කථානායකතුමා**  
 (මාණපුමිතු පාඨනායකර් අචාර්ය)  
 (The Hon. Speaker)  
 මිළඟට, දෙවන වටය.

ප්‍රශ්න අංක 2, ගරු ඊ. සරවනපවන් මහතා.

**ප්‍රජා සංවර්ධන සහකාරවරුන් බඳවා ගැනීම : අඩු පාඩු**  
**சமுதாய அபிவிருத்தி உதவியாளர் ஆட்சேர்ப்பு : අඩු පාඩු**  
**சமுதாய அபிவிருத்தி உதவியாளர் ஆட்சேர்ப்பு : අඩු පාඩු**  
**குறைபாடு**  
**RECRUITMENT OF COMMUNITY DEVELOPMENT ASSISTANTS: SHORTCOMINGS**  
 462/16

**2. ගරු ධර්මලිංගම් සිද්ධාර්ථන් මහතා ( ගරු ඊ. සරවනපවන් මහතා වෙනුවට)**  
 (මාණපුමිතු ධර්මලිංගම් සිද්ධාර්ථන් - මාණපුමිතු ඈ. ජරවනාපවන් ජාර්පාක)  
 (The Hon. Dharmalingam Sithadthan on behalf of the Hon. E. Saravanapavan)  
 ජාතික සහජීවනය, සංවාද හා රාජ්‍ය භාෂා අමාත්‍යතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය - (1):

(අ) (i) පසු ගිය රජයේ ජාතික භාෂා හා සමාජ ඒකාබද්ධතා අමාත්‍යාංශය මඟින් ප්‍රජා සංවර්ධන සහකාර තනතුරුවලට ඉල්ලුම්පත් කැඳවීමේදී, ජන අනුපාතය, භාෂා අනුපාතය සහ ප්‍රාදේශීය වශයෙන් ප්‍රමුඛතාවය ලබා නොදුන් බවත්;

[மேல் பார்லிமேன் துறை]

- (ii) மொழி அமைச்சரவை வசம் 30-க்கு மேல் பதவிகளுக்கு மேற்படி பிரிவினர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
- (iii) (i) கீழ்க்கண்ட காரணங்களால் காரணமாக அங்கே வெற்றிடங்கள் உருவாகியுள்ளதென்பதையும்;
- (iv) மேலே (i) இல் குறிப்பிட்டுள்ள விடயங்களை கருத்திற்கொள்ளாமல் அகில இலங்கை ரீதியாக 205 வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் விண்ணப்ப தாரர்கள் முறையே 189, 15 மற்றும் 01 என்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்ப்பு காரணமாக முன்னாள் சனாதிபதி அவர்கள் அதனை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாரென்பதையும்;
- (v) எவ்வாறாயினும், (i) இன் விடயங்களை கவனத்திற்கொள்ளாது மேலே (iii) இன் பிரகாரம்

பதவியை ஏற்றுவாரா?

- (அ) (i) தற்போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும்;
- (ii) மேலே (i) இன் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், மேற்படி குறைபாட்டை நிவர்த்தி செய்ய எவ்வாறு நடவடிக்கை எடுப்பார் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

asked the Minister of National Co-existence, Dialogue and Official Languages:

(a) Is he aware that-

- (i) priority in terms of ethnic ratio, language ratio and regions was not given when applications were called for the post of Community Development Assistants by the Ministry of National Languages and Social Integration of the previous government;
- (ii) vacancies occurred as this Ministry did not operate in the Northern and Eastern areas for over 30 years;
- (iii) the then President temporarily suspended the selection of 189, 15 and 01 candidates of Sinhala, Tamil and Muslim respectively to fill 205 vacancies islandwide by disregarding the facts mentioned in (i) above as a result of the objection raised by the Members of Parliament of the Tamil National Alliance in Parliament; and
- (iv) however, the above mentioned persons have been recruited for the post of Community Development Assistants as in (iii) above by disregarding the facts mentioned in (i) above?

(b) Will he inform this House-

- (i) the manner, the Ministry intends to fill the vacancies that exist in the Northern and Eastern Provinces;
- (ii) whether he admits that his Ministry has not made arrangements to give priority to the facts mentioned in (i) above within good governance; and
- (iii) if so, whether arrangements will be made to overcome that shortcoming?

(c) If not, why?

தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் மற்றும் அரசு கரும மொழிகள் அமைச்சரைக் கேட்ட வினா:

- (அ) (i) கடந்த அரசாங்கத்தின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சினால் சமுதாய அபிவிருத்தி உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது இன விகிதாசார, மொழி விகிதாசார மற்றும் பிரதேச ரீதியாக முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதையும்;
- (ii) மேற்படி அமைச்சரவை சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இயங்காமையின் காரணமாக அங்கே வெற்றிடங்கள் உருவாகியுள்ளதென்பதையும்;
- (iii) மேலே (i) இல் குறிப்பிட்டுள்ள விடயங்களை கருத்திற்கொள்ளாமல் அகில இலங்கை ரீதியாக 205 வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் விண்ணப்ப தாரர்கள் முறையே 189, 15 மற்றும் 01 என்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்ப்பு காரணமாக முன்னாள் சனாதிபதி அவர்கள் அதனை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாரென்பதையும்;
- (iv) எவ்வாறாயினும், (i) இன் விடயங்களை கவனத்திற்கொள்ளாது மேலே (iii) இன் பிரகாரம்



[ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා]

asked the Minister of Finance:

- (a) Is he aware that -
  - (i) the July 1980 strikers who are above 65 years of age have been paid an allowance of Rs.5,000/- by the government since January 2013; and
  - (ii) it was proposed through the Budget Speech 2015 to increase this allowance up to Rs.6,000/- and to pay this allowance to the aforesaid strikers who are above 63 years of age and also to the spouses of the strikers who have died?
- (b) Will he inform this House -
  - (i) whether the government has decided to stop paying the aforesaid allowance;
  - (ii) whether the government has decided to award a lump sum of Rs.250,000/- instead of the aforesaid allowance;
  - (iii) whether he admits that this lump sum will be sufficient only for a period of 42 months if it is spent at Rs.6,000/- per month; and
  - (iv) the steps that the government would take in order to care for this group of elderly persons as the life expectancy of Sri Lankans is 74 years?
- (c) If not, why?

ගරු රවී කරුණානායක මහතා (මුදල් අමාත්‍යතුමා)  
 (மாண்புமிகு ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சர்)  
 (The Hon. Ravi Karunanayake - Minister of Finance)  
 ගරු කපානායකතුමා, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

- (අ) (i) එතුළින් ඔවුන්ගේ ආදායම් තත්ත්වය ස්ථාවරව පවත්වා ගැනීමට හැකියාව ලැබේ.ඔව්.
- (ii) ඔව්.
- (ආ) (i) නැත.  
 2013.01.01 සිට 2014.12.31 දක්වා මාසයකට රුපියල් 5,000 බැගින් සහ 2015.01.01 සිට 2015.12.31 දක්වා මසකට රුපියල් 6,000 බැගින් ලබා දුන් දීමනාව වෙනුවට රුපියල් 250,000ක එක්වරක් පමණක් ගෙවනු ලබන දීමනාවක් ලබාදීමට 2016 අය වැය යෝජනාව පරිදි කටයුතු කර ඇත.
- (ii) ඔව්.
- (iii) වැඩිහිටි පුරවැසියන්ගේ සුඛ සාධනය සහ රැකවරණය අරමුණු කරගෙන රජය විසින් රුපියල් 6,000ක දීමනාවක් ලබාදීම වෙනුවට එකවර ගෙවනු ලැබන රුපියල් 250,000ක දීමනාවක් ලබාදීම තුළින් ඔවුන්ට යම් ස්ථාවර ප්‍රාග්ධන ආයෝජනයක් සිදුකර
- (iv) ඉහත (ආ) (iii) පිළිතුර අදාළ වේ.
- (ඇ) පැන නොනඹී.

ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා  
 (மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
 (The Hon. Udaya Prabhath Gammanpila)

ගරු කපානායකතුමා, මාගේ පළමුවෙනි අතුරු ප්‍රශ්නය මෙයයි. ගරු අමාත්‍යතුමාට අපි මේ ප්‍රශ්නය හරහා පෙන්වුම් කළා, 1980 ජූලි වැඩ වර්ජකයන්ට මේ එක් වරක් පමණක් ලබා දෙන දීමනාව අවුරුදු 65දී ලබා දුන්නොත්, මාස 42යි මේක ගෙවන්න වෙන්නේ. අපේ රටේ මිනිසුන්ගේ පරමායුෂ අවුරුදු 74යි. ඒ නිසා අපේ රටේ පොලී අනුපාතය සියයට 40 දක්වා ඉහළ නැංවීමේ බලාපොරොත්තුවක් ඔබතුමාට නැත්නම් ජීවිතයේ ඉතිරි කාලය මේ අයට ගත කරන්නට බැරි වෙනවා ගරු ඇමතිතුමනි. වසර 20ක් 25ක් වැනි දීර්ඝ කාලයක් රාජ්‍ය සේවයේ යෙදී සිට ජූලි වැඩ වර්ජනය හේතුවෙන් රැකියාවෙන් ඉවත් කළ අයට මෙම තීන්දුව නිසා විශ්‍රාම වැටුපවත්, වෙනත් දීමනාවක්වත් නොලැබීමෙන් බලවත් අසාධාරණයක් සිදු වන බව ඔබතුමා පිළිගන්නවාද?

ගරු රවී කරුණානායක මහතා  
 (மாண்புமிகு ரவி கருணாநாயக்க)  
 (The Hon. Ravi Karunanayake)

1980 වැඩ වර්ජනයට ඉදිරිපත් වුණු පුද්ගලයන්ගේ වයස අද වන විට අවුරුදු 76යි. ඒ ගැන සැලකිලිමත් වෙමින් තමයි අපි ඔවුනි කටයුත්තක් කළේ. එහෙම නැතිව නිකරුණේ රුපියල් 5,000ක් ගෙවීමෙන් ඒ අය ගන්න යන රුපියල් 1,000ත් නැති වෙනවා. ඒ අයගේ ඉල්ලීමක් පරිදි සැබෑ මට්ටමේ ආයෝජනයක් කරන්නට තමයි අපි මෙවැනි කටයුත්තක් කරලා තිබෙන්නේ. ඒකේ වාසිය ලැබෙන්නේත් මේ අභිසක පුද්ගලයන්ටයි. ඔබතුමන්ලා මේක භාරිකඩයක් වාගේ හැමදාමත් දේශපාලන අරමුණකින් ගෙන ගියා. අපි ඒ තත්ත්වය සම්පූර්ණයෙන් නැති කළා. යම් විධියක ප්‍රතිපත්තියක් අනුව තමයි කටයුතු කළේ. අපේ ආණ්ඩුව තුළින් ඒක නිවැරදි කිරීමක් තමයි මේ අවස්ථාවේදී කරලා තිබෙන්නේ.

ගරු කපානායකතුමා  
 (மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
 (The Hon. Speaker)

ගරු මන්ත්‍රීතුමා, ඔබතුමාගේ දෙවැනි අතුරු ප්‍රශ්නය ඉදිරිපත් කරන්න.

ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා  
 (மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
 (The Hon. Udaya Prabhath Gammanpila)

ගරු අමාත්‍යතුමා, ජූලි වැඩ වර්ජකයන්ගේ ඉල්ලීම මත ඔවුන්ට ගෙවූ මාසික දීමනාව නතර කළ බව ප්‍රකාශ කළත්, අද ඔවුන් සංවිධාන හදා ගෙන මෙයට විරෝධය පළ කරනවා. ඔවුන්ගේ සංවිධානවල නියෝජිතයන්ව හමුවෙලා, ඔවුන්ගේ ප්‍රශ්නය සාකච්ඡා කර ඔවුන්ට අවශ්‍ය කුමක්දැයි ඇසීමට ඔබතුමා ලැහැස්තීද?

ගරු රවී කරුණානායක මහතා  
 (மாண்புமிகு ரவி கருணாநாயக்க)  
 (The Hon. Ravi Karunanayake)

ඔබතුමන්ලාගේ ආණ්ඩුව ඔව්වර කාලයක් කළේ මොනවාද? අපි අඩුම ගණනේ ඇහුම් කන් දීලා ඒ ප්‍රශ්නයට-

ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා  
 (மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
 (The Hon. Udaya Prabhath Gammanpila)

ගරු ඇමතිතුමනි, ප්‍රශ්නයක් ඇහුවාම එයට උත්තරයක් දෙන්න.

**ගරු රවී කරුණානායක මහතා**

(மாண்புமிகு ரவி கருணாநாயக்க) (The Hon. Ravi Karunanayake)

ප්‍රශ්නයට උත්තරය තමයි මම දෙන්නේ. ඔබතුමා අහන ප්‍රශ්නයටයි මම උත්තර දෙන්නේ. ඔබතුමා කියන විධියට මම උත්තර දෙන්න ඕනෑ නැහැනේ. ඔබතුමන්ලාගේ ආණ්ඩුව කාලයේ මොනවාද කළේ? ඒ ආණ්ඩුවෙන් මොකක් කරපු නැති නිසා, ඒ අය හම්බවෙලා ඒ ගොල්ලන්ගේ අදහස් අරගෙන අපි කටයුතු කළා. මේ පාර්ලිමේන්තුවෙන් කල්ලියක් ඉන්නවා විරුද්ධව කටයුතු කරන්න. ඒ වාගේ ඕනෑම තැනක සියයට එකක්, දෙකක් පමණ විරුද්ධ වනවා. ඒ විරුද්ධ වන කොටස පමණක් හමු වෙලා නොවෙයි, සමස්තයක් වශයෙන් හමු වෙලා සාකච්ඡා කිරීමේ ප්‍රතිඵලයක් විධියට තමයි මේ පිළිතුර ලබා දී තිබෙන්නේ.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்) (The Hon. Speaker)

ගරු මන්ත්‍රීතුමනි, ඔබතුමාගේ තුන්වැනි අතුරු ප්‍රශ්නය ඉදිරිපත් කරන්න.

**ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා**

(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில) (The Hon. Udaya Prabhath Gammanpila)

මගේ ප්‍රශ්නයට "ඔව්" ද, "නැද්ද" කියන පිළිතුර ඔබතුමාගෙන් තවම ලැබුණේ නැහැ. කමක් නැහැ.

ගරු කථානායකතුමනි, මාගේ අවසාන අතුරු ප්‍රශ්නය මෙයයි.

**ගරු චන්දිම ගමගේ මහතා**

(மாண்புமிகு சந்திம கமகே) (The Hon. Chandima Gamage)

නැත්තේ මොකද? පිළිතුර ලබා දීලා තිබෙනවා.

**ගරු රවී කරුණානායක මහතා**

(மாண்புமிகு ரவி கருணாநாயக்க) (The Hon. Ravi Karunanayake)

"ඔව්". "නැහැ" කිය කියා ඕනෑ නැහැ නේ. ඊයේ ඕනෑ තරම් ඔය ප්‍රශ්නවලට උත්තර ලැබුණා නේ.

**ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා**

(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில) (The Hon. Udaya Prabhath Gammanpila)

ගරු ඇමතිතුමනි, මම මගේ ප්‍රශ්නයෙන් ඔබතුමාගෙන් ඇහුවේ ඒ අයට අවස්ථාවක් දෙනවාද, නැද්ද කියලායි. [බාධා කිරීමක්] හරි. කමක් නැහැ. ඔබතුමාගේ උත්තරය ජනතාවට තේරෙනවා නේ. හොඳයි, මට තේරුණේ නැති වුණාට ජනතාවට තේරුණා නේ.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்) (The Hon. Speaker)

ප්‍රශ්නය ඉදිරිපත් කරන්න, ගරු මන්ත්‍රීතුමනි.

**ගරු චන්දිම ගමගේ මහතා**

(மாண்புமிகு சந்திம கமகே) (The Hon. Chandima Gamage)

ප්‍රශ්නය අහන්න කෝ. නිකම් කියවන්නේ.

**ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා**

(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில) (The Hon. Udaya Prabhath Gammanpila)

ගරු කථානායකතුමනි, මගේ අවසාන අතුරු ප්‍රශ්නය මෙයයි. 1980 ජූලි වැඩි වර්ෂය සිදු වෙද්දී, එක්සත් ජාතික පක්ෂ ආණ්ඩුවක් තිබුණේ. අපේ ආණ්ඩුවෙන් ඒ අයට මාසික දීමනාවක්

වශයෙන් යම් සහනයක් දුන්නා. තමුන්නාන්සේලා බලයට ඇවිල්ලා ඒ සහනය ඉවත් කිරීම හරහා, නැවත වතාවක් ජූලි වර්ෂකයාගෙන් පළිගැනීමකට ඔබතුමන්ලා කටයුතු කර තිබෙනවා නේද?

**ගරු රවී කරුණානායක මහතා**

(மாண்புமிகு ரவி கருணாநாயக்க) (The Hon. Ravi Karunanayake)

ඔබතුමන්ලාගේ හිඟ දීමනාව -රුපියල් 5,000ක්- දෙනවාට වැඩිය දෙලක්ෂ පනස්දහක් දීලා ඒ ගොල්ලන්ට ස්ථාවර ආදායමක් ලබා ගන්න පුළුවන් ආදායම් මාර්ගයක් දෙනවා කියන්නේ හිඟන්නන් බවට පත් කරන එකද, නැතිනම් හිඟනකමෙන්, දුප්පත්කමෙන් තුරන් කරන එකද? අපේ ප්‍රතිපත්තිය වන්නේ, දණ ගස්වපු මේ අභිසංකයන්ට අපේ ආර්ථික ප්‍රතිපත්තිය තුළින් අත්දැකීමක් දීලා ඔවුන්ව යථා තත්ත්වයකින් ජීවත් කරවීමයි. ඔබතුමන්ලාගේ ආණ්ඩුව කාලයේ කරපු නැති දේවල් අපි දවස් 100ත් කළා. මේ කරන දේවල් තමුන්නාන්සේලාට දැනෙන්නේ නැතිනම්, තමුන්නාන්සේලා වැරදි මතයකයි සිටින්නේ.

**ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා**

(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில) (The Hon. Udaya Prabhath Gammanpila)

දැන් කියක් ලැබෙනවාද?

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்) (The Hon. Speaker)

හොඳයි. අතුරු ප්‍රශ්න තුනත්, පිළිතුරු ලබා දීමත් අවසන් වෙනවා.

**ගරු රවී කරුණානායක මහතා**

(மாண்புமிகு ரவி கருணாநாயக்க) (The Hon. Ravi Karunanayake)

රුපියල් දෙලක්ෂ පනස්දහ මුදලට සියයට 15ක පොලියන් ලැබෙනවා. අද වන විට සාමාන්‍යයෙන් පවතින පොලිය සියයට 8 වුණාට සියයට 15ක පොලියක් ලැබෙනවා. [බාධා කිරීමක්] මහින්ද රාජපක්ෂ මහත්මයා දීපු සහනයන් තිබෙනවා නම්, ඕනෑ නම් ඒකත් ඒ අයට ගන්න පුළුවන්කම තිබෙනවා.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்) (The Hon. Speaker)

හොඳයි. බොහොම ස්තූතියි.

**කළමැටිය ධීවර වරාය සංවර්ධන ව්‍යාපෘතිය: මාදැල් ධීවර කාර්මිකයන්**

கலமெட்டிய துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டம் : கரைவலை மீனவர்கள் KALAMETIYA FISHERIES HARBOR DEVELOPMENT PROGRAMME: TRAWLING FISHERMEN

495/16

**5. ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා (ගරු නාමල් රාජපක්ෂ මැතිතුමා වෙනුවට)**

(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில - மாண்புமிகு நாமல் ராஜபக்ஷ சார்பாக) (The Hon. Udaya Prabhath Gammanpila on behalf of the Hon. Namal Rajapaksa)

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යතුමාගෙන් ඇසූ ප්‍රශ්නය- (1):

[ஓர் டீயூஸ் ப்ரஹான் ஸீமென்சிலே மஹா]

- (ஃ) (i) கலெமெட்டிய டீவர வராய ஸ்ஓவர்டன வ்யாபாகியே ஓடிக்கீரீமே சிலேவெட வர்தலாந நன்வெய கவரேடி;
- (ii) ஃம வ்யாபாகிய க்ரீயான்கலீம துலீன் டீவர கர்தலானய ஃகீமீ வந மடூலே டீவர கார்தீகயின் ஸடஹ டூநஃ ஓநை ஃகீ க்ரீயாமார்ட கவரேடி;
- (iii) மடூலே டீவர கார்தீகயின் ஸடஹ வந்டீ ப்ரடானய கீரீமஃ கஃயூதூ கரந்நேடி;
- (iv) ஃசே நமீ, ஃகீ டீவர கார்தீகயேகூ ஸடஹ ஓவெது லெந வந்டீ மூடலே கஓபல்கூடி;
- (v) ரீஃ ஃமநரவ, மஃம டீவர கார்தீகயின்ஓ சீலீகாவ ஃவந்லாஓநை யாம ஸடஹ டீவர கர்தலானயே நியூலீமஃ டீவர யாது ஹ ஃமீபனீந லொடீமஃ கஃயூதூ கரந்நேடி;

யந்ந ஃதூலா மஃம ஸஹவஃ டன்வந்நெகீடி?

(ஃ) நஓ ஃசே நமீ, ஃ மந்டீ?

கடறறொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்ட வினா:

- (அ) (i) கலமெட்டிய மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் மீன்பிடித் தொழிலை இழக்கும் கரைவலை மீனவர்கள் தொடர்பில் தற்போது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- (iii) கரைவலை மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iv) ஆமெனில், மீனவர் ஒருவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை எவ்வளவென்பதையும்;
- (v) அதற்கு மேலதிகமாக இந்த மீனவர்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

asked the Minister of Fisheries and Aquatic Resources Development:

- (a) Will he inform this House -
  - (i) the current state of affairs of the constructions under the Fisheries Harbour Development Programme of Kalametiya ;
  - (ii) the measures so far taken in relation to the trawling fishermen who will be deprived of engaging in fisheries industry owing to the implementation of the said project;
  - (iii) whether arrangements will be made to compensate the trawling fishermen;

- (iv) if so, the amount of compensation paid to one fisherman; and
  - (v) in addition to that, whether action will be taken to provide fishing vessels and gear needed to engage in fishing industry enabling these fishermen to conduct their livelihood activities?
- (b) If not, why?

ஓர் டீலீசீ வெடஃரவீலீ மஹா (டீவர ஹ ஃலே ஸமீபன் ஸ்ஓவர்டன ராஃய ஃமலாநயதூலா)

(மாண்புமிகு திலீப் வெதஆரச்சீ - கடறறொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்)  
(The Hon. Dilip Wedaarachchi - State Minister of Fisheries and Aquatic Resources Development)

ஓர் கஃபானாயகதூலீ, டீவர ஹ ஃலே ஸமீபன் ஸ்ஓவர்டன ஃமலாநயதூலா வெதுவென் மஃ ஃம ப்ரடானயஃ சிலீதூர் ஸஹாநை\* கரநவா.

\* ஸஹாலேஸய மந நவந லே ஃலீதூர்:  
\* ஃபாரீடத்தில் வைக்கப்பட்ட விடை :  
\* Answer tabled:

- (ஃ) (i) மூல வ்யாபாகியே ஸமீபன் ப்ரதானய ஸீயஸஃ 45கீ.
- (ii) மடூலே கர்தலானய ஃகீமீலீ/ லாடா ஸீலீம நிய ஸீலூவந ஃயூவ ரஃயே நக்சேரூ டேபார்தலேந்டூவ மஹீன் நக்சேரூ கர ஃயூது வந்டீ மூடலே லொ டீம ஸடஹ ஃமலாநய மஃவீலே ஸந்டேயஸன் ஓடிரீபன் கீரீமஃ கஃயூதூ கரலீன் ஃவநீ. மஃ ஸடஹ நக்சேரூ வார்தாவீ லொடேந லேஸ ரஃயே நக்சேரூ டேபார்தலேந்டூவ வெந டூது டீ ஃகீ.
- (iii) ஓலீ.
- (iv) ரஃயே ப்ரடான நக்சேரூகரூஓ வார்தாவஃ ஃயூவ டீவர கார்தீகயேகூ ஸடஹ ஓவெது லெந வந்டீ மூடலே தீரஃய கரது லெந ஃகர, ஃம மூடலே லொ ஃகீமஃ ஃமலாநய மஃவீலே ஸ்ஓடேயஸன் ஓடிரீபன் கீரீமஃ நியமீலய.
- (v) தூ.
- (ஃ) ஃகூல டீவர கார்தீகயின் ஃம ஸீலீநேஃபாய ஃகீமீலீம ஓந்டூ கஓஃ ஓநை வந்டீ மூடலே லொ டேந்நே நமீ, வெந்டீஸஹாடாரஸன் லொ டீம ஃயஸ நஓலீ.

கின்னியா ஃமலாபந கலாஃ ஓர் ஸமீபன்  
மலாஸ்பானய : ஓர்ஓர்ஓன் ஃயூதுகீந கீரீம  
கின்னியா கல்வீ வலய ஆசிரியர் வள மத்திய  
நிலையம் : ஆசிரியர்கள் இணைப்பு  
TEACHER RESOURCES CENTRE IN KINNIYA ZONAL  
EDUCATION OFFICE: ATTACHMENT OF TEACHERS

499/16

6. ஓர் ஓமீரான் மஹரூஃ மஹா

(மாண்புமிகு இம்ரான் மஹரூஃ)

(The Hon. Imran Maharoof)

ஃமலாபந ஃமலாநயதூலாஓந் ஃகூ ப்ரடானய- (1):

- (ஃ) (i) கின்னியா ஃமலாபந கலாஃ ஓர் ஸமீபன் மலாஸ்பானயஃ ஃயூதுகீந கர ஃகீ பூடீஓலேயின்ஓ நமீ, லீபீந ஸஹ ஓர் ஃஃலா ஓலீஃய வென் வென் வலேயன் கவரேடி;



[மரு. வி. சி. சி. ராஜகோபால் மஹா]

\* ஆசிரிய நிலைய முகாமையாளர் - 01

\* விரிவுரையாளர்கள் - 03

\* ஆங்கில மொழி ஆலோசகர்கள் - 01

(iii) ஆசிரிய நிலையங்களுக்காக கல்விச் சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கும் செயற்பாடுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இது நிறைவேற்றும்வரை கல்விப் பணிப்பாளரினால் இந்த ஆசிரிய நிலையத்திற்கு ஆசிரியர்களின் தேவை கருதி உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நேர்முகப் பரீட்சை நடந்ததைப் பற்றி கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தப்படவில்லை.

(ஆ) (i) இலங்கை ஆசிரிய சேவைக்கு உத்தியோகத்தர்களை நியமிக்கும்வரை சேவை அவசியத்தைக் கருத்திற்கொண்டு மாகாண கல்விப் பணிப்பாளரினால் தற்காலிக அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

(ii) இதற்காக வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த அடிப்படையில் 1190 உத்தியோகத்தர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை 2016 யூன் மாதத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதுடன் 2016 யூலை மாதம் இலங்கை கல்விச் சேவையில் தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சையை நடத்தி ஆகஸ்ட் மாதம் தகைமையான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவர்.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது என்பதை அறியத் தருகின்றேன்.

(இ) கேள்வி எழாது.

மரு. கபாலாசனம்

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

புணை அංක 7-548/16 - (1), மரு. வி. சி. சி. மஹா.

மரு. பண்டுல குணவர்தன

(மாண்புமிகு பந்துல குணவர்தன)

(The Hon. Bandula Gunawardane)

மரு. கபாலாசனம், மரு. வி. சி. சி. மஹா வெறுவென் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மரு. கபாலாசனம்

(மாண்புமிகு கபாலாசனம்)

(The Hon. Gayantha Karunatileka)

மரு. கபாலாசனம், மரு. வி. சி. சி. மஹா கல்விச் சேவை அமைச்சருக்கு அறிவுறுத்தப்படவில்லை. மரு. கபாலாசனம், மரு. வி. சி. சி. மஹா வெறுவென் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புணை அංක 9 - 569/16 - (1), மரு. கபாலாசனம்

வினாவை மற்றொரு தினத்திற்கு சமர்ப்பிக்கக் கட்டளையிடப்பட்டது.

Question ordered to stand down.

மரு. கபாலாசனம்

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

புணை அංක 9 - 569/16 - (1), மரு. கபாலாசனம்

மரு. சி. சி. மஹா

(மாண்புமிகு எஸ். சி. முத்துகுமாரன்)

(The Hon. S.C. Mutukumarana)

மரு. கபாலாசனம், மரு. கபாலாசனம் வெறுவென் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மரு. கபாலாசனம்

(மாண்புமிகு கபாலாசனம்)

(The Hon. Gayantha Karunatileka)

மரு. கபாலாசனம், மரு. கபாலாசனம் வெறுவென் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புணை அංක 9 - 569/16 - (1), மரு. கபாலாசனம்

வினாவை மற்றொரு தினத்திற்கு சமர்ப்பிக்கக் கட்டளையிடப்பட்டது.

Question ordered to stand down.

மரு. கபாலாசனம்

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

மரு. கபாலாசனம், மரு. கபாலாசனம் வெறுவென் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

## பேர்தொழில்நுட்ப அமைச்சர் மூலம் வினா தனி அறிவித்தல் மூலம் வினா QUESTION BY PRIVATE NOTICE

I

சீ. லங்கா மஹாசனம் மஹாசனம்

மரு. கபாலாசனம்

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் நிலவும்

சிக்கலான நிலைமை

CONVOLUTED SITUATION IN SRI LANKA TRANSPORT BOARD

மரு. தினேஷ் குணவர்தன

(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)

(The Hon. Dinesh Gunawardane)

மரு. கபாலாசனம், மரு. கபாலாசனம் வெறுவென் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

(1) Is the Hon. Minister aware that the buses of the Sri Lanka Transport Board, which cover a distance of 1.2 million kilometres per day, while providing transport to 2.2 million commuters daily, generating a revenue approximately of Rs. 69 million per day increased the number of passenger-kilometres they operated by 19.6 per cent in 2015, compared to an increase of only 6.1 per cent by the private sector and provide over 40 per cent of all bus services in the country?

Sir, I would like to refer to the Central Bank Report as well as a newspaper report of May, 2016.



(2) Is he aware that, according to newspaper reports, the Secretary of the Ministry of Transport has stated that 12,000 employees of the Sri Lanka Transport Board are to be discontinued, that compensation packages are to be worked out for them and that lands and buildings belonging to the 120 depots, which would be reduced to 70, are to be disposed of or to be sold off?

Sir, this statement of the Secretary appeared in the first page of the Sunday Times newspaper a few weeks ago.

- (a) Does the Hon. Minister plan to discontinue 12,000 employees of the SLTB?
- (b) If so, is he aware that this would represent the entire administrative, financial and clerical staff of the Board and that a modern organization cannot be run without the administrative, financial and clerical staff of its management?
- (c) If this is done, in which case, how does he propose to carry out the essential administrative, financial and clerical tasks required to run transport services and does he intend to privatize the entire SLTB?
- (d) Is the compensation to these discontinued employees to be made without adhering to the terms and conditions laid down by law by Parliament, specially on the Gratuity Act and will it be honoured?
- (e) Are the lands of the depots to be sold off, leased out or otherwise disposed of illegally, violating all declared policies of the Government as well as the Treasury?
- (f) If so, since much of the land of the SLTB is located in urban areas which are easily accessible and therefore of greatest utility for passenger transport services, will their disposal inconvenience the public and together with the problems associated with moving plant and equipment, obstruct the efficient running of the transport network including the provision of night services, school services, extra special services to the villages and special services that are being given today to remote urban areas?
- (g) Is the number of depots to be reduced - as announced by the Secretary in his press release which appeared in the Sunday Times, is newspaper - from 120 to 70.  
  
If so, it would be a reduction of 50 depots in the country and what action will be taken to organize a modern transport service?
- (h) If so, is the Hon. Minister aware that the number of depots was originally increased because it was found practically that there

was an optimal number of buses for the efficient functioning of a depot, and that reducing the number of depots would increase the number of buses per depot and hence reduce efficiency and that the reduction in the number of depots will obstruct the efficient running of the transport network, including the provision of night services, school services, services to villages and remote urban areas and special services that have always been provided only by the SLTB and no other institution?

Hon. Minister should take action to stop these relevant circulars issued in haste and consider the views of the trade unions and the public commuters of this country.

Thank you.

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා (ප්‍රවාහන හා සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)

(The Hon. Nimal Siripala De Silva - Minister of Transport and Civil Aviation)

ගරු කපානයකතුමනි, මේ ප්‍රශ්නය මා වෙත යොමු කිරීම සම්බන්ධව පළමුව ගරු දිනේෂ් ගුණවර්ධන මන්ත්‍රීතුමාට ස්තූතිවන්ත වනවා. එතුමාගේ ප්‍රශ්නවලට පිළිතුර මෙසේයි.

(1) ඔව්.

එසේ වුවද, ශ්‍රී ලංගමට දෛනිකව දැනට ලැබෙන රුපියල් මිලියන 69ක පමණ ආදායම් මුදල් එදිනෙදා වියදම් පියවා ගැනීමටත්, එකතු වී ඇති හිඟ ණය මුදල් පියවා ගැනීමටත් ප්‍රමාණවත් නොවේ. ඒ හේතුවෙන් අධිකරණයේ පවතින පාරිතෝෂික නඩු, අර්ථ සාධක අරමුදල් නඩු හා මාසික වෙතන ගෙවීමට රුපියල් මිලියන 1,350ක මුදලක් මීට අතිරේකව මහා භාණ්ඩාගාරයෙන් ලබා ගැනීමට සිදු වී ඇත.

ගරු අග්‍රාමාත්‍යතුමාටත්, ඒ වාගේම ගරු මුදල් ඇමතිතුමාටත් මම ස්තූතිවන්ත වනවා. මම මේ ප්‍රශ්නය යොමු කළායින් පස්සේ නොකඩවා මේ දක්වා ලංකා ගමනාගමන මණ්ඩලය පවත්වාගෙන යෑම සඳහා සෑම මාසයකම ලංගමයට රුපියල් මිලියන 1,350 ගණනේ දෙනවා. රුපියල් මිලියන 69ක සොච්චමින් පඩි ගෙවීමටත්, ලංගමය පවත්වාගෙන යෑමටත් පුළුවන්කමක් නැහැ. මේ රජය ජනතා අවශ්‍යතාව ඉතා හොඳින් තේරුම් ගනිමින් ඒ සඳහා අවශ්‍ය මුදල් මේ දක්වා දී තිබෙනවා.

නවද, පසු ගිය කාල වකවානුව තුළ සේවකයන් 5,532ක් අතුරින් පාරිතෝෂික නඩු 1,500ක් සඳහා නොගෙවන ලද පාරිතෝෂික මුදල් ගෙවීම සඳහා රුපියල් මිලියන 2,148ක පමණ මුදලක් හා නොගෙවන ලද සේවක අර්ථ සාධක අරමුදල් නඩු 400ක් සඳහා රුපියල් මිලියන 10,000ක් ගෙවීමට සිදු වී ඇත. ඒ කියන්නේ, පසු ගිය වර්ෂ 5 තුළම සේවකයන්ගෙන් කපා ගන්නා අර්ථ සාධක අරමුදලේ දායක මුදල පවා ලංගමයෙන් මහ බැංකුවට යවලා නැහැ. ඒ වාගේම ගන්න අමතර කොටස් සහ අනෙකුත් ණය බැලූවාම දැනට ලංකා ගමනාගමන මණ්ඩලය විසින් අර්ථ සාධක අරමුදලට සහ ණයකරුවන්ට රුපියල් මිලියන 16,000ක් ණය වෙලා තිබෙනවා. මේක තමයි මම අමාත්‍යාංශය භාර ගන්නා විට පැවැති මූල්‍යමය තත්ත්වය වන්නේ.

[ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා]

මා අමාත්‍යාංශය භාර ගන්නා අවස්ථාවේදී 2010 වර්ෂයේ සිට නොගෙවා පැහැර හැර තිබූ සේවක අර්ථ සාධක හිඟ මුදල රුපියල් මිලියන 10,250යි. මම විවිධාකාරයෙන් මුදල් ඉතිරි කර ගෙන, භාණ්ඩාගාරයෙන් මුදල් ලබා ගෙන ඒ මුදල්වලින් කොටසක් ගෙවා මේ වනකොට ඒ මුදල රුපියල් මිලියන 8,900 දක්වා අඩු කර ගෙන තිබෙනවා. එසේ වුවද, ඉතිරි හිඟ අර්ථ සාධක මුදල් සහ අනෙකුත් ඉහත සඳහන් හිඟ බැරකම් ගෙවීම සම්බන්ධයෙන් ශ්‍රීලංගම බරපතල මූල්‍ය අර්බුදයකට මුහුණ පා ඇත.

එසේ වුවද, 2015 සැප්තැම්බර් මස සිට සෑම සේවකයෙකුගේම අදාළ දායක මුදල් නිසි පරිදි මේ දක්වා බැර කිරීමට කටයුතු කර ඇත.

(2) නැත.

අපි කිසිසේත්ම සේවකයින්ගේ සේවය discontinue කරන්න කටයුතු කරලා නැහැ. අපි සේවකයින්ට option එකක් දීලා තිබෙනවා.

මහා භාණ්ඩාගාරය විසින් රාජ්‍ය ආයතන සඳහා සේවකයන් ස්වේච්ඡාවෙන් විශ්‍රාම ගැන්වීම සම්බන්ධව රාජ්‍ය ව්‍යාපාර දෙපාර්තමේන්තුව මගින් නිකුත් කරන ලද 2016/03/08 දිනැති අංක 02/2016 වක්‍රලේඛය, ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ සේවකයින්ගේ පඩි ක්‍රමයට ගැළපෙන පරිදි සකස් කර නොමැති නිසා ශ්‍රීලංගම සේවකයින්ට විශේෂිත වූ ස්වේච්ඡාවෙන් විශ්‍රාම ගැන්වීමේ පටිපාටියක් -VRS එකක්, Voluntary Retirement Scheme එකක්- ඉදිරිපත් කර තිබෙනවා. ඒ කියන්නේ සේවකයන්ට ඕනෑ නම් යන්න පුළුවන්, නැත්නම් ඉන්න පුළුවන්. කිසිම බල කිරීමක් නැහැ. බලෙන් රැකියාවෙන් අස් කිරීමක් මේ ආණ්ඩුවෙන් කරන්නේ නැහැ. අපි මේ අවස්ථාව දීලා තිබෙන්නේ වන්දියක් වශයෙන් විශාල මුදලක් අරගෙන යන්න කැමැති නම්, ඒ අයට යන්නයි. හැබැයි, රියදුරන්ට යන්න බැහැ. කාර්මිකයන්ට යන්න බැහැ. කොන්දොස්තරවරුන්ට යන්න බැහැ. මොකද, අපට ඒ අයගේ සේවය අවශ්‍යයි. ඒ නිසා අපි ඒ සෑම දෙයක්ම කල්පනා කරලා ස්වේච්ඡාවෙන් විශ්‍රාම ගැනීමේ පටිපාටියක් මහා භාණ්ඩාගාරයේ එකඟතාව මත සකස් කර කැබිනට් මණ්ඩලයේ අනුමැතිය ලබා ඒ සඳහා කැමැත්තක් දක්වන සේවකයින් පමණක් සිය කැමැත්තෙන් විශ්‍රාම ගැන්වීමට ඉඩ ප්‍රස්තාව සලසා ඇත.

අපි මේ ආයතනය ප්‍රතිව්‍යුහගත කරන්න ඕනෑ. නව ධාවන සැලැස්ම යටතේ තිබෙන සියලු ඩිපෝවන් හා ධාවනයට නියමිත බස් රථ නොඅඩුව කාර්යක්ෂම අන්දමින් පවත්වාගෙන යාමට අපි අපේක්ෂා කරනවා.

ගරු කථානායකතුමනි, එසේ වුවද දැනට එක් බස් රථයක් වෙනුවෙන් සේවකයෝ හය දෙනෙක් ඉන්නවා. අපි මේ ආයතනය නඩත්තු කරන්නේ කොහොමද? ඒක හින්දා කාර්යක්ෂමතාවක් නැහැ. එක බස් රථයකට සිටින සේවක අනුපාතය 6යි. ඒ සංඛ්‍යාව 4.5 දක්වා අඩු කිරීම තමයි මේ ප්‍රතිව්‍යුහගතකරණය යටතේ අපි බලාපොරොත්තු වන්නේ.

(අ) නැත.

එසේ වුවද 11,000ක් පමණ වන කාර්ය මණ්ඩල සේවකයින් අතරින් නව ප්‍රතිසංවිධාන වැඩපිළිවෙළ යටතේ ඊට අවශ්‍ය යැයි නියමිත සේවක සංඛ්‍යාව සේවයේ රඳවා තබාගෙන අතිරික්ත බවට හඳුනාගත් සේවක සංඛ්‍යාවට පමණක් සිය කැමැත්තෙන් විශ්‍රාම ගැන්වීමට අපි අවකාශ සලසා ඇත. ඒ මිසක් අපි කවුරුවත් බලෙන් විශ්‍රාම යැවීමක් කරන්නේ නැහැ. ඒ විශ්‍රාම ක්‍රමය රියදුරු, කොන්දොස්තරවරු, කාර්මිකයන් සඳහා බලපාන්නේ නැත.

(ආ) නැත.

ශ්‍රීලංගමට අවශ්‍ය යැයි හඳුනා ගත් සියලු පරිපාලන, මූල්‍ය, ලිපිකරු ආදී තනතුරු සඳහා ප්‍රමාණවත් සේවක සංඛ්‍යාවක් සේවයේ යෙදවීමට මෙමගින් අපේක්ෂා කෙරේ. මෙහිදී පරිගණක, විද්‍යුත් ප්‍රවේශපත්‍ර යන්ත්‍ර, මූල්‍ය මෘදුකාංග, CCTV කැමරා ආදී නව තාක්ෂණික ක්‍රමවේද උපරිම වශයෙන් සෑම අංශයකටම යොදවා ගනිමින් මෙම කාර්ය මණ්ඩල අඩු කිරීම සැලසුම් කර ඇත. මේ යටතේ ශ්‍රීලංගම ආරම්භයේ පටන් මේ දක්වා සකස් කිරීමට නොහැකිව තිබූ සේවක සංයුති සැලැස්ම - cadre- සහ බඳවා ගැනීමේ හා උසස් කිරීමේ පටිපාටිය -SOR- සකස් කර මෙම අමාත්‍යාංශයේ නිර්දේශයන් ද සමඟ මහා භාණ්ඩාගාරයේ කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුව වෙත අනුමැතිය සඳහා ඉදිරිපත් කර ඇත.

මෙවිටත් කාලයක් ලංගම තිබුණා. ඇමතිවරුන් ගණනාවක් යටතේ තිබුණා. නමුත් ලංකා ගමනාගමන මණ්ඩලයට සේවක සංයුති සැලැස්මක් තිබුණේ නැහැ. බඳවා ගැනීමේ හා උසස් කිරීමේ ක්‍රියා පටිපාටියක් තිබුණේ නැහැ. නමුත් මම මේ මණ්ඩලය බාර ගන්නට පස්සේ මේ cadre එකක් හැදුවා. SOR එකක් හැදුවා. එය මහා භාණ්ඩාගාරයේ කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුවේ අනුමැතිය සඳහා අපි ඉදිරිපත් කරලා තිබෙනවා. එම නිසා නොපෙනෙන වැඩ කටයුතු රාශියක් ලංකා ගමනාගමන මණ්ඩලයේ තිරසාර පැවැත්ම සඳහා අප සිදු කර තිබෙනවා. Privatize කරන්න නොවෙයි. බණ්ඩාරනායක මැතිතුමා විසින් ජනසතු කරන ලද ලංකා ගමනාගමන මණ්ඩලයෙන් ඒ අපේක්ෂිත ප්‍රතිඵල ලබා ගැනීමට නම්, ලංකා ගමනාගමන මණ්ඩලය ශක්තිමත් ආයතනයක් බවට පත් කිරීම තමයි අපේ යුතුකම වෙන්නේ. ඒ සඳහා අවශ්‍ය ක්‍රියාමාර්ග අරගෙන තිබෙනවා.

(ඇ) නැත.

මේ යටතේ නව තාක්ෂණික ක්‍රම උපයෝගී කර ගනිමින් අත්‍යවශ්‍ය කාර්ය මණ්ඩල සේවක සංඛ්‍යාව තවදුරටත් සේවයේ යොදවා ගැනීමට සැලසුම් කර ඇති අතර, මෙම වැඩපිළිවෙළ යටතේ ශ්‍රීලංගම කිසිදු ආකාරයක පෞද්ගලිකකරණයකට ලක් කිරීමට අපේක්ෂා නොකෙරේ.

ඔබතුමා කිව්ව පරිදි ගමනාගමන ක්ෂේත්‍රයේ සියයට 40ක් සම්පූර්ණයෙන්ම ලංකා ගමනාගමන මණ්ඩලයටයි තිබෙන්නේ. Private buses 22,500ක් තිබෙනවා. ඔවුන් සියයට 60ක් ඒ බස්වලින් දුවනවා. ඒ නිසා තමයි අපි ජාතික ප්‍රතිපත්තිය අනුව routes බෙදීමේදී ලංගමට සියයට 40කුත්, පෞද්ගලික අංශයට සියයට 60කුත් වෙන් කරලා තිබෙන්නේ. ඒ නිසා අපි ලංගම පෞද්ගලිකකරණය කරන්නේ නැහැ. නමුත් පෞද්ගලික බස් රථ හිමියන්ට තමන්ගේ ව්‍යාපාර පවත්වාගෙන ගිහිල්ලා මේ රටේ ගමනාගමන ක්ෂේත්‍රයට අවශ්‍ය දායකත්වය ලබාදෙන්න පුළුවන්.

(ඈ) නැත.

මම ඒක ගැන විස්තර කළා. අපි ලංකා ගමනාගමන මණ්ඩලයේ පඩි scales වලට ගැළපෙන පරිදි අපි 1983 අංක 12 දරන පාරිතෝෂික ගෙවීම් පනත අනුවම ගෙවීම් කටයුතු සිදු කරනවා. ඒ අනුව අපි මෙක සකස් කරලා තිබෙන්නේ භාණ්ඩාගාරය සමඟත් සාකච්ඡා කරලායි.

(ඉ) නැත.

අනෙක් කාරණය මේකයි. ඇමතිවරු ගණනාවක් හිටියා. ආණ්ඩු ගණනාවක් තිබුණා. ලංකා ගමනාගමන මණ්ඩලය 1958 ජනසතු කිරීමෙන් පසුව ඒ ඉඩම් පවරා ගන්න කියලා තිබුණා. නමුත් ඉඩම් එකක් දෙකක් හැරෙන්න, ඩිපෝ තිබෙන කිසිම ඉඩමක් පවරා ගෙන නැහැ. ඇත්ත

වශයෙන්ම බැලුවොත් ලංගමට ඉඩම් නැහැ. අවසානයේදී මම අතිගරු ජනාධිපතිතුමාට මේ කාරණය කියලා, ප්‍රධාන ඉඩම් පවරා ගැනීමේ ක්‍රියාවලිය සිදු කළා. එහෙම කරලා, නිදහස් දීමනාවක් හැටියට ඉඩම් ලංගමට පවරා ගෙන ඒ අයිතිවාසිකම ශක්තිමත් කරලා දෙන්න මේ ආණ්ඩුවට පුළුවන් වුණා. මා අමාත්‍යාංශය භාර ගැනීමෙන් පසු - [බාධා කිරීමක්]

ලංගමයට අයිති ඒ හුඟක් ඉඩම් හමුදාවට, වෙනත් අංශවලට විවිධ කටයුතු සඳහා දීලා තිබුණා. ඇත්ත වශයෙන්ම අපි මේ පවරා ගැනීමේ කටයුතු කරන්නේත් ඒ දීපු ඉඩම් පිළිබඳවයි. මොකද, ඒවා රාජ්‍ය අංශයට තමයි දීලා තිබෙන්නේ. පෞද්ගලික අංශයට නොවෙයි. මේ පවරා ගත් ඉඩම් 13 විවිධ රාජ්‍ය අංශවලට දීලා තිබුණු ඉඩම්. හරි නම් ඒ වෙනුවෙන් අපට ඒ අංශවලින් මුදල් ලැබෙන්න ඕනෑ. ඒ හැර අපි පෞද්ගලික අංශයට ඉඩම් පැවරීමක් සිදු කරන්නේ නැහැ.

හඳුනා ගත් ඉඩම් කැබලි 13ක් සඳහා නිදහස් ප්‍රදානයත් මත නෛතික හිමිකම් ලබා ගැනීමට මේ වන විට පියවර ගනිමින් පවතී. ඒක දැන් අර ගෙන අවසන්. ඒ යටතේ ලබා ගත් ඉඩම් අපි මහා භාණ්ඩාගාරය සතු ලියා පදිංචි සමාගමකටයි - a company fully owned by the Treasury - පවරන්නේ; පෞද්ගලික අංශයේ කාටවත් නොවෙයි. ඒ කියන්නේ ආණ්ඩුවට. අපි ඒක ආණ්ඩුවට පවරනවා. පවරලා, අර්ථ සාධක අරමුදල් පිළිබඳව - [බාධා කිරීමක්] මෝටර් රථ වාහන දෙපාර්තමේන්තුවට දීලා තිබෙන ඉඩම, බොරැස්ගමුවේ යුද හමුදා වෛද්‍ය බළකා රෙජිමේන්තු මධ්‍යස්ථානය සාදා තිබෙන ඉඩම වාගේ ඒවා. කිසිම විධියකින් පෞද්ගලික අංශයට පවරා දීමක් නොවෙයි අපි මේ කරන්නේ. Treasury-owned company එකකට තමයි අපි පවරා දෙන්නේ. ඊට පස්සේ අපි භාණ්ඩාගාරයෙන් ඒ මුදල් ප්‍රමාණය අර ගෙන හීලව් කරනවා, කෙළින්ම මේ අර්ථ සාධක අරමුදල වෙනුවෙන්. වෘත්තීය සමිතින් උසාවි ගියා. උසාවි ගිහිල්ලා අපෙන් සල්ලි ඉල්ලනවා. අනෙක් පැත්තෙන් කියනවා, "මේවාට මොකක් කරන්න එපා." කියලා. එහෙම බැහැ නේ. අපිව අමාරුවේ දමලා, අධ්‍යක්ෂවරුන්ට වරෙන්තු එවලා, එහෙම කියනවා. මේ ගැටලුව විසඳීම සඳහා අපි දැන් මෙවැනි ක්‍රමවේදයක් සකස් කරලා තිබෙනවා.

(ඊ) නැත.

නෛතික තත්ත්වයෙන් බැහැරව කිසිදු ආකාරයක ඉඩම් විකිණීමක් සිදු නොකරන අතර පොදු මහි ප්‍රවාහනය සේවයට කිසිදු බාධාවක් මෙමගින් සිදු නොවේ.

මම මුදල් ඇමතිතුමාට ස්තූතිවන්ත වෙනවා. එතුමා ප්‍රවාහන ක්ෂේත්‍රය ශක්තිමත් කිරීමට අවශ්‍ය බස් රථ ඇණිය වැඩිදියුණු කිරීම සඳහා බස් රථ දහසක් සම්පූර්ණයෙන් අලුත්වැඩියා කිරීමට රුපියල් මිලියන 2,500ක් වෙන් කළා. ඒ සඳහා ටෙන්ඩර් එක දමා තිබෙනවා. ඒවාට කටයුතු කරනවා. ඊට අමතරව මාගේ ඉල්ලීම අනුව ගරු අග්‍රාමාත්‍යතුමා අනුමත කළා, - [බාධා කිරීමක්] අපි වැඩිය සද්ද කරන්නේ නැහැ, නමුත් වැඩ කරනවා. ගරු අග්‍රාමාත්‍යතුමා අනුමත කළා, Indian Line of Credit එකෙන් නව එන්ජින් කට්ටල 500ක් සවි කිරීමේ වැඩ පිළිවෙළ. දැන් වනවිට එහි ටෙන්ඩර් එක භාර දීලා ඉවරයි. එන්ජින් කට්ටල 500ක් අලුතින් සවි කරලා බස් රථ 500ක් බල ගන්වනවා. ඒ නිසා අපි මේ ඔක්කෝම කරලා තිබෙන්නේ, පෞද්ගලිකරණය කරන්න නොවෙයි. හැම දේටම කියනවා, "පෞද්ගලිකරණය කරනවා" කියා. අපි එහෙම දෙයක් හිතන්නවත් හිතලා නැහැ. ලංකා ගමනාගමන මණ්ඩලය ශක්තිමත් කරලා සේවකයන්ට තෘප්තිමත් ලෙස කටයුතු කරන්න පුළුවන් වෙන විධියට - අපි හිටපු පසු ගිය රජයෙන් පවා අහිමි කරන ලද-

අර්ථසාධක අරමුදල් ගෙවීමට මේ රජය කටයුතු කර ගෙන යනවා. ඒ නිසා මෙයින් කරන්නේ, ලංකා ගමනාගමන මණ්ඩලය ශක්තිමත් කිරීමේ වැඩ පිළිවෙළක්.

(උ) ලංගම ඩිපෝ තිබෙනවා, ඩිපෝ තිබෙන තැනම ප්‍රාදේශීය කාර්යාලන් තිබෙනවා. ඒ දෙකෙන්ම කෙරෙන්නේ එකම කාර්යය. හුඟක් සේවකයන් වැඩ නොකර නිකම් ඉන්නේ. ඒ නිසා අපි මේ ඩිපෝ ප්‍රමාණය ප්‍රතිව්‍යුහගත සැලැස්මට අනුව 70 දක්වා අඩු කරනවා. නමුත් එම ඉඩම් කාටවත් දෙන්නේ නැහැ. එසේ වසා දමන ඩිපෝ තිබෙනවා නම් අපි ඒවා night parks හැටියට සකස් කර, security අය ඒ ස්ථානවල සේවයේ යොදවා බස් රථ එම ස්ථානවල නවත්වා තැබීමට අවශ්‍ය වැඩසටහනක් ක්‍රියාත්මක කිරීමට සැලැස්මක් සකස් කරනවා. නමුත් අපි සේවක මණ්ඩල ප්‍රතිසංවිධානය කිරීමක් කරනවා. අපි හිතනවා, ප්‍රාදේශීය කාර්යාල 22ක් වැඩක් නැහැ කියා. ඩිපෝ ශක්තිමත් කළොත් අපට ප්‍රාදේශීය කාර්යාල අවශ්‍ය වෙන්නේ නැහැ. ප්‍රධාන කාර්යාලය පමණයි අවශ්‍ය වෙන්නේ.

තවද, නව ධාවන සැලැස්ම යටතේ දැනට ධාවනයට නියමිත බස් රථ සේවාවන් කාර්යක්ෂමව පවත්වා ගෙන යාමට කටයුතු කිරීමට අපේක්ෂා කරන අතර, නව තාක්ෂණික මෙවලම් භාවිත කිරීම මගින් සේවක සංයුතිය හා කාර්ය මණ්ඩලය අඩු කිරීමටත් සැලසුම් සකස් කර ඇත.

(ඌ) නැත.

දැනට ශ්‍රී ලංගම සතුව පවතින බස් රථ ප්‍රමාණය වැඩිදියුණු කිරීමට අපේක්ෂා කිරීම තුළින් දැනට වඩා බස් රථ ප්‍රමාණයක් ධාවනය කිරීමටත්, කාර්යක්ෂම සේවාවක් මහ ජනතාවට ලබා දීමටත් අපේක්ෂා කෙරේ. ඒ අනුව සියලු පොදු ප්‍රවාහන සේවාවන් තර කිරීම මෙමගින් සිදු කෙරේ. මේ යටතේ ග්‍රාමීය හා අනෙකුත් සියලු මාර්ගවලට වඩාත් ශක්තිමත් සේවාවක් සැපයීමට සැලසුම් කර ඇත.

ශ්‍රී ලංගම සභාපතිතුමා විසින් ආයතනයට අනුබද්ධ සියලු වෘත්තීය සමිති නායකයින් කැඳවා විග්‍රාම ගැන්වීමේ චක්‍රලේඛය හා නව ධාවන සැලැස්ම පිළිබඳ සියලු දැනුවත් කිරීම් සිදු කර ඇත. එම සාකච්ඡාවෙන් අනතුරුව එනම් 2016.06.01 දින සිට 2016.06.30 දක්වා මීට අදාළ ස්වේච්ඡා විග්‍රාම ගැන්වීමේ චක්‍රලේඛය ශ්‍රී ලංගම සියලු සේවා ස්ථාන ප්‍රධානීන් වෙත යොමු කර ඇති අතර, මේ වන විටත් මේ සඳහා කැමැත්තක් දක්වන සේවකයින්ගෙන් අයදුම් පත්‍ර ශ්‍රී ලංගම ප්‍රධාන මානව සම්පත් කළමනාකාර වෙත ලැබෙමින් පවතින බව දන්වමි.

ගරු කථානායකතුමානි, මේ ක්‍රියාවලිය කිසිසේත්ම බලෙන් විග්‍රාම ගැන්වීමට, සේවයෙන් ඉවත් කිරීමට ගනු ලබන ක්‍රියාවක් නොවෙයි. මෙය ස්වේච්ඡාවෙන් විග්‍රාම ගැන්වීම දිරිමත් කිරීම සඳහා කරන ක්‍රියාවලියක්. ඒ වාගේම ලංකා ගමනාගමනයේ තිරසාර පැවැත්ම සඳහා කරනු ලබන ක්‍රියාවලියක් ද වනවා. 36,000ක් පමණ වූ සේවක පිරිසකගේ අර්ථ සාධක අරමුදල් සහ පාරිතෝෂික අරමුදල් නොගෙවා තිබෙනවා. අපේ මේ සම්මුතිවාදී රජය මගින් ඒවා ගෙවීමට අවශ්‍ය කටයුතු දැන් කරගෙන යන අතර, ඒ ගැන මම සතුටු වනවා. ඒ වාගේම අපට නීතිමය ඔටෝමෝටිව් ලංකා ලිමිටඩ් සහ ස්ටීල් ඉන්ස්පෙක්ස් ඇන්ඩ් ඉන්ඩස්ට්‍රිස් ලිමිටඩ් කියන සමාගම්වලින් ගත් spare partsවලට අදාළව රුපියල් මිලියන 4,000ක් පමණ නොගෙවූ බවට arbitrations දෙකක් තිබෙනවා. තවත් විවිධ ආයතනවලට ගෙවීමට ණයතුරුස් රාශියක් තිබෙනවා. ඉතින් ගරු මුදල් ඇමතිතුමා කිවවා වාගේ මේ සම්පූර්ණ බර පැටවිලා තිබෙන්නේ මේ ආණ්ඩුවටයි. ඒ නිසා මේවා නිරාකරණය කර ගැනීමේ ක්‍රියාවලියේ අපි යෙදී සිටිනවා. ඒ නිසා ඉතාම සද්භාවයෙන් යුතුව අපට ගන්න පුළුවන් නව ක්‍රමවේදයන් පිළිබඳව සාකච්ඡා කරලා, ලංකා ගමනාගමන මණ්ඩලයේ සේවක සුබසාධනයත්,

[ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා]

රටේ මගී ජනතාවගේ ගමනාගමන සුබසාධනයක් යන කාරණා දෙක ගැනම අපි කල්පනා කරන බව කියන්නට කැමැතියි. හැමදාම පාඩු විදින්නේ නැතිව, ලාභයක් නොලැබුණත් අඩු ගණනේ ලංකා ගමනාගමන මණ්ඩලයේ වියදම පියවා ගැනීමට පුළුවන් වුණොත් එය ප්‍රමාණවත්. ඒ වාගේම අනාර්ථික මාර්ග සඳහාත්, පාසල් බස් රථ සඳහාත් අපට Treasury එකෙන් මුදල් ගෙවනවා. ඉතින්, ඒ නිසා ඒ වැඩ පිළිවෙළ නොකඩවාම කරගෙන යන බව ප්‍රකාශ කරන්න කැමැතියි. බොහොම ස්ත්‍රීන්ගේ, ගරු කථානායකතුමනි.

**ගරු කථානායකතුමා**  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)

ඔව්, ගරු දිනේෂ් මන්ත්‍රීතුමා, පැහැදිලි කිරීම කරන්න.

**ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා**  
(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)  
(The Hon. Dinesh Gunawardena)

මෙම ප්‍රශ්නයට පිළිතුරු දීම ගැන ගරු ඇමතිතුමාට මම ස්තූතිවන්ත වනවා. දැනට සිටින 36,000ක් වන සේවක පිරිසෙන් 12,000ක් අඩු කරන්න ඕනෑය කියලා ඇමතිතුමාත් පිළිගන්නවා. ඒ නිසා ඒකට මොන වචන පාවිච්චි කළත්, මොන ක්‍රමවේදය පාවිච්චි කළත්, 'ස්වයං' කිව්වත්, 'බලෙන්' කිව්වත් අවසාන ඉලක්කය වෙන්නේ සේවකයන් ඉවත් කිරීමයි.

[බාධා කිරීමක්] පොඩ්ඩක් ඉන්න, ඔබතුමා ඇමතිතුමා නොවෙයි. ගරු ඇමතිතුමා බොහොම ජොෂ්ඨ ඇමතිවරයෙක්. එතුමා කාරණය පැහැදිලි කරයි. කාරණය පැහැදිලි කර ගන්නයි අපට ඕනෑ.

දෙවැනුව මා මේ කාරණයන් කියන්න කැමතියි. මේ ඉඩම් පෞද්ගලික අංශයට විකුණා දැමීමට හා බදු දීමට කටයුතු කරන බවට එතුමාගේ ලේකම්තුමා කළ ප්‍රකාශය ගිය සතියේ ඉරිදා “The Sunday Times” පුවත් පතේ මුල් පිටුවේ සඳහන්ව තිබෙනවා. ඒ නිසා ඒ ලේකම්තුමා කියන කාරණයන් ඔබතුමාගේ සැලකිල්ලට ගන්න. මොකද, අපි වගකීමකින් මේ ආයතනවල කටයුතු කරන්න ඕනෑ.

ගරු කථානායකතුමනි, හිටපු විගණකාධිපතිතුමාත් නිර්දේශ කරනවා, විගණනයකදී social benefit එක Treasury එක ගණන් ගන්නේ නැහැ කියලා. මේකයි තිබෙන ප්‍රශ්නය. තර්ක කරන්න පුළුවන්, balance sheet එක තුළින්. නමුත් සමාජය ලබන ප්‍රතිලාභය - social benefit - කියන වගන්තිය අනික් රටවල සැලකිල්ලට ගන්නවා. මොකද, මේක ගමනාගමනය. ගමනාගමනය ලාභය මතම සිදු වෙන්නේ නැහැ. ඇත ගම්මානයක ඉන්න ජනයාට නගරයට එන්න ගමනාගමන පහසුකම සලසනවා. එය සිදු වෙන්නේ පාඩුවටයි. ඒ නිසා ඇමතිතුමා කිසිම පියවරක් හදිසියේ ගන්න එපා. අපිත් මන්ත්‍රීවරු හැටියට ඔබතුමා එක්ක මේ සම්බන්ධයෙන් සාකච්ඡා කරන්න කැමැතියි. සේවකයන්ගේ පැත්ත පිළිබඳව විතරක් නොවෙයි, ආයතනයේ අනාගතය ගැනත් බලන්න ඕනෑ. EPF පිළිබඳව ඇමතිතුමා කියපු ප්‍රකාශය නිවැරදියි. එහෙම වෙන්න පුළුවන්. ඇමතිතුමා කියපු ප්‍රකාශය නිවැරදි බව මමත් දන්නවා. නමුත් ඒ කටයුත්ත කරපු ප්‍රධාන නිලධාරීන් ළඟ තියාගෙන ඔබතුමා හැම දාම මේ ප්‍රකාශ කර වැඩක් නැහැ. ඒ නිසා ප්‍රතිව්‍යුහගත කිරීමක් හෝ කළ යුතුයි. 1956 මහජන එක්සත් පෙරමුණු රජයෙන් ශ්‍රීලංගමය ජනසතු කරලා, පසුව එක්සත් ජාතික පක්ෂ ආණ්ඩුවෙන් එම ජනසතු අහෝසි කළා. නමුත් අපි වන්දිකා බණ්ඩාරනායක කුමාරතුංග මැතිනියගේ

ආණ්ඩුවෙන් යළිත් ඒ ජනසතු ගෙනාවා. මම තමයි ඒ පනත් කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කළේ. ශ්‍රීලංගමය පෞද්ගලිකරණය බවට පත් වන ක්‍රියාවලියකයි මේ නිරත වෙන්නේ. එය ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ ප්‍රතිපත්තියක් නොවෙයි කියලා මම හිතනවා. ඒ නිසා මේක ආරක්ෂා කර ගැනීමට කටයුතු කළ යුතුයි. ඒ වාගේම ඇත එපිට ගම්මානවල සිටින දුප්පත් මගීන්ට ගමනාගමනය කළ හැකි ආකාරයට මේ ප්‍රතිපත්තියේ රැඳී සිටින ලෙසත් මා ඉල්ලා සිටිනවා. ඒ සඳහා භාණ්ඩාගාරයට මුදලක් දෙන්න වෙනවා. භාණ්ඩාගාරයට කියන්න බැහැ, balance sheet එක වැරදි නම් සමාජයට එයින් සේවයක් වෙන්නේ නැහැ කියලා. විගණකාධිපතිවරු පවා නිර්දේශ කරලා තිබෙනවා, සමාජයට සේවය වනවිට එය ගණන් ගත යුතුයි කියලා. වෘත්තීය සමිති ඒ සඳහා එකඟ නැති බව ගරු ඇමතිතුමා එක්ක ප්‍රකාශ කරලා තිබෙනවා. අපි මන්ත්‍රීවරු හැටියට කැමැතියි, මේ සම්බන්ධයෙන් සාකච්ඡා කරන්න. මේ පිළිබඳව බරපතළ ප්‍රශ්නයක් මතු වෙන්නේ ඩිපෝ ගණන 700 - 50කින් අඩු කර - බැස්සාමයි. ඔබතුමා එක්ක සාකච්ඡා කරන්න අපට අවස්ථාවක් ලබා දෙන්න කියලා මා මේ අර්බුදකාරී අවස්ථාවේදී ගරු ඇමතිතුමාගෙන් ඉල්ලා සිටිනවා.

**ගරු කථානායකතුමා**  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)

හොඳයි. ගරු ඇමතිතුමා මේ සම්බන්ධයෙන් පිළිතුරු ලබා දෙනවාද?

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

මම පිළිතුරු දෙන්න අවශ්‍ය වෙන්නේ නැහැ.

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)

ගරු කථානායකතුමනි, මම ඉතාම පැහැදිලිව කිව්වා, මේ ආයතනය පෞද්ගලිකරණය කරන්නේ නැහැ කියලා. ඒ වාගේම මහා භාණ්ඩාගාරය තමන්ගේ වගකීම ප්‍රමාණයටත් වඩා ඉෂ්ට කරලා තිබෙනවා. මහා භාණ්ඩාගාරය හැම මාසයකම රුපියල් මිලියන 1,350 ගණනේ අපට ලබා දුන්නා. එහෙම ලබා දුන්නේ නැත්නම් ලංගම සේවකයන්ට පඩි ගෙවන්න හම්බවෙන්නේ නැහැ, ටයර් ගන්න හම්බවෙන්නේ නැහැ, ටියුබ් ගන්න හම්බවෙන්නේ නැහැ, දුණුතල ගන්න හම්බවෙන්නේ නැහැ. ඒ වගකීම ඉෂ්ට කරලා තමයි මේ කටයුතු කරගෙන යන්නේ. ඒ වගකීම මේ රජය භාර අරගෙන තිබෙනවා.

අනිත් කාරණය මේකයි. මේ විධියට ණය වෙලා සේවක අර්ථ සාධක අරමුදලුත් නොගෙවා ඉන්න කොට අපි ඒ වග කීමත් භාර අරගෙන තිබෙනවා. ඒ සඳහා රුපියල් මිලියන 16,000ක් වැය කරන්න රජය දැන් එකඟ වෙලා තිබෙනවා. ජනසතු කරලා පටන් ගන්නා කියලා, අපට මේ ආයතනය ඒ ආකාරයෙන්ම පවත්වාගෙන යන්න බැහැ. අපි එහි අදහස සාක්ෂාත් කරමින් ලංකා ගමනාගමන මණ්ඩලය හොඳ මූල්‍ය පාලනයක් තිබෙන, සේවයක් කරන ආයතනයක් බවට පත්කර ගන්නට ඕනෑ. ඒක නිසා වෘත්තීය සමිති එක්ක සාකච්ඡා කළා. වෘත්තීය සමිතිත් මේ ප්‍රශ්නය දන්නවා. වෘත්තීය සමිති තමයි මේවා ලබාදෙන්න කියලා Supreme Court එකට ගිහිල්ලා නඩු දැමීමේ. සභාපතිතුමාට දැන් වරෙන්තු 100ක්, 200ක් එනවා. සල්ලි ගෙව්වේ නැත්නම් සභාපතිතුමා ගිහිල්ලා හැංගෙන්න ඕනෑ. වෘත්තීය සමිති ඒ විධියට ක්‍රියා කරපු නිසා තමයි අපට මේ ක්‍රියාවලියත් ඉක්මන් කරන්න වුණේ. අපි සහන සලසා දීමට කටයුතු කරනවා. අවුරුදු 5ක්, 10ක්

නිස්සේ අත පසු වුණු, නොකරපු, නොගෙවපු, හරියට පාලනය නොකරපු එකේ ප්‍රතිඵලයක් තමයි දැන් ඇතිවෙලා තිබෙන්නේ. ඒ ප්‍රතිඵලය, ඒ තත්ත්වය නිවැරදි කිරීමට මේ රජය ඉතාම ප්‍රායෝගික පියවර ගන්නවා. ඒ පියවර ගැනීම පිළිබඳව අපි මේ රජයට ස්තූතිවන්ත වෙන්න ඕනෑ. අපි ලංගම ශක්තිමත් කරන්න මිසක් ලංගම විනාශ කරන්න නොවෙයි මේ පියවර ගන්නේ. සාකච්ඡාවක් දෙන්න පුළුවන්. සාකච්ඡාවක් දුන්නත් මට කියන්න තිබෙන්නේ ඔය කරුණු ටික පමණයි.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ගරු කපානායකතුමනි, අපි ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලට දැනුම් දීලා තිබෙනවා, අපේ බස් සේවය සමාජ සේවයක් හැටියට සලකා රජයෙනුත් මුදලක් ලබා දෙනවා කියලා. ප්‍රශ්නය තිබෙන්නේ එතැන නොවෙයි. ඊළඟ අවුරුදු තුන, හතර, පහ තුළ අපට ඒ මුදල වෙන් කරගෙන යන්න පුළුවන්. ප්‍රශ්නය වෙන්නේ මේකයි. ඊට අමතරව සේවක අර්ථ සාධක අරමුදල රජයට ගෙවන්න සිදු වෙලා තිබෙනවා. අපි මතක තියාගන්න ඕනෑ, පසු ගිය ආණ්ඩුව කාලයේ හැම වර්ෂයකම වියදමට අමතරව බස් සේවය ගෙනයන්න සහනාධාර හැටියට තවත් මුදල් දුන් බව. එහෙම නම් තමන්ට ලැබුණු ආදායමෙනුත්, රජයෙන් ලැබුණු මුදලෙනුත් ඒ අර්ථ සාධක අරමුදල් ගෙවන්න තිබුණා. නමුත් ඒවා ගෙවා නැහැ. ඒවා දැන් ගෙවන්න ගියාම, තවත් මුදල් රජයට වුවමනායි. මේ ආයතනය ආරක්ෂා කරන්න ඕනෑ. මෙය විකුණන එකක් නොවෙයි. මෙතැනදී විසඳුම් දෙකක් තිබෙනවා. අපට පුළුවන් බදු තවත් වැඩි කරන්න. ඒක එකක්. එහි ගෙවන්න තවත් රුපියල් බිලියන කීයක් තිබෙනවාද, ගරු ඇමතිතුමා?

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)  
16,000යි.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)  
Rs. 16 billion සොයන්න බදු වැඩි කරන්න පුළුවන්.

**ගරු බන්දුල ගුණවර්ධන මහතා**  
(மாண்புமிகு பந்துல குணவர்தன)  
(The Hon. Bandula Gunawardane)  
මිලියන.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)  
මිලියන නොවෙයි, බිලියන.

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**  
(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா)  
(The Hon. Nimal Siripala De Silva)  
රුපියල් බිලියන 16යි; Rs. 16,000 million.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)  
රුපියල් මිලියන 16,000ක් ගෙවන්න තිබෙනවා. ඒ රුපියල් මිලියන 16,000 ගෙවන්න ක්‍රම දෙකක් තිබෙනවා. එකක්, ඇමතිතුමා දුන් සැලැස්ම ක්‍රියාත්මක කිරීම, එනම් රජයේ අයිතිය තබාගෙන වෙනත් සමාගමක් මාර්ගයෙන් කටයුතු කිරීම. එහෙම

කළොත් ඇපයක් හැටියට තබා මුදල් ගන්න පුළුවන්. එහෙම නැත්නම්, අපට කරන්න තිබෙන්නේ බදු වැඩි කිරීමයි. දෙකෙන් එකක් කරන්න ඕනෑ. අප මෙහිදී බලන්නේ රජයේ අයිතියන් තබාගෙන ජනතාව මත බදු පටවන්නේ නැතිව වැඩ කටයුතු කරන්නයි. මෙහි තිබෙන ප්‍රශ්නය, පෞද්ගලිකරණයද, රජයේ අයිතිය යටතේ තබාගැනීමද කියන එක නොවෙයි. මෙය රජයේ අයිතිය යටතේ තබාගන්න වුවමනා මුදල් සොයාගන්න බදු අය කරනවාද, එහෙම නැත්නම් මේ කියපු ක්‍රමවේදයට යනවාද කියන එකයි ප්‍රශ්නය. මීට වඩා හොඳ ක්‍රමවේදයක් තිබෙනවා නම් ඇමතිතුමා සමඟ කියන්න. ඒක ප්‍රශ්නයක් නොවෙයි. අපට කරන්න තිබෙන්නේ, ජනතාව මතට තවත් බදු බර දමන්නේ නැතිව රජයේ සේවයන් සපයමින් මේ ප්‍රශ්නයන් විසඳන්නේ කොහොමද කියා සොයා බලන එකයි. සේවක අර්ථසාධක අරමුදල දැන් කොහොමත් ගෙවන නිසා ඉතිරි මුදල් ටික අපි රජයෙන් ලබා දෙන්නම්. ලංගමය කියා නැහැ, "ලාබ ලබනවා" කියා. "අලාභය අඩු කරන්නම්" යයි කියා තිබෙනවා.

**ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා**  
(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)  
(The Hon. Dinesh Gunawardena)

ගරු අග්‍රාමාත්‍යතුමනි, අර්ථ සාධක අරමුදල තුළ - [බාධා කිරීම්] අර්ථ සාධක මුදල් සේවකයන්ගේ වැටුපෙන් අඩු කරගෙන තිබෙනවා. එහෙම නම් සේවකයන් ඉවත් කරන්න ඕනෑ නැහැ, අර්ථසාධක මුදල් දුන්නේ නැහැ කියා. සේවකයෝ තමන්ගේ වැටුපෙන් අර්ථසාධක මුදල් දීලා තිබෙනවා. එය තැන්පත් කරලා තිබෙනවා. එහෙම නම්, රජයේ වගකීමක් තමයි එය භාණ්ඩාගාරයේ-

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)  
තැන්පත් කළේ නැහැ. ඒකයි ප්‍රශ්නය වුණේ. [බාධා කිරීමක්]

**ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා**  
(மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல)  
(The Hon. Lakshman Kiriella)  
කොහේද තැන්පත් කරලා තිබෙන්නේ?

**ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා**  
(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)  
(The Hon. Dinesh Gunawardena)  
ඒක තමයි සොයා බලන්න කියන්නේ. සේවකයන්ගේ වැටුපෙන් අඩු කරලා ඒවා තැන්පත් කරලා තිබෙනවා, EPF එකට යවන්න.

**ගරු මන්ත්‍රීවරයෙක්**  
(மாண்புமிகு உறுப்பினர் ஒருவர்)  
(An Hon. Member)  
කොහේද?

**ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා**  
(மாண்புமிகு தினேஷ் குணவர்தன)  
(The Hon. Dinesh Gunawardena)  
කොහේද කියා අහන්නේ නැතිව, සොයා බැලුවා නම් මිනිසුන් කවුද කියා දැනගන්න පුළුවන් වෙයි. මේක කාලයක් තිස්සේ එන රෝගයක්. නමුත් ඒ නිසා ලංගමය මේ තත්ත්වයට දමලා සේවකයන් අස් කරනවා කියන එක සාධාරණ නැහැ. සේවකයන්ගේ කොටස දී තිබෙනවා, ඒ අරමුදලට.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**

(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க) (The Hon. Ranil Wickremesinghe)

ගරු මන්ත්‍රීතුමා, එහෙම කරන්න බලාපොරොත්තුවක් නැහැ. මට තවත් ප්‍රශ්නයකට පිළිතුරු දෙන්නත් තිබෙනවා, යන්න ඉස්සර වෙලා. නමුත් මා එක කාරණයක් කියන්න කැමැතියි. මුදල් කාගෙන්ද ගත්තේ, කොහේද තැන්පත් කළේ කියන ඒවා ගැන තවත් වාද කරන්න ඕනෑ නම් වෙනම දිනයක් යොදාගෙන කථා කරන්න. එවිටයි කරන්න තිබෙන්නේ. එතකොට කරුණු ඔක්කෝම හෙළි කරන්න පුළුවන් නේ. එවිට ඇමතුමටත් පුළුවන් ඔක්කෝම ලියකියවිලි පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන්න.

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**

(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா) (The Hon. Nimal Siripala De Silva)

**නැඟී සිටියේය.**

எழுந்தார். rose.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்) (The Hon. Speaker)

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා ඇමතිතුමා.

**ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා**

(மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா) (The Hon. Nimal Siripala De Silva)

ගරු කථානායකතුමනි, මම මේ ගැන ගරු දිනේෂ් ගුණවර්ධන මන්ත්‍රීතුමා දැනුවත් කරන්න ඕනෑ. සේවකයන්ගෙන් කපා ගන්නා ලද අර්ථසාධක අරමුදල් පවා මේ අවුරුදු පහ ඇතුළත මහ බැංකුවට යවා නැහැ. [බාධා කිරීම] ඒ වාගේම ලංගම විසින් ගෙවිය යුතු සියයට 12 පවා ගෙවලා නැහැ. ඒ නිසා තමයි මේ මුදල එකතු වෙලා තිබෙන්නේ. කොහේ හරි මේ සල්ලි ටික තිබෙනවා නම් මෙව්වර අර්බුදයක් නැහැ; ගෙවලා දමන්න පුළුවන්.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்) (The Hon. Speaker)

හොඳයි.

මිලහට, ස්ථාවර නියෝග 23(2) යටතේ ප්‍රශ්නය ගරු අනුර දිසානායක මැතිතුමා. ගරු අනුර දිසානායක මැතිතුමා.

**II**

**සාලාව හමුදා කඳවුරෙහි අවි ගබඩාව පිපිරීම නිසා මහජනතාව මුහුණපා ඇති ගැටලු**

சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  
PROBLEMS FACED BY PEOPLE DUE TO EXPLOSION OF AMMUNITION DUMP IN SALAWA ARMY CAMP

**ගරු අනුර දිසානායක මහතා**

(மாண்புமிகு அனூர திலாநாயக்க) (The Hon. Anura Dissanayake)

ගරු කථානායකතුමනි, ස්ථාවර නියෝග 23(2) යටතේ මෙම ප්‍රශ්නය ඉදිරිපත් කිරීමට අවස්ථාව ලබා දීම පිළිබඳව ඔබතුමාට බෙහෙවින්ම ස්තූතිවන්ත වෙනවා.

කොළඹ අවිස්සාවේල්ල හයිලෙවල්පාරට මායිම්ව පිහිටා තිබූ යුද හමුදා පුපුරන ද්‍රව්‍ය හා අවි ගබඩාව පුපුරා යෑම නිසා ඇති වී තිබෙන තත්ත්වය හමුවේ මහජනතාව මුහුණපා ඇති ගැටලු පිළිබඳව මෙම සභාවේ අවධානය යොමු කරවනු කැමැත්තෙමි.

සාලාව යුද හමුදා කඳවුරෙහි පුපුරන ද්‍රව්‍ය හා අවි ගබඩාව පසු ගිය 05 වැනි දා පස්වරුවේ විශාල විනාශයක් සිදු කරමින් පුපුරා ගියා. මේ නිසා කඳවුර මෙන්ම ප්‍රදේශවාසීන් විශාල ප්‍රමාණයකගේ නිවාස හා දේපොළ විශාල ප්‍රමාණයක් පූර්ණ වශයෙන් හා අර්ධ වශයෙන් විනාශ වී තිබෙනවා. එහෙත් මේ වන තෙක් සම්පූර්ණයෙන් හානියට පත් නිවාස ප්‍රමාණය, අර්ධ හානි සිදු වූ නිවාස කොතෙක්ද, හානි වූ වෙළෙඳ සැල්, සේවා ස්ථාන ඇතුළුව මහජන සේවා සැපයුම් මධ්‍යස්ථාන මොනවාද යන්න පිළිබඳව සවිස්තර සම්පූර්ණ වාර්තාවක් මෙතෙක් ඉදිරිපත් වී නැහැ. මේ විනාශය කොච්චරද කියලා දන්නේ නැහැ, ගරු කථානායකතුමනි. කෙසේ වෙතත් දැනට ලැබී ඇති තොරතුරු අනුව යළි පදිංචි විය නොහැකි මට්ටමේ නිවාස 300කට අධික ප්‍රමාණයක් තිබෙනවා. ජීවත් වීමට නිවසක් නොමැති වීම නිසා හා ජීවනෝපාය කර ගැනීමට මහක් නොමැති වීම නිසා අසරණභාවයට පත් ජනතාවකට මෙවැනි මොහොතක ආණ්ඩුවකින් විය යුතු කාර්යක්ෂම - ඒකයි වැදගත්කම තිබෙන්නේ. යෝජනා ගේන්න පුළුවන්. - මැදිහත් වීමක් සිදු වී නොමැති බවට මහජනතාව තුළ බලවත් කණස්සල්ලක් ගොඩනැගෙමින් තිබෙනවා. පසු ගිය 08 වැනි දා හයිලෙවල් පාර වසමින් ඔවුන් විසින් සිදු කළ උද්ඝෝෂණය මඟින් ප්‍රකාශයට පත් වන්නේ ඔවුන් තුළ වන මෙම පීඩනයයි. අපි දන්නවා, ඒ ජනතාව අවස්ථා ගණනාවක්ම පාරට බැහැලා උද්ඝෝෂණ කරමින් තිබෙන්නේ ඔවුන්ට ඇති වී තිබෙන විනාශයට කාර්යක්ෂම සාධාරණ මැදිහත් වීමක් නොමැතිකම නිසා බව. එහෙම නැතිව සාමකාමීව හිටපු මිනිස්සු පාරට ඇවිල්ලා කලබල කරන්න කිසි හේතුවක් නැහැ.

මේ වන විට ප්‍රදේශයේ මතු වී ඇති ගැටලුකාරී තත්ත්වය පහත ආකාරයෙනි.

ගරු කථානායකතුමනි, මේ ව්‍යසනයෙන් පසු යළි යථා තත්ත්වයට පත් වීම සඳහා ප්‍රධාන ප්‍රශ්න කිහිපයකට ඒ ප්‍රදේශයේ ජනතාව මුහුණ දී තිබෙනවා.

01. මිනිසුන්ට අවශ්‍ය ප්‍රධානම දේ වූ බීමට ජලය ලබා දීමට හෝ ප්‍රදේශයේ ජල මූලාශ්‍ර තත්ත්වය පිළිබඳව නිසි තත්ත්වය පරීක්ෂා කොට මහජනතාව දැනුවත් කිරීමට කටයුතු කර නැත.  
ඒ තිබෙන ළිං ටික පිරිසිදු කර දෙන්න ඕනෑ. එතෙක් තාවකාලිකව ඒ අයට බීමට ජලය ලබා දෙන්න ඕනෑ. ඒ වාගේම ඒ ජල මූලාශ්‍රයන් පිළිබඳව, ඒවා උපයෝගී කර ගත හැකිද, නැද්ද කියන එක පිළිබඳව ජනතාව දැනුවත් කරන්න ඕනෑ. මොකද, ඒ වතුර බොන්න හොඳද, නැද්ද කියන්න ඒ අය දන්නේ නැහැ ගරු කථානායකතුමනි. ඒ නිසා ඒ අය වතුර නොබී ඉන්නවා. වතුර නොබී ඉන්නවා නම් ඒ අයට වතුර දෙන්න ඕනෑ. ඒ නිසා තාවකාලිකව වතුර ලබා දෙමින් තිබෙන ජල මූලාශ්‍රවලින් නැවත ඒ ජනතාවට වතුර පානය කරන්න පුළුවන්ද බැරිද කියන එක පිළිබඳව වාර්තාවක් දීලා ඒක කරන්න බැරි නම් ඒවා නැවත පිරිසිදු කිරීම කාර්යක්ෂමව කළ යුතුයි. මොකද, ඒ ජනතාවට තමන්ගේ මූලික කටයුතු වෙනුවෙන් වතුර අවශ්‍යයි.
02. කඳවුරුවල සිටින පිරිසට අමතරව හානි වූ නිවසේ කොටසක පදිංචි අය මුහුණ දෙන ආහාර පිළියෙල කර ගැනීමේ ප්‍රශ්නයට නිසි විසඳුම් දීමට අපොහොසත් වී ඇත.  
දැනට තමුන්නාන්සේලා කඳවුරු තුළ ඉන්න අයට ආහාර ලබා දීමේ ක්‍රමවේදයක් අනුගමනය කර තිබෙනවා. නමුත්

අපේ රටේ සංස්කෘතිය අනුව බොහෝ අය තමන්ගේ නිවස මොන තරම් අඛණ්ඩ වුවත් එතැන ඉන්නම බැරි නම් තමයි කඳවුරකට යන්නේ. සාමාන්‍යයෙන් යම් සෙවිල්ලක් යටතේ ඉන්න පුළුවන් නම් ඒ හැම දෙනාම යළිත් තමන්ගේ නිවසට එන්න උත්සාහ කරනවා. ඒ නිසා විශාල පිරිසක්, නිවස අඛණ්ඩ වී තිබියදීත් කුඩා කාමරයක් සකස් කර ගෙන තමන්ගේ ජීවිතය යළි එතැනට ගෙනැල්ලා තිබෙනවා. නමුත් ඒ අයට අවශ්‍ය ආහාර ටික ලැබෙන්නේ නැහැ. මොකද, ඔවුන්ට ආහාර සපයා ගැනීම සඳහා අවශ්‍ය භාණ්ඩ හෝ ආහාර උයා ගැනීම සඳහා අවශ්‍ය දේවල් හෝ ඒ කිසිවක් නැහැ. ගරු කථානායකතුමනි, දැන් ආණ්ඩුව අවධානය යොමු කර තිබෙන්නේ අවතැන් කඳවුරුවල ඉන්න; දැනට තාවකාලික රැකවුම් කඳවුරුවල ඉන්න කණ්ඩායමට ආහාර දෙන්නයි. නමුත් නිවෙස්වලට ගිය අයගේ නිවෙස්වල ඇති වී තිබෙන ඔවුන්ගේ ආහාර සකස් කිරීම පිළිබඳ ගැටලුව ගැන කල්පනා කරලා නැහැ. ඒ අය ගැන අවධානය යොමු කර නැහැ.

- 03. අභිමි වූ නිවාස වෙනුවෙන් යළි නිවාස සාදා දීමට හෝ සාදා ගැනීමට ගත යුතු පියවර සම්බන්ධයෙන් වග කිව යුතු දැනුවත් කිරීමක් ඔවුන් වෙත කෙරෙන්න ඕනෑ.

ගරු කථානායකතුමනි, නිවසින් භාගයක් විනාශ වී තිබෙනවා නම්, "භාගයක් විනාශ වී තිබෙන ඔබගේ නිවාසයට අපි ගන්නා ක්‍රියා මාර්ගය මේකයි", නිවස සම්පූර්ණයෙන් විනාශයට පත් වී තිබෙනවා නම්, "සම්පූර්ණයෙන් විනාශයට පත් වී තිබෙන ඔබගේ නිවසට ගන්නා ක්‍රියා මාර්ගය මේකයි " කියලා ඒ අය දැනුවත් කරන්න ඕනෑ. තමන් විසින් සකස් කර ගන්නා ලද නිවස, තමන් කිසිසේත්ම වග නොකිව යුතු කරුණක් මත විනාශ වෙලා තිබෙනවා. එම නිසා කළ යුතු දේ තමයි ගරු කථානායකතුමනි, භාගයක් විනාශ වූ නිවාස සඳහා මොකද කරන්නේ, මුළුමනින්ම විනාශ වූ නිවාස සඳහා මොකද කරන්නේ කියලා ඒ නිවාස හිමියන් ක්ෂණික දැනුවත් කිරීම. එසේ විශ්වාසවන්ත අවබෝධයක් ලබා දීමකින් තොරව, එකඟතාවකින් තොරව ඒ අයගේ මානසිකත්වය සන්සුන්භාවයට ගෙනෙන්න බැහැ.

- 04. තමන්ට සිදු වූ අලාභ හානිය පිළිබඳව වග කිව යුතු ආයතනයකින් තක්සේරුවක් ලබා ගැනීමට නිසි ක්‍රමවේදයක් සැකසී නැහැ.

අගමැතිතුමනි, මේ සම්බන්ධයෙන් සාමාන්‍ය ක්‍රමවේදයට අනුව කටයුතු කරලා හරි යන්නේ නැහැ. වෙනත් පළාත්වල තක්සේරුකරුවන් ඉන්නවා නම්, ඒ අය කැඳවා විශේෂ කාර්ය සාධක බලකායක් පිහිටුවා, ඒ හරහා දඩසක් දෙකක් ඇතුළත වේගයෙන් මේ කටයුතු අවසන් කරන්න ඕනෑ. ඒ ගොල්ලෝ හැම දෙනාම උත්සාහ කරනවා, තමන්ගේ නිවස තමන්ට හැකි ආකාරයෙන් යම් පිළිසකර කිරීමක් කර ගන්න. හැබැයි එහෙම කර ගන්න බැහැ, මේ හානිය පිළිබඳව නිසි තක්සේරුවක් නොකර. නිවස පිළිබඳව නිසි තක්සේරුවක් කරන තෙක් ඒ හැමදෙනාම තමන්ගේ පිළිසකර කිරීම අත් හිටුවා තිබෙනවා. ඒ නිසා මේ නිවාස පිළිබඳව විධිමත් ආයතනයක් මගින් වේගවත් තක්සේරුවක් ඔවුන්ට ලබා දිය යුතු වනවා.

- 05. සිද්ධිය විමෝචන පසුව ඉතිරිව ඇති ඇතැම් දේපොළ සොරුන්ගේ කඩාවඩා ගැනීමට ගොදුරු වී ඇති අතර, ඉතිරිව ඇති දේපොළ ආරක්ෂා කර ගැනීමේ ප්‍රශ්නයක් ඔවුන්ට උද්ගත වී තිබෙනවා.

ගරු කථානායකතුමනි, බොහෝ තැන්වල ඉතිරි වී ඇති දේපොළවලටත් අනිශ්චය අවාසනාවන්ත තත්ත්වයක් ඇති වෙලා තිබෙනවා. මෙවැනි ව්‍යසන තත්ත්වයක් තුළ වුවත්, අපේ රටේ කොල්ලකරුවන්, සොරුන් සහ විවිධ මත් ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වූවන් උත්සාහ කරමින් ඉන්නවා, ඒ

නිවෙස්වල ඇති භාණ්ඩ සොරකම් කිරීමෙන් යමක් උපයා ගන්න. ඒ තත්ත්වය පිළිබඳව අවධානය යොමු කරන්න.

ගරු කථානායකතුමනි, ඉහත පෙන්වා ඇත්තේ මූලික කරුණු කිහිපයක් පමණයි. මේ ප්‍රශ්නයට ගොදුරු වූවන් මුහුණ දෙන්නා වූ ගැටලු විශාල ප්‍රමාණයක් තිබෙනවා. එනම් සාමාන්‍ය ජීවිතයක් ගත කළ මිනිසුන්ට හිටි හැටියේ තම ජීවිතයට ව්‍යසනයක් ඇති වූ විට මුහුණ දීමට සිදු වන ආර්ථික හා සමාජීය මෙන්ම මානසික තත්ත්වයද තේරුම් ගෙන කටයුතු කළ යුතුව තිබෙනවා. තවද මිනිසුන් නින්දට වැටුණු රාත්‍රී කාලයක මෙම පිපුරුම් තත්ත්වය ඇති වූවා නම් අද අප මුහුණ දෙන තත්ත්වය මීට වඩා බැරෑරුම් අවාසනාවන්ත තත්ත්වයක් වීමට ඉඩ තිබුණා. මෙම සිද්ධියේදී ජනතාවට තම ගෙවල් දොරවල් දමා දුටු යන්නට සිදු වූයේද බලධාරීන්ගෙන් ලැබුණු උපදෙසක් නිසා නොව, පළමු පිපුරුම් හඬවල් සමඟ තම ජීවිතය රැක ගැනීම සඳහා සහජයෙන් එන මානසික තත්ත්වය නිසා එම ස්ථානවලින් පිටව යෑමට ඔවුන් තීරණය කළ නිසායි. ඔවුන් ඇතට පලාගොස් කොහේ හෝ තැනක රැක ගත කොට ජීවිතය රැක ගන්නා. ඒ නිසා නැති වෙන්නට තිබූ මනුෂ්‍ය ජීවිත විශාල ප්‍රමාණයක් අද බේරී තිබෙනවා. එහෙත් එසේ අසීරුවෙන් බේරා ගත් ජීවිතය පවත්වා ගෙන යෑමේ ගැටලු ගොන්නක් අද ඔවුන් ඉදිරියේ පැන නැඟී තිබෙනවා.

මේ තත්ත්වය තුළ ඔවුන්ගේ ජීවිත යථා තත්ත්වයට පත් කිරීමේ ප්‍රමුඛ කාර්යයක් ආණ්ඩුවට පැවරී තිබෙනවා. සුන්බුන් වූ හමුදා පරිශ්‍රය වට කර තහවුරු ගැසීමෙන් අද ආරක්ෂා කරන්නේ මොනවාදැයි මහ ජනතාව ප්‍රශ්න කරනවා. අද ප්‍රමුඛ වී ඇත්තේ එයදැයි ඔවුන් විමසනවා. ඒවා දකින ජනතාව ප්‍රකෝප වීම අරමුණක් නොවෙයි. මනුෂ්‍ය ජීවිත යථා තත්ත්වයට පත් කිරීමත්, ගෙවල් දොරවල් හදා දීමත් වහ-වහා සිදු විය යුතු අවස්ථාවක කල් බලමින් සිටීම කිසිසේත් සාධාරණ නැහැ.

මේ තත්ත්වය තුළ පැන නඟින පහත ගැටලුවලට අදාළ අමාත්‍යතුමාත්, අගමැතිතුමාත් පිළිතුරු ලබා දෙයි කියා මා බලාපොරොත්තු වනවා.

1. ප්‍රදේශයේ ජනතාවගේ ජීවිත යථා තත්ත්වයට පත් කිරීමේ ක්‍රියාත්මක මෙහෙයුමක් සඳහා ගෙන ඇති, සහ ගන්නා පියවර කුමක්ද?
2. ඒ සඳහා ඇති නිශ්චිත කාල රාමුව කවරේද?
3. සිදුවීම සම්බන්ධව සහ සිදුවී ඇති හානි සම්බන්ධව නිවැරදි තොරතුරු වාර්තාවක් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන්නේද? එසේ නම් ඒ කවදාද?

මේ කරුණු පිළිබඳව ගරු අගමැතිතුමා මේ පාර්ලිමේන්තුව දැනුවත් කරනු ඇතැයි මා බලාපොරොත්තු වනවා. බොහොම ස්තුතියි, ගරු කථානායකතුමනි.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ගරු කථානායකතුමනි, මේ පිපිරීම සිදුවූණු අවස්ථාවේ සිට ඒ ගැන ගරු ජනාධිපතිතුමාගේත්, මගේත්, ආණ්ඩුවේත් අවධානය යොමු වෙලා තිබෙනවා. එපමණක් නොවෙයි, එදා ගරු සාගල රත්නායක ඇමතිතුමාත්, ගරු හර්ෂ ද සිල්වා නියෝජ්‍ය අමාත්‍යතුමාත්, ගරු රවි කරුණානායක මුදල් ඇමතිතුමාත් ඇතුළු අපි සියලු දෙනාම ඒ ස්ථානයට ගියා. අපේ ගරු දිනේෂ් ගුණවර්ධන මන්ත්‍රීතුමාත් ඒ ස්ථානයේ සිටියා. එතැන යුද පිටියක් වාගෙයි. යුද පිටියක වාගේ සමහර තැන්වල තවමත් පිපිරීම් ද්‍රව්‍ය තිබෙනවා. අපට එතැනට යන්නට වුවමනා වුණත්, හමුදාව කියන්නේ එතැනට දැන්මම යන්න එපා, ඒ ප්‍රදේශය ආරක්ෂා

[ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා]

සහිතයි කිව්වාම යන්න කියලායි. රජයටත්, ජනතාවටත් එතැනට යන්න වුවමනායි. ඒත් මෙහෙම පිපිරීම් ඇති වුණාම, එක වරම අනාරක්ෂිත ප්‍රදේශ ආරක්ෂිත ප්‍රදේශ බවට පත් වන්නේ නැහැ. මොකද, තව බෝම්බයක් දෙකක් පිපිරිලා තව එක්කෙනෙකුට දෙන්නෙකුට හානි වුණොත්? ඒ කෙසේ වෙතත්, මේ සිද්ධිය ගැන එක කාරණයක් කියන්න නියෙතවා. මෙහිදී නැති වුණු ජීවිත ගණන සීමාසහිතයි. අපි ඒ තත්වය ආරක්ෂා කරගෙන යන්න ඕනෑ.

මේ ගැන facebook වල යන දේවල් මම දැක තිබෙනවා. ඒ ගින්න එක්ක යුද්ධයක් යනවා. සමහරු කියා තිබෙනවා, එල්ටීටීඊ කණ්ඩායමක් කෑ ගහගෙන ඇවිල්ලා තුන්සියයක් මැරුවා කියලා. නමුත් එහෙම කිසි දෙයක් සිදු වෙලා නැහැ. අපි සියලු දෙනාම ඒ ගැන දන්නවා.

සඳුදා උදේ මාත්, ගරු අනුර ප්‍රියදර්ශන යාපා ඇමතිතුමාත්, ගරු සුසිල් ප්‍රේමජයන්ත ඇමතිතුමාත්, ගරු සාගල රත්නායක ඇමතිතුමාත්, ගරු ගයන්ත කරුණාතිලක ඇමතිතුමාත් ඒ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට ගියා. එතැනදී මූලික වශයෙන් කරන්න තිබුණේ ජනතාවට ඕනෑකරන සේවය ලබා දීලා, ඒ තත්වය පාලනය කරන්නයි. ගරු දිනේෂ් ගුණවර්ධන මන්ත්‍රීතුමාත් එතැනදී අපට එකතු වුණා. ඒ වැඩ කටයුත්ත අපි කරලායි තිබෙන්නේ.

විශේෂයෙන්ම අපි ඒ කාරණයටයි අපේ අවධානය යොමු කළේ. ඒ එක්කම, ජනතාවට වුවමනා පහසුකම් දීලා ඒ පාසල්වල කඳවුරු ඇති කළා. ඊට පස්සේ දිනපතාම ගරු සුසිල් ප්‍රේමජයන්ත ඇමතිතුමා ඒ ස්ථානයට ගියා. අද එතුමා තවමත් එතැන ඉන්නවා. ඒ වාගේම අද දින සහ හෙට දින ගරු අනුර ප්‍රියදර්ශන යාපා ඇමතිතුමා, ගරු මුදල් ඇමතිතුමා, ගරු සාගල රත්නායක ඇමතිතුමා, ආරක්ෂක රාජ්‍ය අමාත්‍යතුමා ඒ ස්ථානයට යන්න බලාපොරොත්තු වෙනවා.

ජලය ගැන මම විශේෂයෙන් කියන්න කැමැතියි. අපේ ගරු රවුෆ් ඇමතිතුමාගේ අමාත්‍යාංශයෙන් ඒ අවස්ථාවේම වතුර බෝතල් පණස්දාහක් ලබා දෙන්න එකඟ වුණා. ඒත් ඒ ප්‍රාදේශීය ලේකම්තුමා කිව්වා, වතුර බවුසර් එවන්න කියලා. ඒ අනුව තමයි අපි වැඩකටයුතු කර ගෙන යන්නේ. දැන් ළිං ශුද්ධ කරගෙන යනවා. විශේෂයෙන්ම හානියට පත් වූ නිවාස හා දේපළ පිළිබඳ තක්සේරු කිරීම ඊයේ දිනය පුරා සිදු කෙරුණා. මේ සඳහා අදාළ නිලධාරීන්ට අමතරව යුද්ධ හමුදා ඉංජිනේරු සේවා බලකායේ සහයෝගයද ලබා ගන්නා. තවත් කණ්ඩායම් වුවමනා නම් පිටතින් කණ්ඩායම් යවන්න පුළුවන්. දිනෙන් දින ඒ තක්සේරු කටයුතු කරගෙන යනවා.

යුද්ධ හමුදා ඉංජිනේරු සේවා බලකාය මගින් මේ වනවිට හානියට පත් නිවාස 11ක ප්‍රතිසංස්කරණ කටයුතු අවසන් කර තිබෙනවා. සුළු වශයෙන් හානි වී ඇති නිවාස ඉදිරි පැය 72 ඇතුළතදීද, මධ්‍ය වශයෙන් හානි වී ඇති නිවාස ඉදිරි සති දෙකක කාලය තුළදීද, දැඩි ලෙස හානි වී ඇති නිවාස දින 60ක කාලය තුළදීද යථා තත්වයට පත් කර අවසන් කිරීමට හැකි බව මා වෙත වාර්තා කර තිබෙනවා. මේ කටයුතු තවදුරටත් කඩිනම් කරන ලෙස මම උපදෙස් ලබා දුන්නා. සියලු සහන කටයුතු, අලුත්වැඩියා කටයුතු සඳහා අවශ්‍ය මූල්‍ය ප්‍රතිපාදන කිසිම ප්‍රමාදයකින් තොරව ලබා දෙන්න මම ගරු මුදල් ඇමතිතුමාට උපදෙස් දී තිබෙනවා. එතුමා ඒ වාගේම මුදල් ලබා දීලා තිබෙනවා. එතුමාත් කොළඹ දිස්ත්‍රික්කය තමයි නියෝජනය කරන්නේ. ඒ වාගේම ප්‍රදේශයට පානීය ජලය ලබා ගන්නා ළිං 125ක් මේ වනවිට සම්පූර්ණයෙන්ම පිරිසිදු කර අවසන්. අපවිත්‍ර වී ඇති සියලු

ජල මූලාශ්‍ර අද දිනය තුළ අවසන් කිරීමට නියමිතයි. ජල මූලාශ්‍ර පිරිසිදු කිරීම අද අවසන් වෙනවා. හෙට වෙනකොට කොහොමටත් ඒ වැඩකටයුතු අවසන් වෙයි.

මෙම ප්‍රදේශයේ ජනතාවගේ දෛනික ජීවිතය යථා තත්වයට පත් කිරීම සඳහා අවශ්‍ය අත්‍යවශ්‍ය රාජකාරී ඉටු කිරීම සඳහා පාබල රෙජිමේන්තු තුනක් සේවයේ යොදවා තිබෙනවා. ඒ ජනතාවට අවශ්‍ය වෛද්‍ය පහසුකම් ලබා දීම සඳහා වෛද්‍ය කණ්ඩායම්ද සේවයේ යොදවා තිබෙනවා.

මේ සියලු කටයුතු සම්බන්ධීකරණය කිරීම සඳහා සීතාවක ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ මෙහෙයුම් මැදිරියක් ස්ථාපිත කර තිබෙනවා. හමුදාවලින් තවත් සංඛ්‍යා වුවමනා නම් අද නැත්නම් හෙට අපේ රාජ්‍ය ඇමතිතුමාට ඒ ගැන වාර්තා කරන්න පුළුවන්. අද දින තුළ අදාළ සියලු නිලධාරීන් සමඟ එම ප්‍රදේශයේ ක්ෂේත්‍ර වාරිකාවක යෙදීලා, සියලු අවශ්‍යතා පිළිබඳ සොයා බලන ලෙස මම අනුර ප්‍රියදර්ශන යාපා ඇමතිතුමාට කිව්වා. ඒ වාගේම සුසිල් ප්‍රේමජයන්ත ඇමතිතුමා දැන් ඒ ස්ථානයේ ඉන්නවා. එතුමන්ලා එම අවශ්‍යතා පිළිබඳ වාර්තා කළ වහාම ඒ සඳහා අවශ්‍ය පියවර ගන්න අප බලාපොරොත්තු වෙනවා.

මේ සිදුවීම සම්බන්ධයෙන් දැනට පැවැත්වෙන පරීක්ෂණ කටයුතු හා මෙම සිදුවීමෙන් වූ හානිය පිළිබඳ කරන තක්සේරු කටයුතු අවසන් වූ වහාම මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් සම්පූර්ණ වාර්තාවක් පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීමට කටයුතු කරන බව මා අවසන් වශයෙන් සඳහන් කරන්න කැමැතියි. විශේෂයෙන්ම අප පළමුවෙන්ම මේ ප්‍රදේශය ඇතුළේ පිපිරීම පාලනය කරන්නත්, ජනතාව ආරක්ෂා කරන්නත්, හදිසි සේවා ලබාදෙන්නත්, දෙවනුව එතැනට යන්න පුළුවන් විධියටත් තමයි පියවර අරගෙන තිබෙන්නේ. දැනට ඒ අයට ජීවත් වීම සඳහා මුදල් අමාත්‍යාංශය මාසයකට රුපියල් 50,000ක් ගෙවන්න එකඟ වෙලා තිබෙනවා.

**ගරු අනුර දිසානායක මහතා**  
(மாண்புமிகு அநුர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)

ගරු අගමැතිතුමනි, කවදා ඉදන්ද ඒ මුදල ගෙවන්නේ?

**ගරු චන්දිම ගමගේ මහතා**  
(மாண்புமிகு சந்திம கமகே)  
(The Hon. Chandima Gamage)

ඔබතුමා කලබල වෙන්නේ නැතිව ඉන්න කෝ.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

කලබල නොවී ඉන්න.

**ගරු අනුර දිසානායක මහතා**  
(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)

ඒ මුදල කොච්චර කාලයක් දෙනවාද?

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**  
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

මාසයකට රුපියල් 50,000ක් වශයෙන් මාස තුනක් දෙනවා.

**ගරු අනුර දිසානායක මහතා**  
(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)

ගරු අගමැතිතුමනි, ඒ සඳහා සුදුසුකම් ලබන කණ්ඩායම දැනට තෝරා ගෙන තිබෙන්නේ කොහොමද?



**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**

(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

මා හිතන විධියට හැම එක්කෙනාටම ඉස්සර වෙලා දෙනවා.

**ගරු රවි කරුණානායක මහතා**

(மாண்புமிகு ரவி கருணாநாயக்க)  
(The Hon. Ravi Karunanayake)

හැම එක්කෙනාටම දෙනවා.

**ගරු අනුර ප්‍රියදර්ශන යාපා මහතා (ආපදා කළමනාකරණ අමාත්‍යතුමා)**

(மாண்புமிகு அநුர பிரியதர்ஷன யாப்பா - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்)

(The Hon. Anura Priyadharshana Yapa - Minister of Disaster Management)

නැහී සිටියේය.

எழுந்தார்.  
rose.

**ගරු කථානායකතුමා**

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)

ගරු අනුර ප්‍රියදර්ශන යාපා ඇමතිතුමා.

**ගරු අනුර ප්‍රියදර්ශන යාපා මහතා**

(மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா)  
(The Hon. Anura Priyadharshana Yapa)

ගරු කථානායකතුමනි, ඊයේ ගරු ජනාධිපතිතුමාත්, ගරු අගමැතිතුමාත් සමඟ සාකච්ඡා කළ පරිදි මුදල් අමාත්‍යාංශය එකඟ වෙලා තිබෙනවා, පදිංචියට යාමට හැකියාවක් නොමැති නිවෙස් හිමියන් වෙත රුපියල් 50,000ක දීමනාවක් මාස තුනක් ගෙවන්න. ඒ වාගේම අනෙකුත් නිවාස සියල්ලම අලුත්වැඩියා කරන්න හමුදාව භාරගෙන තිබෙනවා. ඒ අනුව ඒ මුදල් නිදහස් කිරීම සම්බන්ධයෙන් භාණ්ඩාගාරය අද අපේ අමාත්‍යාංශයේ ලේකම්වරයා සමඟ කථා කළා. අවශ්‍ය මුදල් අද නිදහස් වුණු වහාම, ප්‍රාදේශීය ලේකම්වරයා සහතික කළ වහාම අප ඒ නිවෙස් හිමියන්ට මුදල් ලබා දෙනවා.

**ගරු අනුර දිසානායක මහතා**

(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)

ගරු ඇමතිතුමනි, ඒ කියන්නේ තම නිවාස මුළුමනින්ම විනාශයට පත් වෙලා, දැනට රැඳවුම් කඳවුරු භාරයේ ඉන්න කණ්ඩායමට මේ මුදල ලැබෙනවා? ගරු කථානායකතුමනි, සමහර අයගේ නිවාස බාගෙට විනාශ වෙලා, එහෙත් ඔවුන් ඒවායේ පදිංචි වෙලා ඉන්නවා. ඔවුන් සම්බන්ධයෙන් කටයුතු කරන්නේ කොහොමද?

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**

(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ඒකත් ප්‍රශ්නයක් නැහැ.

**ගරු සුජීව සේනසිංහ මහතා (ජාත්‍යන්තර වෙළෙඳ රාජ්‍ය අමාත්‍යතුමා)**

(மாண்புமிகு சுஜீவ சேனசிங்க - சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்)

(The Hon. Sujeewa Senasinghe - State Minister of International Trade)

ඔක්කොටම දෙනවා.

**ගරු අනුර දිසානායක මහතා**

(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)

ඔක්කොටම දෙනවා නේ. අන්න ඒකයි වෙන්න ඕනෑ.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**

(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

නිවස සම්පූර්ණයෙන්ම කැඩලා තිබෙනවා නම් නිවාසයේ හිටියත්, නැදැයිත් එක්ක හිටියත්, කඳවුරේ හිටියත් අප ගෙවනවා. මේ රුපියල් 50,000ක මුදල ගෙවන්නේ ආරම්භයක් වශයෙනුයි. පසුව ඔය සංඛ්‍යා ලේඛන ගැන බලන්න පුළුවන්.

**ගරු අනුර දිසානායක මහතා**

(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)

ගරු අගමැතිතුමනි, මේ අයගේ ජීවිතය පවත්වාගෙන යාම සඳහා දීමනාවක් ඕනෑ. ඒකට අප එකඟයි. හැබැයි, මේ දීමනාව දෙන කණ්ඩායම තෝරා ගන්නේ කොහොමද කියන කාරණය තමයි ඊළඟට අපට බලන්න තිබෙන්නේ.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**

(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ප්‍රාදේශීය ලේකම්වරයාගෙන් සහතිකය ලැබුණාම ඒ කටයුත්ත කරනවා. මේ විපතීන් හානියට පත්වුණු අය තමයි අප තෝරා ගන්නේ. ඊළඟට අප වෙනම වැඩසටහනක් ක්‍රියාත්මක කරන්නම්, මේ විපතෙන් හානියට පත් වූ ව්‍යාපාර සම්බන්ධයෙනුත්. බැංකුවලින් ඒ සඳහා වුවමනා සහන ලබාදීමේ වැඩකටයුත්තත් කරගෙන යනවා. මා හිතන විධියට හෙට අනිද්දා වන විට ඒ ප්‍රදේශයේ විදුලි බලය සම්පූර්ණයෙන්ම ක්‍රියාත්මක වෙයි. ඊළඟට තිබෙන්නේ මුදල් ගෙවන එක. මුදල් ගෙවන්න පුළුවන් කියා අපට වාර්තා කළාම, ඒ වෙලාවේම අප මුදල් ගෙවන්න පටන් ගන්නවා. මුදල් තිබෙනවා. ඒ විපතට පත් වූ සංඛ්‍යාව හඳුනාගෙන හෙට අනිද්දා වන විට මේ වැඩකටයුත්ත ආරම්භ කරන්න පුළුවන්. ඒ අයගේ අනාගතය ගැන ප්‍රශ්නයක් ඇති වන්නේ නැහැ. ඒ නිවාස හදන්න ආධාර දෙන කොට ඒ අය තමන්ගේ නිවාස ඉදිකර ගන්නවාද, හමුදාවෙන් ඒ කටයුතු කරනවාද කියන තීරණය ගන්න සිදු වෙනවා.

පළමුවෙන්ම මා හැම කෙනෙකුටම කියන්න කැමැතියි, මේ හැම සහන කටයුත්තක් කෙරෙහිම රජයේ -ආණ්ඩුවේ- අවධානය යොමු වී තිබෙන බව.

**ගරු අනුර දිසානායක මහතා**

(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)

ගරු අගමැතිතුමනි, ඔතැන රජයේ රැකියා කරන අයගේ නිවාස කීපයක්ම තිබෙනවා.

**ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා**

(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)  
(The Hon. Ranil Wickremesinghe)

ඒවා සියල්ලම කරලා දෙන්නම්. ඒක ප්‍රශ්නයක් නොවෙයි. ඒ අය සහතික කළාම, ඒ අනුව අවශ්‍ය වැඩ කටයුතු කරන්නම්. මා හිතන්නේ පෞද්ගලික අංශයටත් ඒ වාගේම අවස්ථාව ලබලා දෙනවා. අපි ඒවා පුළුවන් තරම් ඉක්මනින් ක්‍රියාත්මක කරනවා. ඒ එක්කම තව ප්‍රශ්නයක් මෙතැන තිබෙනවා. හමුදාවයි ජනතාවයි අතරත් ප්‍රශ්න ඇති කර ගන්න බලනවා. මා කියන්න කැමැතියි, හමුදාවේ පිපිරීම් සිදු වෙන බව. එක එක රටවල, එක එක කඳවුරුවල මෙවැනි දේ සිදු වෙලා තිබෙනවා. මා 1985 වසරේ ඉස්ලාමාබාද් නගරයට යන කොට, ඊට දවස් කිහිපයකට පෙර රාවල්පිණ්ඩි ප්‍රදේශයේ පටන් ගත් මෙවැනි පිපිරීම් අප යන

[*ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා*]

අවස්ථාවේත් තිබුණා. එතැනදී මොකක්ද සිදු වුණේ කියලා අප සොයා බලන්න ඕනෑ.

මේ සිදුවූ පිපිරීම නිසා එම ප්‍රදේශයට අලාභ සිදු වුණා. සමහරවිට ජනතාව හිතනවා ඇති, "හමුදාව මෙතැන හිටියේ නැත්නම් මේ ප්‍රශ්නය ඇති වෙන්නේ නැහැ" කියලා. ඒත් හමුදාව එම ස්ථානයට දැමීමේ එක හේතුවක් නිසයි. ඒ අවස්ථාවේ මේ රටේ යුද්ධයක් තිබුණා.

ඒ පිපිරීම පිළිබඳව හමුදාව එහි වගකීම භාර ගෙන තිබෙනවා. රජය එහි වගකීම භාර ගෙන අවශ්‍ය වැඩ කටයුතු කර ගෙන යනවා. ඒ නිසා හමුදාවයි ජනතාවයි අතර හැප්පිම් ඇති කර ගැනීම, එහෙම නැත්නම් හමුදාවට විරුද්ධව අදහස් ප්‍රකාශ කිරීම සුදුසු යයි මා නම් පිළිගන්නේ නැහැ. හමුදාවත් එක්ක අපි ඔක්කෝම එකතු වෙලා මේ වැඩ කටයුතු කරලා, විපතට පත් වුණු අය ගොඩ ගනිමු කියන එක මම විශේෂයෙන් මේ සභාවේදී ප්‍රකාශ කරන්න කැමැතියි.

**ගරු කථානායකතුමා**  
(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)  
මීළඟට, ගරු ඩග්ලස් දේවානන්ද මැතිතුමා.

**ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා**  
(*மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல*)  
(The Hon. Lakshman Kiriella)

*නැහී සිටියේය.*  
*எழுந்தார்.*  
*rose.*

**ගරු කථානායකතුමා**  
(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)  
Yes, Hon. Leader of the House.

**ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා**  
(*மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல*)  
(The Hon. Lakshman Kiriella)  
The Debate today is on the same topic - the North and the East.

**ගරු ඩග්ලස් දේවානන්දා මහතා**  
(*மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா*)  
(The Hon. Douglas Devananda)  
No, my Question is slightly different.

**ගරු කථානායකතුමා**  
(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)  
Are you going to take it up now? -[*Interruption.*] We have already listed it. So, I think anything could be done with his concurrence.

**ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා (විරුද්ධ පාර්ශ්වයේ නායකතුමා)**  
(*மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன் - எதிர்க்கட்சி முதல்வர்*)  
(The Hon. Rajavarithiam Sampanthan - Leader of the Opposition)

*නැහී සිටියේය.*  
*எழுந்தார்.*  
*rose.*

**ගරු කථානායකතුමා**  
(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)  
ගරු විපක්ෂ නායකතුමා.

**ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා**  
(*மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன்*)  
(The Hon. Rajavarithiam Sampanthan)

Might I suggest, Sir, that since now time is 12 o'clock and more than a half-an-hour has passed after the Question Time, we can either skip the lunch interval or extend the Debate on the Adjournment Motion till 7.00 p.m. because a number of Hon. Members want to speak. - [*Interruption.*] Shall we skip the lunch interval? Sir, can you do that?

**ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා**  
(*மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல*)  
(The Hon. Lakshman Kiriella)  
Sir, we will skip the lunch interval.

**ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා**  
(*மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன்*)  
(The Hon. Rajavarithiam Sampanthan)  
So, Sir, we will skip the lunch interval and carry on this Debate on the Adjournment Motion till 6.30 p.m.

**ගරු කථානායකතුමා**  
(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)  
Does the House agree?

**ගරු මන්ත්‍රීවරු**  
(*மாண்புமிகு உறுப்பினர்கள்*)  
(Hon. Members)  
Aye.

**ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා**  
(*மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன்*)  
(The Hon. Rajavarithiam Sampanthan)  
Thank you.

**ගරු කථානායකතුමා**  
(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)  
Hon. Douglas Devananda, are you going to raise the Question now?

**ගරු ඩග්ලස් දේවානන්දා මහතා**  
(*மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா*)  
(The Hon. Douglas Devananda)  
Yes.

**ගරු කථානායකතුමා**  
(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)  
Hon. Douglas Devananda, you can go ahead.

**ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා**  
(*மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல*)  
(The Hon. Lakshman Kiriella)  
It is the same thing. You can-[*Interruption.*]





ஒரு டி.பி.சி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
முதலில் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் தரலாம். அவை என்னென்ன திகதிகளில் கேட்கப்பட்டன என்று கூறமுடியுமா?

ஒரு டி.பி.சி. டீலாண்டா  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. Douglas Devananda)  
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு சம்பந்தமாக 17.05.2016இல் கேட்கப்பட்டது. வட மாகாணத்துக்கான 10 விசேட திட்டங்கள் தொடர்பாக 04.05.2016இல் கேட்கப்பட்டது. வட மாகாண கரையோர அபிவிருத்தி தொடர்பாக 05.05.2016இல் கேட்கப்பட்டது. இவ்வாறு ஏற்கெனவே நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இன்றைக்கு நேரமில்லாவிட்டால் இன்னுமொரு நாளில் பதிலளியுங்கள்.

ஒரு டி.பி.சி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
04.05.2016, 05.05.2016, 17.05.2016ஆம் திகதிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இப்பொழுது என்னிடம் இருக்கின்றன.

ஒரு டி.பி.சி. டீலாண்டா  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. Douglas Devananda)  
இருக்கின்ற பதில்களை இன்றைக்குச் சொல்லுங்கள்! ஏனையவற்றுக்குப் பின்னர் பதில் தாருங்கள்!

ஒரு டி.பி.சி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
சரி. இப்பொழுது எதற்கு நான் மறுமொழி கொடுக்க வேண்டும்?

ஒரு டி.பி.சி. டீலாண்டா  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. Douglas Devananda)  
உங்களுக்கு எது வசதியோ, அதற்குப் பதிலளியுங்கள்!

ஒரு டி.பி.சி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
நான் விடைகளை table பண்ணட்டுமா?

ஒரு டி.பி.சி. டீலாண்டா  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. Douglas Devananda)  
சரி, உங்களுடைய வசதியின்படி செய்துகொள்ளுங்கள்!

ஒரு டி.பி.சி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
Time is very important for us.

ஒரு டி.பி.சி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
Sir, can I table all these replies?

ஒரு டி.பி.சி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
Yes, you can table it.

ஒரு டி.பி.சி. டீலாண்டா  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
I will table\* it.

\*சொல்லுக உன் விடைகளை  
சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடைகள்:  
Answers tabled:

I

கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களால் நிலையியற் கட்டளை 23(2)இன் கீழ் 04.05.2016 அன்று கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை:

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பரிஹார அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக முன்மொழிந்த அபிவிருத்தித் திட்டங்கள் இன்று வட மாகாணத்திற்கான 10 விசேட திட்டங்கள் என்ற அடிப்படையில் விசேட அமைச்சரவைப் பத்திரம்மூலம் அங்கீகரிக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வுளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விசேட திட்டங்கள் தொடர்பாக 03.05.2016 (செவ்வாய்க் கிழமை) வரையான முன்னேற்றங்கள் ஒவ்வொரு திட்ட ரீதியாக (இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில்) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் அவர்களின் வினாக்களுக்கு அமைவாகத் தரப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக தீவகப் பகுதியினையும் வலிகாமம் மேற்கு பகுதியினையும் மிக இலகுவாக இணைக்கக்கூடிய மாற்றுப் பாதையான வேலணை, அராலிச் சந்தியூடான அராலிக்கான பாதை செப்பனிடப்பட்டு அதற்கான பாலம் அமைத்தல் இந்த வருடத்திற்கான மீள்குடியேற்ற அமைச்சின் செயற்றிட்டத்தில் இடம்பெறவில்லை.

மேலும், அச்சவேலி கைத்தொழிற்பேட்டையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இந்த வருடத்திற்கான மீள்குடியேற்ற அமைச்சின் செயற்றிட்டத்தில் இடம்பெறவில்லை.

[எர். டி. சி. சீலாஜா]

## வடமாகாணத்திற்கான விசேட செயற்றிட்டம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

தொ. இல.	திட்டம்	மதிப்பீடு (மில்லியனில்)	நிறைவேற்று நிறுவனம்	தற்போதைய நிலவரம் (03.05.2016)
01	ஊர்காவற்றுறை - காரைநகர் பிரதேசங்களிடையே கடலினூடாகப் பாலம் அமைத்தல்	605.00	பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை	மதிப்பீடுகள் பெருந்தெருக்கள் அமைச்சிற்கு சிபாரிசின் பொருட்டு பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
02	புதிய பயணிகள் படகு அமைத்தல்	98.56	பிரதம செயலாளர், பிரதம செயலாளர் அலுவலகம் (வ.மா)	நெடுந்தீவிற்கான படகானது தற்போது ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு மதிப்பீடு தயாரித்தலிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
03	நெடுந்தீவில் இறங்குதுறை நிர்மாணம்	37.50	கடற்படைத் தளபதி (வடக்கு), இலங்கை கடற்படை.	கடற்படையினரால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடானது பெருந்தெருக்கள் அமைச்சின் சிபாரிசின் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
04	வேலணை - ஊர்காவற்றுறை வீதி புனரமைப்பு	968.00	பிரதம செயலாளர், பிரதம செயலாளர் அலுவலகம் (வ.மா)	மதிப்பீடுகள் பெருந்தெருக்கள் அமைச்சிற்கு சிபாரிசின் பொருட்டு பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
05	எழுவைவீவு இறங்குதுறை புனரமைப்பு	60.00	கடற்படைத் தளபதி (வடக்கு), இலங்கை கடற்படை	50% நிதி ஒதுக்கீடானது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
	எழுவைவீவு இறங்குதுறை அணுகுசாலை புனரமைப்பு		பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களம்.	50% நிதி ஒதுக்கீடானது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கேள்வி கோரல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
06	வடமாகாண கரையோரப் பிரதேசங்களில் கடற்பாசி வளர்ப்பு	5.50	மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சு (வ.மா)	50% நிதி ஒதுக்கீடானது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கேள்வி கோரலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
07	வடமாகாணத்தில் வாழ்வாதாரம் மற்றும் வருமானம் ஈட்டும் வசதிகள்.			
	I. யாழ்ப்பாணத்தில் பால் விநியோகத்திற்கான வலையமைப்பினை வலுவூட்டுதலும், பாலின் பெறுமதியினை அதிகரிப்பதற்கான புத்துயிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும்.	24.20	மாகாணப் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் (வ.மா)	50% நிதி ஒதுக்கீடானது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கேள்வி கோரலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
	II. வதிரி தோல் தொழிற்சாலையினை வலுவூட்டுதல்	4.53	மாவட்ட செயலர், யாழ். மாவட்டம்/கைத்தொழில் அபிவிருத்திச்சபை	50% நிதி ஒதுக்கீடானது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கேள்வி கோரப்பட்டுள்ளது.
	III. காமாட்சி அம்பாள் மின்பொறியியல் தொழிற்சாலை	7.08	மாவட்ட செயலர், யாழ். மாவட்டம்/கைத்தொழில் அபிவிருத்திச்சபை	மதிப்பீடானது அனுமதியின் பொருட்டு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
08	வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் அமைப்பினை தாபித்தல்.	60.50	மாகாணப் பணிப்பாளர், சுகாதார சேவைகள் திணைக்களம் (வ.மா)	50% நிதி ஒதுக்கீடானது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கேள்வி கோரலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
09	யாழ். மாவட்டத்திலுள்ள வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய பிரதேசங்களில் மனித மலக்கழிவுகற்றும் பொருத்தமான திட்டத்தினை தாபித்தல்.	90.48	ஆணையாளர், உள்ளூராட்சித் திணைக்களம் (வ.மா)	மதிப்பீடு தயாரிக்கும் வேலை இடம்பெற்று வருகின்றது.
10	மாநகரசபை பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை சேகரித்தலும், பிரித்தெடுத்தலும்.	26.00	ஆணையாளர், மாநகரசபை	50% நிதி ஒதுக்கீடானது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கேள்வி கோரலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
<b>Total</b>		<b>1,987.35</b>		

## II

**கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நிலையியற் கட்டளை 23(2)இன் கீழ் 05.05.2016 அன்று கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை:**

வட மாகாணத்தின் நிலைத்திருக்கக்கூடிய மீன்பிடிக்கருத்திட்டம் 65 மில்லியன் US டொலர் பெறுமதி கொண்டிருப்பதுடன், இத்திட்டமானது வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் மீன்பிடித்துறையின் அபிவிருத்திக்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு (3/4) மீன்பிடித் துறைமுகங்கள், அதனுடன் இணைந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் புனர்நிர்மாணம் செய்தல், நிலைத்திருக்கக்கூடிய நீரியல் வளர்ப்பு, கரையோரம் மற்றும் மீன்வளங்களின் முகாமைத்துவத்தை மேம்படுத்தல் மற்றும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் இயல்பிறனை உறுதிப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. இத்திட்டம் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இது தொடர்பான மேலதிக விபரங்கள் கருத்திட்ட வடிவமைப்பின் பின் சமர்ப்பிக்கப்படும் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

## III

**கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நிலையியற் கட்டளை 23(2)இன் கீழ் 17.05.2016 அன்று கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை:**

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நிலையியல் கட்டளை 23(2) இன் கீழ் தொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் எனது அமைச்சோடு தொடர்பான வினாக்களுக்கான விடைகளை மாத்திரம் இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

1990ஆம் ஆண்டைத் தொடர்ந்து மோதல்நிலை உக்கிரமடைந்ததன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில், குறிப்பாக வலி, வடக்கு மற்றும் வலி, கிழக்கு பிரதேசங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக முன்பு பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 6,580 ஏக்கர் தனியார் காணிகள் படையினர் வசம் காணப்படுவதாக மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக 971 குடும்பங்களைச் சேர்ந்த 3,405 நபர்கள் நலன்புரி முகாம் களிலும் 9,799 குடும்பங்களைச் சேர்ந்த 34,028 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இது வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,740 ஏக்கர் காணிகள் படையினரால் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகையகப்படுத்தல் தொடர்பில் எந்தவிதமான திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பலாலி விமான நிலையத்தை மேம்படுத்தி, பிராந்திய விமான நிலையமாக (Regional Airport) அபிவிருத்தி செய்வதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நிர்மாணம், பராமரிப்பு, கண்காணிப்பு என்பவற்றையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும். பலாலி விமான நிலைய

அபிவிருத்திக்கான கருத்திட்டம், நிதி ஒதுக்கீடு தொடர்பில் இந்திய அரசாங்கம் பங்களிப்பு வழங்குமென சிவில் விமான சேவை அதிகாரசபை அறிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் விமான நிலையத்திற்கு கையகப்படுத்திய காணிகள் நீங்கலாக அடுத்துள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பலாலி விமான நிலையத்திற்குக் கையகப்படுத்தியுள்ள தனியார் காணிகளைக் காணிகைக்கொள்ளல் சட்டத்தின்கீழ் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதுடன், அக்காணிகளின் சட்டரீதியான உரிமையாளர்களினால் காணிகளின் எல்லைகளை உரிய முறையில் உறுதிசெய்த பின்னர் உரித்துப் பரிசோதனையை (Ownership Verification) நடத்தி இழப்பீடு வழங்க யாழ்ப்பாண அரசாங்க அதிபரினால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் காணி விடுவிப்புத் தொடர்பாக மேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் உரிய அதிகாரிகளினால் நிலைமைகள் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிகளின் விடுவிப்புக்கேற்ப அந்தக் காணிகளில் மக்களைக் குடியேற்றுவதற்கு எமது அமைச்சு தயாராக இருப்பதுடன், அதற்குரிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் யாழ்ப்பாண மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கியமான தளம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இத்துறைமுகம் மீன்பிடிப்பதற்காக விடுவிக்கப்படும் பட்சத்தில் அது யாழ்ப்பாண மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்குப் பங்களிப்புச் செய்யும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. எனவே அத்துறை முகத்தின் விடுவிப்புத் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்படாத வகையில் இத்துறைமுகத்தின் விடுவிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் மேதகு ஜனாதிபதி அவர்களினதும் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கருத்திட்டப் பிரேரணையின்கீழ் பருத்தித்துறை மற்றும் குருநகர் மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளுடன் மற்றைய பகுதிகளில் மீன்பிடிப் படகுகள் நங்கூரமிட்டுத் தரித்து நிற்பதற்கான வசதிகள் தொடர்பான ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

09 கலாநாயகனது

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

අමාත්‍යාංශ නිලේදන. තිරසර සංවර්ධන හා වනජීවී අමාත්‍ය  
09 ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මැතිතුමා.

09 රවී කරුණානායක මහතා

(மாண்புமிகு ரவி கருணாநாயகம்)

(The Hon. Ravi Karunanayake)

09 කලානායකතුමා, point of Order එකක් තිබෙනවා.

09 කලානායකතුමා

(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)

(The Hon. Speaker)

09 රවී කරුණානායක ඇමතිතුමා.

ගරු රවි කරුණානායක මහතා  
(மாண்புமிகு ரவி கருணாநாயக்க)  
(The Hon. Ravi Karunanayake)

ගරු කථානායකතුමනි, අපි සාලාව ප්‍රදේශයට යන්න තිබෙන නිසා කරුණාකර Fiscal Management (Responsibility) (Amendment) Bill එක present කරන්න අවස්ථාව ලබා දෙන්න පුළුවන්ද?

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)  
Does the House agree?

ගරු මන්ත්‍රීවරු  
(மாண்புமிகு உறுப்பினர்கள்)  
(Hon. Members)  
Aye.

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)  
Okay.

**පනත් කෙටුම්පත් පිළිගැන්වීම**  
**சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலங்கள்**  
**BILLS PRESENTED**

**මූල්‍ය කළමනාකරණ (වගකීම) (සංශෝධන) පනත්**  
**கைடுම්පන**  
**நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தம்)**  
**சட்டமூலம்**  
**FISCAL MANAGEMENT (RESPONSIBILITY) (AMENDMENT)**  
**BILL**

"Bill to amend the Fiscal Management (Responsibility) Act, No. 3 of 2003."

පිළිගන්නා ලද්දේ මුදල් අමාත්‍ය ගරු රවි කරුණානායක අමාත්‍යතුමා විසිනි.

2016 ජූනි මස 21 වන දින අඟහරුවාදා දෙ වන වර කියවිය යුතුයයි ද, එය මුද්‍රණය කළ යුතුයයි ද නියෝග කරන ලදී.

நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

2016 ජූනි 21, செவ்வாய்க்கிழமை இரண்டாம்முறை மதிப்பிடப்பட வேண்டுமெனவும் அச்சிடப்பட வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டது.

Presented by the Hon. Ravi Karunanayake, Minister of Finance; to be read a Second time upon Tuesday, 21st June, 2016 and to be printed.

ගරු රවි කරුණානායක මහතා  
(மாண்புமிகு ரவி கருணாநாயக்க)  
(The Hon. Ravi Karunanayake)  
Thank you very much, Sir.

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)  
Hon. Gamini Jayawickrama Perera, please.

**වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ**  
**අධ්‍යක්ෂ ජනරාල්තුමාගේ ඉල්ලා අස්වීම :**  
**නිරසර සංවර්ධන හා වනජීවී අමාත්‍යතුමාගේ**  
**ප්‍රකාශය**

**வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களப்**  
**பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமா:**  
**வலுவாதார அபிவிருத்தி மற்றும்**  
**வனசீவராசிகள் அமைச்சரின் கூற்று**  
**RESIGNATION OF DIRECTOR-GENERAL OF**  
**DEPARTMENT OF WILDLIFE CONSERVATION:**  
**STATEMENT BY MINISTER OF SUSTAINABLE**  
**DEVELOPMENT AND WILDLIFE**

ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා (නිරසර සංවර්ධන හා වනජීවී අමාත්‍යතුමා)  
(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா - வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்)  
(The Hon. Gamini Jayawickrama Perera - Minister of Sustainable Development and Wildlife)  
ගරු කථානායකතුමනි, මට ඔබතුමාගෙන් බාධාවක් නැතුව මේ ප්‍රකාශය කරන්නට කාලය ඉල්ලනවා. මම මේ අවස්ථාවේ අපේ අනුර දිසානායක මහතා අහපු ප්‍රශ්නයටත් පිළිතුරු සහිතවයි මම මේ ප්‍රකාශය කරන්නේ.

ගරු කථානායකතුමනි, මම මේ අවස්ථාවේ කියන්න ඕනෑ, වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල්වරයාගේ ඉල්ලා අස්වීම පිළිබඳව ලොකු ආන්දෝලනයක් වාගේම මඩ ප්‍රචාරයකුත් යන බව. ඒක නිසා මම මේ ගැන ප්‍රකාශයක් කරනවා. වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල්තුමා ඉතාමත් අවංක, දක්ෂ කෙනෙක්. ලෝක බැංකුවේ සේවය කරමින් එතුමා බොහොම දක්ෂ විධියට, විනයක් ඇතුව ආදර්ශවත්ව වැඩ කරපු කෙනෙක්. එතුමා මෙවැනි තීරණයකට එළඹෙන්න හේතු වුණු කාරණය ගැන මම කියන්නම්. එතුමා මට ලිපියක් ගෙනැල්ලා භාර දුන්නා. මම කිව්වා, ඒක භාර ගන්නේ නැහැ කියලා. එතුමා නැහිටලා බලෙන්ම වාගේ කිව්වා, "මට බැහැ මෙතැන කටයුතු කරන්න" කියලා. හේතුවක් වශයෙන් එතුමා එහෙම කිව්වේ. මම ඒකත් කියන්නම්.

මම මේ ගැන මුල ඉඳලාම කියන්නම්, එතුමා ශ්‍රේෂ්ඨ නිලධාරියෙක් විධියට අගය කරලා. එතුමා මට කිව්වා, එතුමා විවාහ ජීවිතයට පා තබලා දරුවන් ගැන නොවෙයි බලාපොරොත්තු වුණේ කියලා. ගරු කථානායකතුමනි, ඒක මහා ශ්‍රේෂ්ඨ ප්‍රකාශයක්.

[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]  
[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]  
[Expunged on the order of the Chair.]

මගේ ජීවිතයේ අවුරුදු 18ක් තිස්සේ අලි ගැන පර්යේෂණ කරනවා. මට ඒ කටයුතු කරගෙන යන්න ඕනෑ. මට මේකේ හිරවෙලා ඉන්න බැහැ" කියලා.

රීළඟට, මම ඇත්ත කථාව කියන්නම්. මෙතැනදී වෙනත් කථාවල් කියවුණේ. ඇත්ත කථාව දැන් මම කියන්නම්. මගේ දේශපාලන ජීවිතයේ දෙසැරයක් මම පාර්ලිමේන්තුවෙන් අස්වෙලා ගියා. මේ පාර්ලිමේන්තුවේ එහෙම කවුරුවත් නැහැ. මම, 1999ත් නායකතුමා ගිය නිසා පළාත් සභාවට ගිහිල්ලා දරුණු



භීෂණයක් එක්ක කටයුතු කරලා ඊට පස්සේ අවුරුදු දෙකක් ගෙදර හිටපු මිනිසෙක්. ඒ වෙලාවේ පළාත් සභාවෙන් වාඩි වුණේ නැති මිනිසෙක්. ඒක නිසා මට මේකේ ඇති වෙන්න දෙයකුත් නැහැ; නැති වෙන්න දෙයකුත් නැහැ. නමුත්, ඒ උත්තරීතර පුද්ගලයා වෙනුවෙන් මේ අවස්ථාවේදී ප්‍රකාශයක් කරන්නට අවශ්‍යයි. අහක තිබෙන කුණු ගා ගන්නට මම ලැහැස්ති නැහැ. [බාධා කිරීමක්] කුණු ටික මම කියන්නම්. ගරු අනුර දිසානායක මන්ත්‍රීතුමනි, මොනවා හෝ තිබෙනවා නම් ඔබතුමා ඊට පස්සේ කියන්න. මට කලා කරන්නට ඉඩ දෙන්න, බාධා කරන්නට එපා.

**ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා**

(*මාණ්ඩුපාලක ලක්ෂ්මන් කිරිඇල්ල*)

(The Hon. Lakshman Kiriella)

බාධා කරන්න එපා.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(*මාණ්ඩුපාලක කාමිණී ඉයාබික්‍රම පෙරේරා*)

(The Hon. Gamini Jayawickrama Perera)

ඔව්, කලාවට බාධා කරන්න එපා. ගරු කලානායකතුමනි, මොනදාදී සිදු වුණේ මෙයයි. අතිගරු ජනාධිපතිතුමාට විශාල වගකීමක් තිබෙනවා. එතුමා ගිය සතියට පෙර සතියේ අභගරුවාදා රැස්වීමක් කැඳවුවා. නීති විරෝධීව රඳවා ගෙන සිටි අත් අඩංගුවට ගත්ත අලි පෙරහැරට ඕනෑ, එහෙම නැත්නම් පෙරහැර නවත්වනවා කියලා විශාල ආන්දෝලනයක් තිබුණා. ඒක කුමන්ත්‍රණයක්. පෙරහැරට මාස දෙකකට පෙර අලිනට ඇප දෙන්න කියලා ඉල්ලා සිටියා. එක් අලියෙකුට රුපියල් ලක්ෂ 300ක්. අලි 15ට කියක්ද? රුපියල් ලක්ෂ 4,500ක්. කොහෙන්ද මේ සල්ලි? එක් අලියෙකුට රුපියල් ලක්ෂ 300 බැගින් අලි 15යි. අත් අඩංගුවට ගත්ත සම්පූර්ණ අලි ගණන 15ට වැඩියි, 40 ගණනක් ඉන්නවා. නමුත් ඉල්ලන්නේ 15 දෙනයි. මේ සම්බන්ධව කටයුතු කිරීම වෙනුවෙන් මම නීතිපති දෙපාර්තමේන්තුවට සහ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට ස්තූතිය පුද කරනවා.

අතිගරු ජනාධිපතිතුමාට ප්‍රශ්නයක් තිබෙනවා. පොසොන්, ඇසල මාසවල දිගටම පෙරහැර පවත්වනවා. එකකොට ජනාධිපතිතුමාට එක එක්කෙනා පණිවුඩ දෙනවා, පෙරහැරට අලි නැහැ කියලා. ඒ අනුව අතිගරු ජනාධිපතිතුමා රැස්වීමක් කැඳවුවා. එතුමාට රාජ්‍ය නායකයා විධියට ඒ අයිතිය තිබෙනවා. අතිගරු ජනාධිපතිතුමා පසුගිය අභගරුවාදාට පෙර අභගරුවාදා තමයි ඒ සාකච්ඡාව කැඳවා තිබුණේ. ඒ සාකච්ඡාවට මටත් එන්න කිව්වා. නීතිපති දෙපාර්තමේන්තුව වෙනුවෙන් නීතිපතිතුමා ඇතුළු ඒ නිලධාරීන් හිටියා. මගේ අමාත්‍යාංශයේ ලේකම්තුමා සහ අධ්‍යක්ෂ ජෙනරාල්තුමා සිටියා. දළ දා මාළිගාවේ දියවඩන නිලමේතුමා ඇතුළු දළ දා මාළිගාවේ නිලමේවරුන් හතර දෙනෙක් සිටියා. ජනාධිපතිතුමා කිව්වා, "අලි අත් අඩංගුවට අරන් තිබෙන නිසා පෙරහැරට අලි නැහැ කියලා කියනවා, දැන් මේක විසඳන්නේ කොහොමද?" කියලා.

වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවෙන් මට කියලා තිබුණා, ලංකාවේ නීති විරෝධීව රඳවාගෙන සිටින අලි 140ක් පමණ ඉන්නවා කියලා. [බාධා කිරීමක්] ඔව්, 140ක් ඉන්නවා කියලා. ඒ වෙලාවේ ජනාධිපතිතුමා කිව්වා, මේ අත් අඩංගුවට ගෙන තිබෙන අලි පෙරහැරට පුරුදුයි කියලා මේ අය ඉල්ලීමක් කරනවා කියලා. මම කෙළින්ම කිව්වා, "ජනාධිපතිතුමනි, අපි බන්ධනාගාරයේ ජේලර්ලා වාගේ. අපිට අලි ටික භාර දීලා තිබෙනවා. ඒ නිසා අපි ඒ අලි ආරක්ෂා කරන්නට ඕනෑ." කියලා. මේ අලි අධිකරණයට භාර දෙන විට එක අලියෙකුගේ කකුල යටට ඇණයක් ගහලා තිබුණා. ඒ වෛද්‍ය වාර්තා සියල්ලම අපි ළඟ තිබෙනවා. එක අලියෙක් වසඳීම නිසා මැරුණා. මම ජනාධිපතිතුමාට කිව්වා, එවැනි තත්ත්වයක් යටතේ අපිට ඒ වගකීම භාර ගන්න බැහැ කියලා. ඒ අලි ආපසු අපට භාර දුන්නොත් අපි භාර ගන්නේ නැහැ. මගේ

නිලධාරීන් අමාරුවේ දාන්නට මට බැහැ. අපි ජේලර්ලා වාගේ මොනදා ඉන්නේ. අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවත්, නීතිපති දෙපාර්තමේන්තුවත් පරීක්ෂණ කරලා, ඒ පරීක්ෂණවලින් පසුව අධිකරණය වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවට කිව්වා, මේ අලි ටික භාර ගන්න කියලා. අපි මාස දෙකකදී රුපියල් මිලියන 60ක් වාගේ විශාල මුදලක් වියදම් කරලා උඩවලවේ වනෝද්‍යානයේ ගොඩනැගිලි ගහලා අලිනට කැම දීලා ආරක්ෂා කරන්නට කටයුතු කළා. හිටපු විනිශ්චයකාරවරයෙක් එතුමාගේ අලියාව බලන්න කියලා පිස්තෝලයකුත් අරගෙන බලන්න ගියා. ඒ වාගේ කටයුතු කළා.

ගරු කලානායකතුමනි, ඒ වෙලාවේ මම අතිගරු ජනාධිපතිතුමාට කිව්වා, "මට බැහැ ඒ වගකීම භාර ගන්න" කියලා. ඉන් පසුව එතුමා ඇහුවා එහෙම නම් දැන් මොකක්ද කරන්නේ කියලා. නීතිපතිතුමා කිව්වා, - මම නීතිපති දෙපාර්තමේන්තුවටත්, අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවටත් ගරු කරනවා. - ජනාධිපතිතුමනි, "මේක නිත්‍යානුකූලව කරන්නට බැහැ. මේ අය බරපතල වංචාවක් කරලා තිබෙන්නේ" කියා.

ගරු කලානායකතුමනි, මේ නීති විරෝධීව රඳවා ගෙන සිටි අලි සම්බන්ධව සොයා බලන්නට පත් කළ ඒක පුද්ගල කමිටුවේ වාර්තාව දැන් මා සතුව තිබෙනවා.

**ගරු අනුර දිසානායක මහතා**

(*මාණ්ඩුපාලක අනුර තිලකරත්න*)

(The Hon. Anura Dissanayake)

සභාගත කරනවාද?

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(*මාණ්ඩුපාලක කාමිණී ඉයාබික්‍රම පෙරේරා*)

(The Hon. Gamini Jayawickrama Perera)

නැහැ, මම දැන්ම ඒක මාධ්‍යයට දෙන්නේ නැහැ. මේ පරීක්ෂණයේදී හොර මුද්දර ගහපුවා වාගේ ඒ සෑම වංචාවක්ම සොයාගෙන තිබෙනවා. ඒ විනිශ්චයකාරතුමා තමයි Justice N.E. Dissanayake, retired judge of the Supreme Court. එතුමාගේ වාර්තාව ඉතාම පැහැදිලියි. මම කියනවා මේ විනිශ්චයකාරතුමාව අපේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ වංචා දූෂණ අංශයට ගන්න ඕනෑ කියලා.

**ගරු අනුර දිසානායක මහතා**

(*මාණ්ඩුපාලක අනුර තිලකරත්න*)

(The Hon. Anura Dissanayake)

වාර්තාව සභාගත කරන්න.

**ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා**

(*මාණ්ඩුපාලක කාමිණී ඉයාබික්‍රම පෙරේරා*)

(The Hon. Gamini Jayawickrama Perera)

බැහැ, බැහැ. මම කැමැති නැහැ, එහෙම එක පාරටම මේ වාර්තාව පිට කරන්නට. රාජ්‍ය සේවා කොමිසමේ පරීක්ෂණයට දාලා මිසක් මම කාටවත් මඩ ගහන්නට කැමැති නැහැ. It is not fair for me to do that. I have not done that in my lifetime. ගරු කලානායකතුමනි, ඊළඟට ආව ප්‍රශ්නය මොකක්ද? [බාධා කිරීමක්] මට කියන්න ඉඩ දෙන්න; time is precious. ඒ අවස්ථාවේ අග්‍රවිනිශ්චයකාරතුමාගෙන් අතිගරු ජනාධිපතිතුමා ඇහුවා, මේ අලිනගෙන් කීප දෙනෙක් පෙරහැරට ගන්න පුළුවන් විධියක් තිබෙනවාද කියලා. අග්‍රවිනිශ්චයකාරතුමා කිව්වා, එහෙම නම් අපේ අධ්‍යක්ෂ ජෙනරාල්තුමා යටතේ ඒ අලි පෙරහැරට දෙන්න පුළුවන් කියලා. මම කිව්වා, "ඒකට මම කැමැතියි" කියලා. අධ්‍යක්ෂ ජෙනරාල්තුමා කෙළින් වැඩ කරන පුද්ගලයෙක්. එතුමා කිව්වා, "සර්, නීති කඩලා නම් මට කරන්නට බැහැ. නමුත් මට ඔබතුමන්ලාට විරුද්ධව කටයුතු කරන්නත් බැහැ. එහෙම නම් මම අයිති වෙනවා" කියලා. මේකයි ඇත්ත. එහෙත් පුවත් පත්වල වෙනත් දේවල් තමයි පළ වන්නේ. ඊට පස්සේ ජනාධිපතිතුමා මට

[ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා]

මේ ගැන කිව්වාම, මම කිව්වා, "හරි, සර් මම මේ ගැන බලන්නම්" කියා. අලි 140 දෙනෙකුගේ විස්තර ඇතුළත් ලැයිස්තුවක් මා ලඟ දැනුත් තිබෙනවා. මා ඒක සහාය කරන්න ඕනෑ. මම කිව්වා, "ජනාධිපතිතුමනි, අලි හිමිකරුවන්ව මේ මස 14 වැනිදා සවස 3.00ට රැස්වීමට කැඳවනවා" කියා. අපේ ගරු සාගල රත්නායක ඇමතිතුමාටත් හාර දුන්නා. නම, address එක්ක DIG ලා මාර්ගයෙන් ඔයා එතැනට ගිහින් ලියුම දෙන්න කිව්වා.

ඒ අතරේ මගේ නිලධාරීන් ඒ ගෙවල්වලටත් ගිහින් ලියුමක් දෙනවා, අනිවාර්යයෙන් එන්නය කියලා. සුද්දෝ කර උඩ ගෙන යන ඇතුන් 15 දෙනෙක් හබරන ඉන්නවා. මේ ඇතුන් ඔක්කෝම ගෙනෙනවා. ඒ ඇතුන් පෙරහැරවලට දුන්නේ නැත්නම් ඒ අයගේ licence එක cancel කරලා අපි පවරා ගෙන පෙරහැරට දෙනවා, ගරු කථානායකතුමනි. අලි ඇති පමණ ඉන්නවා. මෙවැනි තත්ත්වයක් තුළ ඒ වූණු සිදුවීම මා මේ අවස්ථාවේ -

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)  
හොඳයි.

ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා  
(மாண்புமிகு காமிணி ஜயவிக்ரம பெரேரா)  
(The Hon. Gamini Jayawickrama Perera)

ගරු කථානායකතුමනි, ඔබතුමා මට බාධා කරන්න එපා. මගේ ජීවිතයේ-

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)

නැහැ. මා ඔබතුමාට බාධා කරන්නේ නැහැ. ඔබතුමා කියන්න.

ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා  
(மாண்புமிகு காமிணி ஜயவிக்ரம பெரேரா)  
(The Hon. Gamini Jayawickrama Perera)

මගේ වරින් කිප්පු වෙලාත් නැහැ. කිප්පු කර ගන්නෙත් නැහැ. මා නම්බුකාර විධියට කටයුතු කරන මනුෂ්‍යයෙක්. බැරි නම් මම යනවා. ඒ නිසා මට බාධා කරන්න එපා. මේවා පුවත් පත්වල පළ කරන දේවල්. රනිල් රජය තුළ අපි ඔක්කෝම එකට ආවේ. මට වේදනාවක් තිබෙන නිසයි මේ ටික කියන්නේ.

එදා යම් සිද්ධියක් සම්බන්ධයෙන් පුවත් පත්වල මෙන්ම Facebook වලත් නොයෙක් ඒවා දමා තිබුණා. ජනාධිපතිතුමා බල කරපු නිසා අයින් වෙනවායි කියලා අපහාස කරලා තිබුණා. ඒක වැරදියි. මගෙන් ජනාධිපතිතුමා මේ ගැන ඇහුවා. මා කිව්වා, "නැහැ, සර්. මෙතුමා එහෙම කෙනෙක් නොවෙයි. Facebook වලට මේ තොරතුරු දමන්නේ නැහැ" කියලා. එතුමා කිසිම එකකට තොරතුරු දුන්නේ නැහැ. මම එතුමාට කිව්වා, "ඔබතුමාට ඕවා පුරුදු නැහැ. මාධ්‍යවලට උත්තර දෙන්න ඕනෑ නම් මට දෙන්න" කියලා.

මගේ ජංගම දුරකථනය පැය විසිහතරම ක්‍රියා කරනවා. වැඩිපුරම මාධ්‍යකරුවෝ කථා කරලා මගෙන් තමයි අහන්නේ. මගේ ජංගම දුරකථනය රාත්‍රියටවත් ක්‍රියා විරහිත කරන්නේ නැහැ. මා එතුමාට කිව්වා, "නැහැ, සර්, එහෙම නොවෙයි වෙලා තිබෙන්නේ, එදා කැමරාකාරයෝ, නිලමෙලා ඇවිල්ලා හිටියා. ඒ කවුරු හරි තමයි දීලා තිබෙන්නේ. බොරුවට මඩ ගැහිල්ලකුයි ඔය කරලා තිබෙන්නේ" කියලා.

පහු වෙනිදා ඉරිදා, පිලිපීටියට එන්න කියලා මම කිව්වා. එතුමා මමත් සමඟ පේරාදෙණියේ ඉඳලා නුවරට ආවා. එදා ලෝක පරිසර දිනයට -World Environment Day- සහභාගි වීමට මගේ වාහනයේ යද්දී, -ඇත්ත වශයෙන්ම සජීව් ප්‍රේමදාස මැතිතුමා නීතියට වැඩ කරන නිසා මා එතුමාට ගරු කරනවා.- මට phone කරලා කිව්වා. එතුමාගේ ජන්ද හුඟක් කැඩිලා තිබෙනවා. මට කිව්වා, "හැම තැනම STF දමා තිබෙන්නේ." කියලා. උදේම මට කිව්වා, "සර් වෙඩි සද්දයක් ඇහෙනවා" කියලා. එතුමා ඒ වෙලාවේ 5ට 6ට විතර Yala Park එකේ. පිලිපීටිය මැතිතුමා මගේ වාහනේ එද්දී call කර විමසා බලා කිව්වා, "මෙහෙම දිවියෙක් මරලා, ගෝනෙක් මරලා, මී හරක් මරලා තිබෙනවා. ඒ ඔක්කෝම එක්ක ඒ නිලධාරීන් අල්ලලා තිබෙනවා" කියලා. ඒ වෙලාවේ මම Acting IGP ට කථා කළා. පිලිපීටිය මහත්මයාන් කථා කළා. මම කිව්වා, "වහාම මේක CID එකට හාර දෙන්න" කියලා. මීට සති දෙකකට කලින් දිවියන්ගේ බෙල්ල කපලා දාලා තිබුණා. මෙහෙම විශාල business එකක් කරනවා. මේ business එක තුළ කඳුරට දිවියෝ මරනවා. මේ ක්‍රියාවන් මර්දනය කරන්න වනජීවී නිලධාරීන්ට තනිවම බැහැ. වනජීවී නිලධාරීන් පැය 24ම වැඩ කළත් මදියි. මම කැබිනට් මණ්ඩලයේදීත් කිව්වා, "මට සේවකයෝ 1,400ක් ඕනෑ." කියලා. සංචාරකයන් සියයට 80ක් මගේ අමාත්‍යාංශය යටතේ තිබෙන භූමිවලට එනවා. ඒ නිසා අගමැතිතුමා Minister of Financeට කිව්වා, "මේ කථාව සත්‍යයක්. ඒ නිසා අනෙක් අයගෙන් කපලා හරි වෙන් කර දෙන්න ඕනෑ" කියලා. අපි ජනාධිපතිතුමාගේ සාකච්ඡාවට මාතලේ එනවා. ඒ Acting IGP කථා කරලා CID එක දමන්න, නිලධාරීන් යවා operations පටන් ගන්න කියලා STF Commanderට කිව්වා. ජනාධිපතිතුමා එතැන හිටියා. පිලිපීටිය පිටුපසින් හිටියා. ඒ අතරේ එදා ජනාධිපතිතුමාටත් මම කිව්වා, "ජනාධිපතිතුමනි, මෙතුමා එහෙම කෙනෙක් නොවෙයි" කියා. එතකොට ජනාධිපතිතුමා කිව්වා, "ඔව්, ජයවික්‍රම කවුරු හෝ බොරුවට මඩ ගහනවා" කියලා. එතුමා වේදනාවෙන් තමයි කිව්වේ. එතුමා මහා ශ්‍රේෂ්ඨ පුද්ගලයෙක්. මම ජනාධිපතිතුමාට බොහොම ගරු කරනවා. මම ඇත්ත කථා කරනවා. ඊට පසුව මම රාත්‍රී ගෙදර ඇවිත් වනජීවී නිලධාරීන්ගෙන් ඇහුවා, "සුරංග, මොනවාද ගන්න පියවර?" කියලා. එතකොට කිව්වා, "සර්, මම ඔක්කෝම ඇල්ලුවා. හෙට උදේට උසාවියට දමනවා" කියලා. මම ඇහුවා, "පොලීසියේ complaint එකක් දැමීමේ නැද්ද කියලා. එතකොට ඔහු කිව්වා, "නැහැ සර්." කියලා.

වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ හිටපු අධ්‍යක්ෂ ජනරාල් රත්නායකගේ ලිපියේ තිබෙනවා, 'පොලීසිය අවශ්‍යයි' කියලා. මම මේ ලිපිය සහායක\* කරනවා.

පොලීසිය අවශ්‍ය වන්නේ මොකටද? මේවා අල්ලන්න නම්, පොලීසිය පරීක්ෂණය දිගටම කර ගෙන යන්න ඕනෑ. වනජීවී නිලධාරීන් කරන්නේ මොකක්ද? ඒ අයට ඇල්ලලා උසාවියට දමනවා. එතකොට එක එතැනින් අවසන් වනවා. ඊට එහා යන්නේ නැහැ. මේක මුලට යන ආකාරය වක්‍රලේඛවල තිබෙනවා. මම සුරංගගෙන් ඇහුවා, "සුරංග ඔයා මොකක්ද කළේ. ඇයි පැමිණිලි දැමීමේ" කියලා. මම ඒ වෙලාවේත් පිලිපීටිය මහත්තයාට කිව්වා, "බලන්න කෝ මේ කරලා තිබෙන වැඩේ. උසාවියට යවන එක නවත්වලා පොලීසියට පැමිණිලි දමා තිබෙනවා" කියලා. අපි Acting IGPට කථා කළා. එතකොට අපි පල් වෙලා. මොකද, පිලිපීටියන් මගේ වාහනේ තමයි හිටියේ. ඒ අතරේ කථානායකතුමනි,

\* පුස්තකාලයේ තබා ඇත.  
\* நூலிணையத்தில வைக்கப்பட்டுள்ளது.  
\* Placed in the Library.

ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා  
(மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல)  
(The Hon. Lakshman Kiriella)  
Sir, we have other business.

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)  
I know. I do not want to disturb him.

ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා  
(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)  
(The Hon. Gamini Jayawickrama Perera)

මම දවස් 10කට ඉස්සෙල්ලා STF එකයි, මගේ නිලධාරීන්වයි කැඳව්වා. ඒ කැඳව්වේ මොකටද? මේ ලංකාවෙන්ම parksවල security සම්බන්ධවයි. සුරංගට එන්න කිව්වා. 7 වෙනිදා සාකච්ඡාවට කැඳවපු ත්‍රිගේඩීයර් කැඳවලා තිබෙන්නේ ඊට ඉස්සෙල්ලයි. මේ වැරදි ප්‍රකාශයක් කරලා තිබෙන්නේ. ඒ නිලධාරියා කරපු ප්‍රකාශය මම දන්නේ නැහැ. මම මේ පුවත් පත් කොටස් සියල්ලම සභාගත\* කරනවා.

මගේ නිලධාරීන්වයි ඇතුළත්ව ත්‍රිගේඩීයර් කේ.එන්.එස්. කොටුවේගොඩ, "ඒඑස්පී" හෙට්ටි ආරච්චි, මේ ඔක්කෝම ආවා. [බාධා කිරීමක්]

මේ විධියට සුරංග මහත්තයාවත් ගෙන්වලා ඇහුවා, ඇයි ඔබතුමා පැමිණිල්ල කළේ නැත්තේ කියලා. මම කිව්වා, "මේ නිලධාරීන්ට පන්තියක් පවත්වන්න" කියලා. මේ අය අපට සහයට ඕනෑ. එහෙම තිබියදී තමයි මේ විධියේ ප්‍රකාශ නිකුත් කර තිබෙන්නේ. කනගාටුව, සජීන් ප්‍රේමදාස මැතිතුමාට මඩ ගහන විධියට- [බාධා කිරීමක්] මම මේ අදාළ ලේඛන table\* කරනවා.

මොකක්ද කියලා තිබෙන්නේ? මම කිව්වා, මා මේවාට උත්තර දෙන්නම් කියලා. 2016.06.07 දින "Sri Lanka Mirror" කියන website එකේ මෙසේ සඳහන් කර තිබෙනවා:

"Wildlife minister Gamini Jayawickrama Perera has exerted pressure on warden of the Yala wildlife."

මේවා බොරු. මේක මහා කනගාටුදායක, බේදනීය තත්වයක්. මේවා තමයි දාලා තිබෙන්නේ. මා මේ ලේඛන සියල්ලම table\* කරනවා. නමුත්, table කළාට විතරක් මදි. මම කලා කළා, 'ඩේලිමිරර්' එකටත්. 'හිරු' එකෙන් අහද්දී මා කිව්වා, "මා එක්ක වාදයකට එන්න, NGO කට්ටිය පිටුපස ඉදගෙනයි ඔය කලා කරන්නේ" කියලා. මේකයි ඇත්ත. ගරු සජීන් ප්‍රේමදාස ඇමතිතුමාට එහෙත් මඩ ගහනවා. ඇත්ත කථාව මම කලින් කිව්ව එකයි. පිලිපීටිය මහත්මයාගේ ලිපිය මම භාර අරගෙන නැහැ. එතුමා හරි කෙළින් නිලධාරියෙක්. ඒ නිසා මේ තුළින් මඩ ව්‍යාපාරයක් ගෙන ගියාට මම භය නැහැ. මම ඇමති තනතුරේ ඉන්න තුරු මගේ රාජකාරිය මම කෙළින් කරනවා, නැමෙන්නේ නැහැ. ඔය එක එක්කෙනාට ඕනෑ විධියට මම වැඩ කරන්න ලැස්තීන් නැහැ. මා ඒක පැහැදිලිව කියනවා.

මේ අවස්ථාවේ ගරු සජීන් ප්‍රේමදාස මැතිතුමාට විශාල වේදනාවක් තිබෙනවා. එතුමා තොරතුරු දෙනවා; ඔත්තු දෙනවා. ඒ නිසා එතුමාගේ ඡන්ද කැඩිලත් තිබෙනවා. ඉස්සර එතුමාගේ අඩු පාඩුකම් ටිකක් තිබුණා. විනය නැතිව යාල යන එක එහෙම

\* පුස්තකාලයේ තබා ඇත.  
\* நூலினையடித்தில் வைக்கப்பட்டுள்ளது.  
\* Placed in the Library.

තිබුණා. ඒවා හරිගැස්සුවා. පිලිපීටිය මහත්මයාටත් මා කිව්වා, ඔයාගේ යාච්චාවෙන්, හදන්න කියලා. එතුමා දෙනවා අපට තොරතුරු.

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)  
හොඳයි, ලියකියවිලි table කරන්න.

ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා  
(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
වනජීවී සංරක්ෂණ අධ්‍යක්ෂ ජනරාල් රත්නායක මහත්මයා Circular එක යවා තිබෙන්නේ, 2015.11.11 වැනිදායි. මා මේ ලේඛනයත් table\* කරනවා.

මාධ්‍යවලටත් වගකීමක් තිබෙනවා, මගෙන් අහන්න. මම එය පැහැදිලිව ප්‍රකාශ කරනවා. අපි ඉල්ලන්නේ ඒකයි. මේවා ඔක්කෝම website, facebook එක එක්කෙනාගේ නිර්මාණ. මා දන්නවා, අලිකාරයෝත් -හොර නීතිකාරයෝ- මේ පිටුපස ඉන්නවා, ලක්ෂ 300ක් දෙන්න පුළුවන් නේ, අලියා ආපසු දුන්නොත් කියලා. මම දෙන්නේ නැහැ.

ගරු අනුර දිසානායක මහතා  
(மாண்புமிகு அநුர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)  
දෙන්නේ නැහැ නේ?

ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා  
(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
මම දෙන්නේ නැහැ.

ගරු අනුර දිසානායක මහතා  
(மாண்புமிகு அநுர திஸாநாயக்க)  
(The Hon. Anura Dissanayake)  
පිලිපීටිය මහතා අයින් කරන්නෙත් නැහැ නේ?

ගරු ගාමිණී ජයවික්‍රම පෙරේරා මහතා  
(மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா)  
(The Hon. Gamini Jayawickrama Perera)  
නැහැ, අයින් කරන්නෙත් නැහැ. පිලිපීටියයි, අගමැතිතුමායි භාර අරගෙන තිබෙනවා ගෙනෙන්න. බොහොම ස්තූතියි.

ගරු කථානායකතුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)  
බොහොම ස්තූතියි.

මිළඟට ජනාධිපති නීතිඥ, අධිකරණ හා බුද්ධිශාසන අමාත්‍ය ගරු (ආචාර්ය) විජයදාස රාජපක්ෂ මැතිතුමා.

\* පුස්තකාලයේ තබා ඇත.  
\* நூலினையடித்தில் வைக்கப்பட்டுள்ளது.  
\* Placed in the Library.

**2016 අප්‍රේල් 06 දින සභාව කල් තබන ලද අවස්ථාවේ යෝජනාවේදී ගරු ටී. රංජිත් ද සොයිසා මහතා විසින් මතු කරන ලද ප්‍රශ්නය: අධිකරණ හා බුද්ධශාසන අමාත්‍යතුමාගේ ප්‍රකාශය**

**2016 ආප්‍රිල් 06 ම් තිසතිය ඉත්තිවෙව්වු පිරිසරෙණිමිතන විවතත්තිනිපොතූ මාණ්පුමිලු ඊ. රාඞ්ඞිත් ත සොය්සා ෆුරූප්පිය විනා: ඊති අමෙම්සරුමු පුත්තසාසන අමෙම්සරුමානවරීන් ඝුරුහු**

**QUESTION RAISED BY HON. T. RANJITH DE ZOYSA DURING ADJOURNMENT MOTION ON 06TH APRIL, 2016: STATEMENT BY MINISTER OF JUSTICE AND BUDDHASASANA**

**ගරු (ආචාර්ය) විජයදාස රාජපක්ෂ මහතා (අධිකරණ හා බුද්ධශාසන අමාත්‍යතුමා)**

(මාණ්පුමිලු (ඝලාඊති) විඞ්ඞුයතාස රාඞ්ඞපඝු - ඊති අමෙම්සරුමු පුත්තසාසන අමෙම්සරුමු)

(The Hon. (Dr.) Wijeyadasa Rajapakse - Minister of Justice and Buddhasasana)

ගරු කථානායකතුමනි, 2016 අප්‍රේල් 06වැනි දින ගරු ටී. රංජිත් ද සොයිසා මන්ඞිතුමා මේ පාර්ලිමේන්තුවේ වගකීම භාර ගන්නා බව සඳහන් කරමින් ලේඛනයක් සභාගත කළා. මේ අවස්ථාවේ මා එය ඔබතුමාගේ අවධානයට යොමු කරනවා. ඒ අනුව, එතුමා වෝදනා කළා, "2015 ජනවාරි 08වැනිදාට පෙර මෙම පාර්ලිමේන්තුවේ ආණ්ඩු පක්ෂයට සම්බන්ධ මැති ඇමතිවරුන්ට විරුද්ධව පැමිණිලි 74ක් තිබෙනවා. ඒ එකක්වත් විභාගයට ගත්තේ නැතිව 2015 අප්‍රේල් 08වැනි දිනෙන් පස්සේ ඉදිරිපත් කරපු පැමිණිලි පමණක් අල්ලස් හෝ දුෂණ වෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ විභාගයට ගන්නවා" කියලා.

එතුමා ඉතා බරපතල වෝදනාවක් ඉදිරිපත් කළේ. එතුමා ඉදිරිපත් කරපු ලැයිස්තුවේ ගරු අග්‍රාමාත්‍යතුමාගේ නම, ගරු කථානායකතුමාගේ නම පවා ඇතුළත් වන විධියටයි එතුමා වගකීම භාර ගන්නා බව සඳහන් කරමින් මේ පාර්ලිමේන්තුවේ එම ප්‍රකාශය කරමින් එම ලේඛනය සභාගත කළේ. ගරු කථානායකතුමනි, එම පැමිණිලි සම්බන්ධව සත්‍ය තත්වය, ඒ සම්බන්ධ තොරතුරු වික මා දැන් ඉදිරිපත් කරනවා.

2002 වර්ෂයේ පැමිණිලි 4ක් තිබෙනවා, ගරු රවි කරුණානායක මැතිතුමා, ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මැතිතුමා, ගරු මහින්ද සමරසිංහ මැතිතුමා සහ ගරු ජෝන් අමරතුංග මැතිතුමා සම්බන්ධව. එම පැමිණිලි 4 සම්බන්ධ ලිපිගොනු වසා තිබෙනවා, තොරතුරු අවශ්‍ය පරිදි ඉදිරිපත් නොකිරීම නිසා.

ඊළඟට ගරු කථානායකතුමනි, 969/2005, ගරු දුමින්ද දිසානායක මැතිතුමා සම්බන්ධ පැමිණිල්ල 2006 ජුනි 16වන දින පරීක්ෂණ කටයුතු අවසන් කර, වෝදනාවක් නැති නිසා ලිපිගොනු වසා තිබෙනවා. 1243/2006 - ගරු ජයරාජ ප්‍රනාන්දුපුල්ලේ මැතිතුමා, 2006.04.17 වන දින ලිපිගොනුව වසා ඇත. 1472/2006 - ගරු කබීර් හාමීම් මැතිතුමා, 2016.01.21 වන දින ලිපිගොනුව වසා ඇත. 2383/2006 - ගරු කබීර් හාමීම් මැතිතුමා, 2016.01.21 වන දින ලිපිගොනුව වසා ඇත.

1215/2006 - ගරු රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා සම්බන්ධයෙන් පැමිණිල්ල 2006.04.07වන දින, ඒ කියන්නේ මීට අවුරුදු 10කට පෙර ගරු කථානායකතුමනි, ලිපිගොනුව වසා ඇත. 3676/2006 - ගරු ජෝන් සෙනෙවිරත්න මැතිතුමා, 2006.11.16 වන දින ලිපිගොනුව වසා ඇත. 3759/2006 - ගරු ඒ.එච්.එම්. ආඩුසි මැතිතුමා, 2006.11.22 වන දින ලිපිගොනුව වසා ඇත.

3987/2006 - ගරු රංජිත් සියඹලාපිටිය මැතිතුමා, 2006.12.14 දින ලිපි ගොනුව වසා ඇත. 525/2007 - ගරු ඩිලාන් පෙරේරා මැතිතුමා, 2007.02.28 දින ලිපි ගොනුව වසා ඇත. 678/2007 - ගරු ආසිස් මුස්තාපා මැතිතුමා, 2007.02.27 දින ලිපි ගොනුව වසා ඇත. 826/2007 - ගරු ආලික්ස් පෙරේරා මැතිතුමා, 2007.03.07 දින ලිපි ගොනුව වසා ඇත. 2073/2007 - ගරු සෞඛ්‍ය ඇමතිතුමා, 2007.06.18 දින ලිපි ගොනුව වසා ඇත. 190/2007 - ගරු මහේස්වරන් මැතිතුමා, 2007.01.23 දින ලිපි ගොනුව වසා ඇත. 2148/2007 - ගරු සුරනිමල රාජපක්ෂ මැතිතුමා, 2007.06.27 දින ලිපි ගොනුව වසා ඇත. 2265/2007 - ගරු අමීර් අලි මැතිතුමා, 2007.07.05 දින ලිපි ගොනුව වසා ඇත. 3189/2007 - ගරු රෙජිනෝල්ඩ් කුරේ මැතිතුමා, 2007.06.20 දින ලිපි ගොනුව වසා ඇත. 1341/2008 - ගරු කරු ජයසූරිය මැතිතුමා. ලිපි ගොනුව වසා තිබෙන්නේ ගරු කථානායකතුමනි, 2008.12.26 දින. පරීක්ෂණ පැවැත්වීමෙන් අනතුරුව කිසිදු වරදක් සිදු නොකළ බවට නිගමනයකට පැමිණිලායි.

2084/2008 - එස්.බී. නාවින්න මැතිතුමා, 2008.12.08 දින ලිපි ගොනුව වසා ඇත. 1115/2008 - ගරු සරත් රණවක මැතිතුමා, 2008.11.18 දින ලිපි ගොනුව වසා ඇත. 431/2009 - ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මැතිතුමා, 2011.09.15 දින ලිපි ගොනුව වසා ඇත. 675/2009 - ගරු ඒ.එච්.එම්. ආඩුසි මැතිතුමා, 2009.08.25 දින ලිපි ගොනුව වසා ඇත. 1681/2009 - ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මැතිතුමා, 2015.07.07 දින ලිපි ගොනුව වසා ඇත. 1945/2009 - ගරු සුසිල් ප්‍රේමජයන්ත මැතිතුමා, 2009.06.25 දින ලිපි ගොනුව වසා ඇත. 2243/2009 - ගරු සුසන්ත පුංචිනිලමේ මැතිතුමා, 2009.08.21 දින ලිපි ගොනුව වසා ඇත. 2588/2009 - ඒ.එච්.එම්. ආඩුසි මැතිතුමා, 2009.10.13 දින ලිපි ගොනුව වසා ඇත. 167/2009 - ගරු රවුෆ් හකීම් මැතිතුමා, 2009.01.13 දින ලිපි ගොනුව වසා ඇත. 538/2009 - ගරු පාලිත රංගේ බණ්ඩාර මැතිතුමා, 2009.02.17 දින ලිපි ගොනුව වසා ඇත. 885/2009 - ගරු රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා, 2009.03.26 දින ලිපි ගොනුව වසා ඇත.

1152/2009 - ගරු රංජිත් අලුවිහාරේ මැතිතුමා, 2009.04.16 දින ලිපි ගොනුව වසා ඇත. 1185/2009 - ගරු ජෝශප් මයිකල් පෙරේරා මැතිතුමා, 2009.04.16 දින ලිපි ගොනුව වසා ඇත.

1683/2009 - ගරු කේ.එන්. වොක්සි මැතිතුමා, 2009.07.16 දින ලිපි ගොනුව වසා ඇත. 161/2010 - ගරු සුසන්ත පුංචිනිලමේ මැතිතුමා, 2010.02.02 දින ලිපි ගොනුව වසා ඇත. 1281/2010 - ගරු පියසේන ගමගේ මැතිතුමා, 2011.07.19 දින ලිපි ගොනුව වසා ඇත. 422/2010 - ගරු මාවෙට් සෝ. සේනාධිරාජා මැතිතුමා, 2010.04.23 දින ලිපි ගොනුව වසා ඇත. 422/2010 - ගරු සුරේෂ් ප්‍රේමවන්දු මැතිතුමා, 2010.04.23 දින ලිපි ගොනුව වසා ඇත. 24/2011 - ගරු රෙජිනෝල්ඩ් කුරේ මැතිතුමා, 2015.10.01 දින ලිපි ගොනුව වසා ඇත. 474/2011 - ගරු රෙජිනෝල්ඩ් කුරේ මැතිතුමා, 2011.10.12 දින ලිපි ගොනුව වසා ඇත. 1393/2011 - ගරු සරත් ගුණරත්න මැතිතුමා, 2011.10.24 දින ලිපි ගොනුව වසා ඇත. 1509/2011 - ගරු රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා, 2014.07.31 දින ලිපි ගොනුව වසා ඇත. 159/2011 - ගරු ජීවන් කුමාරසතුංග මැතිතුමා, 2011.05.22 දින ලිපි ගොනුව වසා ඇත. 2274/2011 - ගරු පාඨලී වම්පික රණවක මැතිතුමා, 2015.02.23

දින ලිපි ගොනුව වසා ඇත. 1069/2011 - ගරු සුසිල් ප්‍රේමජයන්ත මැතිතුමා, 2012.10.24 දින ලිපි ගොනුව වසා ඇත.

2084/2011 - ගරු අනාවුද සෙනෙවිරත්න මැතිතුමා, 2011.12.14 දින ලිපි ගොනුව වසා ඇත. 2084/2011 - ගරු ඩිලාන් පෙරේරා මැතිතුමා, 2011.12.14 දින ලිපි ගොනුව වසා ඇත. 2102/2011 - ගරු ඒ.එල්.එම්. අනාවුල්ලා මැතිතුමා, 2011.12.14 දින ලිපි ගොනුව වසා ඇත. 1393/2012 - ගරු සරත් ගුණරත්න මැතිතුමා, 2012.07.09 දින ලිපි ගොනුව වසා ඇත. 1888/2012 - ගරු ජෝන් සෙනෙවිරත්න මැතිතුමා, 2012.09.11 දින ලිපි ගොනුව වසා ඇත. 887/2013 - ගරු සජීත් ප්‍රේමදාස මැතිතුමා, 2013.06.11 දින ලිපි ගොනුව වසා ඇත. 314/2013 - ගරු ජෝන් සෙනෙවිරත්න මැතිතුමා, 2013.06.26 දින ලිපි ගොනුව වසා ඇත.

ගරු කථානායකතුමනි, ගරු රංජිත් ද සොයිසා මන්ත්‍රීතුමා මේ සියලු දෙනාගේම නම් සඳහන් කරමින් එදා ප්‍රකාශයක් ඉදිරිපත් කළා. මේ සියලු දෙනාටම එරෙහිව වර්තමානයේ අල්ලස් හා දූෂණ පැමිණිලි විභාගයට ගැනීමට නියමිත නමුත්, නොගන්නා බවට කරන ලද ඒ අසත්‍ය ප්‍රකාශය සම්පූර්ණයෙන්ම වැරදි ප්‍රකාශයක්. එම ප්‍රකාශය සඳහා ජනමාධ්‍ය තුළින් විශාල වශයෙන් ප්‍රචාරයක් දිසු නිසා රටේ ජනතාව අතර මේ සම්බන්ධයෙන් වැරදි මතයක් ඇති වෙලා තිබෙනවා. මේ ඉදිරිපත් කරපු පැමිණිලි 55 පිළිබඳව පරීක්ෂණ පවත්වා කිසි පදනමක් නැතිව ඉදිරිපත් කරපු පැමිණිලි බවට කොමිෂන් සභාව සෑහීමකට පත් වෙලා පසු ගිය රජය කාලයේ වසා දමා තිබෙන පැමිණිලි තමයි වග කීමකින් තොරව ගරු රංජිත් ද සොයිසා මන්ත්‍රීතුමා ඉදිරිපත් කර තිබෙන්නේ. මම ගරු කථානායකතුමාට යෝජනා කරනවා, මෙවැනි අසත්‍ය තොරතුරු පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීම සම්බන්ධව ඉදිරියේදී දැඩි තීරණයක් අරගෙන කටයුතු කිරීම උචිතයි කියලා.

ස්තූතියි, ගරු කථානායකතුමනි.

**ගරු කථානායකතුමා**  
(*මාණ්ඩුමිතු පාඨාභාෂකර් අචාර්ය*)  
(The Hon. Speaker)  
ගරු ගාමිණී ලොකුගේ මැතිතුමා.

**ගරු ගාමිණී ලොකුගේ මහතා**  
(*මාණ්ඩුමිතු කාමිණි ලොකුගේ*)  
(The Hon. Gamini Lokuge)

ඔය අවසන් කරලා වහසු පැමිණිලි මොනවා හරි නැවත විවෘත කරලා තිබෙනවා ද?

**ගරු (ආචාර්ය) විජයදාස රාජපක්ෂ මහතා**  
(*මාණ්ඩුමිතු (කලාති) විජයදාස රාජපක්ෂ*)  
(The Hon. (Dr.) Wijeyadasa Rajapakshe)

ගරු ගාමිණී ලොකුගේ මැතිතුමනි, මේවා එකක්වත් නැවත විවෘත කරලා නැහැ. එහෙම විවෘත කිරීමේ හැකියාවකුත් නීතිය අනුව නැහැ.

**ගරු ගාමිණී ලොකුගේ මහතා**  
(*මාණ්ඩුමිතු කාමිණි ලොකුගේ*)  
(The Hon. Gamini Lokuge)

අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවෙන් අහසු පැමිණිලි මොනවා හරි නැවත විවෘත කරලා තිබෙනවා ද?

**ගරු (ආචාර්ය) විජයදාස රාජපක්ෂ මහතා**  
(*මාණ්ඩුමිතු (කලාති) විජයදාස රාජපක්ෂ*)  
(The Hon. (Dr.) Wijeyadasa Rajapakshe)

මේ කියපු පැමිණිලි 55න්, එකක්වත් නැවත විවෘත කරලා නැහැ.

**ගරු ගාමිණී ලොකුගේ මහතා**  
(*මාණ්ඩුමිතු කාමිණි ලොකුගේ*)  
(The Hon. Gamini Lokuge)  
ඔය 55 නොවෙයි, අවසන් කරපු ඒවායෙන් නැවත විවෘත කරපු ඒවා තිබෙනවා ද කියලායි මම අහන්නේ.

**ගරු (ආචාර්ය) විජයදාස රාජපක්ෂ මහතා**  
(*මාණ්ඩුමිතු (කලාති) විජයදාස රාජපක්ෂ*)  
(The Hon. (Dr.) Wijeyadasa Rajapakshe)  
එහෙම තිබෙනවා නම්, ඒ විස්තර නමුත්තාන්සේ අපට දෙන්න.

**ගරු ගාමිණී ලොකුගේ මහතා**  
(*මාණ්ඩුමිතු කාමිණි ලොකුගේ*)  
(The Hon. Gamini Lokuge)  
මම දෙන්න නොවෙයි, නමුත්තාන්සේ පරීක්ෂා කරලා අපට කියන්න.

**ගරු (ආචාර්ය) විජයදාස රාජපක්ෂ මහතා**  
(*මාණ්ඩුමිතු (කලාති) විජයදාස රාජපක්ෂ*)  
(The Hon. (Dr.) Wijeyadasa Rajapakshe)  
ලබා දුන් පැමිණිලි 74 පරීක්ෂා කළා නේ. දැන් මම 55ක් ඉදිරිපත් කළා. ඒ ඉදිරිපත් කරපු පැමිණිලි 55ම සම්බන්ධයෙන් පරීක්ෂණ කරලා තිබෙනවා. ඒ පැමිණිලිවලට සාක්ෂි නැහැ, පදනමක් නැතිව ඉදිරිපත් කරපු අසත්‍ය පැමිණිලි කියලා ස්වාධීන කොමිෂන් සභාවක් විධියට නමුත්තාන්සේලාගේ ආණ්ඩුව කාලයේ ඒ සම්බන්ධයෙන් තීරණය කරලා තිබෙනවා.

**ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා**  
(*මාණ්ඩුමිතු ලක්ෂ්මන් කිරිඇල්ල*)  
(The Hon. Lakshman Kiriella)  
මෙහෙම ප්‍රශ්න අහන්න බැහැ; you cannot ask questions on a Ministerial Statement. We have other Business.

**ගරු කථානායකතුමා**  
(*මාණ්ඩුමිතු පාඨාභාෂකර් අචාර්ය*)  
(The Hon. Speaker)  
If the Hon. Minister is prepared to reply, it is okay. Otherwise, you cannot ask questions.

**ගරු (ආචාර්ය) විජයදාස රාජපක්ෂ මහතා**  
(*මාණ්ඩුමිතු (කලාති) විජයදාස රාජපක්ෂ*)  
(The Hon. (Dr.) Wijeyadasa Rajapakshe)  
ගරු ලොකුගේ මැතිතුමා, ඔබතුමා අපට තොරතුරක් දුන්නොත් අපි ස්ථිර වශයෙන්ම මේ ගරු සභාවට ඒ සම්බන්ධයෙන් සත්‍ය තොරතුරු ඉදිරිපත් කරනවා. [බාධා කිරීමක්]

**ගරු කථානායකතුමා**  
(*මාණ්ඩුමිතු පාඨාභාෂකර් අචාර්ය*)  
(The Hon. Speaker)  
අපි 'පැනමා' සිද්ධිය ගැන වෙනම කථා කරමු, ගරු මන්ත්‍රීතුමා.

ඊළඟට යෝජනා පිළිබඳව දැනුම් දීම, ගරු සභානායකතුමා.

**ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා**  
(*මාණ්ඩුමිතු ඉරාජවරෝදියම් සම්පන්දන්*)  
(The Hon. Rajaverothiam Sampanthan)  
Hon. Speaker, before the Hon. Leader of the House move the Adjournment, may I request that we sit till 7 o'clock. It is already past 12.40 p.m. now.



**கல்நெய்**  
**ஒத்திவைப்பு**  
**ADJOURNMENT**

தலைவர் கிரீசுமன் மஹா

(மாண்புமிகு லக்ஷ்மன் கிரீசுமன்)

(The Hon. Lakshman Kiriella)

தலைவர் கிரீசுமன், "பார்க்கீமென்டுவ டீன் கல் நெய்" யுடைய "டி மி டீன்" க்கு கட்டுரை.

*புள்ளி வினாக்கள்*

*வினா எடுத்தியம்பப்பெற்றது.*

*Question proposed.*

**தமிழ்நாடு அரசு கட்டுரை செய்துள்ள  
கட்டுரைகளை விடுவித்தல் மற்றும்  
புள்ளி வினாக்கள்**

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள  
பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும்  
இடம்பெயர்ந்தோருக்கான ஒழுங்கமைத்த  
நிகழ்ச்சித்திட்டம்

RETURN OF MILITARY-HELD LANDS AND STRUCTURED  
PROGRAMMES AIMING THE DISPLACED IN THE NORTH AND  
EAST

[12.39p.m.]

தலைவர் ராஜவரோத்தியம் சம்பந்தன் (பிரதேச பார்க்கீமென்டுவ  
கட்டுரை)

(மாண்புமிகு இராஜவரோத்தியம் சம்பந்தன் - எதிர்க்கட்சி  
முதல்வர்)

(The Hon. Rajavarothiam Sampanthan - Leader of the  
Opposition)

Mr. Speaker, I move the following Adjournment  
Motion:

"Seven years have elapsed since the end of the armed conflict in the  
country.

Several hundred thousands of Tamils and others were displaced  
from their original places of residence in the North and the East  
during the period of the said armed conflict.

Unambiguous assurances were given by His Excellency the  
President and others that displaced people would be resettled in  
their original places. This was stated to be the definite policy of the  
new Government.

Large numbers of those persons are still prevented from returning to  
their original homes and to their lands and resuming their livelihood  
activities/ occupation, primarily due to the fact that the military  
continues to occupy their lands or due to the fact that though the  
land is not used, the military has not released the land.

Although some steps have been taken to hand over some parts of the  
said lands to the original owners, large swathes of land are still  
occupied by the military, which prevents the owners of those lands  
from being resettled in their own places, and putting the said lands  
to productive use.

In addition to the land already under occupation by the military,  
more lands have been requisitioned by the military, the surveying of

which has led to agitations by the people against Government  
surveyors and other officials.

Assurances were also given last year that most of the prisoners held  
under the Prevention of Terrorism Act would be released.

However, apart from around 50 persons released on bail, others  
continue to languish in prisons under law that the Government has  
promised to repeal. These prisoners complain that other prisoners  
similarly held have been released in the past and that there is  
discrimination against them.

There is no structured programme of action taken to address the  
urgent and essential needs of the affected people to enable these  
people to rebuild their lives by providing them with housing and  
livelihood support. The engagement by the military in economic  
activities causes immense harm and deprivation to the local civilian  
population.

Serous prejudice has been caused to people indulging in their own  
livelihood activity by various extraneous factors, as in the case of  
Mullaitivu and Trincomalee where fishermen from other districts  
are permitted to engage in unlawful fishing activity.

There is an urgent need for satisfactory finality in regard to the issue  
of missing persons.

In the case of Government jobs, persons from other districts are  
given appointments to all positions even to posts such as labourers,  
when several thousands of locals remain unemployed. Appointments to  
Government positions are done purely on the basis of political influence  
and Tamil youth as in the past continue to be ignored and  
discriminated against.

There are several actions by the State and its Agencies and others  
with political influence, pertaining to civilian administration, land,  
to places of religious worship, to cultural places, to development  
activities and in other areas of importance to the affected Tamil  
people, harmful to genuine reconciliation and the future well-being  
of these people in territories which they have historically inhabited;

It is urged:

- (i) That all lands possessed or held by the military in the North and  
the East be immediately returned to the civilians, entitled to  
same.
- (ii) That a structured programme be implemented urgently to  
enable the displaced and affected people to meaningfully  
rebuild and recommence their lives;
- (iii) That immediate action be taken to reverse, rectify and redress  
the several actions that have adverse political, economic, social  
and cultural consequences to the Tamil people and thereby  
impedes genuine and meaningful reconciliation, and the  
evolution of permanent peace in the country on the basis of  
justice and equality."

That, Sir, is my Adjournment Motion. I do not  
propose to go into details in regard to the various matters  
that I have mentioned in my Motion. I will make some  
general observations. My Colleagues who will follow me  
will place before the House more detailed information in  
support of the Motion.

We are, Sir, at an important juncture in the history of  
this country. Reconciliation amongst the different peoples  
in the country is the prime need of the country.  
Reconciliation has become a fundamental need after a  
long period of injustice and inequality followed by a

[*ஓர் ராசவரேர்டீசுமீ ஸுமீபன்டன் மஹா*]

violent conflict which lasted for more than three decades. A change in Government occurred in January, 2015. This change was further strengthened by the formation of a National Government in August, 2015 by the two main Parties. The President is from one party and the Prime Minister is from the other party. The Members of the Cabinet are from both parties. Structurally, the change in Government was the first major step towards reconciliation. All the people in this country contributed towards this achievement

The most affected people, the people most affected by injustice, inequality and violent conflict, the Tamil people of the North and the East, not merely made a very substantial and significant contribution towards the achievement of this change, but did so with certain definite expectations. They expected justice, equality, restoration of their lives and contentment. They expected conditions to be created for genuine reconciliation. But seven years after the conflict came to an end, seventeen months after a new President was elected, nine months after a new Government was elected, they remain a discontented people. In that context, reconciliation in the proper sense is not yet visible.

This is not to say that the Government has done nothing, or that the Government has not done anything, but I do think that much more could have been done in the time that has lapsed to bring about a change to have a favourable impact on the lives of people. I am prepared to accept that the new Government's approach and attitude towards the affected Tamil people is very different from that of the former Government, but it is the Government's actions that have an impact on the lives of the people and it is in the field of action that we see inadequate performance on the part of the Government.

One cannot understand Sir, why lands cannot be released to the people. I met with the President; I met with the Prime Minister. They are all agreeable to lands being released. I want to just refer to a few instances where I have personally observed certain things. I went to Valikamam area at the request of some people of that area. I went around. There are large extents of lands in which there are houses which have been damaged, where after several years much jungle has grown, lands on which people lived, lands on which people farmed, which are not being used by anybody, not even being used by the military. But the people cannot return to their homes, the people cannot return to their lands. Why not? Why should these lands be kept barren, unused, when there are people who own those lands, who can go and live on those lands and put those lands to productive use.

*ஓர் கடுகாசகஜும*

(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)

Hon. Leader of the Opposition, do you want more time? You were allotted 15 minutes.

*ஓர் ராசவரேர்டீசுமீ ஸுமீபன்டன் மஹா*

(*மாண்புமிகு இராஜவரோதியம் சம்பந்தன்*)  
(The Hon. Rajavarothiam Sampanthan)

I have got 15 minutes, Sir. But, I will take more time if necessary.

*ஓர் கடுகாசகஜும*

(*மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்*)  
(The Hon. Speaker)

It is okay.

*ஓர் ராசவரேர்டீசுமீ ஸுமீபன்டன் மஹா*

(*மாண்புமிகு இராஜவரோதியம் சம்பந்தன்*)  
(The Hon. Rajavarothiam Sampanthan)

I went to a place called, Ottahapulam in Jaffna. A large number of Catholic people live in that area. I went there on a Sunday. There was a mass going on in the church.

I met the fathers and the nuns and the brothers who were there. I met the people who were there. People live in different parts of Jaffna, on every Sunday morning, they come to the church for mass. That is their village and they like to see mass in their village. They come to that church from different parts of Jaffna and after mass they returned to wherever they are now having been displaced, some are in camps. Their houses are unoccupied. Their lands are not being used. Why cannot these people return to their lands? Why cannot these people return to their houses? Why cannot these lands be restored? When I was in Kilinochchi some time ago I went to a place called, Paravipanjan. People came and complained to me, "Sir, our houses are being occupied by the military. Not even they are using it though they are keeping it in their possession. We are unable to go back to our houses. Please come and have a look." I went there and looked around. Houses are locked up. No one is using them. Not even the military is using them. The houses are not being used by the people. This cannot go on.

We read from the media that His Excellency the President is due to go to Jaffna very shortly in the course of the next few days or weeks. We have also read from the media that His Excellency the President has been having conferences and meetings with both civilians and military officials in regard to the release of lands in the North. I think it is incumbent on the part of His Excellency the President, given his attitude and approach to this whole question, even his commitment to the process of reconciliation, goodwill and harmony among people, that he must take decisions that will result in a very substantial part, if not the entirety of the lands belonging to the civilian population being returned to these people.

I went to Myliddy. People complained to me that they are unable to carry on their occupation there. There is a fisheries harbour there. People want to carry on their occupation. These are industrious people. They are not



lazy people. They have never lived on a Government's dole. They are people who lived through their labour. They are hardworking people. Why are you frustrating them? I think the time has come for the Government to take a decision in regard to this matter.

Housing is another big problem. We should discuss things, resolve things regarding the matter of housing. My Friends who will speak after me will go into further details. We must start housing. People must be given houses. When President Mahinda Rajapaksa was the President I went around the Vanni, to about 30 villages, with some of my Colleagues and I gave President Rajapaksa a report in regard to the situation prevailing in the Vanni and requested housing. His response was, "Where am I to go for money? I have no money to build houses." When I was in India, I and my Colleagues, discussed the matter with the Indian Prime Minister and there are 50,000 houses given by the Indian Government to the people of the North. Now the Government is doing something. But, it must be done.

They must be given proper housing. They must be given housing which will last for at least one or two generations, two or three generations. They must be given permanent housing in keeping with their civilization, their conventions, their traditions, and livelihood. What have you done in the matter of livelihood? Have you given the farmers their agricultural equipment? Have you given the fishermen their fishing equipment? Have you given the people who live on livestock development livestock to be able to carry on their activities? Have you started small industries? Agriculture, farming, fishing, these are the occupations of our people. What is being done in these areas? Everything is ad hoc. Nothing is properly coordinated. There is no proper plan for the restoration of the livelihood of these people. We cannot allow this situation to be continued.

In giving Government jobs, Tamil youth were always disregarded, Tamil youth were discriminated against for a long period of time. What is happening now? All the Government jobs in the North and the East are being filled on the basis of political influence. There are Ministers in Colombo who give jobs to their constituents in the North and the East. The Ministers from the North and the East give jobs only to their supporters. Muslim Ministers give jobs to their supporters. Tamil Ministers may give some jobs, not as many as others, to their supporters. Sinhalese Ministers send their people to the North and the East. Tamil youth, qualified youth deserving a job, are not given jobs. Even the vacancies of labourers in the North and East are being filled by other people. This cannot go on, Sir. Political influence cannot be the reason for the denial and deprivation of Tamil youth of jobs. I want to mention something. We have eighteen Tamil Members of Parliament from the North and the East in the present Parliament. Of these eighteen Tamil Members of Parliament from the North and East in

the present Parliament sixteen are from the Illankai Tamil Arasu Kachchi, the Tamil National Alliance. Sixteen out of eighteen Tamil Members of Parliament from the North and the East are from the ITAK or the TNA. We command more than 85 per cent of the Tamil representation of the North and East in this House. Can they be ignored? Is this democracy? Is that equality?

I remember, Sir, during the time of the late President J.R. Jayewardene, he distributed 1,000 job bank forms to every Member of Parliament. We all got 1,000 job bank forms. I remember jobs were given in various areas through various Members of Parliament. They were given jobs in the same way and we chose them on the basis of merit, on the basis of qualification and on the basis of acceptability. I am not asking that we be given jobs but, I am asking that our youth be given jobs. It is criminal to deprive Tamil youth of employment in this country. True, we are not a part of the Government. We could have been a part of the Government. But, we and our people are committed not to being a part of the Government until there are democratic and equitable arrangements in the Constitution in regard to the governance of this country. We want to bring about a political solution; we want to bring about constitutional changes that will ensure that democracy and equity prevail. That is why we are not in Government. But, does the fact that we are not in Government mean that you can deny, deprive our youth of their just entitlement to employment?

I think, Sir, there is a duty on the part of the Government. I would have much wished that the Hon. Prime Minister was here. Very unfortunately, at this late hour - lunchtime - he is not here. There must be an affirmative action programme to redress and address this issue of discrimination in employment. I would call upon the Government to kindly place before this House the number of the Tamil youth in the North and the East who have been given jobs after you came into power. I would also call upon you to place before this House figures in respect of the number of Sinhalese youth and Muslim youth who have got jobs in this county after you came into power. Then, the injustice will become apparent and when it becomes apparent, there must be an affirmative action programme in terms of which you will provide sufficient jobs to the Tamil youth who have not been given jobs.

Sir, in bringing forward this Motion, it is not my intention to confront this Government. But it is certainly my intention to raise these issues in such a way that the Government will give its mind to these issues and resolve them. You do not consult us as the Members of Parliament of the North and the East in regard to any matter.

Now, I see from the media that you have great plans for development of the North and the East, that foreign funding is being sought. In fact, there is a possibility of a

[ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා]

conference being held in Japan very soon where you will receive funds for the development of the North and the East. These funds are being given by foreign donors, foreign agencies and foreign countries to benefit the affected people. They want the lives of the affected people to be restructured in such a way that they will be able to commence normal lives. That is why this funding is being made available. Is it not obligatory on your part to engage in a process of consultation with democratically elected representatives of these people? Is that not your bounden duty?

But, that is not happening; I am not saying that it will not happen. As I said before, we are conscious of the fact that your Government has a new attitude, a new approach but, you are going by default. In your mind, you are having a different attitude and a different approach. What you have in your mind, what you have in your thinking is not translated into action on the ground that has an impact on the lives of people that brings about a change in the lives of people.

Sir, I would like the Government to take note of these matters. My Colleagues, the Hon. Members of Parliament from the North and the East who will speak after me, will refer to many of these issues particularly on land, jobs and prisoners. I have discussed it with the President; I have discussed it with the Prime Minister. They are very favourable to the prisoners being released. Maybe, some of them cannot be released and that is something that we all can understand. But, thus far, despite numerous efforts on our part, despite the prisoners staging various demonstrations and fasts and so on and so forth, about 50 persons have been released on bail but yet another 150 people continue to languish in jail and these prisoners want to know why they are being treated differently. There have been JVP insurgents who have been pardoned and sent home. There have been LTTE cadres who have been pardoned by the Mahinda Rajapaksa Government even have been rehabilitated and sent home. Why cannot those prisoners be released?

I want to know, Sir, whether there are some obstacles in the way of the Government functioning. We know that certain people are talking in terms of national security and they think that anything done for the Tamil people will have an adverse impact on national security. National security cannot be secured in that way. National security can only be secured if there is justice, equality and equal treatment of our people.

Even the release of lands, there is a feeling amongst some sections of thinking society that the Government is not acting on account of these imaginary, exaggerated, fabricated fears on the part of some people that if lands are released to the owners of those lands who are Tamil people, national security would be affected. On the

contrary, if these lands are released, those lands will be put to productive use and there will be much greater production in this country than at present and the Government has stated that they will release those lands. So, on the question of lands, on the question of prisoners, on the question of jobs, I want to impress upon the Government that there is no room for delay. There must be action on the question of missing persons. In fact, in an Adjournment Debate some weeks ago, I raised the question of missing persons and I believe that the Government is taking some action now. Many of these matters have been referred to in the Resolution adopted by the UN Human Rights Council. You are expected to make your views to the Council which is recommending its next Session, sometime, next week. On the 29<sup>th</sup> of this month, the High Commissioner for Human Rights will make his oral report to the UN Human Rights Council in regard to the current situation. Early next year, there will be a sitting where there will be a written report. So, I think, these questions need to be addressed. These are not questions which can be delayed any longer. Restoration of justice and equality in the lives of the Tamil people in the North and the East and the commencement of a genuine programme of action towards reconciliation can no longer be delayed. Some of these things that I have mentioned can be done immediately, can be done very early.

I would submit that the Government should not be deterred in taking action in regard to some of these matters by some of the imaginary, fabricated and exaggerated fears that are expressed by people with jaundiced thinking, the thinking that is communal in nature, not intended to achieve unity in this country, but to preserve disunity in this country for their own political reasons and for their own political advantage. The Government, which has been returned to power on the basis of genuine reconciliation, on the basis of inclusivity, on the basis that all people will be treated equally through a new Constitution, will ensure that powers of governance are so structured as to ensure equality. If that happened, probably, many of the things that I am complaining about, would be addressed under that new structure of government. Therefore, Sir, this cannot continue. I would earnestly appeal to the Government to take stock of the situation; kindly consult us; we are prepared to be involved with you in the matter of reconciliation, in the matter of ensuring that the lives of our people are restructured, but please do not delay. Delay is not going to do any good to anyone of us.

Thank you, Sir.

ගරු කරුණාසකකුමා  
(மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்)  
(The Hon. Speaker)

Thank you, Hon. Leader of the Opposition. Now I call upon the Hon. S. Shritharan to second the Adjournment Motion. You have ten minutes.

[பி.ப. 1.12]

எர் டீ. சீர்தரன்

(மாண்புமிகு சி. சீர்தரன்)

(The Hon. S. Shriharan)

கௌரவ சபாநாயகர் அவர்களே, எங்களுடைய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை வழிமொழிந்து அது சம்பந்தமாக உரையாற்ற விரும்புகின்றேன். அவர் மிகமுக்கியமான ஒவ்வொரு விடயத்தையும் தொட்டுச் சொல்லியிருந்தாலும், காணி சம்பந்தமான பிரச்சினைகள் பற்றி நானும் சில கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன்.

இன்று தமிழ்களுடைய பிரதேசங்களிலே காணிப் பிரச்சினைகள் மிகக்கூடியளவில் மேலோங்கியிருக்கின்றன. குறிப்பாக, தமிழ்களுடைய பெரும்பகுதியான நிலங்களை இராணுவம் இப்பொழுதும் தம்வசம் வைத்திருக்கின்றது. இவ்வாறு இராணுவத்தின் வசம் இருக்கின்ற தனிப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு பல ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இந்தக் கோரிக்கைகள் கணக்கில் எடுக்கப்படாத வையாக - கருத்தில் கொள்ளப்படாதவையாகவே இருக்கின்றன. இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரமன்றி, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவம் காணிகளைக் கைப்பற்றி வைத்திருக்கின்றது. குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் 10,942 பேருடைய 8,218 ஏக்கர் private land - தனிப்பட்ட காணிகளும், 29,605 ஏக்கர் அரசு காணிகளுமாக மொத்தம் 37,823 ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் தங்களுடைய முகாம்களை அமைத்திருக்கின்றனர். இதனைவிட, கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன; பல தரிசு நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மக்கள் தங்களுடைய சொந்த நிலங்களில் சென்று வாழ்வதற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு தனித் தீவான இரணைத் தீவு என்ற இடத்திலே 240க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்களுடைய இடங்களிலே சென்று வாழ்வதற்கும் தொழில் செய்வதற்கும் அனுமதி கோரியபோது, "MoD அனுமதி பெறப்பட வேண்டும்" என்று கடற்படையினர் கூறியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சினுடைய MoD அனுமதி பெறப்பட வேண்டுமென்ற நியதி இப்பொழுதும் இந்த நாட்டில் இருக்கிறதா? என்பதை இந்த நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தற்போது நல்லாட்சி நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற பல விடயங்கள் இந்த ஆட்சியின்மூலம் மாற்றமடைந்திருப்பதால் தமிழ் மக்களின் விடயங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்பொழுதும் MoD அனுமதி பெற்றுத்தான் தங்களுடைய சொந்த நிலங்களுக்குச் செல்லவேண்டிய ஒரு நியதி காணப்படுகின்றது. இந்த நிலங்கள் விடுவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதனால் அந்த மக்களுடைய மனம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இருபத்துநான்கு கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து 1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு அந்த ஆண்டிலே பிறந்த பிள்ளைகள் திருமணம் செய்து தற்போது குழந்தைகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்

தங்களுடைய காணிகளைச் சாட்டுதல் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இன்னமும் தங்களுடைய சொந்த நிலங்களைச் சென்று பார்க்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இது மிகமிக வேதனையான விடயமாகும். இந்நிலைமை மாற்றப்பட வேண்டும்; இதற்கான தீர்வுகள் உடனடியாக எட்டப்பட வேண்டும்.

மேதகு ஜனாதிபதி அவர்கள் கடந்தமுறை யாழ்ப்பாணம் வந்தபோது, "இந்த வருடம் 6ஆம் மாதத்திற்குள் நாங்கள் தமிழ் மக்களுடைய அனைத்து நிலங்களையும் விடுவித்து அவர்களைச் சொந்த இடங்களில் குடியேற்றுவோம்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று 6ஆம் மாதம் 10ஆம் திகதி. இன்னும் 20 நாட்களில் இந்த நாட்டிலே இடம்பெயர்ந்திருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்வார்களா? இது நடைபெறுமா? என்கின்ற கேள்வி அவர்களிடம் இருக்கின்றது. இதற்கான முடிவு விரைவில் எட்டப்படவேண்டும்.

அண்மையில் சாலாவ இராணுவத் தளத்திலே ஏற்பட்ட வெடிப்பினால், அந்தப் பகுதியில் ஏற்பட்ட அழிவுகளைப் பற்றி இந்தப் பாராளுமன்றத்தில் பலர் பேசுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம்; பத்திரிகைகளில் பார்க்கிறோம். கௌரவ திணைக் குணவர்தன அவர்கள், அங்கே வெடித்த சன்னத் துண்டங்கள், வெடிப்பின்மூலம் வெளியேறிய விஷ வாயுக்கள் என்பன அந்த மக்களை எவ்வளவு பாதித்திருக்கின்றது என்பதை பத்திரிகைகளிலும் தன்னுடைய பாராளுமன்ற உரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். 30 ஆண்டுகளாக பல கொத்துக் குண்டுகளுக்கும் பொஸ்பரஸ் குண்டுகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் தமிழர்கள் சாவைத் தழுவிக்கொண்டனர்; இன்றும் அங்கு குழந்தைகள் ஊனமாகப் பிறந்துகொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் cancerஇனால் - புற்றுநோயினால் - பாதிக்கப்பட்ட மக்களின் விகிதாசாரத்தில் இந்த குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்தான் கூடுதலாக இருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கிலே வாழுகின்ற தமிழர்கள்தான் இவ்வாறு கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதன் தாக்கத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் என்ற வகையில் அந்த முகாமில் நடைபெற்ற விபத்தையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை; நாங்களும் துக்கப் படுகிறோம்; அந்த மக்களின் துக்கத்தில் பங்குகொள்கின்றோம். நீங்களும் இதனைச் சமநிலையோடு பாருங்கள் என்றுதான் நாங்கள் சொல்கின்றோம். தமிழர்களுக்கு ஒன்று நடக்கின்றபோது பேசாமல் இருப்பவர்கள், சிங்கள மக்களுக்கு ஒன்று நடக்கின்றபொழுது மட்டும் அதனை ஒரு மனித உயிருக்கான விடயமாகப் பார்க்காமல், பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மனித உயிர்களும் இதனை எவ்வாறு அனுபவித்திருக்கும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்பொழுதும் வடக்கு, கிழக்கு மண்ணிலே பிறக்கின்ற குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக, தேக ஆரோக்கியம் குன்றியவர்களாக, நோய்களைத் தாங்கியவர்களாகப் பிறக்கின்றார்கள் என்பதை இவர்கள் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். இது நல்லிணக்கத்துக்கு மிகவும் முக்கியமானது.

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பானது, இயற்கை இந்த நாட்டிலே வாழுகின்ற ஒவ்வொரு மக்களுக்கும் தந்த ஒரு படிப்பினை! இந்தப் படிப்பினையைச் சரியாகக் கற்றுக்கொண்டால், மீண்டும் இந்த மாதிரியான நிலைமைகள் இந்த நாட்டில் ஏற்படாது. கடந்த 30 ஆண்டுகள் இந்த நாட்டிலே இடம்பெற்ற போராட்டத்துக்கு யார் காரணமாக இருந்தார்கள்? இந்த நாட்டிலே ஒரு யுத்தம் நடப்பதற்கு யார் அடிப்படையாக இருந்தார்கள்? விடுதலைப் புலிகள் தாமாக



ஒரு ஓரன் வினாக்கள் மலர் (ரூபாய் விலையாக ஃபீர்டிவ் டிவீலப்மென்ட் டிபார்ட்மென்ட்)  
(மாண்புமிகு இரான் விக்ரமரத்ன - அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்)  
(The Hon. Eran Wickramaratne - Deputy Minister of Public Enterprise Development)

பிசின் ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்.  
ஆமோதித்தார்.  
Seconded.

புலம்பெயர் தொழிலாளர்கள், ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்.  
வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  
Question put, and agreed to.

புலம்பெயர் தொழிலாளர்கள், ஃபீர்டிவ் டிவீலப்மென்ட், ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்.  
ஆமோதித்தார்.

அதன்பிறகு, மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் அக்கிராசனத் தினின்று அகலவே, மாண்புமிகு ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் தலைமை வகித்தார்கள்.

Whereupon THE HON. SPEAKER left the Chair, and THE HON. J.M. ANANDA KUMARASIRI took the Chair.

[பி.ப. 1.22]

ஒரு ஃபீர்டிவ் டிவீலப்மென்ட் மலர் (ஃபீர்டிவ் டிவீலப்மென்ட் ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்)  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன் - சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவலர்கள் அமைச்சர்)  
(The Hon. D.M. Swaminathan - Minister of Prison Reforms, Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs)

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்து அரசாங்கங்களைவிட இன்றைய நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் கூடிய கரிசனைகொண்டு செயற்படுகின்றது என்பதை அனைவரும் அறிவர். 2015 ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றபோதும், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் என்மீதும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதற்காக எனது இன்றைய பாராளுமன்ற உரையினைப் பயன்படுத்திக்கொள்ளலாமென நினைக்கின்றேன். எனது அமைச்சின்மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், 65,000 வீடமைப்புத் திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்ட வினாக்கள் போன்றவை தொடர்பாக இந்தப் பாராளுமன்றத்துக்கு எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

முப்பது வருட தொடர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி வேலைகளுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவலர்கள் அமைச்சுக்கு 2016ஆம் ஆண்டு ரூபாய் 14,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம் மக்கள், இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்று மீண்டும் தாயகம் திரும்பிய மக்கள் மற்றும் யுத்தத்தால் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள சிங்கள மக்கள் உட்பட அனைத்து அப்பாவி மக்களுக்கும் குறித்த ரூபாய் 14,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படுகின்றது.

எனது அமைச்சின் நிதியொதுக்கீட்கீழ் வடக்கு, கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களோடு, போரினால் பாதிக்கப்பட்ட எல்லைப்புற மாவட்டங்களான புத்தளம், அருராதபுரம், பொலன்னறுவை இணைந்ததாக 11 மாவட்டங்களில் 10,030 நிரந்தர வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. தற்பொழுது இவ்வீட்டுத் திட்டத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ரூபாய் 647 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பொதுக் கிணறுகள் அமைத்தல், பொதுக் கிணறுகளைத் திருத்துதல் மற்றும் நீர் விநியோக இணைப்புகளை வீடுகளுக்கு வழங்குதல் என்பவற்றின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் சேதமடைந்துள்ள 2,400 வீடுகள், ரூபாய் 480 மில்லியன் செலவில் புனரமைப்புச் செய்யப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் வீட்டின் திருத்த வேலைகளுக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் 2,00,000 வழங்கப்படுகின்றது. மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும்வகையில் 7,600 குடும்பங்களுக்கு மலசல கூடங்கள் அமைத்துக் கொடுப்பதற்காக ரூபாய் 418 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு, தற்பொழுது வேலைகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் ஒரு மலசலகூடம் ரூபாய் 55,000 செலவில் கட்டப்படுகின்றது. யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 632.70 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின்கீழ் வீதிகள் புனரமைப்பு, பாடசாலைக் கட்டிடங்கள் புனரமைப்பு மற்றும் பாடசாலை களில் நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் போன்ற செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 1,00,000 வீதம் வாழ்வாதார உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ரூபாய் 1,205 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்  
(மாண்புமிகு சி. சிறீதரன்)  
(The Hon. S. Shrinathan)

சுரேஷ் ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்.  
எழுந்தார்.  
rose.

ஒரு ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)

தயவுசெய்து இடையீடு செய்யவேண்டாம். எனக்கு குறுகிய நேரம்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. சரி சொல்லுங்கள்!

ஒரு ஃபீர்டிவ் டிவீலப்மென்ட்  
(மாண்புமிகு சி. சிறீதரன்)  
(The Hon. S. Shrinathan)

கௌரவ அமைச்சர் அவர்களே, இவை எந்தெந்த மாவட்டங்களுக்கு, எந்தெந்தப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது என்பதைச் சொல்ல வேண்டும். நீங்கள் வழங்கிய மில்லியன் கணக்கான ரூபாய் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்களைச் சொல்லுங்கள்!

ஒரு பி.பி. சீலாநாதன்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)

நான் இங்கு குறிப்பிட்டபடி வேலை நடக்காவிட்டால், அப்பொழுது, நீங்கள் தயவுசெய்து கூறுங்கள் வேலை நடக்கவில்லை என்று. அதற்கு நான் உங்களுக்கு அத்தாட்சி தருகின்றேன்.

ஒரு பி. சீலாநாதன்

(மாண்புமிகு சி. சிறீதரன்)  
(The Hon. S. Shrinathan)  
சரி.

ஒரு பி.பி. சீலாநாதன்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)

மன்னார் மாவட்டத்தில் படையினர் - [இடையீடு] எனக்கு அம்மாவும் தேவையில்லை; தம்பியும் தேவையில்லை. நான் செய்ததைத்தான் இங்கு சொல்கின்றேன். மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளில் குடியிருந்த மக்களை மாற்றிடங்களில் குடியேற்றம் செய்யவும், அவர்களுக்கு கான நிரந்தர வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்குமாக ரூபாய் 154 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கௌரவ சிறீதரன் அவர்களுக்கு இந்த விபரங்கள் தேவையென்றால், இன்னும் இரண்டு நாட்களில் நான் அதனைத் தருவதற்குத் தயாராக இருக்கின்றேன்.

ஒரு பி. சீலாநாதன்

(மாண்புமிகு சி. சிறீதரன்)  
(The Hon. S. Shrinathan)  
நான் கண்டிப்பாக எதிர்பார்க்கின்றேன்.

ஒரு பி.பி. சீலாநாதன்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)

நன்றி. நான் அதைச் செய்கின்றேன். ஏனென்றால், நான் இங்கு உண்மையான விடயங்களைத்தான் கூறுகின்றேன்; பொய் கூறுவதற்கு வரவில்லை.

ஒரு பி. சீலாநாதன்

(மாண்புமிகு சி. சிறீதரன்)  
(The Hon. S. Shrinathan)

நாங்களும் அப்படித்தான். கண்டிப்பாக எதிர்பார்க்கின்றோம்.

ஒரு பி.பி. சீலாநாதன்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)

நன்றி. யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் மக்களுக்குத் தொடர்ந்தும் பெரும் பிரச்சினை யாகக் காணப்படுகின்றன. வெளிநாட்டு உதவிகளுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத் திற்கு அமைச்சின் சார்பாக ரூபாய் 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பனை சார்ந்த வாழ்வாதாரம் என்பது மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு பனை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூபாய் 160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பனை சார்ந்த வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரூபாய் 110

மில்லியனும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகளை மேலும் வலுவூட்டுவதற்காக ரூபாய் 50 மில்லியனும் ஒதுக்கப்பட்டு, இவற்றுக்கான அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மிக நீண்ட கடற்கரை யோரங்களைக் கொண்டிருப்பதனால், மீன்பிடித்தொழிலில் சிறப்புற்று விளங்குகின்றன. மீன்பிடித்தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல குடும்பங்கள், யுத்தம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. இதற்கமைய இக்குடும்பங்களுக்கு உதவுமுகமாக North Sea Limited இன் பணிகள் மீள வலுவூட்டப்பட்டன. 2016ஆம் ஆண்டில் குருநகர், லுணுவில, வீரவில ஆகிய இடங்களில் அமைந்துள்ள மீன்பிடிவலைத் தொழிற்சாலை களை மேலும் நவீன மயப்படுத்துவதற்கு ரூபாய் 103 மில்லியன் அமைச்சினால் விசேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீன்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்படும் மேலே கூறப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலதிகமாக, யாழ்ப்பாண மாவட்டத்திற்கெனச் சில விசேட செயற்றிட்டங்கள் பல்வேறு தேவைகள்கருதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென ரூபாய் 1,987.35 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை - காரைநகருக்கிடையே பாலம் அமைத்தல், நெடுந்தீவுக்கான பயணிகள் படகு வழங்கல், நெடுந்தீவு மற்றும் எழுவைதீவுக்கான படகு இறங்குதுறை - jetty அமைத்தல், வேலணை - ஊர்காவற்றுறைக்கிடையிலான வீதிப் புனரமைப்பு மற்றும் சுகாதாரத் துறைக்கான வைத்தியசாலைக் கழிவுகளின் முகாமைத்துவம் - Clinical Waste Management, யாழ். மாநகர சபைப் பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவம் - Solid Waste Management போன்ற மிக விசேட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

முப்பது வருடகால யுத்தம் தமிழ் மக்களின் கலாசார அபிவிருத்திக்கு ஒரு தடைக்கல்லாகக் காணப்பட்டது. நலிவுற்றிருக்கும் தமிழ் கலாசார மேம்பாட்டுக்கு உதவுமுகமாக இந்திய அரசின் நன்கொடையின்கீழ் யாழ். நூலகத்திற்கு அருகில் ரூபாய் 1,400 மில்லியன் நிதியில் கலாசார நிலையமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் யுத்தத்தினால் அழிவடைந்த இந்துக் கோயில்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ரூபாய் 93 மில்லியன் 2016ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் புனரமைப்புப் பணிகள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்டகால யுத்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு இந்த ஆண்டுக்குள் செயற்படுத்தக்கூடியவாறு இச்செயற்றிட்டங்கள் நல்லாட்சி அரசினால் எமது அமைச்சினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் ஆண்டுகளிலும் இம்மக்களின் துயர்துடைக்கக்கூடியவாறு அமைச்சு மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

கடந்தகால யுத்தத்தின் காரணமாகப் பெருமளவான இடப்பெயர்வுகளும் பொதுமக்களுடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் அழிவுகளும் ஏற்பட்டன. யுத்தம் நிறைவுபெற்ற பின்னர், விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் மீன்குடியேற ஆரம்பித்தனர். பெரும்பாலான பொதுமக்களது வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும்

சேதமடைந்துள்ளன. உலக வங்கி உதவியுடனான வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசின் உதவியுடனான வீட்டுத் திட்டம் என்பவற்றின் மூலமாக வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. ஆயினும், மேலும் 1,37,000 வீடுகளுக்கான தேவை காணப்பட்டமையினால் மேலும் ஒரு வீட்டுத் திட்டத்தை மேற்கொள்ளவேண்டிய தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த வீட்டுத் திட்டத்தை owner-driven houses என்று கூறுகின்றோம், இதனைப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்திலே சில வீடுகளிலே சீமெந்து சரியாகப் போட்டுக் கட்டப்படவில்லை; யன்னல்கள் இல்லை; கதவுகள் இல்லை. அப்படியான நிலைமையிலே மக்கள் வசிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். 30 வருட போரினால் பாதிக்கப்பட்டமையினாலும் உள்நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் அரசாங்கத்திற்கு பாரிய நிதிப் பற்றாக்குறை காணப்பட்டது. இதன் காரணமாக வீடுகளைக் கட்டுவதற்கான நிதி மூலத்தோடு வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடுகளை அமைப்பதென அமைச்சரவையிலே கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கொள்கைக்கு அமைய முதற்கட்டமாக 65,000 வீடுகளை அமைப்பதென அரசாங்கம் முடிவு செய்தது.

இந்த முடிவின் பிரகாரம் 65,000 வீடுகளை அமைப்பதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நிதி மூலத்தோடு வரும் நிறுவனங்களுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் அழைப்பு - Expression of Interest செப்ரெம்பர் 2015இல் பத்திரிகைகள் மூலம் விடுக்கப்பட்டது. இந்த அழைப்புக்கு அமைய உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் மொத்தம் 35 நிறுவனங்கள் தங்கள் விபரங்களைச் சமர்ப்பித்தன. இந்த 35 நிறுவனங்களினதும் விபரங்கள் மீள்குடியேற்ற அமைச்சினால் எதிர்பார்க்கப்பட்ட தெரிவுக்கான அடிப்படைப் பிரமாணங்களுக்கமைய, ஆரம்ப தகுதி காண் ஆய்வில் பரிசீலிக்கப்பட்டு, அதிலிருந்து 15 நிறுவனங்கள் முதற்கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்டன. பின்னர், குறித்த 15 நிறுவனங்களிடமும் தொழில்நுட்ப - Technical மற்றும் நிதி - Finance தொடர்பான பூரணமான விபரங்களை உள்ளடக்கியதான திட்ட முன்மொழிவுகளை மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தில் சமர்ப்பிக்குமாறு ஒக்ரோபர் 2015இல் கோரப்பட்டது. அத்துடன், குறித்த தொழில்நுட்ப மற்றும் நிதி விபரங்கள் தனித்தனியே இரண்டு உறைகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது. அத்தோடு, திட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்கும்போது 650 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்வி மனுவித்கான பிணை ஆவணங்களும் - bid bond documents - சமர்ப்பிக்கப்பட்டன. அமைச்சினால் நியமிக்கப்பட்ட திட்டக் குழுவினால் - project committee - கிடைக்கப்பெறும் திட்ட முன்மொழிவுகளில் முதலில் தொழில்நுட்ப ரீதியான அறிக்கை பரிசீலிக்கப்படும். தொழில்நுட்ப ரீதியான விபரங்கள் திருப்திகரமாக அமையும் பட்சத்திலேயே நிதி தொடர்பான அறிக்கைகளை கொண்டிருக்கும் உறை திறக்கப்படும். ஏனென்றால், இன்று அரசாங்கத்திடம் இந்த வீடுகளைக் கட்டுவதற்கு நிதி இல்லை. அதன் காரணமாக 100 சதவீத நிதியை அரசாங்கத்திற்குக் கொண்டுவரும் ஒரு தீர்மானத்தைத்தான் அரசாங்கம் கையாளும்.

ஒரு லி.பி. ஐ. சூன்கிரன் லைவா  
(மாண்புமிகு எம்.ஏ. சுமந்திரன்)  
(The Hon. M.A. Sumanthiran)  
நிதி இல்லையா?

ஒரு டி.பி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)

தயவுசெய்து கேளுங்கள்! நிதி இல்லையென்றுதான் நான் கூறுகின்றேன். நான் பொய் சொல்கின்றேனா? இந்நிலையில் குறித்த 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் மட்டுமே குறித்த விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொண்டன. மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்ட 13 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் மட்டுமே 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தமது திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கி விபரங்களை அனுப்பிவைத்தன. ஆனால், விபரங்களைச் சமர்ப்பித்த 8 நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் மட்டுமே 650 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்வி மனுவித்கான பிணை ஆவணங்களைச் -bid bond documents - சமர்ப்பித்திருந்தன. இந்த 2 நிறுவனங்களினதும் தொழில்நுட்ப விபரங்கள் - technical details - அடங்கிய உறை திறக்கப்பட்டு அவற்றின் தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் அமைச்சின் திட்டக் குழுவினால் பரிசீலிக்கப்பட்டன. அந்த 2 நிறுவனங்களினதும் தொழில்நுட்ப விபரங்கள் திருப்திகரமாகக் காணப்பட்டமையினால், இரண்டாவது உறையான நிதி விபரங்களை - financial details - கொண்ட உறை திறக்கப்பட்டது. நிதி விபரங்களை ஆராய்ந்தபோது 65,000 வீடுகளைக் கட்டுவதற்கான நிதி மூலத்தை, விண்ணப்பிக்கும் நிறுவனமே கொண்டுவர வேண்டுமென்ற நிபந்தனையை இரு நிறுவனங்களில் ஒன்று மட்டுமே நூறு சதவீதம் பூர்த்தி செய்திருந்ததென்பதை நான் இங்கு கூற விரும்புகின்றேன். எனவே, நிதி தொடர்பான நிபந்தனையைப் பூர்த்திசெய்த ArcelorMittal Construction France எனும் நிறுவனமே இறுதியில் தெரிவுசெய்யப்பட்டது. இந் நிறுவனம் தெரிவுசெய்யப் பட்டதன் பின்னர் அது தொடர்பான விபரங்கள் அமைச்சரவையால் 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நியமிக்கப்பட்ட பேரம்பேசும் குழுவுக்கு - Cabinet-appointed Negotiation Committee - அனுப்பிவைக்கப்பட்டன.

ஒரு ராஜவரோத் சம்பந்தன்  
(மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன்)  
(The Hon. Rajavaroatham Sampanthan)

சுரேஷ் சிவசேகர்  
எழுந்தார்.  
rose.

ஒரு ராஜவரோத் சம்பந்தன்  
(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)  
Yes, Hon. R. Sampanthan?

ஒரு ராஜவரோத் சம்பந்தன்  
(மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன்)  
(The Hon. Rajavaroatham Sampanthan)  
65,000 வீடுகள் அமைப்பது சம்பந்தமாக பெரும் சர்ச்சையை ஏற்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் அந்த வீடுகளை விரும்பவில்லை. மக்களுக்குத் தேவையானது ஒரு வீடு! ஓர் இரும்புக் கூடு அல்ல.

ஒரு டி.பி. ஸ்வாமிநாதன்  
(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)  
(The Hon. D.M. Swaminathan)  
Hon. Presiding Member, can I continue speaking? I have not finished my submissions.

ஒரு இலாசனார்டு மன்றத்தினால்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

The Hon. Presiding Member)

Hon. Sampanthan, the Hon. Minister will reply.

ஒரு ராசவரோட்சி மன்றத்தினால்

(மாண்புமிகு இராஜவரோட்சியம் சம்பந்தன்)

(The Hon. Rajavarithiam Sampanthan)

'வீடு' என்ற சொல்லை நீங்கள் பாவித்தாலும் அது ஒரு வீடல்ல! அது ஓர் இரும்புக் கூடு! அதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

ஒரு டி.சி. சீலாநாதன் மன்றத்தினால்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

சரி, அதற்கு நான் மறுமொழி கொடுக்கிறேன்.

ஒரு ராசவரோட்சி மன்றத்தினால்

(மாண்புமிகு இராஜவரோட்சியம் சம்பந்தன்)

(The Hon. Rajavarithiam Sampanthan)

இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு டி.சி. சீலாநாதன் மன்றத்தினால்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

Sir, he is taking my time.

ஒரு இலாசனார்டு மன்றத்தினால்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Hon. Member, the Hon. Minister is willing to answer your questions. -[Interruption.]

ஒரு டி.சி. சீலாநாதன் மன்றத்தினால்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

I will reply to that question, Sir.

ஒரு இலாசனார்டு மன்றத்தினால்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

He will reply to that.

ஒரு ராசவரோட்சி மன்றத்தினால்

(மாண்புமிகு இராஜவரோட்சியம் சம்பந்தன்)

(The Hon. Rajavarithiam Sampanthan)

ஏனென்றால், மக்களுக்கு உண்மையான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு மாற்று நிதி ஒழுங்குகள் பேசப்பட்டு, அந்த விடயங்கள் ஒரு முடிவுக்கு வரக்கூடிய நிலைமையில் இதை ஒரு முடிந்தமுடிபாகத் தயவுசெய்து நீங்கள் கருதக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்திலே உங்களுடைய ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை. அதை நாங்கள் நாடுவோம்!

ஒரு இலாசனார்டு மன்றத்தினால்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Hon. Member, you will have to allow the Hon. Minister to speak.

ஒரு ராசவரோட்சி மன்றத்தினால்

(மாண்புமிகு இராஜவரோட்சியம் சம்பந்தன்)

(The Hon. Rajavarithiam Sampanthan)

Sir, I just mentioned -

ஒரு டி.சி. சீலாநாதன் மன்றத்தினால்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

நன்றி ஐயா.

குறித்த குழுவால் சகல விடயங்களும் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டபோது அமைச்சரவையால் பொதுமக்களின் விருப்பம் மற்றும் சூழலுக்கான சாத்தியப்பாடு என்பவற்றை அறிந்துகொள்ளும்படி 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறைசேரிச் செயலாளர் தலைமையில் சிறப்பு அலுவலர் குழு - Special Official Committee - ஒன்று அமைக்கப்பட்டது. குறித்த சிறப்பு அலுவலர் குழு, பொது மக்களின் விருப்பத்தை அறிவதற்காக 2 மாதிரி வீடுகளை அமைப்பதன்மூலம் அதனை அவர்கள் பார்வையிட்டுத் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க லாமெனச் சிபாரிசு செய்தது. அதற்கமைய 2 மாதிரி வீடுகள் யாழ். மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் தெல்லிப்பளைப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டன. இவ்வீடுகளைப் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அத்தோடு பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்காகப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்பட்டன. குறித்த 65,000 வீட்டுத் திட்டத்தின்மூலம் அமைக்கப்படவுள்ள வீடுகளைப் பிரான்ஸ் நாட்டை அடித்தளமாகக் கொண்ட ArcelorMittal Construction நிறுவனமே அமைக்க உள்ளது. இந்த நிறுவனம் உலகளாவிய ரீதியில் 79 நாடுகளில் கிளைகளைக் கொண்டிருப்பதோடு ஏறத்தாழ 2,20,000 ஊழியர் படையினையும் கொண்டுள்ளது. அத்தோடு உலகில் முன்னிலை வகிக்கும் உலோக உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவே, இந்த வீடுகள் சர்வதேசத் தரம் கொண்டவையாக அமையும் என்பதில் சந்தேக மில்லை. அந்த நிறுவனம் இந்த 65,000 பொருத்து வீடுகளுக்கு 30 வருட உத்தரவாதத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்திருக்கின்றது. That is, a 30-year guarantee is given to the Government of Sri Lanka to the lifetime of a house but it can be used for a period of 70 years.

ஒரு இலாசனார்டு மன்றத்தினால்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Hon. Minister, you have five more minutes.

ஒரு டி.சி. சீலாநாதன் மன்றத்தினால்

(மாண்புமிகு டி.எம். சுவாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

Sir, I need some more time. I will speak to the Hon. Leader of the House and get it done. Sir, I was disturbed by so many Hon. Members.

இறுதியாக ஆராயப்பட்ட 2 நிறுவனங்களில், ஏறத்தாழ 550 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட வீடொன்றினை அமைப்பதற்கு ArcelorMittal Construction நிறுவனம் தனது மதிப்பீட்டைக் கொடுத்திருக்கின்றது. அதற்கேற்ற விதத்திலே நான் இன்று மூன்று documents களைச் சமர்ப்பிக்கின்றேன்.





ஒரு லீட். சீர்தரன் லலனை

(மாண்புமிகு சி. சிறீதரன்)

(The Hon. S. Shriharan)

அவர்கள் பற்றிய சமூக நலனை விட்டுவிடுகிறீர்கள்!

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

அதை நீங்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்! [இடையீடு]  
நீங்கள் கட்டிய வீட்டில் என்ன இருக்கின்றது?

ஒரு லீட். சீர்தரன் லலனை

(மாண்புமிகு சி. சிறீதரன்)

(The Hon. S. Shriharan)

அங்கே சென்று பார்த்தேன்.

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

பார்த்ததற்கு நன்றி. அப்படியாயின் இந்த documents இல்  
உள்ளதெல்லாம் பிழை! நீங்கள் சொன்னதுதான் சரியா!

ஒரு லீட். சீர்தரன் லலனை

(மாண்புமிகு சி. சிறீதரன்)

(The Hon. S. Shriharan)

Documents இல் உள்ளவை பிழையானவை; நாங்கள்  
சொல்வதுதான் சரி.

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். [இடையீடு]  
நாங்கள் நேரே சென்று பார்த்திருக்கிறோம். [இடையீடு]  
என்ன நீங்கள் magic காட்டப்போகின்றீர்களா?

ஒரு லீட். சீர்தரன் லலனை

(மாண்புமிகு சி. சிறீதரன்)

(The Hon. S. Shriharan)

நீங்கள் documents ஐ வைத்து magic காட்டப்  
போகின்றீர்களா?

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

கௌரவ உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள்,  
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுதல்  
தொடர்பாகக் கூறியிருக்கிறார். நபர் ஒருவர் கைது செய்யப்  
படுதல் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குகளுடன்  
தொடர்புபட்டது. நாட்டின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு  
தொடர்பில் தமிழர் மட்டுமல்ல, ஏனைய சமூகத்தவர்களும்  
கைது செய்யப்படுகின்றனர். எனவே, புனர்வாழ்வளிக்கப்  
பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படும்போது அவை  
சட்டரீதியற்ற கைதுகளாக இருப்பின், அதை வன்மையாக  
கண்டிப்பதை விடுத்து உடனடியாக எனக்குத் தெரியப்  
படுத்தினால் நான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும்  
கலந்துரையாடி பொருத்தமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க  
நடவடிக்கை எடுப்பேன்.

மாவட்ட மற்றும் பிரதேச இணைப்புக் குழுக்களின்  
இணைத் தலைவர்கள் நியமனத்தை மேதகு ஜனாதிபதி  
அவர்களே மேற்கொண்டிருந்தார். எனக்கும் வன்னிப் பிரதேசத்  
திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்கின்றார்கள். எனக்கும்  
யாழ்ப்பாணத்துக்கும் தொடர்பில்லையென்று கூறுகின்  
றார்கள்.

ஒரு லீட். சீர்தரன் லலனை

(மாண்புமிகு சி. சிறீதரன்)

(The Hon. S. Shriharan)

யாழ்ப்பாணம் அல்ல, வன்னி.

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

ஆம், வன்னி. வடக்கிற்குச் செல்வதற்கு வேறு வழியில்லை!  
எனக்கும் வட மாகாணத்திற்குமான தொடர்பு நீண்ட பாரம்  
பரியத்தைக் கொண்டதென்பதை நான் கூற விரும்புகின்றேன்.

ஒரு லீட். சீர்தரன் லலனை

(மாண்புமிகு சி. சிறீதரன்)

(The Hon. S. Shriharan)

இலங்கையின் வடக்கு மாகாணத்துடன் உங்களுக்குத்  
தொடர்புண்டு. வன்னியைப் பற்றித்தான் கூறினேன்.

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

வடக்கு மாகாணத்துடன் தொடர்பிருந்தால் வன்னிக்கும்  
தொடர்பு இருக்கலாம்!

ஒரு லீட். சீர்தரன் லலனை

(மாண்புமிகு சி. சிறீதரன்)

(The Hon. S. Shriharan)

வன்னியினுடாகத்தான் போக வேண்டும்.

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

கட்டாயம்! அதைத்தான் நான் சொல்கின்றேன். அதைத்  
தெரிந்துகொண்டு ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டீர்கள்?

கௌரவ உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க அவர்கள்  
மீள்குடியேற்ற அமைச்சுக்கான கட்டிடம் ஒன்றைப் பெறுவது  
தொடர்பாக இந்தப் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்  
திருந்தார். மீள்குடியேற்ற அமைச்சு தற்போது கொள்ளுப்  
பிட்டியில் 17,923 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடம் ஒன்றில்  
இயங்கி வருகின்றது. இதற்கு மாதாந்த வாடகை செலுத்தப்  
படுகின்றது. Sir, how many more minutes do I have?

ஒரு லூசுஸாருட் லலனீதுலு

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

You have been given six extra minutes.

ஒரு டி.லி. ஸ்வாமிநாதன் லலனை

(மாண்புமிகு டி.எம். ஸ்வாமிநாதன்)

(The Hon. D.M. Swaminathan)

அன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாலை  
சேனாதிராஜா அவர்கள் நான் தங்களோடு ஒத்துழைக்க  
மறுப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். வடக்கு, கிழக்கு  
நிலைமைகள் தொடர்பாக நீண்டகால அனுபவம்  
வாய்ந்தவரான அவர், இத்தகைய கருத்தினை வெளியிட்ட  
மைக்கான அடிப்படை என்ன? என்பதைத் தெரிவிக்க  
வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளையில்,  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  
களால் சுட்டிக்காட்டப்படும் நியாயமான பிரச்சினைகள்  
தொடர்பாக நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்  
என்பதையும் இங்கு கூற விரும்புகின்றேன்.

நான் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை சுமார் ஒரு வருட காலம் தமிழ் மக்களுக்கும் மற்றும் வடக்குக்கும் கிழக்குக்கும் செய்த சேவைகளைப் பற்றி இப்பொழுது நான் பூர்த்தியாகக் கூறியிருக்கின்றேன். நீங்கள் கேட்டதை எந்தத் தருணத்திலும் செய்திருக்கின்றேன். அந்த வகையில் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் கோயிலின் அபிவிருத்திக்கு இரண்டு மில்லியன் ரூபாய் வேண்டும் என்று கேட்டதற்கிணங்க, திருகோணமலை காளி அம்மன் கோயிலுக்கு உடனடியாக அந்தக் காசு கொடுக்கப்பட்டது. மற்றும் மாலை சேனாதிராஜா அவர்கள் நடேஸ்வரா கல்லூரியில் உரை நிகழ்த்துவதற்கு ஒரு கிழமைக்கு முன்னரே நான் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மூன்று மில்லியன் ரூபாய் கொடுத்திருந்தேன். இவ்வாறு தமிழ் மக்களின் எத்தனையோ பல பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, தமிழ் மக்களுக்காகவும் இந்து மதத்துக்காகவும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். ஆனால், நீங்கள் அதனை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளாமல், உங்களுக்கு விருப்பமான முறையில் பொய்யான விடயங்களை மக்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் கவலையுடன் கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

**ගරු මූලාසනාරුව මන්ත්‍රීතුමා**  
(മാண்பുമിക്ര തலைமைതാங்கും ഉறுப்பினർ അവர்கள்)  
(The Hon. Presiding Member)

මූලාසනාරුව, ගරු බිමල් රත්නායක මන්ත්‍රීතුමා. ඔබතුමාට විනාඩි 17ක කාලයක් තිබෙනවා.

[අ.හා. 1.52]

**ගරු බිමල් රත්නායක මහතා**  
(മാண்பുമിക്ര பிமல் ரத்நாயக்க)  
(The Hon. Bimal Rathnayake)

මූලාසනාරුව ගරු මන්ත්‍රීතුමනි, විශේෂයෙන්ම උතුරු පළාතේත්, නැගෙනහිර පළාතේත් ජීවත් වන, යුද්ධයට සෘජුව මුහුණ දුන් ජනතාවගේ ගැටලු පිළිබඳව ඉදිරිපත් කර තිබෙන සභාව කල් තැබීමේ විවාදයේදී ජනතා විමුක්ති පෙරමුණ නියෝජනය කරමින් කරුණු කිහිපයක් ඉදිරිපත් කරන්න මා සූදානම්.

මූලාසනාරුව ගරු මන්ත්‍රීතුමනි, පසු ගිය අවුරුදු තිහකට ආසන්නව පැවැති යුද කාලය තුළ දී, ඒ යුද්ධයෙන් විශාල පිරිසක් මිය ගියා. මිය ගියා වාගේම සැලකිය යුතු පිරිසක් අතුරුදහන් වූවන් බවටත් පත් වෙලා තිබෙනවා. මේ අතුරුදහන් වූවන් පිළිබඳව කාර්යාලයක් ආරම්භ කරන්නට ආණ්ඩුව තීරණයක් ගෙන තිබෙනවා. ඒ සම්බන්ධ මූලික වැඩ කටයුතු අවසන් බවත් පසු ගිය දවස්වල පුවත් පත්වල වාර්තා කර තිබුණා. නමුත් මූලාසනාරුව ගරු මන්ත්‍රීතුමනි, ඇත්තටම අතුරුදහන් වූ අයගේ පවුල්වලට අයත් ජනතාව, යුද්ධය නිසා ඉතාම පීඩාවට ලක් වුණු, යුද්ධය සහ වෙනත් සමාජමය හේතු නිසා අධ්‍යාපනික වශයෙන් පහළ මට්ටමක සිටින, ආර්ථික වශයෙන් අන්ත දුගී තත්ත්වයක සිටින, සාමාන්‍යයෙන් දවසකට වෙලක් හෝ දෙකක් කන, ගෞරවය ජලාස්ථික් පුටු තුන හතරක්වත් නැති ඉතාම දුෂ්කර ජීවිතයක් ගත කරන පිරිසක්.

විශේෂයෙන්ම එවැනි පිරිසක් තමයි මේ මුලතිව්, කිලිනොච්චි වාගේ දිස්ත්‍රික්කවල වැඩි වශයෙන් ඉන්නේ. ඒ නිසා අතුරුදහන් වූවන් සම්බන්ධ තොරතුරු ඉදිරිපත් කිරීමේදී, ඔවුන් මුහුණ දී තිබෙන විවිධ හේතු නිසා ඊට අදාළ කරන මූලික ලිපිලේඛන සම්පාදනය කර ගැනීමේ බරපතල ගැටලුවක් තිබෙනවා. අපි මේ පිළිබඳව ඇතිවෙන්න අදහස් ඉදිරිපත් කර තිබෙනවා. මම හිතන විධියට අනෙක් මන්ත්‍රීතුමන්ලාත් අදහස් ඉදිරිපත් කර තිබෙනවා. නමුත් ප්‍රායෝගිකව මේ ප්‍රශ්නවලට විසඳුමක් නැහැ.

උදාහරණයක් වශයෙන් කියනවා නම්, අතුරුදහන් වූවන් පිළිබඳ සහතිකයක් ලබා දීමට අදාළ වන පනත් කෙටුම්පතක් ආණ්ඩුවෙන් අද සම්මත කර ගන්න නියමිතව තිබුණා. මම හිතන විධියට ඊයේ විශ්වාස භංග යෝජනාව විවාදයට ගැනීම නිසා එක කල් ගියා. ඒ නිසා අපි විශේෂයෙන්ම ආණ්ඩුවෙන් ඉල්ලා සිටිනවා, අතුරුදහන් වූවන් පිළිබඳ සහතිකයක් ලබා දීම නීතිගත කරන ඒ පනත් කෙටුම්පත ඉතා ඉක්මනින් මේ පාර්ලිමේන්තුවේ සම්මත කරන්න කියලා.

ඒ අයට වන්දි ලබා ගැනීම සඳහා මරණ සහතික ලබා ගන්න වෙනවා. එසේ මරණ සහතික ලබා ගන්න ඒ දෙමව්පියන් කැමැති නැහැ. ඒ දෙමව්පියන් කැමැතියි තමන්ගේ දරුවා ඉන්නවා කියලා විශ්වාස කරන්න. ඔබතුමාත් දන්නා විධියට, 1987- 1990 කාලයේ සාතනය වුණු අපේ පක්ෂයට සම්බන්ධ සහ සම්බන්ධ නොවූ දස දහස් ගණනක් ආදරණීය සහෝදර සහෝදරියන්ගේ අම්මලා තාත්තලා ඒ දරුවන් එන තෙක් අවුරුදු විස්ස, තිහ බලා ගෙන ඉන්නවා. ඒ නිසා තමයි මේ Certificate of Disappearance කියන අතුරුදහන් වූවන් වෙනුවෙන් සහතිකයක් දෙන්න යෝජනා කරන්නේ. ඒක හොඳ දෙයක්. රිද්දන්නේ නැතිව මේ ප්‍රශ්නය විසඳා ගන්න යෝජනා වෙලා තිබෙන ක්‍රමයක්. ඒ නිසා අපි ඉල්ලා සිටින්නේ ඒ පනත් කෙටුම්පත සම්මත කර ගන්න කියලායි. ඒ අයට ඒ සහතිකය ලැබුණා වුණත්, අනිවාර්යයෙන්ම ගත යුතු තවත් සහතික ගණනාවක් තිබෙනවා.

මේ ළඟදී මම අපේ රාමලිංගම් මන්ත්‍රීතුමා සමඟ ගිහිල්ලා ඒ ප්‍රදේශයේ ජනතාව මුණ ගැසුණු අවස්ථාවක එක අම්මා කෙනෙක් අප හමුවෙන්න ආවා. යුද්ධයේ අවසාන කාලයේ ඒ කියන්නේ, 2009 මාර්තු මාසයේ පමණ, ඒ අම්මාගේ දරුවා යුද්ධයට කොටු වෙලා පුදුකුඩ්ඉරිප්පු ප්‍රදේශයේ හිටපු අවස්ථාවේ සර්පයෙක් කාලා තමයි මැරෙන්නේ. යුද්ධයේ ඉතාම දරුණු අවස්ථාවේදී මිය ගිය දරුවාගේ මරණ සහතිකය ගන්න ඒ අම්මාට බැරි වෙනවා. දරුවා ජීවතුන් අතර නැති නිසා මරණ සහතිකය ලබා ගැනීමට අඩු ගණනේ ඒ අම්මා දරුවාගේ උප්පැන්න සහතිකය සහ දරුවාගේ අයිතිය පෙන්වීම සඳහා අවශ්‍ය ලියවිලි ඉදිරිපත් කරන්න වෙනවා. ඒ උප්පැන්න සහතික තිබුණු ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයත් විනාශ වෙලා. දැන් ඒ අම්මා ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට ගිහිල්ලා එක විට උප්පැන්න සහතිකයත්, මරණ සහතිකයත් දෙකම සොයා ගන්න ඕනෑ. මේ වාගේ බරපතල ගැටලු, මේ වාගේ සංවේදී කරුණු ගොඩක් තිබෙනවා. ඒ නිසා අපි විශේෂයෙන්ම ආණ්ඩුවෙන් ඉල්ලා සිටිනවා, මේ සම්බන්ධයෙන් කරන්න ඕනෑ මොනවාද කියන එක ගැන අඩු ගණනේ පත්‍රිකා මාර්ගයෙන් හරි ජනතාව දැනුවත් කරන්න කියලා. මොකද, කොච්චර කිව්වත් මිනිස්සුන්ට තේරෙන්නේත් නැහැ; හරි ක්‍රමයක් දන්නා නිලධාරියෙක් ඇත්තේත් නැහැ. වන්දි ලබා ගැනීමට පැමිණිලි කිරීමේදී ඉදිරිපත් කරන්න ඕනෑ දේවල් මොනවාද කියන එක සම්බන්ධයෙන් හරි අදහසක් ඒ ජනතාවට නැහැ. එක එක්කෙනා එක එක දේවල් කියනවා. ආණ්ඩුවත් එක එක අවස්ථාවල යම් යම් දේවල් වෙනස් කරනවා. ඒ නිසා හැම ගෞරවම පත්‍රිකාවක් ලබා දෙන්න කියලා අපි ආණ්ඩුවෙන් ඉල්ලා සිටිනවා. මහා ලොකු පොතක් නොවෙයි, පිටුවක දෙකක පත්‍රිකාවක් ලබා දෙන්න. "ඔයගොල්ලන් වන්දි ගන්නවා නම් කරන්න ඕනෑ මෙන්න මේකයි, අතුරුදහන්වූවන්ගේ කාර්යාලයට ගිහිල්ලා පැමිණිලි කරනවා නම් මෙන්න මෙහෙමයි කරන්න ඕනෑ" කියලා සඳහන් පුවි පත්‍රිකාවක් ලබා දෙන්න. මොකද, යුද්ධයෙන් වෙච්ච සියලු වේදනාවන් විසඳන්න බැහැ. නමුත්, අඩු ගණනේ දැන් ඒකෙන් නිදහස් වෙන්න දරන උත්සාහයේදී හරි එහෙම දෙයක් කරනවා නම් හොඳයි.

මූලාසනාරුව ගරු මන්ත්‍රීතුමනි, අනෙක් කාරණය විධියට ගරු ඇමතිතුමාට සහ ආණ්ඩුවේ අගමැතිතුමාට යෝජනා කරන්න

[ගරු බිමල් රත්නායක මහතා]

කැමැතියි, මේ අතුරුදන්වූවන් සම්බන්ධ ප්‍රශ්නයේදී නිලධාරීන්ගේ ආකල්ප ගොඩාක් වැදගත් වෙන බව. ඔබතුමාත් දන්නවා ඇති, මේ යුද්ධයෙන් වැඩිපුරම බැට කාපු පිරිස සිටින්නේ වන්නියේ බව. මොකද, 1995න් පස්සේ යාපනයේ යුද්ධය ක්‍රියාත්මක වුණේ වෙනස් ආකාරයකටයි. ඒ ප්‍රදේශවල කටයුතු කරන ගොඩාක් නිලධාරීන් මුලතිව්වල, කිලිනොච්චිවල නිලධාරීන් නොවෙයි. ඒ නිසා ඔවුන්ට යුද්ධය සම්බන්ධවත්, යුද්ධයෙන් බැට කාපු, තමන්ගේ දරුවා නැති වෙච්ච දෙමවුපියන්ට තිබෙන තරම් සංවේදී අදහස් සමහර විට නැතිවෙන්නට පුළුවන්. යම් යම් ජන කොට්ඨාසයන් අතර වෙනස්කම් සහ සමාජීය වශයෙනුත් ගැටුම් තිබෙනවා. ඒ නිසා අපි ඇමතිතුමාට යෝජනා කරනවා, මේ අතුරුදන්වූවන්ගේ කාර්යාලය අවුරුද්දක් වාගේ කෙටි කාලයකට හරි ආරම්භ කරන්න කියලා.

මේ හැම ග්‍රාම නිලධාරි වසමකම අතුරුදන් වූවන්ගේ පවුල්වලට අයත් උසස් පෙළ විභාගය සමත් දරුවන් ඉන්නවා. අඩුම ගණනේ එක ග්‍රාමසේවක වසමකින් උසස් පෙළ සමත් එක දරුවෙක් නම් කරලා, සතියක විතර යම්කිසි පුහුණුවක් ලබා දීලා මේ අතුරුදන් වූවන්ට වන්දි ලබා දීම සම්බන්ධ ප්‍රශ්නය ගම ඇතුළේ coordinate කරන්න. ඒ වාගේ දරුවෙකුට යම්කිසි ගෙවිමක් කළත් කමක් නැහැ. මහා විශාල වැටුපක් ඔවුන් බලාපොරොත්තු වෙන්නේ නැති වෙයි. මොකද, තමන්ගේ ප්‍රශ්නය දැනෙන්නේ තමන්ටයි, මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි. ඒ නිසා හැම ග්‍රාම නිලධාරි වසමකින්ම දරුවන් නම් කරලා, 200ක්, 300ක් පමණ තෝරාගෙන මේ කටයුත්ත ක්‍රියාත්මක කරන්න පුළුවන්. මොකද, එක දිස්ත්‍රික්කයක් ගත්තොත්, ඒ දිස්ත්‍රික්කවල ග්‍රාම නිලධාරි වසම් ගොඩාක් නැහැ. ඒ නිසා එහෙම දරුවන් ප්‍රමාණයක් තෝරාගෙන මේ සඳහා පුහුණු කරන්න කියලා අපි යෝජනා කරනවා. මේ ප්‍රශ්නය පිළිබඳව සංවේදීව ගම තුළ සිතුවිලි සම්බන්ධීකරණය කරන්න. ඒ වාගේම මේ දිස්ත්‍රික්කවල ග්‍රාම නිලධාරි වසම් හැම එකකම ග්‍රාම නිලධාරීන් නැහැ. වැඩ ආවරණය කරන්න පමණයි නිලධාරීන් සිටින්නේ. ඒ නිසා මේ අතුරුදන්වූවන් පිළිබඳ ප්‍රශ්නය තවත් අවුරුදු 10ක් කපා කරන්න මේ ආණ්ඩුව බලාපොරොත්තු වන්නේ නැත්නම්, තිබෙන ප්‍රශ්න විසඳන්න නම් උත්සාහ කරන්නේ, අතුරුදන්වූවන්ට වන්දි ලබා ගැනීම සම්බන්ධයෙන් මෙන්ම මෙවැනි දෙයක් කළ යුතුයි කියලා මම හිතනවා.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, මේ රටේ පැවැති යුද්ධය අවසන්වීම සමරන සෑම අවුරුද්දකම මැයි 19වැනිදා ජාතිවාදී වශයෙන් යම් යම් කරුණු මතු වෙන නිසා, අපි යම් යෝජනාවක් ඉදිරිපත් කරන්න කැමැතියි. ජනතා විමුක්ති පෙරමුණ පක්ෂයක් වශයෙන් අපේ රට බෙදීමට විරුද්ධයි. අපි හිතනවා, මේ රටේ සිංහල, දෙමළ, මුස්ලිම්, හැම කෙනාටම සියයට සියයක් සමාන අයිතිවාසිකම් තිබෙනවා කියලා. ඒ නිසා අපි රට බෙදීමට කැමැති නැහැ. ඒ වාගේම අනෙක් පැත්තෙන් 2009 මැයි 19 වැනිදා යුද්ධය අවසන්වීම පිළිබඳ ප්‍රශ්නය කෙරේ නියාගෙන හැමවිටම ඒකෙන් යම්කිසි ජාතිවාදී උණක් හදාගන්න, ඒකෙන් ඡන්ද කරන්න, ඒකම තොරොම්බල් කර කර ඉන්න කොහෙත්ම අපේ කැමැත්තක් නැහැ. අපි පසු ගිය අවස්ථාවකත් මේ කාරණය ඉදිරිපත් කලා.

2009 මැයි 19 වැනිදා දෙමළ ජනතාවගේ දරුවෝ තමයි එල්ටීටීඊ සංවිධානයට ගිහිල්ලා හරි නැතිව හරි මැරුණේ. ඔවුන් ඒක සමරනවා. ඒක වළක්වන්න පුළුවන් කවුරුවත් නැහැ. නමුත් අපි දන්නවා, යුද්ධයෙන් මැරීම් සිංහල, දෙමළ, මුස්ලිම් කවුරුත් ඉන්න බව. කැබිනිට්ගොල්ලුව වෙන්න පුළුවන්, මුස්ලිම් ජනතාව වැඩිපුර ජීවත් වෙන ප්‍රදේශවල වෙන්න පුළුවන්, කොළඹ දෙහිවල වෙන්න පුළුවන්, යුද්ධයෙන් මිය ගිය පිරිස් ඉන්නවා. ඒ නිසා අපි

යෝජනා කරන්නේ සම්පූර්ණ උත්තර නොවුණත්, අඩුම ගණනේ ආණ්ඩුවකට පුළුවන් ඒ ජනතාවට තමන්ගේ දරුවන් සමරන්න අයිතිය දෙන ගමන් ආණ්ඩුවක් විධියට උතුරේත්, දකුණේත්, නැගෙනහිරත්, බටහිරත් මේ යුද්ධයෙන් මිය ගිය හැම කෙනා වෙනුවෙන්ම ස්මාරකයක් හදන්න. එතකොට සිංහල අයට තමන්ගේ දරුවන් සමරන්න පුළුවන්; දෙමළ අයට තමන්ගේ දරුවන් සමරන්න පුළුවන්. ලෝකයේ එහෙම කරපු රටවල් තිබෙනවා. අපි ගත්තොත් ග්වාතමාලාව සහ ඇල්සැල්වදෝර් වාගේ රටවල්වල සිවිල් යුද්ධවලින් ලක්ෂ දෙක, තුන මිය ගිහිත් තිබෙනවා. මායාවරුන් සමූල ඝාතනය කරපු රටවල් තිබෙනවා. එහෙම තමයි සමහර රටවල ප්‍රශ්න විසඳලා තිබෙන්නේ. දැන් මෙතැන අවශ්‍ය වෙලා තිබෙන්නේ, ඒ අයගේ දරුවන් නැවත එන්නේ නැහැ, ඒ අයට මේ දුක විමෝචනය කරගන්න යම්කිසි සාධාරණ ඉඩ කඩක් ලබා දීමයි. නැත්නම් හැම වෙලාවෙම තමන්ගේ දරුවන්ගේ මරණය සමරන වෙලාවේදී ඒක තවත් පැත්තකින් විවේචනය වෙනකොට ඒ දෙමවුපියන්ට රිදෙනවා. ඒක අපි හොඳටම දැක්කා.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, නිවාස පිළිබඳ ප්‍රශ්නය ගැනත් මා කියන්න කැමැතියි. ඒ පිළිබඳව කපා වුණා. ගරු ඇමතිතුමා අලුත් නිවාස 65,000ක් ගැන කපා කරනවා. නමුත් අපි කියන්න කැමැතියි, තවමත් ඉන්නවා, පළමුවැනි අවස්ථාවේ හදපු නිවාස හම්බවුණේ නැති මිනිස්සු. මොකද, ඒක දෙද්දී ඉන්දියානු නිවාස ණය ආධාර ක්‍රමය යටතේ හදපු නිවාසවලට යම් යම් කොන්දේසි දැමීමා. නමුත් යුද්ධය අවසන් වෙලා අවුරුදු 7ක් ගිහිල්ලත් මට කියන්න පුළුවන් නිශ්චිතවම කිලිනොච්චියේ භාරතීපුරම් කියන ගම්මානයේ -අපේ ගරු මන්ත්‍රීතුමියන්ලා දන්නවා ඇති.- සමහර ජනතාව ඉන්නවා, ඒ ඉන්දියානු නිවාස ණය ආධාර ක්‍රමය යටතේ හදපු නිවාසවත් ලැබිලා නැහැ. ඇමතිතුමා කපා කරනවා, අලුත් නිවාසවල structures ගැන. ඒ නිසා අපි ඉල්ලා සිටිනවා, ඒ අයට ඒ නිවාස ලබා දෙන්න කියලා.

ඊළඟ කාරණය මේකයි. යුද්ධයෙන් පසුව යාපනයේ -උතුරු ප්‍රදේශයේ- ජනතාව උත්සාහ කරන්නේ ආර්ථික වශයෙන් ගොඩ එන්නයි. ආර්ථික වශයෙන් නැගී සිටින්නයි. උතුරේ අති විශාල පිරිසක් ධීවර කර්මාන්තයෙන් ජීවත් වෙනවා. අපි කවුරුත් දන්නා ආකාරයට ඒ ධීවර ජනතාව මුහුණ දී තිබෙන ප්‍රධාන ගැටලුවක් තමයි ඉන්දියානු ධීවර ආක්‍රමණය. මම ඒ ගැන විස්තරානුකූලව කපා කරන්න යන්නේ නැහැ. මේ පිළිබඳව ඉතාම මහත්සියයෙන් කටයුතු කරන ශ්‍රී ලාංකික සංවිධානයක් තිබෙනවා. ඉන්දියානු ට්‍රෝලර් යාත්‍රා වහාම අත් අඩංගුවට අර ගෙන, නීති විරෝධී ලෙස ශ්‍රී ලංකා මුහුදේ මසුන් ඇල්ලීම නතර කිරීම සම්බන්ධ යෝජනා රාශියක් ඔවුන් ඉදිරිපත් කරලා තිබෙනවා. මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, ඔබතුමාගේ අවසරය ඇතුළුව එම යෝජනා ඇතුළත් වාර්තාව මා සභාගත\* කරනවා.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, මා ඉන්දියාවේ ගිය අවස්ථාවක එක්තරා රාජ්‍ය තාන්ත්‍රික නිලධාරීන් දෙතුන් දෙනෙක් සමඟ සාකච්ඡා කරද්දී මේ ගැන ඇහුවා. ඉන්දියාව සම්බන්ධ වන මුහුදු ප්‍රදේශයක් තිබෙන්නේ ලංකාවත් එක්ක විතරක් නොවෙයි. පාකිස්තානය සමඟ සම්බන්ධ වන මුහුදු ප්‍රදේශයකුත් ඉන්දියාවට තිබෙනවා. 1947 වසර වෙනකල්ම ඉන්දියාව සහ පාකිස්තානය එක රටක් වශයෙනුයි තිබුණේ. ඉන්දියානු ට්‍රෝලර් යාත්‍රා පාකිස්තානු මුහුදට ගියාම මොකක්ද කරන්නේ කියලා අපි

\* ප්‍රස්තකාලයේ තබා ඇත.  
\* நூர்நிலையத்தி்ல் வைக்கப்பட்டிருள்ளது.  
\* Placed in the Library.

ඇහුවා. ලංකාවට දමන part එකම දමනවාද, ලංකාවට දෙන උත්තරම දෙනවාද කියලා අපි ඇහුවා. නැහැ, මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි. ඒ සම්බන්ධයෙන් යම් එකඟතාවකුත් තිබෙනවා කියලායි කිව්වේ. පාකිස්තානය පැත්තට මුහුදු යන ඉන්දියානු ට්‍රෝලර් යාත්‍රාවලට GPS එකක් දීලා තිබෙනවා. ධීවරයෝ දන්නේ නැහැ නේ, මුහුදු මැදදී border එක cross වෙනවා. මුහුදේදී ඉන්දියානු border එක cross වුණාම GPS එක indicate කරනවා, "ඔබ border එක cross කරලා තිබෙන්නේ, දැන් කන්න වෙනවා" කියලා. මම මේ ප්‍රශ්නය පිළිබඳව ඉන්දියානු සාගරය භාර ඉන්දියානු නිලධාරීතුමිය එක්ක සාකච්ඡා කරපු වෙලාවේ එතුමිය බොහොම සරලව කිව්වා, "They have been doing this for years; for decades" කියලා.

ඊට පස්සේ මම එතුමියගෙන් ඒ ගැන අහන්න ගියේ නැහැ. ඊට පසුව තමයි මට හිතුවේ, පාකිස්තානය සමඟ මේ ප්‍රශ්නය විසඳා ගෙන තිබෙන්නේත් එහෙමද කියලා. ලංකාවට වඩා පාකිස්තානයයි, ඉන්දියාවයි තමයි එකට හිටියේ. නමුත් අපට අහන්න ලැබෙන්නේ නැහැ, පාකිස්තානයේ මුහුදට ඉන්දියානු බෝට්ටු ගිහිල්ලා, ට්‍රෝලර් යාත්‍රාවලින් පාකිස්තානු මුහුදු සීමාව ආක්‍රමණය කරලා, ඔක්කෝම මුහුදු සම්පත් ගලවා ගෙන එනවා කියලා. ඒ නිසා මම ආණ්ඩුවේ ඇමතිවරුන්ගෙන් ඉල්ලා සිටිනවා, පාකිස්තානයත් සමඟ ඒ ගැටලුව බේරා ගෙන තිබෙන විධිය සොයා ගෙන මේ ප්‍රශ්නයට විසඳුමක් සොයන්න කියලා. පාකිස්තානයට න්‍යෂ්ටික අවි තිබෙන නිසා නම් ඉන්දියාව GPS දීලා තිබෙන්නේ, න්‍යෂ්ටික අවි නැති වුණත් සාධාරණත්වය පදනම් කර ගෙන අපට ඒක ඉල්ලන්න පුළුවන්. වණ්ඩියා වණ්ඩි part එක දැම්මාම ට්‍රෝලර් යාත්‍රා යන එක නතර කරන්න පුළුවන් නම්, අපි වාගේ කුඩා රටක් -විශේෂයෙන්ම යුද්ධයෙන් බැට කාපු ජනතාවක් ඉන්න රටක්- වෙනුවෙනුත් ඒක කරන්න පුළුවන් නේ. හම්බන්තොටට හරි මීගමුවට හරි මේ දේ දැනෙනවාට වඩා උතුරට දැනෙනවා. ඒ මිනිසුන්ට කරන්න වෙන කිසි දෙයක් නැහැ. ඒ නිසා අපි ගරු ඇමතිතුමාගේ අවධානයට මේ කාරණය යොමු කරවනවා.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, තුන්වන කාරණය වශයෙන් මම මේ ගැනත් කියන්න කැමැතියි. උතුරු ප්‍රදේශයේ විශාල වශයෙන් ආර්ථික ගැටලු තිබෙනවා. කර්මාන්ත හා වාණිජ කටයුතු ඇමතිතුමා මේ අවස්ථාවේ ගරු සභාවේ නැහැ. නමුත් සභානායකතුමා ඇතුළු ආණ්ඩුවේ ප්‍රධාන ඇමතිවරු ඉන්නවා. උතුරු පළාතේ රජය සතු කර්මාන්තශාලා කොපමණ තිබෙනවාද කියලා සොයා බලන්න. මේ ආණ්ඩුව බලයට පත් වෙලා දැන් අවුරුදු එකහමාරක් වෙනවා. උතුරේ පරත්තන් ප්‍රදේශයේ ප්‍රධාන රසායනික කම්හලක් තිබෙනවා. උතුරේ තිබෙනවා, තල් සංවර්ධන මණ්ඩලය. පරණ කර්මාන්තශාලා ගැනයි මම මේ කියන්නේ. ඒ වාගේම ශ්‍රී ලංකා සිමෙන්ති සංස්ථාව තිබෙනවා. මේවා ඔක්කෝම යුද්ධය නිසා විනාශ වෙලායි තිබෙන්නේ. නමුත් මේ ආණ්ඩුව බලයට පත් වෙලා අවුරුදු එකහමාරකට පසුවත් මේ කිසිම එකක් පටන් අර ගෙන නැහැ. ඒ වාගේම මේවායේ අති විශාල දූෂණ සිදු වෙලා තිබෙනවා.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, තල් සංවර්ධන මණ්ඩලය පොදු ව්‍යාපාර පිළිබඳ කාරක සභාවට ගෙන්වුවා. ඒ ආයතනයේ අති විශාල දූෂණයක්, නාස්තියක් සිදු වෙලා තිබෙනවා. ඒක ඉතාම කුඩා ආයතනයක්. උතුරු පළාතේ ජනතාවට ආර්ථික වශයෙන් ගොඩ එන්න පුළුවන් වෙන්න නම්, රජය සතු කර්මාන්තශාලා ටික අතිවාර්යයෙන්ම නැවත පටන් ගන්න ඕනෑ. යාපනයට ගියාම අපි දකිනවා, අලුතෙන් බැංකු ඇති වෙලා තිබෙනවා, අලුතෙන් Food City ඇති වෙලා තිබෙනවා. නමුත් ඒ ප්‍රතිලාභ මූලකිව්, කිලිනොච්චි වාගේ දිස්ත්‍රික්කවල ජීවත් වන ජනතාවට ලැබෙන්නේ නැහැ කියන එක මට වඩා හොඳට ඒ ප්‍රදේශවල ජීවත් වන ගරු මන්ත්‍රීතුමන්ලා දන්නවා ඇති.

**ගරු මූලාසනාරූඪ මන්ත්‍රීතුමා**  
(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)  
ගරු මන්ත්‍රීතුමනි, ඔබතුමාට තව විනාඩි තුනක කාලයක් පමණයි තිබෙන්නේ.

**ගරු බිමල් රත්නායක මහතා**  
(மாண்புமிகு பிமல் ரத்நாயக்க)  
(The Hon. Bimal Rathnayake)  
හොඳයි. ඒ නිසා අපි ආණ්ඩුවෙන් ඉල්ලා සිටිනවා, ඒ වෙනුවෙන් යම් මැදිහත්වීමක් කරන්න කියලා. මොකද, ඒ ජනතාවට ජීවත් වෙන්න වෙනත් ක්‍රමවේදයක් නැහැ.

කෘෂිකර්ම පර්යේෂණ නිෂ්පාදන සහකාර නිලධාරීන් පිරිසක් අපට ඉදිරිපත් කළ තවත් කරුණක් පිළිබඳව සඳහන් කරන්න ඕනෑ. මම හිතන විධියට මූලකිව් හෝ කිලිනොච්චි දිස්ත්‍රික්කය තමයි ඊට අදාළ වන්නේ. මාගේ දැනීමේ හැටියට කිලිනොච්චි දිස්ත්‍රික්කය වෙන්න ඕනෑ. මූලාසනාවිල් කියන ප්‍රදේශයේ විශාල ගොවි පොළක් තිබෙනවා කියලා කියනවා. මම හිතන විධියට එය අක්කර දෙදහස් ගණනක් පමණ විශාල ගොවි පොළක්. එය මුලින්ම එල්ටීටීඊ සංවිධානයෙන් පවත්වා ගෙන ගිහිල්ලා, පසුව හමුදාවෙන් පවත්වා ගෙන ගිහිල්ලා, වෙන වෙන අයට භාර දීලා තිබෙන ගොවි පොළක්. මා දන්නේ නැහැ, දැනට එහි තිබෙන තත්ත්වය මොකක්ද කියලා. නමුත් ඒ කෘෂිකර්ම පර්යේෂණ නිෂ්පාදන සහකාර නිලධාරීන් කියන්නේ, ඒක දියුණු කරන්න පුළුවන් තැනක් නිසා NLDB ආයතනය වාගේ එය කිරීමට හැකියාව තිබෙන ආයතනයකට එය භාර දුන්නොත් හොඳයි කියලායි. ඒ ගොවි පොළ දියුණු කළොත්, ඒ මහින් ඒ ප්‍රදේශයේ ගොවි ජනතාවට වාගේම ඒ ප්‍රදේශයේ තරුණ තරුණියන්ටත් රැකියා ලබා දෙන්න පුළුවන්. එහෙම නැතුව උතුරේ තිබෙන සම්පත් යොදා ගැනීමට කිසිම වැඩ පිළිවෙළක් යොදන්නේ නැත්නම් උතුර දියුණු කරන්න බැහැ. සංකල්පයක් වශයෙන් ඒක වෙන්නේ නැහැ. ඒ නිසා අපි ඒ ගැන ගරු ස්වාමීනාදන් ඇමතිතුමාගේ අවධානය යොමු කරවනවා.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, මීට අවුරුද්දකට පමණ කලින් උතුරු පළාතේ යාපනය දිස්ත්‍රික්කයේ විද්‍යා ශිවලෝගනාදන් කියන දැරිය දූෂණය කරලා සානනය කළා. එම සිදුවීම ගැන ඔබතුමාත් දන්නවා. ඒ වෙලාවේදී ජනාධිපතිතුමා පොරොන්දු වුණා, ළමා අපචාර පිළිබඳව විශේෂ අධිකරණයක් පිහිටුවනවාය කියා. මම මේ ගරු සභාවේදී තුන්, හතර වතාවක් එම කරුණ මතු කළා. නමුත් ඒක වෙන්නේ නැහැ. අද වැඩිම බිමත්කම තිබෙන නගර සභාව තිබෙන්නේ, යාපනයේ. යාපනය නියෝජනය කරන මේ මන්ත්‍රීතුමන්ලාගෙන් ඒ ගැන අසා බලන්න. අපිට ජාති ප්‍රශ්නයක් නැහැ. අද විදේශගතව සිටි නිවාඩුවට එන ශ්‍රී ලාංකිකයන්ගෙන් සුවිශාල හිරිහැරයක් දුප්පත් දරුවන්ට, දැරියන්ට වෙනවා. හැම කෙනාගෙන්ම නොවෙයි. පසු ගිය මාස හතර තුළ එසේ සිදු වුණු සිදුවීම් සම්බන්ධ වාර්තාවක් මා ළඟ තිබෙනවා. ඒ නිසා අපි ආණ්ඩුවෙන් ඉල්ලා සිටිනවා, අඩුම ගණනේ විශේෂ බලතල සහිත, සම්පත් සහිත ළමා ආරක්ෂණ අධිකාරියක්වත් එතැන පිහිටුවන්න කියා.

ගරු ඇමතිතුමනි, උතුරු පළාතේ සභාව තිබෙන්නේ ඔබතුමන්ලා භාරයේ. අපි ඉල්ලා සිටිනවා, පාසල් මට්ටමින් දරුවන් කොපමණ ප්‍රමාණයක් ලිංගික අපයෝජනයට ලක් වෙනවාද කියන එක සම්බන්ධව උතුරු පළාතේ සභාවෙන් secret survey එකක් කරන්න කියා. ළමයාගේ නම දැන ගන්න අවශ්‍ය නැහැ. එසේ සිදු කළොත් එක එක පාසලේ එය සිදු වෙන්නේ කොහොමද කියන එක ගැන දැන ගන්න පුළුවන්. මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, අපි හිතනවාට වඩා එය ගැඹුරුයි කියන එක

[ගරු බිමල් රත්නායක මහතා]

තමයි, උතුරු පළාතේ විචන්ඒ වැනි සමහර දේශපාලන නායකයින් අපට මුණ ගැසුණාම ප්‍රකාශ කර තිබෙන්නේ.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, මම ඔබතුමාගෙන් තව විනාඩි දෙකක කාලයක් ඉල්ලා සිටිනවා. උතුරු පළාතේ නොවිසඳී තිබෙන විශාල ගැටලුවක් තිබෙනවා. ඒ තමයි, ස්වේච්ඡා ගුරුවරුන්ගේ ගැටලුව. එම ස්වේච්ඡා ගුරුවරුන් බඳවා ගන්නවාය කියා මේ රජය ඇති වෙන්න පොරොන්දු දුන්නා. අපි කිසි සේත්ම යෝජනා කරන්නේ නැහැ, දකුණට. නමුත් යුද්ධය පැවැති කාලයේ වැඩ කරපු සිංහල හා දෙමළ ගුරුවරුන් සිටිනවා. සමහර අයට දේශපාලන හිතවත්කම සහ ජාතිකත්ව පදනම මත පසු ගිය කාලයේ පත්වීම් දුන්නා. නමුත් ස්වේච්ඡා ගුරුවරු සුවිශාල ප්‍රමාණයක් සිටිනවා. ඇත්තටම ඔවුන් යුද්ධය පැවැති කාලයේ උගන්වපු අය. ඔවුන්ට එම අවස්ථාව ලබා දීලා නැහැ. ඒ නිසා අපි ඉල්ලා සිටිනවා, මේ වාගේ ප්‍රශ්න ඔවු දුවන්න දෙන්නේ නැතුව කරුණාකරලා ඒවා විසඳන්නාය කියා.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඒ වාගේම අවසාන වශයෙන් තව එක කරුණක් සඳහන් කළ යුතුයි. ඔබතුමා දන්නවා, යුද්ධයෙන් දෙමළ ජනතාවට හිරිහැර වුණා වාගේම යුද්ධය නිසා උතුරු පළාතේ ජීවත් වුණු සිංහල හා මුස්ලිම් ජනතාවත් විශේෂයෙන් එල්ටීටීඊ සංවිධානයෙන් බැට කෑ බව. එයින් කොටසක් තමයි, වචනියාව දිස්ත්‍රික්කයේ ජීවත් වෙන සිංහල ජනතාව. වචනියාවේ සිට මාමඩුව හරහා පදවියට යන ප්‍රධාන මාර්ගයක් තිබෙනවා. ඒ මාර්ගය අබලන් වෙලා අවුරුදු ගණනාවක් ගත වෙලා තිබෙනවා. නමුත් තවම එය හදලා නැහැ. මම ඒ ප්‍රශ්නය මහාමාර්ග අමාත්‍ය, ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මැතිතුමාට ඉදිරිපත් කළා. එතුමා කිව්වා, ලබන අවුරුද්දේ එම මාර්ගය හදන්නම් කියා. නමුත් ජනතාව ඒ සම්බන්ධයෙන් ආණ්ඩුවේ ඇස් ඇරවීමට කළ උද්දෝෂණයට සම්බන්ධ වුණු ගුරුවරුන් පස් දෙනෙකුට විරුද්ධව අද ආණ්ඩුව නඩු දමා තිබෙනවා. මේ පාර හදන්න කියායි එසේ උද්දෝෂණය කළේ. එහෙම නැතුව buildings කඩා හෝ වෙන මොනවත් කරලා නොවෙයි. උද්දෝෂණයක් කළාය කියා අද වචනියාව පොලිසියෙන් නඩු දමා තිබෙනවා. මේ පාර හදන්නම් කියා මහාමාර්ග ඇමතිතුමා අත්සනත් යොදා ලිපියක් ලබා දීලා තිබෙනවා.

ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල ඇමතිතුමනි, මා ඔබතුමාට කියා සිටින්නේ මේ ගැන සොයා බලන්න කියායි. මොකද, මෙය ඉතාම තීව්‍ර ප්‍රශ්නයක්. මේක කල් දමන්න පුළුවන් ප්‍රශ්නයක් නොවෙයි. කිලෝමීටර් 50ක් දිග, ගම්මාන සිය ගණනකට යන්න තිබෙන පාරක්. මම හිතන්නේ, ළඟදී රොෂාන් මහනාම මහතා එතුමාගේ තනි ධන පරිත්‍යාගයෙන් පාසලක් හැදුවේත්, එම ගම්මානවල කෙළවරේයි.

**ගරු මූලාසනාරූඪ මන්ත්‍රීතුමා**  
(මාණ්ඩුපිටු තලාසමාප්තාංගුම ංග්‍රාඨ්පිඤ්ඤා අචාර්කණ්)  
(The Hon. Presiding Member)  
ගරු මන්ත්‍රීතුමනි, දැන් ඔබතුමාගේ කථාව අවසන් කරන්න.

**ගරු බිමල් රත්නායක මහතා**  
(මාණ්ඩුපිටු පිමඞ්ල් රත්නායකක)  
(The Hon. Bimal Rathnayake)  
හොඳයි, මම අවසන් කරන්නම්.

අවසාන වශයෙන් මම ගරු ස්වාමීනාදන් ඇමතිතුමාට යමක් කියන්න කැමැතියි. ගරු ඇමතිතුමනි, ඔබතුමා යම් යම් උත්සාහයන් ගන්නවා වෙන්න පුළුවන්. නමුත් ඒවා යම් කිසි

මට්ටමකින් ක්‍රියාත්මක වෙන දේවල්ය කියා අපට දැනෙන්නත් ඕනෑ. ගරු ඇමතිතුමනි, මුලතිවු දිස්ත්‍රික්කයේ කෝකිලායි කියන ගම්මානයේ අවුරුදු ගණනාවක් තිස්සේ පීඩාවට පත් වෙලා ඉන්න ජනතාවගේ ප්‍රශ්නයක් ගැන විස්තර ඇතුළත් ලිපියක් මම මීට මාස කිහිපයකට කලින් ඔබතුමාට භාර දුන්නා. එතැන සිංහල අයත් ඉන්නවා; දෙමළ අයත් ඉන්නවා. ඔවුන්ට ඉඩම් නැහැ; නිවාස නැහැ. ඔවුන් ඉන්නේ කුකුළු කුඩු වාගේ ගෙවල්වල. අපි ගරු ඇමතිතුමාට එම විස්තර ලබා දුන්නා, අඩු ගණනේ මේ සඳහා ක්‍රමවේදයක් සොයන්නාය; ඒ මිනිසුන්ට ඉඩම් දෙන්නාය කියා. මුදලක් වෙන් කරලා ඒ ගැන සොයා බලන්නාය, ගෙවල් හදලා දෙන්නාය කියා අපි ගරු ඇමතිතුමාට විස්තර ලබා දුන්නා. නමුත් අඩුම ගණනේ ඒ දුන්න ලිපියට උත්තරයක්වත් නැහැ. ඉතින් ගෙවල් හදන එක ගැන කියන්න මට මොකුත් නැහැ. ඒ නිසා මම කියන්නේ, කරුණාකරලා උතුරේ ජීවත් වෙන දෙමළ ජනතාවත්, සිංහල ජනතාවත්, මුස්ලිම් ජනතාවත් - මේ කියන තුන් ගෝලීය ඉතාම සංවේදියි.

**ගරු ඩී.එම්. ස්වාමීනාදන් මහතා**  
(මාණ්ඩුපිටු ඩී.ංඞ්. ංඞාඞිඤාඤා)  
(The Hon. D.M. Swaminathan)

*නැඞි සිටියේය.*  
*ංඞුඤ්ඤා.*  
*rose.*

**ගරු බිමල් රත්නායක මහතා**  
(මාණ්ඩුපිටු පිමඞ්ල් රත්නායකක)  
(The Hon. Bimal Rathnayake)

මට ලබා දී තිබෙන කාල වේලාවෙන් අඩු වෙන්නේ නැත්නම් කමක් නැහැ.

**ගරු මූලාසනාරූඪ මන්ත්‍රීතුමා**  
(මාණ්ඩුපිටු තලාසමාප්තාංගුම ංග්‍රාඨ්පිඤ්ඤා අචාර්කණ්)  
(The Hon. Presiding Member)  
ඔබතුමාට ලබා දී තිබෙන වේලාව අවසානයයි.

**ගරු බිමල් රත්නායක මහතා**  
(මාණ්ඩුපිටු පිමඞ්ල් රත්නායකක)  
(The Hon. Bimal Rathnayake)

ගරු ඇමතිතුමනි, එහෙම නම් පොඩ්ඩක් ඉන්න. මේ තත්පර දහය මම ගන්නම්. හැම දෙයක්ම ජාතිවාදී විධියට විග්‍රහ වෙනවා. දෙමළ ජනතාවගේ නොකෙරෙන එක විග්‍රහ වෙනවා, සිංහල නිසා කියලා.

ගරු ඇමතිතුමනි, ඒ නිසා අපි ඔබතුමාගෙන් ඉල්ලා සිටින්නේ, කරුණාකර උතුරේ ජනතාවට දෙන්න පුළුවන් යම් ප්‍රමාණයක හෝ සහනයක් ලබා දෙන්න කටයුතු කරන්න කියායි. මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඔබතුමා මට වැඩිපුර කාලය ලබා දීම සම්බන්ධවත් ඔබතුමාට මා ස්තූතිවන්ත වෙනවා. බොහොම ස්තූතියි.

**ගරු මූලාසනාරූඪ මන්ත්‍රීතුමා**  
(මාණ්ඩුපිටු තලාසමාප්තාංගුම ංග්‍රාඨ්පිඤ්ඤා අචාර්කණ්)  
(The Hon. Presiding Member)  
බොහොම ස්තූතියි.

The next speaker is, the Hon. Rauff Hakeem. Before that, will an Hon. Member propose the Hon. Lucky Jayawardana to the Chair?



[மரு உழி ஸ்கிஓ ஓலல]

தங்களுடைய தேவைகளுக்காகக் கையகப்படுத்தி வேலியிட்டு மறைத்து அங்கு பொதுமக்களை வரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது எவ்வளவு தூரம் நியாயமாகும்? மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகள் மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் யுத்த காலத்திலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமங்களிலே இருக்கின்ற பொதுமக்களுக்குத் தேவையாகவுள்ள இந்தக் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமலிருக்கின்ற அவலநிலை தொடர முடியாது; இது முடிவுக்குக் கொண்டுவரப் பட வேண்டும்.

"கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய சிபாரிசுகளை நடைமுறைப்படுத்து கின்றோம்" என்று சொல்லிக்கொண்டு, இந்த விஷயங்களில் இவ்வாறான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. ஆனால், நாங்கள் செப்டெம்பர் மாதத்திலும் அடுத்த மார்ச் மாதத்திலும் ஜெனீவாவுக்குப் போகின்றபோது எங்களுடைய முன்னேற்றம் சம்பந்தமாகச் சொல்லுகின்ற விஷயங்களில் இந்த விஷயங்கள் எல்லாம் உள்ளடக்கப்பட வேண்டும். ஆகவே, வலிகாமம் வடக்கிலே காணிகளை விடுவிக்கின்ற அதே வேகத்தோடு மன்னாரிலும் புல்மோட்டையிலும் பொத்துவிலிலும் மற்றும் ஏனைய பல இடங்களிலும் மக்களுடைய பிரதேசங்களை வேலியிட்டு மறைத்து படை முகாம்களைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்ற நிலைவரம் மாற்றப்பட வேண்டும்.

இன்று படையினர் உல்லாசப் பயண விடுதிகளையும் மற்றும் ஹோட்டல்களையும் நடத்துவதுவது மாத்திரமன்றி, பொதுமக்களுக்கான போக்குவரத்து மாத்திரமல்ல, அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்ற விடயத்திலும் அவர்களின் உரிமைகள் பல இடங்களிலே மறுக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றது. இன்று விமானப் படையினர் திருகோணமலை வெள்ளை மணல் பிரதேசத்தில் இருக்கின்ற 'மாபிள் பீச்' காணியை முழுமையாக மறைத்து அங்கு ஹோட்டல் நடத்திவருகின்றார்கள். ஆனால், மக்கள் கடலுக்குச் செல்வதற்காக வெறும் சிறு பாதைகளை மாத்திரம் விட்டுக்கொடுப்பதனால் பல இடப்பாடுகளை நாங்கள் கடந்த காலங்களில் சந்தித்தோம். கடந்த காலங்களிலிருந்த கெடுபிடிகள் இப்போதைக்கு ஓரளவு குறைந்திருந்தாலும், கெடுபிடிகள் இல்லாமலில்லை என்ற விடயத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.

மேலும், என்னுடைய உரைக்குப் பின்னர் அதன் அங்கமாகச் சேர்த்துக்கொள்ளுமாறு இங்கு இரண்டு கடிதங் களைச் சமர்ப்பிக்கவுள்ளேன். அதாவது, "05 விவசாய அமைப்புக்கள் ஒன்றியம்", மற்றும் "நுரைச்சோலை விவசாயிகள் அமைப்பு" என்பன இந்தக் கடிதங்களை அனுப்பியுள்ளன. குறிப்பாக, திருக்கோவில் பிரதேசத்தில் இருக்கின்ற நீண்டகாலப் பிரச்சினை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். வட்டமடுக் கண்டம், முராணவெட்டிக் கண்டம், வேப்பையடிக்க கண்டம், வட்டமடு புதுக்கண்டம், கொக்குருவக் கண்டம் போன்ற விவசாயப் பிரதேசங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஏறத்தாழ, 1,700 ஏக்கர் காணியைக் கொண்ட இந்த 4 - 5 கண்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற நிலைவரம் தொடர்வதைப் பல தடவைகள் நாங்கள் பேசியிருக்கின்றோம். இதிலேதான் பாரபட்சம் என்ற விஷயம் பேசப்படவேண்டிய அவசியமிருக்கின்றது.

2010ஆம் ஆண்டு வனபரிபாலனத் திணைக்களம் வலுக்கட்டாயமாக ஒருசில பிரதேசங்களைப் பாதாக்கப்பட்ட வனப் பிரதேசங்களாக வர்த்தமானி அறிவித்தல்மூலம் வெளிப்படுத்திய வேளையில் வெறும் பற்றைக்காடுகளைக் கூட காடுகளாகப் பிரகடனப்படுத்தினார்கள். வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் பல இடங்களில் இந்தப் பற்றைக்காடுகளைப் பெரிய காடாக - வனமாகச் சித்தரித்தனர். உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியின்மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தசாப்தகாலங்களாகப் பயிர் செய்துவந்த நிலங்களுக்குப் போகமுடியாமல் தடைப்பட்டதால் அவர்களுடைய குடும்பங் களின் வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்டுள்ளன. ஆனால், டிப்போமடு, பக்கிமிட்டியாவ, பொத்தானை, பெரியதுலாவ போன்ற இடங்களில் இந்தவிதமான தடைகள் எதுவும் கிடையாது. எனவே, ஓரினத்திற்கு வேறாகவும் இன்னுமொரு இனத்திற்கு வேறாகவும் பாரபட்சமான முறையிலே வனபரி பாலனத் திணைக்களம் நடக்கிறதா? என்றொரு ஐயப்பாடு குறித்து இந்தச் சபையிலே வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, ஆட்சியதிக்காரத்தில் இருக்கின்ற அமைச்சர்களேற்ற வகையில், இது சம்பந்தமாக நாங்கள் அம்பாறை மாவட்டச் செயலாளர் முன்னிலையில் அதற்கென் றொரு committee அமைத்து, உடனடியாக இந்தப் பிரச்சினை களைத் தீர்த்து வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கின்றோம்.

இதேபோல் இங்கிருக்கின்ற இன்னுமொரு பிரச்சினைதான் அம்பாறை மாவட்டத்திலிருக்கின்ற பொத்துவில் பிரதேசத்தின் பள்ளியடிவட்டைப் பிரச்சினை. அதேபோல் வேப்பையடிப் பிரச்சினை, வேங்காமம் பிரச்சினை போன்றனவும் உள்ளன. வேங்காமம் பிரச்சினையிலும் நீண்டகாலமாக இந்தக் காணிகள் தொடர்பான விடயம் இரண்டு பிரதேச செயலகங்க ளுக்கிடையிலுள்ள இழுபறியாகத் தொடர்ந்துகொண்டிருக் கின்றது. நிர்வாக எல்லைகளை வைத்து அந்த நிர்வாக எல்லைகளுக்குள்ளே வேறு சமூகத்தவர்கள் யாரும் வந்துவிட முடியாதென்ற பாங்கிலே சில பிரதேச செயலாளர்கள் செயற்படுகின்றார்கள். காலங்காலமாக இன்னுமொர் இனத் தினர் அங்கு வந்து பயிர் செய்வதற்கான உரிமை இருந்துவந்த நிலையில், யுத்தகாலத்திலே இதைப்பற்றிப் பொருட் படுத்தாமல் இருந்தவர்கள், யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று புதிய கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நிலைவரம் என்பது எவ்வாறு நல்லிணக்கத்திற்கு மக்களை இட்டுச்செல்ல முடியும்? என்ற விஷயத்தைப் பற்றியும் இங்கு கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கின்றது. ஏனென்றால், நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பது, ஒவ்வொரு பிரதேச செயலக எல்லைகளுக்குள்ளும் இன்னுமொரு சமூகத்தினர் வரமுடியாது; அந்தப் பிரதேச செயலக எல்லைக்குள்ளே விவசாயக் காணிகளை அவர்கள் பரம்பரை பரம்பரையாகப் பயிர் செய்து வந்தாலும் அவர்களுக்கு இங்கு வருவதற்கான உரிமை கிடையாது என்ற தோரணையில் கையாளப்பட முடியாது என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். எனவே, இந்த விஷயங்களிலே ஏதாவது பாரபட்சம் இருக்கிறதா? என்பதைப் பற்றித் தீவிர ஆய்வுக்குட்படுத்தவேண்டும். குறிப்பாக இந்த விஷயம் மேதகு ஜனாதிபதி அவர்களின் மேற்பார்வையின்கீழ் வருகின்ற படியால் இந்த விஷயங்களில் அவர் தலையிட்டு அவற்றுக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கும் இனங்களுக்கிடையே இருக்கின்ற அந்தச் சிக்கல்களைப் பாரபட்சமில்லாமல் தீர்த்து வைப்பதற்கும் முன்வரவேண்டு மென்று மிகத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

அதேபோல, இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் இன்னுமொரு பிரச்சினை இருக்கின்றது. இங்கு நான் முன்னர் குறிப்பிட்ட "நுரைச்சோலை விவசாயிகள் அமைப்பு"







ගිහිල්ලා පදිංචි කළේ අම්පාර දිස්ත්‍රික්කයේ දෙහිඅත්තකණ්ඩියේයි. රටේ සංවර්ධනය වෙනුවෙන්, රටේ අවශ්‍යතාව වෙනුවෙන් ජනතාව එහෙම ගිහිල්ලා පදිංචි වුණා. එහෙම නම්, හමුදා කඳවුරු ඉවත් කරලා, මේ අවතැන් වූ ජනතාවට හිටපු තැනම ඕනෑය කියලා මතු කරන තර්කය නම් අපට පිළිගන්න බැහැ. හමුදා කඳවුරු පිහිටුවීමේ අවශ්‍යතාව සඳහා විතරක් නොවෙයි, මහාමාර්ග සඳහා වෙන්න පුළුවන්, වෙනත් සංවර්ධන අවශ්‍යතා වෙනුවෙන් වෙන්න පුළුවන් පෞද්ගලික දේපළ රජයට ලබා ගන්නවා. ඒවාට අනිවාර්යයෙන්ම විකල්ප ඉඩම් ලබා දිය යුතුයි. ඒ විකල්ප ඉඩම් ලබා දීමට හොඳම හැකියාව තිබෙන්නේ උතුරු පළාතේයි. උතුරු පළාතේ තමයි ලංකාවේ පාවිච්චි නොකළ ඉඩම් වැඩිපුරම තිබෙන්නේ. එහෙම නම් මේ හමුදා කඳවුරු ඉවත් කළ යුතුයි කියන අදහස දේශපාලනඥයින් ගෙනෙන්නේ කොහොමද? හමුදා කඳවුරු ඇති කළ යුත්තේ කොතැනද කියන කාරණය තීරණය කරන්න මේ ගරු සභාවේ ඉන්න අප යුද විශේෂඥයින් නොවෙයි කියන කාරණය මා සිහිපත් කරන්න ඕනෑ.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, 2009 යුද්ධය අවසන් වුණාට පස්සේ, 2014 වනවිට උතුරු පළාතෙන් බළ ඇණි - battalions - 28ක හිටපු යුද හමුදා හටයින් 21,000කට වැඩි ප්‍රමාණයක් ඉවත් කරගෙන තිබෙනවා. සියයට 90ක් මාර්ග බාධක ඉවත් කරලා තිබෙනවා. සියයට 99ක්ම මුර සංචාර අඩු කරලා තිබෙනවා. 2014 අවුරුද්දෙන් පස්සේ සංඛ්‍යා ලේඛන මා ළඟ නැහැ. තව තවත් හමුදා කඳවුරු ඉවත් කරමින්, හමුදා කඳවුරුවල තිබුණු ඉඩම් ප්‍රමාණය අඩු කරමින් ජනතාවට ඉඩම් ලබා දෙනවා අප මාධ්‍යවලින් දැක්කා. මේක තවත් මදි කියලා තමයි අපේ විපක්ෂ නායකතුමන් කියන්නේ.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, අනික් පළාත්වලට සාපේක්ෂව උතුරු පළාතේ හමුදාව වැඩියෙන් රැඳවීමට පාදක වූ හේතු දහයක් මා මේ ගරු සභාවට ඉදිරිපත් කරන්න කැමතියි. ඒ හේතු දහයටම මට තිබෙන්නේ විනාඩි දහයක වාගේ කාලයක්. එක් විනාඩියකට එක් හේතුව බැගින් හෝ ඉදිරිපත් කරන්න මා සූදානම්.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, කාරණා අංක 01. පසු ගිය කාලයේ පැවති කොටි ත්‍රස්තවාදය පරාජය කිරීමෙන් පස්සේ කොටි ත්‍රස්තවාදීන් 12,000ක් පුනරුත්ථාපනය කරලා, ඔවුන්ට රැකියා පුහුණුව ලබා දීලා, තැගි බෝග සමඟ ජනගහන කළා. වසර තුනක් ඇතුළත තමයි අප ඒ පිරිස ජනගහන කළේ. පුනරුත්ථාපනය කරපු ත්‍රස්තවාදීන් ජනගහන කළාට පස්සේ ඔවුන් නැවතත් ආයුධ අරගෙන සටන් කිරීම පිළිබඳව තීන්ත අත් දැකීමක් තිබෙන රටක්, අපේ රට. 1971දී දකුණේ ත්‍රස්තවාදී කණ්ඩායම් අත් අඩංගුවට අරගෙන පුනරුත්ථාපනය කළා. 1977දී ඔවුන් නිදහස් කළාට පස්සේ ඔවුන් යළිත් සංවිධානය වෙලා 1987දී ත්‍රස්තවාදී ක්‍රියා පටන් ගත්තා. එවැනි තීන්ත අත් දැකීමක් තිබියදී, වසර තුනක් ඇතුළත 12,000ක පිරිසක් අපි එඩිතරව නිදහස් කළා නම්, ඔවුන් පිළිබඳ අවදියෙන් සිටීමේ වගකීමක් යුද හමුදාවට තිබෙනවා. යුද හමුදා කඳවුරු ඉවත් කරලා ඒක කරන්නේ කොහොමද?

කාරණා අංක 2, යුද්ධය අවසාන සමයේ කොටි ත්‍රස්තවාදීන් විශාල පිරිසක් තමන්ගේ ජීවිත බේරාගන්න සංවිධානය අතහැර පලා ගියා. මේ පලා ගිය අය කවදාවත් යටත් වූණේ නැහැ. ඔවුන් ජනතාව අතරයි සැඟවුණේ. ඔවුන් කවදාවත් පුනරුත්ථාපනය වුණේ නැහැ. ඔවුන් තවම ඉන්නේ බෙදුම්වාදී මානසිකත්වයේයි. ඔවුන් තවම ඉන්නේ ආයුධවලින් ප්‍රශ්න විසඳන මානසිකත්වයකයි. යුද්ධය අවසන් වෙලා තවම වසර 7යි. එවැනි පිරිසක් සමාජගත වෙලා සිටින පසුබිමක් අපි කොහොමද, හමුදා කඳවුරු උතුරෙන් ඉවත් කරන්නේ?

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, කාරණා අංක 3, තවමත් උතුරු ප්‍රදේශයෙන් පුපුරණ ද්‍රව්‍ය හමුවෙනවා; මරාගෙන මැරෙන ඇඳුම් කට්ටල හමු වෙනවා. ආරක්ෂක ලේකම්තුමන් මෑතකදී

මාධ්‍ය හමුවක කිව්වා, "මාස තුනක් ඇතුළත මරාගෙන මැරෙන ඇඳුම් කට්ටල දසදහසක් උතුරු පළාතෙන් හමුවුණා" කියලා. ඒ කථාවේ ඇත්ත නැත්ත දන්නේ එතුමා විතරයි. නමුත් ආරක්ෂක ලේකම්වරයා කියන නිසා අපි ඒක පිළිගන්නවා. එක පැත්තකින් ත්‍රස්තවාදී කටයුතුවල යෙදීලා එය අත් හැර දමපු විසිදහසක පමණ ත්‍රස්තවාදී පිරිසක් සිටිනවා; අනික් පැත්තෙන් මහා අවිආයුධ නොගයක් උතුරු පළාතේ තවමත් තිබෙනවා. ඒකෙන් කියන්නේ තවමත් උතුරු පළාතෙන් හමුදාව ඉවත් කර ගැනීමේ නොහැකියාවක් තිබෙනවා කියන එකයි.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, මේ බෙදුම්වාදී යුද්ධය අපි පැත්තකින් නියමු. එහෙම නැතත් උතුරු ප්‍රදේශයේ වැඩියෙන් හමුදාව තැබීමට හේතු ගණනාවක් තිබෙනවා. වසර දෙදහස් හයසියයක ලිඛිත ඉතිහාසයේ හැමදාමත් උතුරු පළාතෙන් තමයි ආක්‍රමණ ආවේ. වසර දෙදහස් හයසියයටම දකුණු පැත්තෙන් ආක්‍රමණ ඇවිත් තිබෙන්නේ එකයි. ඒ, 1411දී චීන ජාතික සෙන්පතියෙක් වන ඡෙන්-හෙ නමැත්තාගේ ප්‍රධානත්වයෙන් ලංකාවට ඇතිවූ ආක්‍රමණය පමණයි. කාලිංග මාස ආවේ උතුරෙන්, එළාර ආවේ උතුරෙන්, සේන සහ ගුන්නික ආවේ උතුරෙන්. ආක්‍රමණිකයා එන්නේ උතුරෙන් නම්, හමුදාව වැඩිපුර රඳවා තැබිය යුත්තේ උතුරු පළාතේ බව ඕනෑම දරුවෙකුට වුණත් තේරෙනවා. මෙය ඓතිහාසික සත්‍යයක්.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, ලංකාවේ උතුරෙන් විතරයි රටක් තිබෙන්නේ. අනික් තුන් පැත්තෙන් අපි මහ මුහුදේ තනිවෙලායි ඉන්නේ. තලෙයිමන්නාරමේ සිට ඉන්දියාවට දුර ගත්තොත්, කිලෝමීටර් 22යි. පළාලි සිට ඉන්දියාවට දුර ගත්තොත්, කිලෝමීටර් 32යි. ඒ නිසා ඉංග්‍රීසි ආණ්ඩුව තිබූ යුගයේ පවා හොරබඩු, මත්කුඩු, ආයුධ යන මේ සියල්ල බෝට්ටු හරහා ලංකාවට පැමිණීමේ තර්ජනයක් තිබුණා. යාපනය අලිමංකඩ හමුදා කඳවුරු අපි නොවෙයි ඇති කළේ; බටහිර අධිරාජ්‍යවාදීන් තමයි ඇති කළේ. ඒ, දෙමළ බෙදුම්වාදී ප්‍රශ්නයක් නිසා නොවෙයි, හොරබඩු ජාවාරම මැඩපැවැත්වීමේ අවශ්‍යතාව නිසායි. නාවික හමුදාව ශක්තිමත් කරලා, යුද හමුදාව ශක්තිමත් කරලා උතුරේ රඳවා ගැනීමට ඉන්දියාවත් සමඟ සිදුවෙන මේ හොරබඩු ජාවාරමත් එක හේතුවක් වෙලා තිබෙනවා.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, යුද්ධයට සම්බන්ධ තව කාරණා කිහිපයක් ගැන කියන්න මට අමතක වුණා. එකක් තමයි යුද්ධ කාලයේ වසර 30ක් පුරාවට අපේ රාජ්‍ය යන්ත්‍රණය දැඩි ලෙස අකර්මණ්‍ය වෙලා තිබීම. අපේ රාජ්‍ය යන්ත්‍රණයේ නිලධාරීන් සිටියේ නැහැ. කොටි ත්‍රස්තවාදීන් විසින් රාජ්‍ය යන්ත්‍රණය අඩපණ කරලා තිබුණා. ඒ රාජ්‍ය යන්ත්‍රණයේ කාර්යභාරයන් ඉටු වුණේ හමුදාව අතින්මයි. පසු ගිය වසර හත තුළ ක්‍රමානුකූලව අපේ රාජ්‍ය යන්ත්‍රණය යළිත් ශක්තිමත් වෙමින් තිබෙනවා. දැන් සෑහෙන දුරට ශක්තිමත්. නමුත් තවමත් හමුදාව ඉටු කරන දායකත්වයක් තිබෙනවා. සංවර්ධන ක්‍රියාවලියේදී, යටිතල පහසුකම් සංවර්ධනයේදී හමුදාව ඉටු කරන දායකත්වයක් තිබෙනවා.

මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, සාමාන්‍ය රාජ්‍ය යන්ත්‍රණය සම්පූර්ණයෙන් සක්‍රීය වෙන්න කලින් හමුදාව ඉවත් කළොත්, ජන ජීවිතය අඩපණ වන එක වළක්වන්නේ කවුද කියන ප්‍රශ්නය මතුවෙනවා. ලංකාවේ පළාත් නවයයි තිබෙන්නේ. ඒ පළාත් නවයට හමුදාව බෙදා දැමීමොත්, දළ වශයෙන් එක පළාතක සියයට 11ක් හමුදාව රඳවා ගැනීමට ඕනෑ. මූලාසනාරූප ගරු මන්ත්‍රීතුමනි, උතුරු පළාතේ තමයි භාවිත නොකළ ඉඩම් වැඩියෙන්ම තිබෙන්නේ.

ජන සන්නත්වය අනුව ලංකාවේ ජන සන්නත්වය අඩුම පළාත තමයි උතුරු පළාත. ජනාකීර්ණ ප්‍රදේශවල හමුදාව නියන්ත බැහැ.

[ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා]

සාලාව කියන ජනාකීර්ණ ප්‍රදේශයේ, ලංකාවේ ප්‍රධාන මාර්ගයක් අසබඩ, අවි ගබඩාවක් තිබීම නිසා ඇති වුණු විනාශය, එයින් ජනතාවට ඇති වුණු බලපෑම මොකක්ද කියලා අපි දැක්කා. ඒ බලපෑමෙන් එළියට එන්න ජනතාව කරන අරගලය මොකක්ද කියලා අපි දැක්කා. මෙවැනි පසු බිමක අපේ හමුදාව නියා ගන්නත් ඕනෑ නම්, හමුදාව රටට අවශ්‍ය නම්, හමුදාව කඳවුරුවල ස්ථානගත කරන්න ඕනෑ නම්, ජනාකීර්ණ ප්‍රදේශවල හමුදාව ස්ථානගත කරන්නත් බැරි නම්, ජන සන්නිවේදන අඩුම උතුරු පළාතේ හමුදාව වැඩියෙන් තැබීම තමයි තාර්කික කාරණය කියන එක අපි සිහිපත් කරන්න අවශ්‍යයි.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඒ වාගේම පසු ගිය කාලයේ පැවැති යුද්ධය හේතුවෙන් තමයි අපේ හමුදාව උතුරේ ස්ථානගත කළේ. අපි දන්නවා, 1983 වන විට අපට තිබුණේ Ceremonial Army එකක් බව. ඒ කියන්නේ සංකේතාත්මක හමුදාවක්; සන්දර්ශනවලට පාවිච්චි කරන හමුදාවක්; පෙළපාළි යන, ආචාර වේඩ්මුර පවත්වන හමුදාවක්. 1983න් පස්සේ තමයි අපේ හමුදාව දැඩි ලෙස පුළුල් කළේ. එසේ පුළුල් කරලා ඒ හමුදා හටයත් හමුදා කඳවුරු ඉදිකරමින් අනුයුක්ත කළේ උතුරට සහ නැගෙනහිරටයි. යටිතල පහසුකම් හදලා, කොට්ටි ප්‍රකෝටි ගණනක් ජාතික ධනය වැය කරලා තමයි ඒ හමුදා කඳවුරු හදලා තිබෙන්නේ. ඒවා උතුරෙන් ඉවත් කරලා වෙනත් තැන්වලට ගෙනයනවා නම්, යළිත් වතාවක් ඒ සියලු යටිතල පහසුකම් සකස් කළ යුතුයි. ආයුධ තබන තැන් සෙල්ලමට හදන්න බැහැ. එහෙම කළොත් සිදුවන විනාශය අපි අත් වින්දා. අපට මූල්‍ය අර්බුදයක් තිබෙනවා කියලා අගමැතිතුමාම කියනවා, ණය උගුලක හිරවෙල ඉන්නේ කියලා අගමැතිතුමාම කියනවා. එහෙම පසු බිමක, දරලා තිබෙන වියදමක් අත්හැර දාලා හමුදා කඳවුරු යළිත් වෙනත් පළාත්වල ඉදිකිරීම කෙතරම් ප්‍රායෝගිකද, කෙතරම් තාර්කිකද කියන ප්‍රශ්නය අපට මේ සභාව තුළ මතු කරන්න සිද්ධ වෙනවා.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඒ වාගේම තවත් ඉතාම වැදගත් කාරණයක් තිබෙනවා. දැන් කොට්ටි ත්‍රස්තවාදය ඉවරයි කියලා අපි හැමෝම කථා කරනවා. කොට්ටි ත්‍රස්තවාදය අපි පරාජය කළ බව ඇත්තයි. නමුත් අපි දෙමළ බෙදුම්වාදය පරාජය කළේ නැහැ. ඒක තමයි තිත්ත ඇත්ත. කොට්ටි සංවිධානය කියන්නේ ජාත්‍යන්තර සන්වයෙක් කියන එක අපි පිළිගන්න ඕනෑ. ඒ කොට්ටියාගේ හිස තිබුණේ බ්‍රිතාන්‍යයේ. ඉදිරි ගාත් දෙක තිබුණේ කැනඩාවේයි, නෝර්වේවලයි. පසු පස ගාත් දෙක තිබුණේ අප්‍රිකාවේයි, ඕස්ට්‍රේලියාවේයි. ලෝකය පුරාම විසිරිලා, ලෝකය පුරාම රටවලින් ශක්තිය අරගෙන ලංකාවේදී වලිගය වනන එකයි කොට්ටියා කළේ. මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, අපි මේ යුද ජයග්‍රහණය කියලා කියන්නේ කොට්ටියා ලංකාව කලඹමින් වන වනා හිටපු වලිගය කපපු එකයි. අපි 2009 මැයි 19වැනි දා කළේ කොට්ටියාගේ වලිගය කපපු එකයි. ලංකාව පීඩාවට පත් කළ කොට්ටියාගේ වලිගය දැන් නැහැ. හැබැයි, ලෝකය පුරා විසිරිලා ඉන්න කොට්ටියා තවම ඉන්නවා. දැන් වලිගය නැතිවිය ඉන්නේ. ඒ නිසා දැන් කොට්ටියාට වැඩියෙන් කේන්ද්‍රීයයි. ඒ කොට්ටියා ලංකාවට විනාශයක් ගෙනෙන අර අදිනවා. අපි දන්නවා, රුද්‍රකුමාරන්ගේ නායකත්වයෙන් සංක්‍රාන්තික දෙමළ ඊළාම් රාජ්‍යයක් - Transitional Government of Tamil Eelam - හදලා ඉවරයි කියලා. එදා යසර් අරගත්ගේ නායකත්වයෙන් පලස්තීනය හදුවා වාගේ, දලයි ලාමාතුමන්ගේ නායකත්වයෙන් තිබ්බනය නැත්නම් ටිබෙට් ආණ්ඩුව හදුවා වාගේ භූමියක් නැති රාජ්‍යයක් "දෙමළ ඊළාම" නමින් ස්ථාපිත කරලායි තිබෙන්නේ.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඒ විතරක් නොවෙයි. නමට කොට්ටි සංවිධානය තහනම් කරපු බටහිර රටවල් මේ වැඩේට සම්පූර්ණයෙන් ආශීර්වාද කරනවා. කොට්ටි සංවිධානය තහනම්

කළාට, කොට්ටි ධජය වනන්න ඒ රටවල ඉඩ දෙනවා; ඒක නොසලකා හරිනවා. මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඇමෙරිකා එක්සත් ජනපදය ලෝකයේ රටවල්වල ත්‍රස්තවාදී ක්‍රියා සම්බන්ධයෙන් මෑතදී ඉදිරිපත් කරපු වාර්තාව මම මේ අවස්ථාවේ කියවන්න කැමැතියි.

Let me quote two paragraphs from the Country Reports on Terrorism issued by the US Department of State. This is in respect of the LTTE. It states:

“The Group used its international contacts and the large Tamil diaspora in North America, Europe and Asia to procure weapons, communications, funds and the other needed supplies. The group employ charities as fronts to collect and divert funds for its activities”.

This is from the Country Reports on Terrorism - 2015. මේ, පසු ගිය අවුරුද්දේ වෙච්ච දේ.

Let me quote another paragraph:

“Additional LTTE Members were arrested in Malaysia and India in 2015, one of whom was accused of exhorting other Sri Lankans to fund and revive the LTTE.”

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, කොට්ටි සංවිධානය යළි නැගිටුවීමේ උත්සාහයක විදේශගත දෙමළ ප්‍රජාව යෙදී සිටිනවා කියලා ඇමෙරිකා එක්සත් ජනපදය ලෝකයේ රට රටවල ත්‍රස්තවාදය පිළිබඳ නිකුත් කරපු වාර්තාවේ තිබෙනවා.

ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා  
(மாண்புமிகு இராஜவரோதியம் சம்பந்தன்)  
(The Hon. Rajavaroatham Sampanthan)  
Hon. Member, I would like to -

ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා  
(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
(The Hon. Udaya Prabhath Gammanpila)  
Hon. Leader of the Opposition, please do not take my time. You may respond in your speech. Let me speak. - [Interruption.] You can respond in your speech.

ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා  
(மாண்புமிகு இராஜவரோதியம் சம்பந்தன்)  
(The Hon. Rajavaroatham Sampanthan)  
What is the date of the Report?

ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා  
(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
(The Hon. Udaya Prabhath Gammanpila)  
It was issued in 2015.

ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා  
(மாண்புமிகு இராஜவரோதியம் சம்பந்தன்)  
(The Hon. Rajavaroatham Sampanthan)  
It was in 2009.

ගරු උදය ප්‍රහාන් ගම්මන්පිල මහතා  
(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
(The Hon. Udaya Prabhath Gammanpila)  
I am referring to the Report issued three weeks back.

ගරු රාජවරෝදියම් සම්පන්දන් මහතා  
(மாண்புமிகு இராஜவரோதியம் சம்பந்தன்)  
(The Hon. Rajavarthiam Sampanthan)

You want the LTTE? We do not want the LTTE. -  
[Interruption.]

ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා  
(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
(The Hon. Udaya Prabhath Gammanpila)

Not me. I quoted the Government of the United States. It is not my idea. I do not want the LTTE. I dedicated my life to defeat the LTTE. I never cohabited with the LTTE like you all. Please bear that in mind.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, විරුද්ධ පාර්ශ්වයේ නායකයන්ගේ බාධා කිරීම ගැන මම කනගාටු වෙතවා. එතුමාගේ අවස්ථාවේදී එතුමාට උත්තර දෙන්න පුළුවන්. කොටි ත්‍රස්තවාදය පරාජය කිරීම වෙනුවෙන් පෙනී සිටිමගෙන්, කොටි ත්‍රස්තවාදීන් සමඟ හවුලේ වැඩ කරපු අය අද ප්‍රශ්න කරනවා, "ඔබට කොටි ත්‍රස්තවාදය ඕනෑද්?" කියලා. මේක මහා විනිච්චක්.

ගරු මූලාසනාරූඪ මන්ත්‍රීතුමා  
(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)

ගරු මන්ත්‍රීතුමා, ඔබතුමාට තවත් විනාඩි දෙකක කාලයක් පමණයි තිබෙන්නේ.

ගරු උදය ප්‍රභාත් ගම්මන්පිල මහතා  
(மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில)  
(The Hon. Udaya Prabhath Gammanpila)

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, මෙන්න මේ කාරණා නිසා අපි ඉතාම පැහැදිලිව කියනවා, උතුරේ ජනතාව අවතැන් වීම හමුදාවන් සමඟ ගැටහහන්න එපා කියලා. හමුදා කඳවුරු සඳහා වේවා, වෙනත් සංවර්ධන ක්‍රියා සඳහා වේවා ආණ්ඩුව ඉඩමක් ලබාගන්නාම, ඒ ඉඩමම ඉල්ලා උද්දෝෂණය කිරීමේ වැරදි සංස්කෘතිය ඇති කරන්න එපා. අද කොන්මලේ ජනතාව දෙහිඅත්තකණ්ඩියේ ඉදගෙන, "කොන්මලේ ජලාශය ඉවත් කරලා අපේ පරණ ගෙවල් අපට දෙන්නය" කියලා සටන් කරන්න ගන්නොත්, මොකද වෙන්නේ? හෝමාගම තමයි ලංකාවේ දැවැන්තම හමුදා කඳවුර තිබෙන්නේ. හෝමාගම ජනතාව මෙතුමන්ලාගේ පාරේ ගිහින්, "හෝමාගම පනාගොඩ හමුදා කඳවුර ඉවත් කරලා ඒ ඉඩම අපට දෙන්න." කියලා උද්දෝෂණ පටන් ගන්නොත්, මොකද වෙන්නේ? මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඒවා පිහිටුවන්න රජයට ඉඩම් අවශ්‍ය වෙනවා. ඒ නිසා තමයි වන්දි ගෙවා ඕනෑම පෞද්ගලික දේපළක් අත් පත් කරගැනීමට ආණ්ඩුවට නීතියෙන් අවසරය දීලා තිබෙන්නේ. විකල්ප ඉඩම් ලබා දීම ගැන මේ ගරු සභාවේ කිසිම මන්ත්‍රීවරයෙක් විරුද්ධ නැහැ. ඉතාම වගකීමෙන් මා එය කියනවා. මෙය මානුෂික ප්‍රශ්නයක්. ඒ ජනතාව අවතැන් කඳවුරුවල තබාගෙන, ඒ අභි-සක ජනතාව විකුණමින් හමුදාව එළවා දැමීමේ බෙදුම්වාදි න්‍යාය පත්‍රය ඉටු කරගන්න හදන්න එපා. ඒ අභි-සක ජනතාව හැකි ඉක්මනින් පදිංචි කරවන්න; සුදුසු ඉඩම්වල පදිංචි කරවන්න. උතුරේ ඉඩම් ප්‍රශ්නයක් නැහැ. හමුදා කඳවුර තිබෙන තැන තුදුන්නාය කියලා ඔවුන්ට යන්න වෙනත් ඉඩම් සොයාගන්න බැරි ප්‍රශ්නයක් නැහැ. ඒ නිසා අභි-සක දෙමළ ජනතාව ප්‍රාණ ඇපයට තබාගෙන ඔවුන්ට කඳවුරුවල දුක් විඳින්න ඉඩ සලසමින් හමුදාව ගෙදර යැවීමේ, හමුදාව ඉවත් කිරීමේ බෙදුම්වාදි වුවමනාව ඉටු කර ගැනීමට අභි-සක දෙමළ ජනතාව පාවිච්චි කරන්න එපා කියන ආයාචනය, මේ යෝජනාව ගෙන ආ අයට ඉදිරිපත් කරමින් මම නිහඩ වෙතවා. සියලු දෙනාට බොහොම පින්.

[2.53p.m.]

ගරු ලක්ෂ්මන් කිරිඇල්ල මහතා (උසස් අධ්‍යාපන හා මහාමාර්ග අමාත්‍යතුමා සහ පාර්ලිමේන්තුවේ සභානායකතුමා)

(மாண்புமிகு லக்ஷ்மன் கிரிஎல்ல - உயர்கல்வி மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்)  
(The Hon. Lakshman Kiriella - Minister of Higher Education and Highways and Leader of the House of Parliament)

Hon. Presiding Member, our Ministry, the Ministry of Higher Education and Highways, has been doing some work silently in the North and East, particularly with regard to roads. The rest of the country got several, I would say thousands of kilometres of roads from an ADB Programme. It is called, "iRoad Programme" and the North and East was left out of it. I think each electorate got about 70 - 80 kilometres of iRoads from the ADB-funded Programme except the North and East. The ADB officers are coming in two weeks' time to Sri Lanka. We have already discussed with the local ADB directors and I am glad to inform you that when they come this time we will confirm an ADB Programme for roads for the North and East. The North will get 1,500 kilometres of carpeted roads and the East will get 900 kilometres of carpeted roads. Not only the North and East, Uva was left out and they will also get; Gampaha and Colombo will also get.

We have written to the Members of Parliament offering money. I do not know whether you have got the letters. Did you get my letter? I have written to all the Tamil MPs from the North and East offering them money to do up roads. -[Interruption.] We have offered them money because they went through a 30-year old war. They have serious problems. Colombo District in the Western Province will be getting an iRoad Programme this year .

Then, with regard to the higher education sector, I would like to mention that we have allocated large sums of money. You may be aware that we have increased the Budgetary allocation for Higher Education by nearly 50 per cent. So, for the development in the Northern Province, we have allocated Rs. 2.361 billion as capital grant for 2016. We have allocated Rs. 1,000 million for the establishment of the Engineering Faculty in the University of Jaffna. Then, under a JICA project we are going to establish a Research and Training complex with six labs including a processing training unit for meat processing, dairy processing and food processing; research and training farm including a special unit and new equipment will be supplied for the Faculty of Agriculture of the University of Jaffna.

Then, the Ministry of Skills Development and Vocational Training will establish a Technical College with the help of GIZ. This is same as the German Technical College in Ratmalana, which is a very esteemed organization. For this, the total fund is Euro 8.4



இதேவேளை, கையிலே அமுதசுரபி ஒன்றை வைத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரம் ஏந்தி அலைவதுபோல், 37 அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்களையே நடைமுறைப்படுத்த விரும்பாமல், அல்லது முடியாமல் "எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை" என்று சம்பந்தப்பட்டவர்கள் பிச்சைப்பாத்திரம் ஏந்தித் திரிகின்றார்கள். அவர்களால் கையில் கிடைத்திருக்கும் மாகாணசபை அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆனால், புதிய அரசியலமைப்புக் குறித்து யோசனைகளை முன்வைத்துக்கொண்டு திரிகின்றார்கள்.

நாமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை வரவேற்கின்றோம். அதற்கான எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கிறோம். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லெண்ண முயற்சிகளை நாம் ஆதரித்தும் வரவேற்றும் வருகின்றோம். ஆனாலும், 13வது திருத்தச் சட்டத்தின்மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களையே நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்போகின்றார்கள்? என்பதே எனது கேள்வியாகும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி தடையென்றார்கள்; முன்னாள் ஆளுநர் தடையென்றார்கள்; முன்னாள் பிரதம செயலாளர் தடையென்றார்கள். ஆனால், ஆட்சி மாறிப் புதிய ஜனாதிபதியும் பிரதமரும், புதிய புதிய ஆளுநர்களும் புதிய பிரதம செயலாளரும் வந்திருக்கிறார்கள். ஆயினும், மாகாண சபையை நடத்துவதற்கு அடுத்தவர்களே தடையாக இருந்து வருவதாகத் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருவதையாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வடக்கு மாகாண சபை என்பது சாதனைக்குரிய சபையாக இல்லாமல், சர்ச்சைக்குரிய சபையாகவே காணப்படுகின்ற நிலை தொடர்கிறது. தமிழர் தரப்பிலிருந்து தமிழ்க் கட்சித் தலைமைகள் இன்று அரசியல் பலத்தோடு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதேவேளை, அதே தமிழ்க் கட்சித் தலைமைகள் மாகாண அரசையும் பெரும்பான்மைப் பலத்தோடு ஆட்சி புரிந்து வருகிறார்கள். எனினும், தமிழ் பேசும் மக்களின் நீடித்த துயரநிலை தொடர் கதையாகவே இருக்கின்றது. இன்று அவர்களும் இதையே கூறுகின்றார்கள். வீதி புனரமைப்புகள் விட்ட குறையில் நிற்கின்றன. மத்திய அரசின் பொறுப்பிலிருக்கும் பிரதான வீதிகள் பெரும்பாலானவை புனரமைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், மாகாண சபையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் உள்நூராட்சி சபைகள் செய்து முடிக்கவேண்டிய உள்ளூர் வீதிகள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

மேலும், மக்களுக்குச் சொந்தமான காணி நிலங்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய எமது மக்களின் காணி நிலங்களைத் துரிதமாக விடுவிக்க வேண்டும். குறிப்பாகச் செழிப்பான வளம் கொண்ட விவசாய நிலங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் போன்றவை இன்னமும் விடுவிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அத்துடன், மீன்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகள் மேலும் வளப்படுத்தப்பட வேண்டும்.

சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். பொலிசாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதா சாரத்திற்கும் சனத்தொகைக்கும் ஏற்ற வகையில் நிலைகொண்டிருத்தல் வேண்டும். வீடிழந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். இதன்போது

கடைப்பிடிக்கப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். வேலையற்ற பட்டதாரிகள் வேலை கேட்டுத் தவமிருக்கிறார்கள். சுகாதாரத் தொண்டர்கள் வேலை கேட்டும் நிரந்தர நியமனம் கோரியும் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். விசேட திட்டம் என்ற வகையில், சமுர்த்தி நிவாரணங்கள் மக்களின் தேவைகளுக்கேற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும். சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கையும் மக்களின் வாழ்நிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும்.

அடுத்து, கௌரவ உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் கேள்விக்கு கௌரவ பிரம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளிக்கும்போது, "யுத்த அனர்த்தத் தினால் தமது உடலில் குண்டுத் துகள்களையும் ஆயுதச் சிதறல்களையும் சுமந்து வாழ்கின்றவர்களுக்கு அரசு விசேட வைத்தியர்களைக்கொண்டு உதவிகள் வழங்கும்" என அறிவித்திருப்பதை வரவேற்கின்றேன். அந்த அறிவிப்பை முறையாக நடைமுறைப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்கள் நன்மையடைவதை உறுதிப்படுத்தவும் அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும். யுத்தம் காரணமாக அங்கவீனமானவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் இயக்கங்களின் போராளிகள் போன்றோரது வாழ்வாதாரங்கள் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

புகையிரதத்தில் பயணம் செய்யும் அங்கவீனமுற்ற படையினருக்கு இன்றுமுதல் சிறப்புப் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் சாதாரண பயணச் சீட்டில் 50 வீத சலுகையைப் பெற்றுக் கொண்டு பயணிக்க முடியுமென்றும் புகையிரதத் திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்கின்றேன். போரினால் தமது அங்கங்களை இழந்த எமது நாட்டுப் பிரஜைகள் சகலருக்கும் இதுபோன்ற சலுகைகளும் முன்னுரிமைகளும் வழங்கப்படுவது அவசியமாகும். எனவே, இதுபோன்ற சலுகைகளும் முன்னுரிமைகளும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும்.

போரை வெற்றிகொள்ளப் படையினர் போராடியதைப் போல், போர் வெற்றிகொள்ளப்படுவதற்குத் தமிழ் மக்கள் தம்மை அர்ப்பணித்திருக்கின்றார்கள். அதில் பெறுமதிமிக்க உயிர்களையும் தமது அங்கங்களையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனத்திலெடுப்பது அவசியமாகும். அதுவே தேசிய நல்லிணக்கத்தை அர்த்த பூர்வமாகக் கட்டியெழுப்பவும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் உதவும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வடக்கின் கல்வி வளர்ச்சி வீழ்ச்சியடைந்து கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனம் செலுத்துவதாக இல்லை. யுத்த காலத்திலும் அதற்குப் பிந்திய காலத்திலும் கல்வி ரீதியாக வடக்கு முன்னேற்றம் கண்டுவந்திருக்கின்றது. நாம் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள். 'படையினரின் கட்டுப்பாடு', 'புலிகளின் கட்டுப்பாடு' என்று பிரதேச ரீதியில் பேதங்கள் பாராமல் கல்வி வளர்ச்சிக்காகப் பல முன்னேற்பாடுகளைச் செய்திருந்தோம். வடக்கு, கிழக்கில் நீடித்த யுத்தம் காரணமாக கல்வியைத் தொடரமுடியாமலும் தொழில்களைத் தொடரமுடியாமலும் சமூகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்போருக்கு தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கு சுயதொழில் முயற்சிகளையும் விசேட திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.





වෙනවා. 2015 ජනවාරි 8වැනි දා මේ රටේ වෙනසක් ඇති කරන්න, මෙමනිපාල සිරිසේන මැතිතුමාට ජනාධිපතිවරයා හැටියට තෝරා ගන්න විශේෂයෙන්ම උතුරු, නැගෙනහිර ජනතාව විශාල කැප කිරීමක් කළා. තමන්ට ලොකු සහනයක් ලබා ගන්න පුළුවන් වෙයි කියා ඔවුන් විශාල බලාපොරොත්තුවක් ඇති කර ගත්තා. ජනවාරි 8වැනි දා ඇති වුණු ඒ වෙනස්වීමත් සමඟ අතිගරු ජනාධිපතිතුමාත්, ගරු රනිල් වික්‍රමසිංහ අග්‍රාමාත්‍යතුමාත් මේ රට භාර ගෙන සංවර්ධනය පටන් ගන්න ගියත්, අපේ රටේ ආර්ථිකය කොයි තරම් ප්‍රපාතයකටද වැටිලා තිබුණේ කියා මේ පාර්ලිමේන්තුවේ ඉන්න හැමදෙනාමත්, අපේ රටේ ඉන්න ජනතාවත් දන්නවා.

ආර්ථිකය සම්පූර්ණයෙන්ම කඩා වැටිලා තිබෙනවා. සංවර්ධනය කියලා අපි ගුවන් විදුලියෙන්, රූපවාහිනියෙන් නැරඹුවේ සංවර්ධන සංදර්ශනයයි. ඇත්ත සංවර්ධනයක් අපේ රටේ සිද්ධ වුණේ නැහැ. චීන කොමියුනිස්ට් කිහිපයක් ඇවිල්ලා ව්‍යාපෘති කිහිපයක් කළා. නමුත් ඒ ව්‍යාපෘතිවලට නියම වටිනාකමට වඩා දෙගුණයක්, තුන්ගුණයක් ගෙවා තිබෙනවා. සමහර ව්‍යාපෘතිවලට පස්ගුණයක් ව්‍යය ගෙවා තිබෙනවා. මේවා ඔක්කොම අපේ ණය පොතට එකතු වුණා.

පසු ගිය දවස්වල ශ්‍රීලන්කන් ගුවන් සමාගම ගැන කථා කරන කොට අගමැතිතුමා පෙන්වුවා, ගුවන් යානා 12ක් ඇණවුම් කරලා තිබුණේ කොහොමද කියලා. Five-star හෝටලයක සුබෝපහෝගී කාමරයක බුදියගෙන ඉන්නවා වාගේ යන්න ඒවායේ කාමර වෙන් කරලා තිබෙනවා. මේ ආකාරයට පවුලක් නඩත්තු කරන්න, පවුලක් සුරැකුම් විදින්න මේ රටේ මහ ජනතාවගේ මුදල් වැය කර තිබෙනවා. අපි කනගාටු වනවා, මේ පාර්ලිමේන්තුවේ හිටපු කිසිම කෙනෙක් -ඒ පැත්තේ අය- මේ සම්බන්ධයෙන් විරුද්ධ නොවීම ගැන. මා දන්නේ නැහැ, මේවා කැබිනට් මණ්ඩලයට ඉදිරිපත් කළා ද කියලා. අද නම් කැබිනට් මණ්ඩලයට නොයෙක් දේවල් ඉදිරිපත් කරනවා. ජනාධිපතිතුමා කැබිනට් මණ්ඩලයට යෝජනාවක් ඉදිරිපත් කළත්, අගමැතිතුමා කැබිනට් මණ්ඩලයට යෝජනාවක් ඉදිරිපත් කළත් අද ඇමතිවරුන්ට නිදහසක් තිබෙනවා, ඒ සම්බන්ධයෙන් ප්‍රශ්න කරන්න. අද ඕනෑම දෙයක් ගැන ඇමතිවරුන් ප්‍රශ්න කරනවා. සමහර කැබිනට් පත්‍රිකා ඉදිරිපත් කරන ඇමතිතුමාට එය ඉවත් කර ගෙන තිබෙනවා. නමුත් එදා මෙදා නිදහසක් අමාත්‍ය මණ්ඩලයට තිබිලා නැහැ. අමාත්‍ය මණ්ඩලය දන්නේ නැහැ, ඒ ගොල්ලන් අනුමත කළේ මොනවාද කියලා.

මේ ආකාරයට රට ණය කරලා, රුපියල් නොව ඩොලර් බිලියන 3ක් ව්‍යය ගිණුම්වලටත් එකතු වෙලා නැහැ. මේ කාරණය රටේ කරුණානායක මුදල් ඇමතිතුමා පැහැදිලිව ප්‍රකාශ කළා. මේවා ඔක්කොම සහවා ගෙන තමයි වැඩ කටයුතු කළේ. නමුත් අපි ඇත්තට මුහුණ දෙන්නට ඕනෑ. ඇත්තට මුහුණ දෙන කොට අපේ රටේ financial position එකත්, අපේ grade එකත් අඩු වුණා. ඒ සම්බන්ධයෙන් අපේ රජයට දොස් කියලා වැඩක් නැහැ. අපි ඇත්ත පොත පෙන්වුවා. දැන් අපට ප්‍රශ්නයක් නැහැ. ගරු ජනාධිපතිතුමා ජපානයට ගිය වෙලාවේ ජපානයෙන් ඩොලර් මිලියන 600ක් අපට ලැබී තිබුණා. වෙන දා අපට ගිනි පොලියට ලැබෙන මුදල් වෙනුවට අද ආධාර වශයෙන් සහ සහන පොලියටයි මුදල් ලැබෙන්නේ. ජේ.ආර්. ජයවර්ධන යුගය නැවත මතක් කරන්නට ඕනෑ. එදා මහවැලි ව්‍යාපාරයට මුදල් ඔක්කොම ලැබුණේ මේ ආකාරයට සහන පොලි යටතේයි. ඒ ආකාරයට තමයි ඉදිරියේදී අපට ණය මුදල් ලැබෙන්නේ.

විශේෂයෙන්ම නැගෙනහිර පළාතේත් ප්‍රශ්න රාශියක් තිබෙනවා. මේ ප්‍රශ්නවලට කඩිනම් විසඳුමක් හැටියට ඉදිරි වසර දෙක තුළ දී විශාල සංවර්ධනයක් ඇති කරන්නට හැකියාවක්

ලැබෙනවාය කියලා මේ ගරු සභාවේ කථා කළ සියලුම මන්ත්‍රීවරුන්ටත්, ඒ වාගේම අපේ විපක්ෂ නායකතුමාටත් පවසන්නට ඕනෑ.

අම්පාරේ දිස්ත්‍රික්කය ගන්නාම අම්පාරේ දිස්ත්‍රික්කයේ අවතැන් වූවන්ගේ සම්පූර්ණ සංඛ්‍යාව 18,310යි. ඒ කණ්ඩායමේ පවුල් 71,286යි. මම සතුටු වෙනවා, අද වෙනකොට අම්පාරේ දිස්ත්‍රික්කයේ එක IDP camps එකක්වත් නැහැ; Resettle කරන්න පවුල් ඉතිරිවෙලා නොමැති වීම සම්බන්ධව. නමුත් අපට ලොකු ගැටලුවක් තිබෙනවා. ඒ තමයි, සම්පූර්ණ පවුල් 1,83,693කින් ස්ථිර ගෙවල්වල ජීවත් වෙන්නේ පවුල් 1,24,021ක් පමණයි. ඒ කියන්නේ අපට අවශ්‍ය කරනවා, ගෙවල් 59,672කුත් ඊට අමතරව කුලී ගෙවල්වල ජීවත් වෙන දරුවන්ට තවත් ගෙවල් 4200 ක් ව්‍යය අවශ්‍ය කරන බව ගණන් බලා තිබෙනවා. ඒ අනුව ගෙවල් 63, 872ක් අම්පාර දිස්ත්‍රික්කයට අවශ්‍ය කරනවා.

පසු ගිය අවුරුදු දහය තුළම රාජපක්ෂ ආණ්ඩුව ගෙවල් හදා තිබෙන්නේ 2005 වර්ෂයේ 907යි, 2006 වර්ෂයේ 331යි, 2007 වර්ෂයේ 60යි, 2008 වර්ෂයේ 108යි. 2009 වර්ෂයේ 158යි. 2010 වර්ෂයේ 480යි, 2011 වර්ෂයේ 987යි, 2012 වර්ෂයේ 1,751යි, 2013 වර්ෂයේ 702යි, 2014 වර්ෂයේ 385යි. සම්පූර්ණයෙන්ම සාදා තිබෙන ගෙවල් ගණන 5889යි.

මේ අවස්ථාවේදී ගරු සජීත් ප්‍රේමදාස ඇමතිතුමාට මගේ ගෞරවය, ස්තූතිය ප්‍රකාශ කරනවා. 2015 වර්ෂයේ අපට ගෙවල් 2861කුත්, ඒ වගේම 2016 වර්ෂයේ ගෙවල් තව 6500කුත් හදා නිම කරන්න අප ඉලක්ක කරනවා. මම ජනතාවට පොරොන්දුවක් වෙලා තිබෙනවා. මේ ගෙවල් 60,000ම 2020 වර්ෂය වෙනකොට කෙසේ හෝ සාදා නිම කරන්නට වැඩ පිළිවෙළක් සකස් කරන්නට අපි බලාපොරොත්තු වෙනවා. ඒ සඳහා අපේ ගරු අගමැතිතුමාගෙනුත් අපට උදව් ලබා ගන්න පුළුවන් කියා මම විශ්වාස කරනවා.

මේ අවුරුද්දේ අපට මිලියන 263ක මුදලක් ලැබී තිබෙනවා. ඒ නැවත පදිංචි වුණු අයට උදවු උපකාර කරන්න. අපට අවශ්‍ය කරන්නේ කෙසේ හෝ මොන ක්‍රමයකින් හෝ නැගෙනහිර පළාතේ ඒ වාගේම උතුරු පළාතේත් අවුරුදු හිඟක යුද්ධයකින් ජනතාවගේ නැතිවුණු ආර්ථිකය නැවත ගොඩ නගන වැඩ පිළිවෙළක් ඇති කරන්නයි. එම නිසා, අපේ තිබෙන fisheries zones දහයෙන් fisheries zones දෙකක් උතුරේ යාපනය, කිලිනොච්චි, වවුනියාව යන මේ දිස්ත්‍රික්ක තුනේ ස්ථාපිත කරන්නට මගේ අමාත්‍යාංශය බලාපොරොත්තු වෙන බව මම විශේෂයෙන්ම කියන්න ඕනෑ. ඒ සඳහා වැඩකටයුතු සැලසුම් කර තිබෙනවා. මේ අවුරුද්දේම අපි ඒවා ස්ථාපිත කරනවාය කියන එක විශේෂයෙන් ප්‍රකාශ කරනවා.

**ගරු මූලාසනාරූප් මන්ත්‍රීතුමා**  
(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)  
ගරු අමාත්‍යතුමාණි, කථාව අවසන් කරන්න.

**ගරු දයා ගමගේ මහතා**  
(மாண்புமிகு தயா கமகே)  
(The Hon. Daya Gamage)

මූලාසනාරූප් ගරු මන්ත්‍රීතුමාණි, මට තව විනාඩියක කාලයක් දෙන්න. කෘෂි කලාප පහක් ස්ථාපිත කරන්නට බලපොරොත්තු වෙනවා. උතුරේ යාපනය ප්‍රදේශයේ හා අම්පාරේ දිස්ත්‍රික්කයේත් ඒ කෘෂි කලාප ඇති කරන්නට පුළුවන්. මේ සඳහා අම්පාරේ දිස්ත්‍රික්කයේ දෙහිඅත්තකන්ඩිය, මහඔය කියන ප්‍රදේශත්





[ගරු බන්දුල ගුණවර්ධන මහතා]

කළා කියන එක සත්‍යයක් නොවෙයි. නිරායුධ, අවිනිසක ලක්ෂ ගණන් ජනයා මිය යන කොට, යුද්ධයට කිසිම සම්බන්ධයක් නැති, දේශපාලනයට කිසිම සම්බන්ධයක් නැති දහස් ගණන් ජනයා මිය යන කොට, රජයේ දේපොළ ඇතුළු පොදු දේපොළ සියල්ල විනාශ වෙන කොට, එවකට පැවති රජයන් විසින් රටේ ජාතික ආරක්ෂාව වෙනුවෙන් යුද මෙහෙයුම් කර තිබෙනවා. එල්ටීටීඊ ත්‍රස්තවාදය මුලිනුපුටා දැමීම සඳහා ලංකාවේ රජය ඉන්දියාවේ සහාය ලබා ගත් අවස්ථා තිබෙනවා. ජේ.ආර්. ජයවර්ධන යුගයේදී ඉන්දු-ලංකා ගිවිසුම අත්සන් කරලා, ඉන්දියන් හමුදාව ගෙනැල්ලා, එල්ටීටීඊ ත්‍රස්තවාදය නිම කරන්නට උතුරු නැගෙනහිර පළාතේ සේවය සඳහා යොදා ගන්නා. එහෙත් යුද්ධය නිම කරන්නට බැරි වුණා.

එදා පැවති යුද්ධය නිසා ජාතික නායකයන් විශාල සංඛ්‍යාවක් ජාතියට අහිමි වුණා. රණසිංහ ප්‍රේමදාස හිටපු ජනාධිපතිතුමා, ගාමිණී දිසානායක මැතිතුමා, ලලිත් ඇතුලත් මුදලි මැතිතුමා, සී.වී. ගුණරත්න මැතිතුමා, ජයරාජ ප්‍රනාන්දුපුල්ලේ මැතිතුමා අපට අහිමි වුණා. අපි සමඟ එදා විපක්ෂයේ හිටිය ලක්ෂමන් කිරිඇල්ල ඇමතිතුමා දන්නවා, අප්පාතුරෙයි අමර්තලිංගම් හිටපු විපක්ෂ නායකතුමා, ඒ වාගේම ලක්ෂමන් කදිරිගාමර් හිටපු විදේශ අමාත්‍යවරයා වැනි වැදගත් ජාතික නායකයන් විශාල සංඛ්‍යාවක් සිංහල, දෙමළ මේ සියලුම පක්ෂවලින් අහිමි වුණාය කියන එක.

අවසානයේ මහින්ද රාජපක්ෂ හිටපු ජනාධිපතිතුමා සේනාධිනායකයා ලෙස කළ සාකච්ඡා සියල්ල අසාර්ථක වුණා. මේ රටේ ජනතාව තමන්ට බියෙන් හා සැකෙන් තොරව ජීවත්වීමට අයිතිය ඉල්ලා සිටි නිසා, එයට කන් දීමක් වශයෙන් මානුෂීය මෙහෙයුමක් කරලා, මීට අවුරුදු හතකට පෙර ත්‍රස්තවාදය මුලිනුපුටා දමලා, සිංහල, මුස්ලිම්, දෙමළ, බර්ගර් සියලු මිනිසුන්ට බියෙන් හා සැකෙන් තොරව ජීවත් වෙන්නට පුළුවන් රටක් නිර්මාණය කිරීමේ ජාතික යුතුකම හා වගකීම ඉෂ්ට කළා.

අද කවුරු කොයි විධියට අවලාද, අපහාස-උපහාස නැඟුවත්, අපට මොන විවේචන ක්‍රියාත්මක, ලංකා ඉතිහාසයේ එතුමා කරපු ඒ සාධාරණ හා යුක්තිසහගත, මව් බිම ආරක්ෂා කිරීමේ ක්‍රියා පිළිවෙත පිළිබඳව ලබා දිය යුතු ගෞරවය එතුමාට, හිටපු ආරක්ෂක ලේකම් ගෝඨාභය රාජපක්ෂ මහතාට, ඒ වාගේම රණ විරුවන්ට ලබා දිය යුතුයි.

ඕනෑම යුද්ධයකදී යම් යම් අකටයුතුකම් හා අසාධාරණකම් සිද්ධ වෙන්න පුළුවන්. ලංකාවේ හමුදාවට සමූල ඝාතනයක් කිරීමේ කිසිම වුවමනාවක් කිවුණේ නැහැ. දෙමළ ජනතාව සමූල ඝාතනය කළේ නැහැ. මානුෂීය මෙහෙයුමක් තුළින්, ඔවුන්ට බේරා ගත හැකි සියලු දෙනා ඉතාම අනුකම්පා සහගතව, දයානුකම්පාවෙන් යුතුව බේරා ගන්නා කියන එක තමයි අප කාගේත් විශ්වාසය.

2009දී යුද්ධය අවසන් වුණාට පසුව වර්තමාන කථානායක ගරු කරු ජයසූරිය මැතිතුමා ඒ ප්‍රදේශවල සිවිල් පාලනය ස්ථාපිත කිරීම සඳහා උතුරු - නැගෙනහිරට යන අවස්ථාවේදී කැබිනට් ඇමතිවරයෙක් වශයෙන් මමත් ඒ අවස්ථාවලට සහභාගි වුණා මට හොඳට මතකයි. යුද්ධය නිම වූ වහාම ඔවුන් තුළ කිසිම විශ්වාසයක් තිබුණේ නැහැ ආණ්ඩුව ඒ ප්‍රදේශවල සිවිල් පාලනයක් ඇති කරන්නට යනවා කියලා. එතැන සිටි සියලුම හමුදා නියෝජිතයන් ගරු කරු ජයසූරිය මැතිතුමා ප්‍රමුඛ අපේ කණ්ඩායමට කිව්වේ, "කවදාවත් අපට සිවිල් අයිතියක් ලැබෙන්නේ නැහැ. මිලිටරිකරණයක් තමයි දිගටම වෙන්නේ. ඔබතුමන්ලා ආවාට, මේ කටයුතු කළාට නිලධාරීන් නැහැ" කියලා.

මොකද, පුරා අවුරුදු 30ක් වෙන් වුණු ප්‍රදේශයක්. ඒ ප්‍රදේශයේ උසාවි නැහැ; රේගුව නැහැ; ආදායම් බදු නැහැ; පොලිසිය නැහැ. මේ සියලුම ක්ෂේත්‍රවල සිවිල් පාලනය ඇති කිරීම ඉතාම විශාල, අසීරු කටයුත්තක්. ඒ අමාරු කටයුත්ත කිරීමේදී මුල් වකවානුවේ ගරු කරු ජයසූරිය මැතිතුමා නායකත්වය දුන්නා. ඉන් පසුව බැසිල් රාජපක්ෂ මැතිතුමා, -යටිතල පහසුකම් සම්පූර්ණයෙන් විනාශ වෙලා. A9 මාර්ගය නැහැ. උතුරට දුම්රිය යන්නේ නැහැ. දුම්රිය මාර්ගයක් නැහැ, රේල් පිලි නැහැ- යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම සඳහා "උතුරු වසන්තය" හා "නැගෙනහිර උදාන" යනුවෙන් මහ දැවැන්ත යටිතල පහසුකම් සංවර්ධන ව්‍යාපෘති ප්‍රමාණයක් කළා.

මම කුඩා කාලයේ විශ්වවිද්‍යාල ශිෂ්‍යයෙක් වශයෙන් සිටියදී යාපනය විශ්වවිද්‍යාලයට එක් වරක් ගිහින් තිබෙනවා. අපේ මිත්‍රයෝ, සිංහල අය එහේ ඉගෙන ගන්නා. සුනිල් ආරියරත්න මහතා ආධුනික සහාය කමිකාවාර්යවරයෙක් වශයෙන් සිටියා. ඒ වාගේම ඒ කාලයේ ධර්මසේන පතිරාජ මැතිතුමා යාපනය විශ්වවිද්‍යාලයේ ආචාර්යවරයෙක්ව සිටියා. සුවර්ත ගම්පහ මැතිතුමා සිටියා. යාපනය විශ්වවිද්‍යාලයේ ඒ ගුරුවරු ඉන්න කාලයේ "පොත්මණි" කියලා චිත්‍රපටියක් හැදුවා. ඒ විශ්වවිද්‍යාල කාලයේ තිබුණු සොදුරු මතකය සම්පූර්ණයෙන් අහෝසි වෙලා, වෙන් වෙලා ඉඳලා ආපසු හැදෙන කාලයේදී මම විශ්වාස කරන්නේ ඒ ප්‍රදේශවල වඩාම පීඩාවට පත් වුණු කොටස දරුවන් කියලායි. මොකද, එල්ටීටීඊ සංවිධානය ලෝකයේ සියලුම ජාත්‍යන්තර පිළිගැනීම්වලට පයින් ගහලා ළමා සොල්දාදුවන් ලෙස අසරණ ළමයින් විශාල සංඛ්‍යාවක් පැහැරගෙන ගිහිල්ලා තමන්ගේ යුදමය ක්‍රියා මාර්ග සඳහා යොදා ගන්නා. පැන, පැන්සල, පොත පත අතට දෙන්නට ඕනෑ අයට සයිනයිඩ් කරලක් බෙල්ලේ බැඳලා යුද්ධයට යොමු කළා. ඒ නිසා දකුණේ දරුවන්ට අධ්‍යාපනය සඳහා දෙන්නට පුළුවන් පහසුකම් මොනවාද, ඒ සියලු පහසුකම් කිසිම අඩුවකින් තොරව උතුරු - නැගෙනහිර ප්‍රදේශයටත් එලෙසින්ම ලබා දිය යුතුයි කියන පැහැදිලි ස්ථාවරයේ මහින්ද රාජපක්ෂ ආණ්ඩුව සිටියා කියන කාරණය හිටපු අධ්‍යාපන ඇමතිවරයා වශයෙන් මම බොහොම වගකීමෙන් ප්‍රකාශ කරන්නට කැමැතියි.

උතුරු පළාත් සභාව පිහිටුවුවාට පසුව මම ගිහිල්ලා විගේනේෂ්වරන් මහ ඇමතිතුමාත්, ඒ ප්‍රදේශයේ අධ්‍යාපන ඇමතිතුමාත් සමඟ මම ලොකු උත්සාහයක් ගන්නා, ඒ ප්‍රදේශයට විශේෂිත, අපි නොදන්නා ගැටලු තිබෙනවා නම් ඒ ටික හඳුනාගෙන ඔවුන්ට අවශ්‍ය සියලුම සම්පත් ටික ලබාදීම සඳහා.

මම සමහර වෙලාවට වර්තමාන විපක්ෂ නායක ගරු ආර්. සම්පත්දත් මැතිතුමාටත් මගේ අමාත්‍යාංශයේදී කථා කරලා කියලා තිබෙනවා, "ඔබතුමාගේ පළාතට ගිහින් ඒ ප්‍රදේශයේ මහ ඇමතිතුමන්ලා සමඟ ඒකාබද්ධ වෙලා උතුරු - නැගෙනහිර දරුවන්ටත් මේ ප්‍රදේශයේ දරුවන්ට තිබෙන සියලු අයිතිවාසිකම්, වරප්‍රසාද ටික දෙන්න මට උදවු කරන්න" කියලා. ඒ අනුව මම සම්පූර්ණ වැඩමුළුවක් පැවැත්වුවා. මගේ අමාත්‍යාංශයේ ලේකම්, අතිරේක ලේකම්වරුන්, විභාග කොමසාරිස්, ජාතික අධ්‍යාපන ආයතනයේ ප්‍රධානි, ග්‍රන්ථ ප්‍රකාශන කොමසාරිස් කියන සියලුම නිලධාරීන් ඉස්සෙල්ලා දවසේ අරගෙන ගිහින් යාපනයේ නතර කරලා පසු දින පළාත් සභාවේ මහ ඇමතිතුමා, අධ්‍යාපන ඇමතිතුමා ඇතුළු උතුරු - නැගෙනහිර සියලුම අධ්‍යාපනඥයන් සමඟ අධ්‍යාපනය පිළිබඳව වැඩමුළුවක් පැවැත්වුවා. මම ඒ වැඩමුළුවේදී මතු වුණු යෝජනා ඇතුළත් පොතක් මුද්‍රණය කරලා තිබෙනවා. මම ඒ පොත මගේ ගෙදර තිබෙන පුස්තකාලයේ තබා තිබෙනවා.

ඒ අය මගෙන් ඉල්ලා සිටියාම, ඒ ඉල්ලා සිටිය දේවල්වලින් මට මොනවාද දෙන්න පුළුවන් වුණේ කියලා ඒ පොතේ

තිබෙනවා. අපි යුනිසෙෆ් ආයතනය සමඟ ළමා මිතුරු පාසල් - child-friendly schools - කියන concept එක පටන් ගත්තේ උතුරේ යුද්ධයෙන් පස්සේ විනාශ වෙලා තිබුණු පාසල් ගොඩ නඟන්නයි. යුනිසෙෆ් ආධාර යටතේ පාසල් 1,500ක් ළමා මිතුරු පාසල් ලෙස සංවර්ධනය කළා. ඒ ගැන යුනිසෙෆ් ආයතනය සාක්ෂි දරයි. ඒ දත්ත අවශ්‍ය නම් ලබා ගන්න පුළුවන්. ගරා වැටිලා විනාශ වෙච්ච, බෝම්බ වැදිලා, මෝටර් වැදිලා විනාශ වෙච්ච පාසල් සියල්ල යුනිසෙෆ් ආයතනය මගින් ළමා මිතුරු පාසල් ලෙස ගොඩ නැඟුවා. ඒ පුංචි ළමයින්ට ඩෙස්, බංකු ආදී කිසිවක් තිබුණේ නැහැ. ඒවා විනාශ වෙලා තිබුණේ. ඒවායින් වැඩි ප්‍රමාණයක් අපි ඔවුන්ට ලබා දුන්නා.

තරුණයෙකු ලෙස නාමල් රාජපක්ෂ මන්ත්‍රීතුමාත් ඒ ප්‍රදේශවලට ගිහිල්ලා විවිධ ආධාර උපකාර කළා. හැම දරුවෙකුම ඉල්ලා සිටියේ කොමිපියුටර් එකක් දෙන්න කියලායි. මොකද, ඒ අයට ඒ අලුත් තාක්ෂණය තිබුණේ නැති නිසා. ඒ නිසා අපි අලුත් සංකල්පයක් යටතේ, හැම දරුවන්ටම පරිගණක 40කින් යුක්ත පරිගණක විද්‍යාගාරයක්, පරිගණක 20කින් යුක්ත භාෂාගාරයක්, ගණිතාගාරයක්, විද්‍යාගාරයක්, දුරස්ථ අධ්‍යාපන ඒකකයක් සහිත මහින්දෝදය පාසල් දහසක් ලංකාවේ සෑම පළාතකටම ලබා දුන්නා. එලෙස ලබා දෙන කොට උතුරු පළාතට විතරක් මහින්දෝදය පාසල් ලබා දීලා තිබෙනවා, 90ක්. නැගෙනහිර පළාතට ලබා දීලා තිබෙනවා, මහින්දෝදය පාසල් 103ක්. මේ පාසල් ඔක්කෝම හදලා ඉවර කළා. කියක් විවෘත කරලා තිබෙනවා ද කියන එක පිළිබඳ වග කීම තිබෙන්නේ ඒ ප්‍රදේශ නියෝජනය කරන මන්ත්‍රීතුමන්ලාට, මන්ත්‍රීතුමියන්ලාට.

සමහර අවස්ථාවලදී හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා එක්කරගෙන ගිහිල්ලා හෝ එහෙම නැති වෙලාවට තමුන්තාත්සේලාටත් ආරාධනය කරලා හෝ මට පුළුවන් පාසල් ප්‍රමාණය මගේ කාලයේදී විවෘත කළා. ඒ ගොඩනැගිලි හදලා ඉවර කරලා තිබෙනවා. කවුරු හරි කියනවා නම් මේ පාසල් 90 හදලා නැහැ කියලා, "ඒ පාසල් හදිලා නැහැ" කියලා තමුන්තාත්සේලා අලුත් අධ්‍යාපන ඇමතිතුමාට කියන්න ඕනෑ. මොකද අපි කවුරුවත් ඒ කොන්ත්‍රාත්කරුවන් හඳුනන්නේ නැහැ. සමස්ත ලංකා ඉදිකරන්නන්ගේ සංගමය තමයි මුළු ලංකාවේම ඒ පාසල් දාහ හදුවේ. ඒ කොන්ත්‍රාත්කරුවෝ සුදුද, කළුද, ඒවායේ කොමිස් කොච්චරද කියන ඒවා අපි දන්නේ නැහැ. මුළු කොන්ත්‍රාත්කුවම ලබා දීලා තිබෙන්නේ එකම මිලකට, හැම ගොඩනැගිල්ලක්ම එකම හැඩයකට, එකම ක්‍රමයට, එකම සම්මතයට, එකම ප්‍රමිතියට සමස්ත ලංකාවේම හදන්නයි. උතුරට 90ක් සහ නැගෙනහිරට 103ක් මහින්දෝදය පාසල් ලබා දීලා තිබෙනවා. පරිගණක විතරක් 64,000ක් මේ පාසල්වලට ලබා දීලා තිබෙනවා. ඒවායින් විවෘත නොකරපු පාසල් තිබෙනවා නම්, කරුණාකර ඒවා විවෘත කර ගැනීම සඳහා කටයුතු කරන්න කියලා මම ඉල්ලා සිටින්න කැමැතියි.

මේ රටේ දරුවන්ට විභාග කේන්ද්‍රීය අධ්‍යාපනයෙන් එලොවටත්, මෙලොවටත් යහපතක් වුණේ නැහැ. බොහෝ දරුවන් සාමාන්‍ය පෙළ සමත් වෙලා තිබෙනවා; උසස් පෙළ සමත් වෙලා තිබෙනවා. සහතික ටික අරගෙන තිබුණාට කරන්න රස්සාවක් නැහැ. ඒ නිසා විභාගය සමත්, ජීවිතය අසමත් ලක්ෂ ගණන් දෙමළ, සිංහල, මුස්ලිම් දරුවන් තමයි ලංකාවේ අධ්‍යාපනයෙන් බිහි කළේ. ඒ දරුවන්ට අවශ්‍ය දක්ෂතාව, කුසලතාව, නිර්මාණාත්මක හැකියාව දෙන්න නම්, අපි ඒ දරුවන්ට නිපුණතා සංවර්ධන අධ්‍යාපනයක් දෙන්න ඕනෑ. ඒ සඳහා මම බොහොම අමාරුවෙන් විවිධ දුෂ්කරතා යටතේ තාක්ෂණවේදී විෂය ධාරාවක් හඳුන්වා දුන්නා. ඒක අලුත් උසස් පෙළ විෂයය ධාරාවක්. ඉංජිනේරු තාක්ෂණය, ජෛව පද්ධති තාක්ෂණය, තාක්ෂණය සඳහා විද්‍යාව කියලා තාක්ෂණවේදී විෂය ධාරාවක් හඳුන්වාලා දුන්නා.

මම අධ්‍යාපන ඇමතිවරයා වශයෙන් හිටපු කාලයේදී වෙන මොනවාටත් නොකළත්, උසස් පෙළ ඉතිහාසය පුරාම පැවැති විද්‍යා, කලා, වාණිජ විෂය ධාරා තුනට අතිරේකව රටේ දරුවන්ට හෙටක් ඇති වන තාක්ෂණික විෂය ධාරාව හඳුන්වා දීම පමණක්ම කළා වුණත්, එය රටක අධ්‍යාපන අමාත්‍යවරයෙකු හැටියට ප්‍රමාණවත් වනවා. උපතුවත් පරම්පරාවල දරුවන්ට ඉංජිනේරු තාක්ෂණය, විදුලි ඉංජිනේරු, මෝටර් රථ ඉංජිනේරු, යාන්ත්‍රික ඉංජිනේරු, ඉලෙක්ට්‍රොනික් ඉංජිනේරු සහ ජෛව පද්ධති තාක්ෂණයන් සමඟ කෘෂිකර්මය, පසු අස්වනු තාක්ෂණය, ආහාර තාක්ෂණය, ගොවිපොළ කළමනාකරණය ඇතුළත් පාඨමාලා හඳුන්වා දුන්නා. මේවා තුළින් දරුවෙකුට තම ජීවිතය වෙනුවෙන් අධ්‍යාපනයක් ලබා දෙන වෙනස ඇති කළා. තාක්ෂණවේදය සඳහා වූ උපාධියක් ලංකාවේ විශ්වවිද්‍යාල පද්ධතිය තුළ කඩදාවත් තිබුණේ නැහැ.

මම ස්තූතිවන්ත වනවා, ලක්ෂ්මන් කිරිඇල්ල ගරු උසස් අධ්‍යාපන ඇමතිතුමාට. එතුමාගේ කාලයේදී තමයි තාක්ෂණවේදී විෂය ධාරාවට පළමුවෙනි ළමයි පිරිස බඳවා ගත්තේ. හැබැයි, ගත්ත ළමයි ප්‍රමාණය ප්‍රමාණවත් නැහැ. මම විශ්වවිද්‍යාලත් එක්ක සැලසුම් කරලා තිබුණේ තුන්දාහක ළමයින් පිරිසක් බඳවා ගන්නයි. නමුත්, බඳවාගෙන තිබෙන්නේ දෙදාහක ප්‍රමාණයක්. එතැන මේ වාගේ පොඩි ප්‍රශ්නයක් තිබෙනවා.

ලංකා ඉතිහාසයේ පළමුවෙනි වතාවට මේ විෂය ධාරාවට විශ්වවිද්‍යාලයට ළමයින් දෙදාහක් ඇතුළත් වෙනකොට, රජයේ පාසල්වලින් තමයි ඇතුළත් වෙන්න ඕනෑ. නමුත්, අවාසනාවකට පුද්ගලිකව මේ විෂයයන් ඉගෙන ගෙන, විභාග ලියලා සමත් වුණ කාර්මික විද්‍යාලවල ළමයින්ද මෙවර ඇතුළත් කරගන්න යනවා. ඒ ක්‍රමවේදයත් නිවැරදි කළොත් හොඳයි.

මේ තාක්ෂණවේදී විෂය ධාරාව සඳහා 2013 වර්ෂයේ උතුරේ පාසල් 13ක් සහ 2014 වර්ෂයේ උතුරේ පාසල් 33ක් මම ආරම්භ කරලා තිබෙනවා. 2013 වර්ෂයේ නැගෙනහිර පළාතේ පාසල් 20ක් සහ 2014 වර්ෂයේ පාසල් 31ක් වශයෙන් පාසල් 51ක් ආරම්භ කරලා තිබෙනවා. 2013 වර්ෂයේ උතුරු පළාතේ මේ විෂය ධාරාව සඳහා ශිෂ්‍යයන් 2,051ක් ඉඳලා තිබෙනවා. 2014 වර්ෂයේ නැගෙනහිර පළාතේ ශිෂ්‍යයන් 2,378ක් ඉඳලා තිබෙනවා. මහින්ද රාජපක්ෂ ආණ්ඩුව යටතේ දකුණු පළාතේ දරුවන්ට වාගේම උතුරු-නැගෙනහිර පළාත්වල දරුවන්ටත් ඉංජිනේරු තාක්ෂණය, ජෛව පද්ධති තාක්ෂණය ඉගෙනීමට අවස්ථාව ලබා දීලා තිබෙනවා.

මම පුදුම වෙනවා, මීට පෙර මන්ත්‍රීතුමෙක් කලා කරපු විධියට. හීනෙන් නැහිට්ටා වාගේ කිසිම දෙයක් කෙරුණේ නැහැ වාගේයි එතුමා කලා කළේ. සම්පූර්ණයෙන්ම විනාශ වෙච්ච රටක් ආපහු ගොඩ නඟනකොට දවසකින් ප්‍රාතිභාර්යය පාත්‍ර බැහැ. අලුත් වෙනස්කම් අද ඒ දරුවන්ට ලැබෙනවා. අධ්‍යාපනයේ මේ ඇති කරපු වෙනස පදනම් කරගෙන, සමස්ත ලංකාවේ උසස් පෙළ විභාගයේ ප්‍රතිඵලවලින් ඉහළම ලකුණු ලබපු ශිෂ්‍යයා යාපනයෙන් බිහි කරන්න අපට පුළුවන්කම ලැබුණා. මේ දරුවන් අතර උතුරේ, දකුණේ කියලා වෙනසක් තිබුණේ නැහැ.

අපි ඊට අතිරේකව, උතුරේ පාසල්වල දරුවන් සහ දකුණේ පාසල්වල දරුවන් අතර ක්‍රීඩා තරග ඇති කරන්න පටන් ගත්තා. ඒ වාගේම වෙනත් සංස්කෘතික උත්සව පැවැත්වුවා. සමහර අවස්ථාවල අපි සී. ඩබ්ලිව්.ඩබ්ලිව්. කන්නන්ගර මැතිතුමාගේ අනුස්මරණය සිදු කළේත් යාපනයට ගිහිල්ලා. ඒ වාගේම, යම් යම් අවස්ථාවල ඒ ශිෂ්‍යයන් කොළඹ දිස්ත්‍රික්කයේ ගෙවල්වලට ගෙන්වාගෙන, ඒ ගෙවල්වල නතර කර ගෙන සතියක් පමණ ඒ පාසල් ළමුන් සමඟ එකට වැඩ කළා. යාපන දිස්ත්‍රික්කයේ දරුවන්

[ගරු බන්දුල ගුණවර්ධන මහතා]

හෝමාගම මහින්ද රාජපක්ෂ විද්‍යාලයේ තිබුණ වැඩසටහනකට ඇවිල්ලා, කොළඹ ගෙවල්වල නතර වෙලා ඉඳලා පාසල් සමඟ එකට වැඩ කළා. යාපනයේ ගෙදර රණ්ඩුවක් ඇති වුණාම එක දුටුවිම ලමයෙක් ගෙදරින් පැනලා කොළඹ පිටකොටුවට ඇවිල්ලා බස් එක හොයා ගෙන, කොළඹ නවාතැන් දුන්න ලමයාගේ - යාළුවාගේ- ගෙදරට තමයි ඇවිල්ලා තිබෙන්නේ. ඒ ගැන පුවත් පත්වල පවා ලිපි පළ වෙලා තිබුණා. මේ විධියට ජාතීන් අතර සමභීය ඇති කරන්න අපි සද්භාවයෙන් යුතුව කටයුතු කරලා විශාල මෙහෙවරක් කරලා තිබෙනවා.

ඊයේ ආචාර්ය සරත් අමුණුගම මැතිතුමා කියලා තිබුණා, අපි අධ්‍යාපනය විනාශ කළා කියලා. එතුමා ආචාර්ය උපාධියක් ලබපු කෙනෙකු හැටියට මර්චින් සිල්වා මහතාගේ ගණයට වැටීම පිළිබඳ මට තිබෙන්නේ පුදුම පශ්චාත්තාපයක්. මොකද, ලංකාවේ විශ්වවිද්‍යාලවලින් මෙවැනි ආචාර්ය උපාධි දීපු අයත් බිහි කළා නේද කියන එක පිළිබඳව. මේ ක්‍රියාදාමය හරහා මේ රටේ ඇති වුණු ආරක්ෂාව තවදුරටත් එලෙසින්ම පවත්වාගෙන යා යුතු වෙන්නේ, ඕනෑම රටක, ඕනෑම ජන වර්ග තුළ අන්තවාදී කොටසක් ඉන්න නිසා. ඒ අන්තවාදී පිරිස තුළ විවිධ වේතනා ඇති වෙනවා. මොකද, බෙදුම්වාදය සඳහා වන රටින් පිටස්තර බලවේගයක් තිබෙන බව අපි අමතක නොකළ යුතුයි.

**ගරු මූලාසනාරුව මන්ත්‍රීතුමා**  
(*මාණ්ඩුමුතු තலைමෙතාභ්‍රාමුම උග්‍රාභිභාණ් අචාර්කණ්*)  
(The Hon. Presiding Member)

ගරු මන්ත්‍රීතුමනි, ඔබතුමාට තව විනාඩි දෙකක කාලයක් පමණයි තිබෙන්නේ.

**ගරු බන්දුල ගුණවර්ධන මහතා**  
(*මාණ්ඩුමුතු පණ්ණාල කුණචාර්තණ්*)  
(The Hon. Bandula Gunawardane)

හොඳයි. මා පසු ගිය කාලයේ කළ යුරෝපා සංචාරයේදී දැක්කා, එල්ටීටීඊ සංවිධානය වෙනුවෙන් පින්තූර ගහලා ප්‍රංශයේ මුදල් එකතු කරන ව්‍යාපාර තිබෙනවා. ඒ වාගේම ජයලලිතා අල්ලපු රටේ ඉඳන් බොහෝම පැහැදිලිව කියනවා, ලංකාවේ ඊළමක් ඇති වෙන්න උදව් කරනවායි කියලා. මේ තිබෙන තත්ත්වය තුළ, මේ රටේ සිටින යම් කොටස්වලටත් මේ විස බීජ කවනකොට යම් කිසි කාලපරිච්ඡේදයක් යන තෙක් හමුදාව මේ රටේ උතුරු නැහෙනහිර ප්‍රදේශවල ජනතාව සමඟ ඉතාම සහයෝගයෙන් - ඔවුන් මර්දනය කිරීම සඳහා නොවෙයි, ඔවුන්ගේ ජීවිත ගොඩ නැඟීම සඳහා- සිටිය යුතුයි කියන ස්ථාවරයේ තමයි අපි සිටින්නේ.

මා අවසාන වශයෙන් කොස්ගම ප්‍රදේශයේ, එහෙම නැත්නම් අපේ සීනාවක ප්‍රදේශයේ කැලණි මීටියාවතේ ඇති වුණු මහා බෙදවැවකය ගැනත් සඳහන් කරන්න කැමැතියි. හමුදා කඳවුරක් නොවෙයි එතැන තිබෙන්නේ. ලංකාවේ තිබෙන විශාලම අවි ගබඩාවයි එතැන තිබුණේ. ගරු දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමාත්, මමත් ඒ කාලයේ වන්දිකා කුමාරතුංග මැතිනියට කිව්වා, ඒ ගබඩාවට එතැනට ගෙන යන්න එපායි කියලා. ඊට පස්සේ ගෝඨාභය රාජපක්ෂ ආරක්ෂක ලේකම්වරයා මේ ගබඩාවේ තිබුණු අවි විටින් විට එතැනින් ඉවත් කළා. ඔයාමඵවට හා තවත් ප්‍රදේශයකට මෙය ගෙන යන්නත් සැලසුම් කර තිබුණා. ඊට අතිරේකව වේයන්ගොඩට මේකේ කොටස් ගෙන ගියා. මෙහි තිබුණු ආයුධ, බර අවි ප්‍රමාණය අඩු කරමින් තිබුණේ. නමුත්, පසු ගිය අවුරුදු එකහමාර තුළ ඒ සඳහා ප්‍රමාණවත් සැලකිල්ලක් දැක්වුවේ නැහැ. ඒ නිසා අද ඇති වෙලා තිබෙන විනාශය තුළ අපේ ප්‍රදේශයේ අපේ හිතවත් දොති හිත මිත්‍රාදීන් විශාල ප්‍රමාණයක්

පීඩාවට පත් වෙලා තිබෙනවා. එදිනම අපි මේ සඳහා ප්‍රායෝගිකව මැදිහත් වුණා. අග්‍රාමාත්‍යතුමා, අපේ රුවන් විජයවර්ධන මැතිතුමා ඇතුළු ආණ්ඩුවත් මැදිහත් වුණා. අද අගමැතිතුමා ප්‍රතිඥාවක් දුන්නා, ඒ ප්‍රදේශයේ නිවසක් නැතිව, උන්හිටි නැතිව අසරණ වෙලා ඉන්න අයට ගෙවල් කුලී වශයෙන් රුපියල් 50,000 බැගින් ගෙවන්න ආරම්භ කළායි කියලා. ඒ ප්‍රදේශයේ ජනතාව ඉතාම දුෂ්කරතා මධ්‍යයේයි සිටින්නේ. ඒ නිසා රජය අනෙක් සියලු දේවලට වඩා ප්‍රමුඛත්වය දීලා ඒ අයට වන්දි මුදලක් ගෙවන්න කටයුතු කරන්න කියලා-

**ගරු මූලාසනාරුව මන්ත්‍රීතුමා**  
(*මාණ්ඩුමුතු තலைමෙතාභ්‍රාමුම උග්‍රාභිභාණ් අචාර්කණ්*)  
(The Hon. Presiding Member)

ගරු මන්ත්‍රීතුමනි, ඒ මුදල දුන්නේ ගෙවල් කුලී වශයෙන් නොවෙයි, ඒ අයට ජීවත් වීම සඳහා නේද?

**ගරු බන්දුල ගුණවර්ධන මහතා**  
(*මාණ්ඩුමුතු පණ්ණාල කුණචාර්තණ්*)  
(The Hon. Bandula Gunawardane)  
ගෙවල් කුලී වශයෙනුයි.

**ගරු මූලාසනාරුව මන්ත්‍රීතුමා**  
(*මාණ්ඩුමුතු තலைමෙතාභ්‍රාමුම උග්‍රාභිභාණ් අචාර්කණ්*)  
(The Hon. Presiding Member)  
ගෙවල් කුලී වශයෙන්ද?

**ගරු බන්දුල ගුණවර්ධන මහතා**  
(*මාණ්ඩුමුතු පණ්ණාල කුණචාර්තණ්*)  
(The Hon. Bandula Gunawardane)  
ඔව්. මාසයකට රුපියල් 50,000ක්.

**ගරු සුජීව සේනසිංහ මහතා (ජාත්‍යන්තර වෙළෙඳ රාජ්‍ය අමාත්‍යතුමා)**  
(*මාණ්ඩුමුතු සුඤ්ච සේනසිංහ - සර්වඥේෂ චාර්තතක ඉරාඤ්ඤාභ්ක අචමෙඡ්ඡර්*)  
(The Hon. Sujeewa Senasinghe - State Minister of International Trade)  
තමන්ට තිබුණු නිවාසවල නැවත පදිංචිවීමට නොහැකි සියලු දෙනාට.

**ගරු බන්දුල ගුණවර්ධන මහතා**  
(*මාණ්ඩුමුතු පණ්ණාල කුණචාර්තණ්*)  
(The Hon. Bandula Gunawardane)  
ඔව්. මොකද, ඉන්න තැනක් ඇත්තේම නැත්නම් දරු පවුල් එක්ක කොහේ හෝ තැනක ගෙයක් කුලියට අරගෙන නතර වෙන්න ඕනෑ. ඒ අයට වන්දියක් ගෙවීමේ යුතුකමක්, වගකීමක් තිබෙනවා. ඒ වාගේම භාතියට පත් වූ ව්‍යාපාර නැවත පවත්වා ගෙන යන්න අපි ඔක්කොම දේශපාලන පක්ෂ පාට හේදයෙන් තොරව ඒ අයට සහයෝගය දිය යුතුයි. ගරු සුජීව සේනසිංහ රාජ්‍ය අමාත්‍යතුමා නියෝජනය කරන්නේ කොළඹ දිස්ත්‍රික්කය. අපි සියලු දෙනාම එකතු වෙලා මේ අය වෙනුවෙන් උපකාර කළ යුතුයි. මොකද, මේ අය පොදුවේ හිතනවා අපි ඔක්කෝම මේ අයට කිසිම පිළිසරණයක් වෙන්නේ නැහැ; මේ අය වෙනුවෙන් මැදිහත් වෙන්නේ නැහැ කියලා. ඒ අයගේ වේදනාව සාධාරණයි. මොකද, ඒ අය හිතන තරම් ඉක්මනට අවශ්‍ය ප්‍රතිකර්ම කෙරුණේ නැහැ. ඒ නිසා -

**ගරු සුජීව සේනසිංහ මහතා**  
(*මාණ්ඩුමුතු සුඤ්ච සේනසිංහ*)  
(The Hon. Sujeewa Senasinghe)

ගරු මන්ත්‍රීතුමනි, ඇත්තටම ඒ කටයුතු කිරීමට ප්‍රායෝගික අපහසුතාවක් තිබෙනවා. හමුදාවට වුණත් ගැටලු තිබෙනවා, එම අවි ආයුධ ගිනිගත් ප්‍රදේශයේ තිබෙන බෝම්බ ආදිය තවමත්









[ගරු ඩී. ඩී. ඩබ්ලිව්. විමලවීර දිසානායක මහතා]

මම දන්නා දේ අනුව ලෝකයේ කිසිම රටක හොඳ යුද්ධයක් නැහැ. නරක සාමයකුත් නැහැ. ඒ නිසා මේ යුද්ධයේ නරක තමයි මෙතැන අද විවිධාකාරයෙන් අපි සාකච්ඡා කරන්නේ. ඒ යුද්ධයේ බිහිසුණුකම, එහි කදුළු, ලේ, ඒ සියල්ල දැකපු මිනිහෙක් විධියට මට කියන්න තිබෙන්නේ, මේ යුද්ධයට පෙරත් ඉඩමක ප්‍රශ්නයක් තිබුණා. යුද්ධයෙන් පස්සෙන් මේ සභාවේදී අපි වැඩිපුරම කථා කරන්නේ ඉඩමක ප්‍රශ්නයක් පිළිබඳවයි. මේ ඉඩමේ ගැටලුව සංසාරය වාගේ දිගයි. මම හිතන්නේ නැහැ, මේ සාකච්ඡා කිසිවකින් මේ ඉඩමේ ප්‍රශ්නය විසඳාගන්න පුළුවන් වෙයි කියලා.

අද ඊළමක් ගැන කථා කරනවා; බලය බෙදීමක් ගැන කථා කරනවා; ෆෙඩරල් විසඳුමක් ගැන කථා කරනවා. ඒ වාගේ විවිධ දේවල් කථා කරනවා. හැබැයි අපි අවංකවම පිළිගත යුතුයි, දෙමළ ජනතාවට සාධාරණ ගැටලුවක් තිබෙන බව. ඒකට විසඳුමක් ඕනෑ. කවුරු හෝ කියනවා නම්, යුද හමුදාව එහෙම නැත්නම් සන්නද්ධ හමුදාව ඉවත් කරලා සම්පූර්ණ ඉඩම් සියල්ලම දෙමළ ජනතාවට නිදහස් කරන්න කියලා. එහෙම නම් ඊළඟ ප්‍රශ්නය හැටියට අපිට කථා කරන්න වෙනවා, 1983 වන විට 20,000ක් හිටපු සිංහල මිනිස්සු කොහේද ඉන්නේ කියලා. ඒ ගොල්ලන්ට මොකද වුණේ? 1993දී පැය 48ක් ඇතුළත උතුරු පළාතේ මුස්ලිම් ජනතාවට පිටවෙන්න කියලා එල්ටීටීඊ සංවිධානයෙන් කිව්වා. ඒ මුස්ලිම් ජනතාව එදා ඇදිවන පිටින් ඇවිල්ලා, තවමත් පුත්තලම අනාථ කඳවුරුවල ඉන්නවා. ඒ වාගේම මම දන්නවා, අම්පාරේ සමහර තැන්වල හිටපු දෙමළ ජනතාවට ඔවුන්ගේ ඉඩම් අද වන තුරු හම්බ වෙලා නැති බව. ඔවුන්ට ඒ ඉඩම අහිමි වුණා. ඒ ඉඩම් සමහර අය අල්ලා ගෙන ඉන්නවා. මඩකලපුවේ හිටපු සිංහල ජනතාවගේ ඉඩම් අද ඔවුන්ට හිමි නැහැ. වාලව්වේන, ජයන්තිපුර, එරාචුර්, පුල්ලුමලෙයි, කොස්ගොල්ල, සික්කුමඩුව ආදී මේ ගම් සියල්ලම මට කියන්න පුළුවන්. ඒ ප්‍රදේශවල ඒවන් වුණ සිංහල මිනිස්සුන්ගේ ඉඩම් අද ඒ මිනිස්සුන්ට නැහැ. මේ තත්ත්වය තුළ උතුරෙන් සම්පූර්ණයෙන්ම යුද හමුදාව, එහෙම නැත්නම් සන්නද්ධ හමුදාව ඉවත් කරන්න කියලා කෙරෙන යෝජනාවට අපට එකඟ වෙන්න පුළුවන්කමක් නැහැ. මේ රටේ හැමතැනම හමුදා කඳවුරු තිබෙනවා. එක්දහස් අටසිය ගණන්වල සිට මේ හමුදා කඳවුරු තිබුණා. අද තිබෙන්නේ ඉඩම් බේරා ගැනීම සඳහා හමුදාව අත්පත් කරගෙන ඉන්නවාය කියන ඉඩම් ටික ගන්න එකද? එහෙම නැත්නම්, හමුදාව සතුරන් විධියට සලකනවාද?

ශ්‍රී ලංකා සන්නද්ධ හමුදාව සතුරන්ද? අපි පොඩ්ඩක් ඉතිහාසයට ගිහිල්ලා බැලුවොත්, ශ්‍රී ලංකා ඉතිහාසයේ 1912දී තමයි පළමුවැනි වතාවට මහජන නියෝජිතයෙක් ඡන්දයෙන් පත් කරගෙන තිබෙන්නේ. ඒ විධියට ඉතිහාසයේ පළමුවැනි වතාවට ඡන්දයකින් පත් කරගන්න මන්ත්‍රීවරයා සිංහල කෙනෙක් නොවෙයි. මුස්ලිම් කෙනෙක් නොවෙයි. සිංහල, දෙමළ මිනිස්සු ඔක්කෝම එකතු වෙලා 1912දී පත් කරගත්තේ, සර් පොන්නම්බලම් රාමනාදන් මැතිතුමායි. 1916දී මේ රටේ දෙවැනි වතාවටත් මහජන නියෝජිතයා විධියට ඡන්දයෙන් එකම මන්ත්‍රීවරයා ලෙස පත් කරගත්තේ සර් පොන්නම්බලම් රාමනාදන් මැතිතුමායි.

ශ්‍රී ලංකාවේ නිදහස් අරගලය සඳහා පිහිටුවා ගත් ජාතික සංගමයේ පළමුවෙනි නායකයා සර් පොන්නම්බලම් අරුණාවලම්. එතැන් සිට මුල් යුගයේ ඉඳලා දෙමළ, මුස්ලිම්, සිංහල සියලු දෙනා එක්ව නිදහස වෙනුවෙන් සටන් කෙරුවා. හැබැයි, 1921 ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනයේදී ඇති වූ ප්‍රශ්නයක් නිසා එදා දෙමළ ජනතාව, දෙමළ නියෝජිතයෝ අපෙන් වෙන් වෙන්න වෙලා ගියා. එදා සිට අද දක්වාම මේ වෙන්වීම එක් කරන්න බැරි වුණා. සිංහල නායකයින්ගේත් වැරදි තිබුණා. දෙමළ නායකයින්ගේත් වැරදි

තිබුණා. ඒකේ ප්‍රතිඵලය විධියට සිංහල, දෙමළ, මුස්ලිම් මිනිස්සු හැම කෙනාගේම ලේ මේ මාතෘ භූමිය තුළ හැලී ගියා. කොස්ගම ප්‍රශ්නයේදී සිංහල මිනිස්සු කොපමණ පීඩාවට පත් වුණාද, ඒ වාගේමයි අපට යුද්ධයේදී මුහුණ දෙන්න වුණේ කියලා හිතේ අමාරුවක් තිබෙන අය කියාවි. ඔව්, ඒක හරි. උඩින් බෝම්බ දමන කොට දරුවාට කිරි දෙමින් සිටි දෙමළ අම්මා මැරුණා. ඒවා අපි පිළිගන්නවා.

මූලාසනාරූඪ ගරු මන්ත්‍රීතුමනි, ඒ වාගේම ගෝනගල සිද්ධිය මම මගේ ඇස් දෙකෙන් දැක්කා. දරුවන් ඇතුළුව පනස්දෙනෙකුත් කපා කොටා මරලා ගොඩ ගසා තිබුණු හැටි මම මගේ ඇස් දෙකෙන් දැක්කා. එදා බුල්ඩෝසරයෙන් හාරපු වළේ පනස්දෙනෙකුගේ මළ මිනී දමපු පෙට්ටි 52ක් තැන්පත් කරන කොට එතැන සිටි මිනිස්සු ඇඬුවේ මුහුද ගොඩ ගලන්න වාගේයි. ඒ කඳුළුවලින් මහ පොළොව තෙමී ගිය ආකාරය අපි දැක්කා. ඒ ගැන කිසිම වෛරයක් මේ දෙමළ ජනතාව කෙරෙහි මා තුළ නැහැ. මම ඒවා සම්පූර්ණයෙන් හිතෙන් අමතක කරලා තිබෙන්නේ. මම අවුරුදු විස්සකට ආසන්න කාලයක් අනාථ කඳවුරක සිටි කෙනෙක්. මම අවුරුදු විස්සකට ආසන්න කාලයක් රැයක් හරියට නිදා ගත්තේ නැහැ. ආතතියෙන් සහ පීඩනයෙන් තමයි එදා මම සිටියේ. ඒ යුද්ධයේ පීඩනය තිබුණේ දෙමළ ජනතාවට පමණක් නොවෙයි. මුස්ලිම් ජනතාවටත් තිබුණා. අපටත් තිබුණා.

ප්‍රියන්ත කියලා මගේ සහෝදර ගුරුවරයෙක් සිටියා. ඔහුගේ ගෙදරට කොටි පැනපු දවසේ මම යනකොට අවුරුදු හතරේ පුංචි දරුවා අනේ අරගෙන ඔහු මගේ ඉස්සරහට ආවා. "බුදු සර්, මගේ පුතා පාන්දර තුනේ සිට කථා කරන්නේ නැහැ. පුතාට කියන්න කෝ 'තාත්තේ' කියලා කථා කරන්න" කියා ඔහු මට කිව්වා. මම ළඟට ගිහිල්ලා ළමයා අතට අරගෙන බලන කොට ළමයාගේ බෙල්ල කපා වෙන් කරලා. කාටවත් වරදක් නොකරපු ඒ කිරි දරුවා මැරුම් කෑවේ ඇයි? ඒ නිසා මේ යුද්ධයේදී එක පාර්ශ්වයකට විතරක් ඇහිල්ල දිගු කරන්න එපා. ඒ පාර්ශ්ව සියල්ලම වැරදියි. ඒක අපි පිළිගන්නවා. හැබැයි, මේකේ විසඳුම ඊළම කියලා හිතන්නත් එපා. ඔබේ වෛරක්කාරයා හමුදාව කියලා හිතන්නත් එපා. 40,000කට අධික අහිංසක දෙමළ ජනතාවක් එල්ටීටීඊ අතින් මැරුම් කෑවා. 1988-89 කැරැල්ලේදී සිංහල බෞද්ධ තරුණ තරුණියෝ 60,000ක් හේවිසි, හොරණෑ, පාවඩ, පාංශුකුල, මතක වස්ත්‍ර කිසිත් නැති ටයර් එකේ, තෙල් ගැලුමේ දැවී ගියා.

එක්සත් ජාතික පක්ෂයේ වග කිවයුතු කවුරුවත් දැන් මේ ගරු සභාවේ නැහැ. ඒ අය මේ කථාව අහ ගෙන ඉන්නවා නම් මම ඒ ගොල්ලන්ට කියන්න කැමැතියි, මේ යුද්ධයේ ආරම්භකයෝ රාජපක්ෂලා නොවන බව; පසු ගිය ආණ්ඩුව නොවන බව. 1977 වසරේදී සිරිමාවෝ බණ්ඩාරනායක මැතිනිය එක ධජයක් යටතේ තමයි මේ රට ජේ.ආර්. ජයවර්ධන හිටපු ජනාධිපතිතුමාට භාර දුන්නේ. 1983 වසරේදී මේ යුද්ධය ආරම්භ කළේ එක්සත් ජාතික පක්ෂ ආණ්ඩුව. අපේ සම්පන්දන් මැතිතුමා ඇතුළු මේ දෙමළ නායකයන්ට මතක තිබෙනවා නම් කියන්න, 1982 වසරේදී පොත් තුන්ලක්ෂයක් සමඟ දෙමළ ජනතාවගේ සංස්කෘතියේ හදවත වාගේ තිබුණු යාපනය පුස්තකාලය ගිනි තබා විනාශ කළේ කවුද කියලා. මේ යුද්ධයේ ආරම්භකයෝ කවුද? ඒ වාගේම 1982 වසරේදී සංවර්ධන සභා මැතිවරණයේදී දකුණෙන් සිංහල මිනිස්සු ගෙනිහිල්ලා, ඡන්දය මං කොල්ල කලා, ඡන්දය ගැන තිබුණු විශ්වාසය නැති කරලා, උතුරේ තරුණයෝ අතට තුවක්කුව දෙන තැනට වැඩ කළේ කවුද? අද මේ ඔක්කෝම ජාතික සමභිය ගැන කථා කරනවා. සංහිදියාව ගැන කථා කරනවා. හරියට නිකම් මේ යුද්ධය ආරම්භ කළේත්, යුද්ධය නතර කළේත් මහින්ද රාජපක්ෂ කියලායි කියන්න හදන්නේ, නැත්නම් රාජපක්ෂ පාලනයෙන්

කියලායි කියන්න හදන්නේ. හැබැයි මේ යුද්ධයේ නිර්මාතෘවරුන් ඔවුන්. ඒක අවසන් කළේ රාජපක්ෂ ආණ්ඩුව.

මම මුලින් කිව්වා වාගේ ලෝකයේ කිසිම තැනක හොඳ යුද්ධයකුත් නැහැ, නරක සාමයකුත් නැහැ. ඒ යුද්ධයේදී වැරදි සිදු වුණේ නැහැ කියලා කාටවත් කියන්න බැහැ. වැරදි සිදු වුණා. හැබැයි අමතක කරන්න එපා, වේලුපිල්ලේ ප්‍රභාකරන් අතින් දෙමළ නායකයන් ඇතුළු දෙමළ මිනිසුන් හතළිස්දහසක් මැරුම් කාපු බව. අමේරිකානු මහත්මයා, යෝගේෂ්වරන් මන්ත්‍රීතුමා වාගේ අය මැරුවේ අපිද? අපිද, මැරුවේ? නිලන් නිරුවෙල්වම් මැරුවේ අපිද? නැහැ. මේ වැදගත් දෙමළ නායකයෝ සියලු දෙනා එල්ටීටීඊ සංවිධානයෙන් සාකච්ඡා කළා. උමා මහේෂ්වරන්, පද්මනාබා සාකච්ඡා කළා. මෙතැන ඉන්න අපේ ධර්මයේ දේවානන්දා මහත්මයා නව වතාවක් මරන්න හැදුවා. ඒ අපිද? මේ යුද්ධය ආරම්භ කළේ සිංහල මිනිස්සු කියලා කියන්න එපා. මා තුළ දෙමළ, මුස්ලිම්, සිංහල වශයෙන් කිසිම ජාති හේදයක් නැහැ. මම බෞද්ධයෙක්. සියලු සත්ත්වයෝ නිදුක් වෙන්නවා! නිරෝගි වෙන්නවා! සුවපත් වෙන්නවා! කියලා හිතන මිනිහෙක්, මම.

දෙමළ ජනතාව වෙනුවෙන් මේ රටේ පළාත් සභාවක - නැගෙනහිර පළාතේ පළමුවන අධ්‍යාපන ඇමතිවරයා විධියට මම දන්නවා, පළාත් සභාවක වැඩ කරන්න ගියාම නිබන්ධන ප්‍රශ්න මොනවාද කියලා. ඒ නිසා පළාත් සභාවලට යම් සාධාරණ බලයක් බෙදා දිය යුතුයි. මම එතැන ඉන්නවා. මම එය හය නැතුව ඒක කියන්න ඕනෑ, මේ ගරු සභාවට. සාධාරණ බලයක් බෙදන්න ඕනෑ. හැබැයි, 'රිළාම්' ඉල්ලන්න එපා. යම් සාධාරණ බලයක් ඔබට අවශ්‍යයි. අපි ඒක පිළිගන්නවා.

පසු ගිය යුගයේ 'දෙමළ' වීම නිසා මැරුම් කෑවා. සමහර විට 'දෙමළ' වීම නිසා පාරේ යන්න බැරි වුණා. ඒ වාගේම 'සිංහල' වීම නිසා අපේ අය මැරුම් කෑවා. මුස්ලිම් ජනතාවත් මැරුම් කෑවා, 'මුස්ලිම්' වීම නිසා. දෙමළකමයි, සිංහලකමයි, මුස්ලිම්කමයි මැරුම් කෑමට හේතුවක් වෙලා තිබුණා, ඉතිහාසයේදී. පසු ගිය ආණ්ඩුව මොකුත් කළේ නැහැ කියලා කියන්න එපා. මම නැගෙනහිර පළාතේ හිටපු අධ්‍යාපන ඇමතිවරයා. යුද්ධයෙන් විනාශ වුණු පාසල් සිය ගණනක් ආපසු ගොඩ නැඟුවා, මම ඒ පළාතේ අධ්‍යාපන ඇමතිවරයාව සිටියදී. අපට විවෘත කරන්න බැරි වුණේ සාම්පූර්ණ ප්‍රදේශයේ පාසල් හතරක් විතරයි. අනෙක් සියලු පාසල් නැවත විවෘත කළා. මම නැගෙනහිර පළාතේ අධ්‍යාපන ඇමතිවරයාව සිටියදී ඒ පාසල් නැවත විවෘත කළා. 2014 වසරේදී අ.පො.ස. උසස් පෙළ විභාගයේදී ගණිත අංශයෙන් මුළු ලංකාවෙන්ම පළමුවන ස්ථානය ලබා ගත්තේ උතුරු පළාතේ දෙමළ දරුවෙක්. තුවක්කු කටෙන් ලෝකය බලා, ලෙයින් ඉතිහාසය ලියන්නට බලා ගෙන හිටපු තරුණ පරපුර ආපසු පැන අතට අර ගෙන සරස්වතියගේ සෙවණ යට ලෝකය බලන්න පුරුදු වුණේ අපි නිසා. එකොළොස්දහසක් එල්ටීටීඊ ක්‍රියාධරයෝ තුවක්කු එක්ක අත් අඩංගුවට අර ගෙන පුනරුත්ථාපනය කරලා, ඔවුන්ට කන්න බොන්න දීලා, පුහුණුව දීලා, කසාද බන්දලා, ආයුධ වෙනුවට ජීවත් වෙන්න ආයුධ කට්ටලයක් අතට දීලා, සමාජගත කළේ පසු ගිය ආණ්ඩුව.

යාපනයේ ඉදලා කොළඹට කාපටි පාරේ ඇවිල්ලා රාජපක්ෂලා මොකුත් කළේ නැහැ කියලා කියන්න එපා. උතුරේ හැම දුපකක්ම යා කරලා නිබන්ධනේ කාපටි පාරවල්වලින්. මම උතුරට ගිහිල්ලා නිබන්ධනවා, යාපනයට ගිහිල්ලා නිබන්ධනවා, අනන්ත අප්‍රමාණ වාර ගණනක්, මේ මැන ඉතිහාසයේත්, ඇත ඉතිහාසයේත්. එක හමුදා හටයෙක් තුවක්කුවක් අතට අර ගෙන ඉන්නවා මම දැක්කේ නැහැ. එක පොලිස් හටයෙක් තුවක්කුවක් අර ගෙන පාරේ යනවා මම දැක්කේ නැහැ. මම දැක්කේ පැය 24ම බියක් සැකක් නැතුව ඇවිද යන නිදහස් සමාජයක්. ඔබතුමන්ලා

මෙතැන ඉඳ ගෙන සමහර කාරණා මවන්න එපා. **நம்மட மக்கள்! நம்மட ஆட்கள்! நம்மட சகோதரர்கள்!** - අපේ සහෝදර දෙමළ ජනතාවට අපි ගරු කරනවා. ඔවුන්ට මහා දැවැන්ත ඉතිහාසයක්, සංස්කෘතියක් තිබෙනවා. මහා සංස්කෘතික කෝෂ්ඨාගාරයක් තිබුණා. හැබැයි, ඒක විනාශ කළේ අපි නොවෙයි. ඒකට ප්‍රභාකරන් වග කියන්න ඕනෑ. සාධාරණ නායකයෝ සිටියා නම් ඔවුන් මැරුවා. යෝගේෂ්වරන්, අමේරිකානු මහේෂ්වරන්, එහෙම නැත්නම් නිලන් නිරුවෙල්වම්ගේ ඉදලා දෙමළ නායකයන් සියලු දෙනාම සාකච්ඡා කළේ අපිද? නැහැ. ඒ නිසා කරුණාකර මේ ගැන අවධානයෙන් කටයුතු කරන්න. මේකෙන් අසාධාරණයක් වුණේ, දෙමළ ජනතාවට විතරක් නොවෙයි. සිංහල ජනතාවටත්, මුස්ලිම් ජනතාවටත් අසාධාරණයක් වුණා. ඒ දවස්වල කුඹුරට ගියොත් මරණය, ගේ ඇතුළේ හිටියොත් මරණය, පාරේ ගියොත් මරණය, ඉස්කෝලට ගියොත් මරණය. මේ මරණයේ දේශයට ජීවිතය දුන්නේ කවුද කියා අපි හොඳට කල්පනා කර බලමු.

දෙමළ ජනතාවගේ රැකියා සම්බන්ධයෙන් දැන් සමහර අය තර්ක කරනවා. දෙමළ නීතිඥයෝ ඉන්නවා; වෛද්‍යවරු ඉන්නවා. ඒ විධියට ඉහළ තනතුරුවල දෙමළ ජනතාව ඉන්නවා තමයි. හැබැයි, පහළ මට්ටමට එනකොට, මීට කලින් මේ ගරු සභාවේදී ගරු මන්ත්‍රීවරයෙක් සඳහන් කළා වාගේ, -මට මතක නැහැ, ඒ ගැන සඳහන් කළේ ගරු බිමල් රත්නායක මහතා ද කියා. - උතුරේ පාසල්වල රැකියාවලට සිංහල අය මෙහෙත් - කුලියාපිටියෙන්- පත් කර තිබෙනවා නම් ඒක ප්‍රශ්නයක්. දෙමළ දරුවාගේ රැකියා ප්‍රශ්නය විසඳන්න ඕනෑ. ඔවුන්ගේ වුවමනා ඉෂ්ට කරන්න ඕනෑ. මම අධ්‍යාපන ඇමතිවරයා විධියට නැගෙනහිර පළාතේ කටයුතු කළා. හැම දෙමළ දරුවාටම සාධාරණයක් ඉෂ්ට කරන්න බැරි වෙලා තිබෙනවා. හැබැයි, මම අධ්‍යාපන ඇමතිවරයා වශයෙන් කටයුතු කළ කාලයේ ගුරුවරුන් 7,000ක් බඳවා ගත්තා. එයින් 6,000ක් බඳවා ගත්තේ සිංහල මාධ්‍යයෙන් නොවෙයි, දෙමළ මාධ්‍යයෙන්. ඔවුන් දෙමළ මාධ්‍ය උපාධිධාරීන්. මම ඉන්නා කාලයේ සුදුසුකම් ඇති හැම කෙනෙකුටම රක්ෂාවක් දෙන්න මම උපරිම ආකාරයෙන් ක්‍රියා කළා. මගේ සිංහලකමෙන් දෙමළකමට ප්‍රශ්නයක් වුණේ නැහැ; මුස්ලිම්කමට ප්‍රශ්නයක් වුණේත් නැහැ. ඒ නිසා අපි හැමෝටම සමානව හිතන්න පුළුවන් තත්ත්වයකට අපි එන්න ඕනෑ. දෙමළ මිනිහා දෙමළ විධියට හිතන්න ගියොත්, සිංහල මිනිහා සිංහල විධියට හිතන්න ගියොත්, මුස්ලිම් මිනිහා මුස්ලිම් විධියට හිතන්න ගියොත් මේ රට කවදාවත් එක්ව තබන්න පුළුවන්කමක් නැති වෙනවා. ඒ නිසා මේකේ විසඳුම, කෙළවර කොතැනද? මනුෂ්‍යත්වයයි! මනුෂ්‍යත්වයයි!! මනුෂ්‍යත්වයයි!!!

අපි කරුණාව සහ දයාව පිරුණු සමාජයක් හදන්න ඕනෑ. එහි කේන්ද්‍රීය තැන අධ්‍යාපනයයි. අධ්‍යාපනය හරියට තිබුණා නම් මේ යුද්ධය පටන් ගන්න විධියක් නැහැ. ඒ නිසා කරුණාකර අපි හැම දෙනාම මේ භෞතික කාරණාවලින් එහාට ගිය, ආධ්‍යාත්මික ජීවිතයක් ගැන නැවත නැවතත් කල්පනා කර බැලිය යුතුයි කියා මම හැම මොහොතකම ප්‍රකාශ කරන්න කැමැතියි; හැම කෙනාටම ප්‍රකාශ කරන්නත් කැමැතියි.

මම ඉල්ලා සිටිනවා, යුද හමුදාව -සන්නද්ධ හමුදාව- ඔබේ සතුරන් විධියට සලකන්න එපාය කියා. ඔබතුමන්ලාට ඉඩම් ප්‍රශ්න තිබෙනවා නම් අපි ඒක විසඳා ගත යුතුයි. හැබැයි, හමුදාව පලවා හැරීමේ අරමුණින් කථා කරන්න එපා. අපේ පැත්තේ සිදුවුණු දෙයක් අපි උදාහරණයක් විධියට ගනිමු. 1988-1989 කාලයේදී මේ රටේ සිංහල-බෞද්ධ තරුණ තරුණියන් 60,000ක් මැරුම් කෑවේ කොහොමද? සිංහල-බෞද්ධ තරුණ තරුණියන් මැරුම් කෑවේ කාගේ අතින්ද? හැබැයි, මේ උතුරු-නැගෙනහිර පැවැති යුද්ධයේදී දෙමළ දරුවෝ මැරුණේ නැහැ, 1988-1989 කාලයේදී සිංහල දරුවන් මැරුණු තරම්. ඒ නිසා මේ හමුදාවේ ක්‍රියාකාරිත්වය



பிள்ளைகள் கௌரவமாக இருந்தார்கள்; கண்ணியமாக வாழ்ந்தார்கள்; தலைநிமிர்ந்து தன்மானத்தோடு வாழ்ந்தார்கள். யுத்தம் மௌனிக்கப்பட்டது; மீள்குடியேற்றம் நடைபெற்றது; பௌதிக கட்டுமானங்கள் கட்டியெழுப்பப்பட்டன; 'ரோட்' போடப்பட்டது; பஸ் ஓடியது; மின்சாரம் வந்தது; வீடு கட்டப்பட்டது. ஆனால், தற்பொழுது எமது கலை, கலாசாரம் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகின்றது. இதுதான் மிகவும் வேதனைக்குரியது.

யுத்த காலத்திலே எமது பெண்கள் நடுநிசியில் நடுத்தெருவில் தன்னந்தனியே சென்று வந்தார்கள். ஆனால், இன்று பச்சிளம் குழந்தை முதல் படுகிழவி வரை பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஏன், எமது போராளியாகிய இசைப்பிரியா இறுதி யுத்தம் வரை தன்மானத்தோடு, கௌரவத்தோடுதான் இருந்தார். யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்புதான், அவள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டாள். இதனைச் சிறந்தவொரு உதாரணமாக நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏழ்மை, பிள்ளைகளின் பாதுகாப்பின்மை, கலாசாரச் சீரழிவு, கொட்டப்பட்ட பணங்களுக்குச் சரியான திட்டங்கள் அடையாளம் காணப்படாமை, பொலிஸ் நிர்வாகத்தில் சீரினமை, சமூகத்திலே காணப்படுகின்ற மூடநம்பிக்கைகள், பொதுப் போக்குவரத்திலே பெண்கள் எதிர்கொள்கின்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் என்று எமது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை நாங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றாள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இவ்வாறான பாதிப்புக்களை வளரவிட்டுக்கொண்டு வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கென எத்தனை கோடி ரூபாயைக் கொட்டினாலும் எமது இனத்தை மீட்டெடுக்க முடியாத ஒரு செயலாகவே அது அமையும் என்று நான் கருதுகின்றேன்.

பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்ற பொழுது அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்ற வகையிலே தேசிய மட்டத்தில் திட்டங்கள் வகுத்துக் கொடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வகையில் குடிசைக் கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் போன்ற திட்டங்கள் முக்கியப் படுத்தப்பட வேண்டும். அதேநேரம் வடக்கு, கிழக்கிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழ் மொழி தெரிந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தவறினால், பெண்களது விடிவுக்காகச் செய்யப்பட்ட விடயங்கள் என்ன? என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.

வடக்கு, கிழக்கிலே மீள்குடியமர்ந்த எமது மக்களுக்குப் பல வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டமை உண்மைதான்! கௌரவ அமைச்சர் அவர்கள் உரையாற்றுகின்றபோது 97,232 வீட்டுக் கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டார். இருந்தபோதிலும் அங்கு கட்டப்படுவது வீடுகள் அல்ல இரும்புக் கூடுகள் என்று எமது தலைவர் அவர்கள் இங்கே கூறியதை நான் மீண்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புதிய வீடுகள் கட்டுவதற்கு மட்டுமல்லாமல் தாமாகவே மீள்குடியேறிய எமது மக்கள் கடன் பெற்றுத் திருத்தம் செய்த அவர்களது வீடுகளின் பேரிலும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன், இந்த வீட்டுத் திட்டத்திலே அரசு உத்தியோகத்தர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் நான் இங்கு விநயமாகக்

கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், கல்விக்காகப் பல கோடி ரூபாய் கொட்டப் பட்டாலும் இன்றைய இந்த அரசினால் முன்னெடுக்கப் படுகின்ற 'அண்மையிலுள்ள பாடசாலை அதிசிறந்த பாடசாலை' என்ற திட்டத்தின் கீழ் எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் இரண்டு பாடசாலைகள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டுமென்ற பிரமாணத்தின்படி, முல்லைக் கல்வி வலயத்தின்கீழ் நான்கு பாடசாலைகள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். அப்படியிருந்தும், ஒரு பாடசாலைக்கே அந்த ஒதுக்கீடு கிடைத்துள்ளது. எனவே, அந்தக் கிடைக்காத ஒதுக்கீட்டினையும் பெற்றுத்தரவேண்டுமென்று சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்களிடம் நான் மிகவும் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்தது, ஏற்கெனவே உரையாற்றிய கௌரவ கமகே அவர்களும் கௌரவ சுவாமிநாதன் அவர்களும் மீன்பிடி வலயங்கள், விவசாய வலயங்கள் போன்றன ஆரம்பித்தல் தொடர்பாகவும் 103 மில்லியன் ரூபாய் முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்கள். எத்தகைய வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டாலென்ன, எவ்வளவு கோடி ரூபாய் இந்த மீன்பிடிக்கெனக் கொட்டப்பட்டாலென்ன, இந்த மீள்குடியமர்ந்த மக்கள் மீன்பிடி தொடர்பாக எதிர்கொள்கின்ற பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அவர்களுக்காகவென இவ்வாறு செலவழிக்கப்படும் பணம் முழுவதும் பிரயோசனமற்றதாகவே போகும். உதாரணமாக, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலே வாழ்கின்ற மீன்பிடிக்குடும்பங்கள் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அனுமதியற்று அத்துமீறி வந்து தென்னிலங்கை மீனவர்கள் அங்கு மீன்பிடித்துச் செல்வதும், தரித்துநின்று மீன்பிடிப்பதும் சட்டவிரோதமான செயலாக வளர்ந்துகொண்டு போகின்றது.

மேலும், அட்டை பிடிக்கும் தொழிலுக்கு அனுமதி வழங்கப்படுவது, தென்பகுதியிலிருந்து வரும் மீனவர்கள் சட்டவிரோதமாக 'டைனமைற்' உபயோகித்து வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்துக்கொண்டு செல்வது, கரையிலிருந்து 2,700 மீற்றர் வரையே கரைவலையை வலிக்க வேண்டுமென்று சட்டம் இருந்தாலும் அதை மீறி மீன்பிடிப்பது போன்ற நிகழ்வுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த 02.04.2016 அன்று கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் முல்லைத்தீவுக்கு வருகைதந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுப்பதாக எமது மக்களுக்கும் மீன்பிடி சமாசங்களுக்கும் தெரியப் படுத்தியிருந்தும், இன்றுவரை எதுவும் நடைபெறாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற வகையில் பணத்தைக் கொட்டுவது, வலயங்கள் அமைப்பது, அபிவிருத்தி வேலைகளை பௌதிக ரீதியாகச் செயற்படுத்துவது என்பன வற்றுக்கு அப்பால், மக்கள் தன்மானத்தோடும் கௌரவத்தோடும் தமிழர் என்று தலைநிமிர்ந்து வாழக்கூடியதாக பல்வேறுவிதமான திட்டங்களை முன்வைப்புகள்! என்று கூறி, அமர்கின்றேன். நன்றி.

ஒர் இலாசனார் உன் தீவு

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)

Thank you very much. The next speaker is Hon. (Mrs.) Vijayakala Maheswaran. You have 15 minutes.

[பி.ப. 4.46]

ගරු විජයකලා මහේස්වරන් මහත්මිය (ළමා කටයුතු රාජ්‍ය අමාත්‍යවරයා)

(மாண்புமிகு (திருமதி) விஜயகலா மகேஸ்வரன் - சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்)  
(The Hon. (Mrs.) Vijayakala Maheswaran - State Minister of Child Affairs)

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திலே பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்ப மளித்ததற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி அதாவது, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் 100 நாள் வேலைத் திட்டத்திலே எங்களுடைய வடக்கு மாகாணத்தில் வலி. வடக்கு பிரதேசத்தில் 2,000 ஏக்கர் காணிகள் மக்களின் கைகளில் மீளக் கொடுக்கப்பட்டுள்ளன; கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 20 வருட காலமாக கைதிகள் சிறைச்சாலைகளிலே வாடிக்கொண்டிருந்தார்கள். இவர்களை கடந்தகால அரசாங்கத்தில் இருந்த, இன்றைய அரசாங்கத்தில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற துரோகிகளும் இனவாதிகளும் சேர்ந்துதான் கைதிகளாகக் கினார்கள். இன்று அவர்கள் கைதிகளை விடுதலை செய்யுமாறு கூறிக்கொண்டு வருகிறார்கள். இவர்களுடைய இந்தக் கருத்துக்கு எங்களுடைய அரசாங்கம் செவிமடுக்காது. ஆனால், அரசாங்கம் கைதிகளைப் படிப்படியாக விடுதலை செய்துகொண்டு வருகின்றது என்பதை இந்த உயரிய சபையிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு, இந்த 100 நாள் வேலைத்திட்டத்திலே - 2015ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் அங்கவீன முற்றவர்களுக்கு அவர்களின் தகுதி தராதரத்தை இனங்கண்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு கிராமத்துக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் கிராமம் தோறும் அந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 75 வீதம் அரசாங்கத் தினுடைய பணமும் 25 வீதம் மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் அது வழங்கப்பட்டது.

மேலும், இந்த அரசாங்கத்தினால் விலைவாசிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் விலைவாசிகள் அதிகரித்துக் காணப்பட்டன; வெள்ளைவான் கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம் போன்றவை நடந்தன. ஆனால், இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்திலே கொலை, கப்பம், சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு போன்ற அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. [இடையீடு] உங்களுக்குத் தெரியும், எந்தவொரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் - அபிவிருத்தியடைந்த நாடாக இருக்கலாம், அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருக்கலாம் - அங்கு குறைநிறைகள் இருக்கத்தான் செய்கின்றன. எமது நாட்டிலே 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகளைப் படிப்படியாகத்தான் நிறுத்தமுடியுமே தவிர, இந்த அரசாங்கத்தாலும்சரி, இன்னொரு

அரசாங்கம் வந்தாலும் சரி, உடனடியாக இவற்றை நிறுத்த முடியாது. இதை நான் உங்களுக்குத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் வேலைக்கு அமர்த்தலாம். ஆனால், 18 வயதுக்கு உட்பட்ட மலையகத்தைச் சேர்ந்தவர்கள்தான் கொழும்பிலும்சரி, வேறு இடங்களிலும்சரி, வீடுகளிலும் கடைகளிலும் பொது நிறுவனங் களிலும் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எமது அமைச்சின்மூலமாக அவர்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாதென்று நிறுத்தி யிருக்கிறோம். இதற்காக எங்களுடைய அமைச்சு ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபருடாக பிரதேச செயலகங்கள் மூலமாகக் கருத் தரங்குகளை நடத்திவருகின்றது. சிறுவர்கள் எங்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்பதை உடனடியாகத் தெரிவிக்கும்படியும் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும் படியும் நாங்கள் கூறிவருகின்றோம். இந்த நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தால்தான் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

அதேபோல், வடமாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர் முதல் முதியோர்வரை பல்லாயிரக் கணக்கானோர் அங்கவீனமுற்றுக் காணப்படுகின்றார்கள்.

வட மாகாணத்திலே அங்கவீனமுற்ற 30,000 பேர் இருக்கின்றார்கள். 100 நாள் திட்டத்திலே அவர்களை இனங்கண்டு அவர்களுக்கு மூவாயிரம் ரூபாய் வீதம் உதவி வழங்கி வருகின்றோம். கடந்த வருடமும் அதை வழங்கினோம்; இந்த வருடமும் வழங்கினோம். அதேபோல், எங்களுடைய வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் எடுத்துக் கொண்டால் அங்கு 90,000 பெண்கள் போரினால் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றார்கள்; 12,000 முதியோர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள்; தங்களுடைய பெற்றோர்களை இழந்த 9,000 சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கான சரியான பாதுகாப்பையும் அனுசரணையையும் எங்களுடைய அரசாங்கத்தினூடாக நாங்கள் வழங்கி வருகின்றோம். இவர்களை கடந்தகால அரசாங்கம் வீதியில்தான் விட்டது. அவர்களுக்கான முழு நடவடிக்கையையும் எங்களுடைய அரசாங்கத்தான் எடுத்து வருகின்றது.

அத்தோடு வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் உள்ள தொண்டர் ஆசிரியர்கள், பதிற்கடமை புரியும் அதிபர்கள், கல்வியற் கல்லூரிகளில் கற்பிக்கின்ற விரிவுரை யாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்று எங்களுடைய அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். கடந்த 100 நாள் திட்டத்திலும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்தோம். அந்த வகையில், எங்களுடைய அரசாங்கம் அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமுகமாக அந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். அதை எங்களுடைய அரசாங்கம் கட்டாயம் செய்யும்.

நாங்கள் போக்குவரத்து வீதிகளைத் திருத்தியிருக்கிறோம். கடந்த 100 நாள் திட்டத்தினூடாகவும் இந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகவும் உட்கட்டமைப்பு வீதிகளைக்கூட நாங்கள் திருத்தியிருக்கின்றோம். உட்கட்டமைப்பு வீதிகளைத் திருத்துவதென்பது மாகாண சபையால் செய்யப்படவேண்டிய ஒன்றாகும். ஆயினும், அமைச்சர்களோடு கலந்தாலோசித்து

மத்திய அரசாங்கத்தினூடாக கூடியளவு நிதியை எங்களுடைய வடக்குக்கு நாங்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். அதேபோல் இந்த வருடம் வடக்கில் 1,500 கிலோ மீற்றர் நீளமான வீதிக்கும் கிழக்கு மாகாணத்தில் 900 கிலோ மீற்றர் நீளமான வீதிக்கும் நிதியொதுக்கி வைத்திருப்பதாக எனக்கு முன்னர் உரையாற்றிய எங்களுடைய அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.

இன்று எங்களுடைய அரசாங்கத்தின் ஊடாக யாழ். மாவட்டத்திலே வழங்கிய வீடுகள் பற்றிக் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே கூறப்பட்டிருந்தது. அங்கு மூவாயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு குடும்பத்துக்கு எட்டு இலட்சம் ரூபாய் வீதம் கல்வீடு வழங்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் போராளிகள், அங்கவீன முற்றவர்கள், தனியாக வாழ்பவர்கள் போன்றோரை இனங்கண்டு முன்னுரிமை அடிப்படையில்தான் குறித்த வீடுகள் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த காலத்தில் அரசியல் வாதிகளே வீட்டுக்குரியவர்களை இனங்கண்டு வழங்கினார்கள். இன்று எங்களுடைய அரசாங்கத்திலே கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் பிறந்திருக்கின்றது. ஆனால், கடந்தகால அரசாங்கத்தில் அதிகாரிகள் வாய் கட்டப்பட்ட நிலையில்தான் தங்களுடைய வேலைகளைச் செய்து வந்தார்கள். அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கவில்லை. வாய் கட்டப்படுவது கதிகாமத்திலும் செல்வச்சந்தியிலும் தான். அங்கு வாய் கட்டித்தான் பூசை செய்யப்படுகிறது.

குடும்பங்களுக்கும் தலா ஓர் இலட்சம் ரூபாய் வீதம் வாழ்வாதாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த ஓர் இலட்சம் ரூபாயானது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகவே வழங்கப்பட்டிருக்கின்றது. மலசலகூடங்கள் மற்றும் வீடுகளைப் புனரமைப்பதற்கு 2 இலட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. சீமெந்துப் பைகள் வழங்கப் படுகின்றன. இவை அனைத்தும் அரசாங்க அதிபரின் ஊடாகப் பிரதேச செயலகங்களுக்குக் கொடுக்கப்பட்டுப் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. பிரதேச செயலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத்தான் இவற்றை வழங்கி வருகின்றார்கள். எனவே, இதில் எந்தவிதத்திலும் அரசியல் செல்வாக்குக்கு இடமில்லை. அரசியல் செல்வாக்குச் செலுத்துவதற்கு அங்கு எந்தவிதத்திலும் அங்கீகாரம் வழங்கப் படவில்லை என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எங்களுடைய மாவட்டத்திலே ஓர் இலட்சத்து அறுபதாயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. அதேபோல் பன்னிராயிரம் குடும்பங்களுக்குக் காணிகள் இல்லை. ஆகவே, இன்று அரசாங்கம் 65 ஆயிரம் வீடுகளை வழங்க முன்வந்திருப்பதை நான் இந்த இடத்திலே வரவேற்கின்றேன். இருந்தபோதிலும் இந்த 65 ஆயிரம் வீடுகளில் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் ரணசிங்க பிரேமதாச அவர்கள் வீடுகளை வழங்கியிருந்தார். இன்று அந்த வீடுகள் இருக்கின்றதா என்பதைப் போய்ப் பார்க்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. நீங்கள் தாராளமாகப் போய்ப் பார்த்த பிறகு குறித்த வீட்டுத் திட்டம் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம். இன்று அந்த வீடுகள் உடைந்த நிலையிலும் சிதைந்த நிலையிலும் காணப்படுகின்ற அதேவேளை சில இடங்களில் குறித்த வீடுகள் இல்லை. அந்த வகையில் இன்று அந்தக் காலத்தில் வீடுகள் வழங்கப்பட்ட 1,500 குடும்பங்களிடம் அந்த வீடுகள் இல்லை. இது புறம்பானதொரு தரவு.

அதேநேரம் இந்த 65 ஆயிரம் வீடுகள் சம்பந்தமாக எங்களுடைய எதிர்க் கட்சித் தலைவர் அவர்களும் கருத்துக் கூறியிருக்கின்றார். அந்தக் கருத்துக் கட்டாயம் செவிமடுக்கப்பட வேண்டும். எங்களுடைய அரசாங்கத்துக்கு அதில் பாரியதொரு பொறுப்பு இருக்கின்றது. யாராவது நிதியைத் தருகின்றார்கள் என்பதற்காகச் சும்மா இரண்டு வருடங்கள் வாழக்கூடிய வீடுகளை அங்கு கொடுக்கக்கூடாது. அந்த வீடுகள் எந்த மாகாணத்துக்கு வழங்கப்படுகின்றதோ, அந்த மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளோடு கட்டாயம் கலந்தாலோசித்துத்தான் அந்தத் வீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு, நான் முன்னர் குறிப்பிட்டவாறு யாழ். மாவட்டத்திலே பன்னிராயிரம் குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. நாங்கள் அவர்களை நிச்சயமாக கிளிநொச்சி மாவட்டத்திலே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். ஒரு கிராமத்தில் இரண்டாயிரம் குடும்பம் வீதம் குடியேற்றப் படுவார்களாக இருந்தால், அரசாங்கம் கட்டாயம் அவர்களுக்கான காணிகளையும் வீடுகளையும் வழங்குவதுடன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். அங்கு பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளி போன்ற அனைத்தும் வீதிப் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இந்த வசதிகள் செய்து கொடுக்கப்படுவது பற்றி உறுதியளிக்கப்படும் பட்சத்தில்தான் நாங்கள் அந்தக் குடும்பங்களோடு அதுபற்றிப் பேச முடியும். குறிப்பாக அங்கு கல்வி வசதிகள் இருக்கும் பட்சத்தில் கட்டாயம் அவர்கள் அங்கு மீள்குடியேறுவார்கள். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

கச்சீவுப் பிரதேசமானது, இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப் பட்டதாகும். அங்கு நான் சென்றிருக்கின்றேன். அங்கு நாங்கள் கட்டாயம் ஒரு தேவாலயத்தை அமைக்க வேண்டும். அதேபோல் ஓர் இந்து ஆலயத்தையும் அமைக்க வேண்டும். இரண்டு நாட்டு மக்களும் அங்கு ஒற்றுமையாக வந்து சென்று ஆலய வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் அந்தப் பிரதேசம் எங்களுடைய மக்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது என்பதைக் கவனத்திற் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.

மேலும், வட மாகாணத்தில் சுவீகரிக்கப்படுகின்ற காணிகள் பற்றிய விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன். இன்று ஆராயிரம் ஏக்கர் தனியார் காணிகளை முப்படைகளும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும், மூவாயிரம் வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்களையும் முப்படைவினர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார்கள். அரசாங்கம் உடனடியாக அவற்றை எங்களுடைய மக்களின் கைகளில் பாரப்படுத்த வேண்டும். நான் பிறந்த இடமான காரைநகர் பிரதேசத்திலே வலந்தலைச்சந்தி, கோவளம், நீலங்காடு, பாலாவோடை போன்ற இடங்களில் 100 ஏக்கர் காணிகளும் அதேபோல் திருவடிநிலை, துன்னாலை, மாதகல், நாவாந்துறை, ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள காணிகளும் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, மேலே நான் கூறிய இடங்களிலுள்ள காணிகளின் சுவீகரிப்பு பற்றிய வர்த்தமானி அறிவித்தல் உட்பட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில் உள்ள காணிகளின் சுவீகரிப்பு பற்றிய வர்த்தமானி அறிவித்தல்களை இரத்துச் செய்ய வேண்டும். இவை இரத்துச் செய்யப்பட்டுத் தமிழ் மக்களின் தனியார்

[ஒரு பீச்சைலா டீபீலர்ன் டீபீலம்]

காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். இது எங்களுடைய முக்கியமான ஒரு வேண்டுகோளாகும். ஏனென்றால், இவை கடந்த கால அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டாலும், அரசாங்கம் மாறும்போது இது சம்பந்தமாக வடக்கிலுள்ள எங்களுடைய தலைவர்கள் இப்போதைய அரசிலுள்ள தலைவர்களோடு பேசியிருக்கின்றார்கள். ஆகையால், இந்த மக்களின் சொந்தக் காணிகளை அவர்களிடம் வழங்குமாறு நாம் கேட்கின்றோமே தவிர, வேறு மாற்றுக் காணிகளைக் கேட்கவில்லை.

இந்த அரசாங்கம் ஒரு 'நல்லாட்சி' அரசாங்கம். மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் வர இருக்கின்றார். அவர் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் விழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்தவேளை 32 முகாம் களில் வாழ்கின்ற எங்களுடைய வலி. வடக்கு மக்களைத் திடீரெனப் போய்ச் சந்தித்திருக்கின்றார். சந்தித்தவேளை அவர், "உங்களை நான் 6 மாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வேன்" என்று கூறியிருந்தார். அதற்கான இடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக மேதகு ஜனாதிபதி அவர்கள் எனக்குக் கூறியிருந்தார். அந்த இடம் அந்த மக்களின் சொந்த இடமாக இருக்கவேண்டும். அவர்களது சொந்தக் காணிகளுக்காகத்தான் அவர்கள் வேறிடங்களுக்குச் செல்லா திருந்தார்கள். அதில், 1000 குடும்பங்கள் மீனவக் குடும்பங்களாகும். மயிலிட்டி, பலாலி, கே.கே.எஸ் போன்ற இடங்களில் வாழ்ந்த அந்த மக்கள் கடலோரத்தை அண்டிய பிரதேசத்தில் வாழ்ந்தால்தான் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தங்களது குடும்பங்களைக் கொண்டுவந்த முடியும்.

இந்த இடத்தில் நான் மேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் எங்களுடைய மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மேலும், மயிலிட்டிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யும் போது மயிலிட்டித் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்தால், ஒரு வருடத்திற்குப் பின்னர் அந்த மக்கள் இந்த அரசாங்கத்தில் தங்கி வாழமாட்டார்கள். ஆனால், அவர்கள் இன்றும் அரசாங்கத்தில் தங்கி வாழவில்லை. அவர்களுக்கு எந்தவித நிவாரணங்களும் கூட வழங்கப்படவில்லை.

மேலும், எங்களுடைய இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்புக்களானவை ஏனைய மாகாணங்களில் எப்படி வழங்கப்படுகின்றதோ, அதே விதத்தில் விகிதாசார அடிப்படையில் கட்டாயம் வழங்கப்படவேண்டும். கடந்தகால அரசாங்கத்தினால் இந்த வேலை வாய்ப்பானது வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. வேறு மாகாணங்களிலிருந்து வட மாகாணத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகையால், எங்களுடைய இளைஞர் யுவதிகள் இன்று பல்கலைக்கழகம் சென்று படித்துவிட்டு வேலையில்லாத நிற்கின்றார்கள். தற்போது எங்களுடைய பல்கலைக்கழகத்தில் நூற்றிற்கு மேற்பட்ட வெற்றிடங்களுக்கான நியமனங்களை நாங்கள் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டத்திலுமிருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்குக் கொடுத்திருக்கின்றோம். அதிலும் 35 பேர் ஐந்து வருடங்களாக நிரந்தர நியமனம் கிடைக்காதவர்கள். எனவே, அவர்களை உள்வாங்கித்தான் நாங்கள் ஏனையோரை நியமிப்பதற்கு முன்வந்தோம்.

எனக்கு முன்னர் பேசிய கௌரவ உறுப்பினர் விமலவீர திசாநாயக்க அவர்கள் யாழ். மாவட்டத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அதாவது வட மாகாணத்தைப் பற்றிக்

கூறியிருந்தார். அவர் வட மாகாணத்தைப் பற்றிக் கூறுவதற்கு எந்தவித தகுதியும்ற்றவர். கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களுடைய கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் அவர் கலந்துகொண்டு பேசியிருக்கின்றார். அவரது உரையில், "யோகேஸ்வரன், அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன்" போன்றோரைக் கொன்றவர் பிரபாகரன் என்று கூறியிருக்கிறார். இவருக்கு இந்தக் கொலைகளைச் செய்தவரின் பெயர் தெரியுமாக இருந்தால், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், எனது கணவர் மகேஸ்வரன் ஆகியோரைக் கொன்றவர்களின் பெயர்களை ஏன் சொல்ல முடியாது? இனவாதிகளும் துரோகிகளும் பழைய பெயர்களைச் சொல்லி இனவாதத்தைத் தூண்டுவதுபோல், எங்களுடைய இந்தத் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் குழப்ப நிலையைக் கொண்டுவருவதற்காகவே கௌரவ உறுப்பினர் அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார். அவர் எங்களுடைய தமிழ்த் தலைவர்களுடைய பெயர்களை யே கூறத் தகுதியற்றவர். எனவே, அதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்த கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களுக்கு நன்றி.

ஒரு இலாஃஸாருட் டீபீலர்ன்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

The next speaker is the Hon. Seeniththamby Yoheswaran. You have seven minutes.

[பி.ப. 5.02]

ஒரு ஃபீலர்ன் டீபீலர்ன் டீபீலம்

(மாண்புமிகு சீனித்தம்பி யோகேஸ்வரன்)

(The Hon. Seeniththamby Yoheswaran)

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இன்று எங்களது கட்சியினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் பேசுவதையிட்டு முதலில் மகிழ்ச்சியடைகின்றேன். 'நல்லாட்சி' என்று இப்போது கூறப்படுகின்ற காலகட்டத்திலே, நல்லாட்சியைக் குழப்புகின்ற பல செயற்பாடுகளும் இடம்பெறுவதை இச்சபையிலே நான் சுட்டிக்காட்ட வேண்டியவனாக இருக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலே காரமுரை என்கின்ற ஒரு பகுதியிருக்கின்றது. அந்தப் பகுதியிலே முன்பு சிங்கள மக்கள் குடியிருந்ததாகக் கூறி, அங்கு 178 குடும்பங்கள் குடியமர்த்தப்பட வேண்டுமென்று கிழக்கு மாகாண ஆளுநர்மூலம் மட்டக்களப்பு மாவட்ட அரசு அதிபருக்கும் வாகரைப் பிரதேச செயலாளருக்கும் வேண்டுதல் விடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே முன்பு வாழ்ந்த மக்கள் மீள்குடியேற்றப் படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமையும் இல்லை; அவர்கள் கட்டாயம் குடியேற்றப்பட வேண்டும். ஆனால், இந்தப் பகுதியில் எந்தக் காலத்திலும் சிங்கள மக்கள் எவரும் குடியிருக்கவில்லை. இது சம்பந்தமாக ஆராயுமாறு அரசு அதிபரையும் பிரதேச செயலாளரையும் கேட்டபோது, அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று அவர்கள் கூறியிருந்தார்கள். நீண்ட காலத்தின் பின்னர் சிங்களத்திலே காணி அனுமதிப்பத்திரம் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. எங்களது மாவட்டச் செயலகம் - கச்சேரியிலே ஒருபோதும் சிங்களத்திலே காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. எனவே, இது எவ்வாறு வந்தது என்பது கேள்விக்குறியாகவுள்ளது.



அதேவேளையில், அந்த 178 குடும்பங்கள் அங்கு வாழ்ந்திருந்தால், அது ஒரு கிராமமாக இருந்திருக்கும்; அந்தக் கிராமத்துக்குப் பெயர் இருந்திருக்கும்; அந்த மக்கள் வாக்காளர் இடாப்பிலே பதியப்பட்டிருப்பார்கள். அந்த மக்கள் அங்கு வாழ்ந்திருந்தால், விவசாயம் செய்திருந்தால், அவர்களுக்கு PLR இருந்திருக்கும். அதுதவிர, அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு அந்த ஊரின் பெயரில் பதிவுகள் இருந்திருக்கும். ஆகவே, எந்தவித ஆவணமும் அற்றநிலையில் திடீரென அங்கு காணி அனுமதிப்பத்திரம் வந்திருப்பதை மிகவும் விசித்திரமான விடயமாகவே நாங்கள் கருதுகின்றோம். ஆகவே, இவ்வாறான நடைமுறையை நல்லாட்சி நடைபெறு கின்ற இந்த அரசாங்கத்திலே நாங்கள் எதிர்க்கின்றோம்; இவ்வாறான நிலைமைகள் ஏற்படக்கூடாது.

அதைவிட, நீண்டகாலமாக கிரான், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலே எங்களது தமிழ் மக்கள் கால்நடைகளை வளர்ப்பதற்காக மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்திய காணிகளில் தங்களது மாடுகளை மேய்க்கச் சென்ற வேளையிலே தாக்கப்பட்டு வந்தார்கள். அதுதொடர் பாக நாங்கள் பலதடவைகள் இந்தச் சபையிலே குரல்கொடுத்திருக்கின்றோம். ஆனால், என்ன நடந்திருக்கின்றதென்றால், அம்பாறை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் எல்லையடுகின்ற மாந்தலையாற்றுப் பகுதியில் எங்களது மாவட்டத்துக்குட்பட்ட இடத்திலே மாதுறு ஓயா பகுதியிலிருக்கின்ற சகோதர இனத்தைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திடீரெனக் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். அங்கு ஒரு பௌத்த விகாரையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இது எங்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. ஏனென்றால், அந்தப் பகுதி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரியதென்று தற்போது சுட்டிக் காட்டுகின்றார்கள். அவ்வாறெனில், அந்த மக்கள் ஏன், திடீரெனக் குடியேற்றப்பட்டார்கள்? இதனை நல்லாட்சிக்கு ஏற்படுத்துகின்ற ஒரு குழப்பநிலையாகவும் திட்டமிட்ட சதியாகவுமே நாங்கள் கருதுகிறோம். எனவே, இதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்; அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் அங்கு ஏற்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். அங்கு வாழ்ந்த மக்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் குடியேற்றுவதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பு மில்லை; அதற்கு நாங்கள் பூரண ஆதரவாக இருக்கின்றோம். ஆனால், திட்டமிட்ட குடியேற்றத்தை நாங்கள் எதிர்க்கின்றோம்.

அதுமாத்திரமின்றி, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலே காயாங்கேணி என்கின்ற பகுதியிலே காயாங்கேணிப் பாலத்திற்கு அருகாமையில் முன்பு இராணுவ முகாம் இருந்தது. இராணுவம் அங்கு இருக்கும்போது தமது வழிபாட்டுக்காக சிறிய பௌத்த வழிபாட்டுத் தலத்தை ஏற்பாடு செய்திருந்தது. இப்போது இராணுவம் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால், திடீரென தம்பலகாமத்தைச் சேர்ந்த இரண்டு பௌத்த பிக்குகள் அங்கு வந்து சிறுகொட்டகை அமைத்துக்கொண்டு அந்த இடத்தில் விகாரை கட்டப்போவதாகச் சொல்லி அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு சிங்கள மக்கள் வாழ்கிறார்களென்றால் விகாரைகள் அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை. தனித் தமிழ் மக்கள் வாழுகின்ற அதாவது, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வாழுகின்ற இடத்திலே என்ன தேவைக்காக விகாரையை அமைக்க வேண்டும்? ஆகவே, இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் குழப்புவதற்கு சிலர் தொடங்கியிருக்கிறார்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் இந்தச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்று நான் கருதுகின்றேன்.

இவை தவிர, எங்களது மாவட்டத்திலே இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அண்மையிலே கிரான் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பூலாக்காடு கிராம அதிகாரி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் காட்டுப் பகுதிகளில் ஊடுருவி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலே ஈடுபட்டிருந்தபோது, அங்கு திடீரென உழவு இயந்திரத்திலே பெரும்பாலான முதிரை மரங்களை ஏற்றியவாறு இராணுவத்தினர் வந்திருக்கிறார்கள். அதாவது, சட்டவிரோத மரங்களைக் கடத்துகின்ற செயலிலே அந்த இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தார்கள். அதனை நிறுத்த வேண்டுமென்று அந்தக் கிராம அதிகாரி அந்த இடத்திலே கூறியதன் நிமித்தம், அவர் இராணுவத்தினரால் தாக்கப் பட்டிருக்கிறார். பின்னர் அவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் இராணுவத்தினர் பொலிஸாரைப் பயன்படுத்தி தங்களது குற்றத்தை மறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும். இதில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இராணுவம் சில இடங்களிலே பொதுமக்களின் காணிகளில் இருந்துகொண்டிருக்கின்றனர். புணானையிலே காணி உறுதியிருக்கின்ற மக்களின் காணிகளில் இராணுவம் இருப்பதன் காரணமாக மக்கள் அந்தக் காணிகளில் இருக்க முடியாத சூழ்நிலையிருக்கின்றது. ஆகவே, மக்களின் காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறே முறக் கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியால யத்திலும் இராணுவம் குடியிருப்பதன் காரணமாக அந்தப் பாடசாலையை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலைமை இருக்கின்றது. இதனால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகவே, இராணுவம் அங்கிருந்து வெளியேறி அந்தப் பாடசாலையை அந்தப் பகுதி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டும். அதேபோன்று குருக்கன்மடம் கிராமத்திலும் பாடசாலையில் இராணுவம் அமர்ந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, இராணுவம் பாடசாலை களிலிருந்து வெளியேறி வேண்டும். அவர்களுக்கு வேறு இடங்களில் ஏற்ற இடங்களை ஒதுக்கிக் கொடுப்பதைப் பற்றி நான் இங்கு குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், பாடசாலை களிலோ, பொதுமக்களின் குடியிருப்புக் காணிகளிலோ இராணுவம் குடியிருப்பது நிறுத்தப்பட வேண்டும். இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த விடயங்களிலே கூடிய கவனம் செலுத்தவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேநேரத்தில் கடந்த காலங்களிலே யுத்த சூழ்நிலைகளின் நிமித்தம் அங்கு பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். தொழிலின்மை எங்கள் மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. வாழைச்சேனை தேசிய கடதாசிக் கம்பனி, கும்புறுமுலை அச்சகம், தேவபுரத்தில் இருக்கின்ற அரிசி ஆலை, மணூரில் இருக்கின்ற ஓட்டுத் தொழிற்சாலை, முன்பு கதிரவெளியில் இயங்கிய ஓட்டுத் தொழிற்சாலை போன்றவை புனரமைக்கப்பட்டு அங்கிருக்கும் மக்களுக்கு தொழில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நல்ல காரியங்களை அரசு மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கின்றோம். ஆகவே, இந்த அரசாங்கம் உண்மையிலே நல்லாட்சி செய்வதாக இருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு சேர்ந்து நல்ல விடயங்களை எங்களது பகுதிகளிலும் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று கேட்டு, உங்களது நல்ல விடயங்களுக்கு பூரண ஆதரவு

[ஒரு மினிஸ்டர் டெபுடீஸ்ட்ரன் டைஸ்டீம்]

தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியைக் கூறி, நிறைவுசெய்கின்றேன். நன்றி.

ஒரு மினிஸ்டர் டெபுடீஸ்டீம்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Thank you. The next speaker is the Hon. Imran Maharroof. You have seven minutes.

[பி.ப. 5.09]

ஒரு மினிஸ்டர் டெபுடீஸ்டீம்

(மாண்புமிகு இம்ரான் மஹரூப்)

(The Hon. Imran Maharroof)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்பந்தமான இந்த ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திலே எனக்கும் நேரம் ஒதுக்கியமையையிட்டு முதலில் நன்றி கூறுகின்றேன். இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எல்லோராலும் அடிக்கடி பேசப்படுகின்ற மாவட்டங்களாக மாறியிருக்கின்றன. இந்த மாகாணங்களிலே மூலம் மக்களும் வாழ்கின்றார்கள். எனினும் அங்கு தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். கடந்த காலங்களில் இலங்கை அரசியலில் ஏற்பட்டு வந்த புறக்கணிப்புகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதத்தைத் தோற்றுவித்தன. இதனால் நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டன. கல்விமாண்கள், பெரும் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமான அப்பாவிர்களும் கொல்லப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எனது தந்தையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச். மஹரூப், முன்னாள் தகவல் ஒலிபரப்பு பிரதி யமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தங்கத்துரை எனப் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களை ஞாபகமுட்டலாம். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவெனப் பல்வேறு முன்னெடுப்புகள் இடம்பெற்றன. அவற்றுள் ஒன்றுதான் இலங்கை - இந்திய ஒப்பந்தமாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தோடு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, அங்கு தனியான ஒரு மாகாண சபை நிர்வாகம் இடம்பெற்றது. எனினும் அது பிரச்சினைக்கு தீர்வாக இருக்கவில்லை என்பது தெளிவான ஒரு விடயமாகும். இதனால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

இன்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டில் நல்லாட்சி நடக்கின்ற இந்த நேரத்திலே இம்மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டிய அவசிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. நாம் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும் இன்னும் நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்கை அடைய முடியவில்லை. ஆனால், நமக்குப் பின்னர் சுதந்திரம் பெற்ற நாடுகள் முன்னேறிக்கொண்டு செல்கின்ற ஒரு நிலையை நாங்கள் பார்க்கின்றோம். நம்மிடையே உள்ள பிரச்சினைகளே இதற்கு மூல காரணமாகும். எனவே, இவற்றை விட்டுவிட்டு நாம் முன்னேற

வேண்டும். இதற்கு ஒரே எண்ணப்பாடுதான் இருக்கின்றது. அதாவது, நாம் எல்லோரும் இலங்கையர் என்ற நிலைப்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது வெறுமனே பேச்சளவில் மட்டும் இல்லாது நடைமுறையிலும் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த நாட்டிலே எழுதப்படாத சட்டங்களாக இருப்பவற்றை அகற்ற வேண்டும். உதாரணமாக திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தாலும் அங்கு தமிழ் பேசும் அரசு அதிகர்கள் நியமிக்கப்படுவதில்லை. இப்படியான மனோநிலை மாற்றப்பட வேண்டும். திறமையானவர் யார், அவருக்கு எங்கு எப்படி நிர்வாகம் செய்யமுடியும் என்பதை இனம்கண்டு அவருக்கான நிர்வாக அங்கீகாரத்தை வழங்க வேண்டும். திறமையானவர் யாரும் எங்கும் நிர்வாகம் செய்யும்தலை ஏற்படுத்தப்படவேண்டும். அதேபோல, இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தோர் மட்டும்தான் நிர்வாகம் செய்யவேண்டுமென்ற நிலை இருக்கக்கூடாது. திறமையானவர்கள் வேறு சேவை களில் இருந்தாலும் அவர்களது சேவையை நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுபோல, பாதிப்புக்களுக்கேற்ப மக்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் நான் இந்தச் சபையிலே கேட்டுக்கொள்கின்றேன்.

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இன்று மீள்குடியேற்றம் என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அங்கு முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றமே இன்று தாமதமாக உள்ளது. இவ்வாறான பாகுபாடுகள் நீக்கப்படவேண்டும். அங்கு 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற வேண்டியுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சினால் இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதி குச்சுவெளி, மூதார் பகுதிகளில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்குச் சரியான முறையில் பகிர்நீதளிக்கப்படவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் வெளிப் பட்டது. எனவே, இதுபோன்ற புறக்கணிப்புகள் எதிர்காலத்தில் இல்லாதொழிக்கப்படவேண்டும்.

படையினரால் பொதுமக்களது காணிகள் பல விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலை முஸ்லிம் பகுதிகளில் ஏற்படுத்தப்படவில்லை. குரங்குபாளையம், குரங்கல், பூவரசந்தீவு, புல்மோட்டை, மூதார், தோப்பூர் போன்ற பகுதிகளிலுள்ள பொதுமக்களது காணிகள் இன்னமும் படையினரால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. இவையும் விடுவிக்கப்படவேண்டும். அபிவிருத்தியைப் பொறுத்தவரையில், அங்கு திட்டமிடப்பட்ட அபிவிருத்திகள் தேவைப்படுகின்றன. கடந்த அரசாங்க காலத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும்கூட, -

ஒரு மினிஸ்டர் டெபுடீஸ்டீம்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Hon. Member, you have one more minute.

ஒரு மினிஸ்டர் டெபுடீஸ்டீம்

(மாண்புமிகு இம்ரான் மஹரூப்)

(The Hon. Imran Maharroof)

Okay.

அவை தரமானதாக முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக, திருகோணமலை - மட்டக்களப்பு வீதி பெருமளவு

நிதியைக்கொண்டு புனரமைக்கப்பட்டது. ஆனால், மூன்று வருடங்களுக்குள் அது சேதமடைந்துவிட்டது. இப்போது, இதனை மீள்புனரமைக்க பெருமளவு நிதி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான குறைபாடுகள் அகற்றப்பட வேண்டும். பல்வேறு கிராமங்களில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

கடந்த 30 வருட கால பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசனப் பகுதிகள் புனரமைக்கப்படவேண்டியுள்ளது. ஏராளமான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். இவர்களுக்கு அரசாங்கத்தினால் மட்டும் வேலை வழங்கமுடியாது. எனவே, தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு அவற்றின்மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். பயங்கரவாதத்தின் வடுக்களிலொன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் உருவாக்கமாகும். இவ்வாறான குடும்பங்கள் பல்லாயிரம் இருக்கின்றன. இவர்கள் விசேடமாக கவனத்தில் கொள்ளப்பட்டு, தேவையான பரிகாரங்கள் காணப்படவேண்டியுள்ளது.

சம்பூர் அனல் மின்நிலைய உருவாக்கம் தொடர்பில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, அவர்களது உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்பட்டு, சரியான முடிவுகளை எட்டவேண்டும் என்று கேட்டு, நேரம் ஒதுக்கித் தந்தமைக்கு மீண்டும் நன்றி கூறி, எனது உரையை முடித்துக்கொள்கின்றேன்.

மொஹிதாஜி மஹிதாஜி

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Thank you very much. The next speaker is the Hon. (Dr.) S. Sivamohan. - [Pause.] Not here. Then, the next speaker is the Hon. K. Thuraietnasingam.

[பி.ப. 5.15]

மொஹிதாஜி மஹிதாஜி

(மாண்புமிகு க. துரைநெடுஞ்சிங்கம்)

(The Hon. K. Thuraietnasingam)

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இன்றைய ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி கூறுகின்றேன். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, அரசியல் அபிலாசைகளை அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நீண்டகாலமாகப் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்துவருகின்ற மக்களுக்கு விமோசனம் அளிக்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய தலைவர் அவர்கள் கடும் முயற்சி எடுத்தார். பக்குவமான, கௌரவமான ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக, அவர் எங்கு சென்றாலும் மிகக் கவனமாக எங்களுடைய மக்கள் மத்தியிலே ஒற்றுமையான கருத்துக்களை வலியுறுத்தி வந்தார். இன்று இந்தச் சபையிலே, வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றிய ஓர் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவந்து அந்தப் பிரச்சினைகளைப் பற்றி அவர் பக்குவமாக எடுத்துச் சொன்னாலும் அவருடைய மனதிலே இருக்கின்ற வேதனைகளை நாங்கள் உணரக் கூடியதாக இருந்தது.

வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்குவது துரதிஷ்டவசமானது என்றே நாம்

கருதுகின்றோம். இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் நிச்சயமாக இடமளித்திருக்கக்கூடாது. எனவே, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற எங்களுடைய மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் இன்னும் காலத்தை இழுத்தடிக்காமல் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரினதும் வேண்டுகோள்!

காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக இங்கு கூடுதலாக விமர்சிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணம் வடக்கு, கிழக்கிலே நிலவி வந்த யுத்தம். அதாவது யுத்தம் காரணமாகவே அங்கே நீண்ட காலமாகக் காணிக் கச்சேரிகள் நடத்தப்படவில்லை. காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு மக்களுக்கு அந்தக் காணிகள் பகிர்தளிக்கப் பட்டிருந்தால் இந்தப் பிரச்சினைகள் குறைந்திருக்கும். அதேநேரம் இன்றும் அந்தக் காணிகளைப் பகிர்தளிப் பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, அரசாங்கம் இதை உடனடியாகச் செய்ய வேண்டும். அந்த வகையில் காணி இல்லாத மக்களுக்கு உரிய காணிகளை, அதாவது வீட்டுக் காணிகள், தோட்டக் காணிகள், வயல் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகளில் மாவட்டச் செயலகங்கள், பிரதேசச் செயலகங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று நான் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

இன்று வன இலாகா அலுவலர்கள் வடக்கு, கிழக்கிலே எல்லைக் கற்களை இடுகின்றார்கள். மக்கள் வயல் செய்த இடங்கள், குடியிருந்த இடங்கள், குடியிருந்து இடம்பெயர்ந்த இடங்கள் போன்றவற்றில் எல்லாம் அவர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். மக்கள் அதனை மிகவும் வேதனையோடு எதிர்நோக்குகின்றார்கள். அதாவது தாங்கள் வெட்டித் திருத்திய அந்தக் காணிகளுக்கு 'பேர்மிட்' வைத்திருந்த உரிமையாளர்கள், 'பேர்மிட்'டுக்கள் இப்பொழுது இல்லாத நிலையிலே அங்கு எல்லைக் கற்களை இடுகின்ற வன இலாகா அலுவலர்களிடம் அங்கு தாங்கள் குடியிருந்ததற்குரிய ஆதாரங்களைக் காட்ட முடியாமல் கஷ்டப்படுவதை நாங்கள் உணர்கின்றோம். ஆகவே, இந்த எல்லைக் கல் இடுவதை உடனடியாக நிறுத்தி அந்தக் காணிகளைப் பற்றிய ஒரு மீளாய்வைச் செய்து, அதன் பிற்பாடு அங்கு எல்லைக் கற்களை இடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இன்று புல்மோட்டைக் கிராமத்தை எடுத்துக்கொண்டால் அது மிகவும் சனப்பெருக்கமுள்ள ஓர் இடம். கிண்ணியாப் பிரதேசமும் அதேபோன்றுதான் இருக்கின்றது. மக்கள் புல்மோட்டையை அண்டிய இடங்களிலே காணிகளை வெட்டித் திருத்தி அதற்கான அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவர்களுக்கு அந்தக் காணிகள் உரிய நேரத்தில் வழங்கப்படாத காரணத்தினால் இன்று மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அதாவது அவர்கள் அந்தக் காணிகளிலே நிரந்தர வீடுகட்டி, நிரந்தரமாக மரங்களை நடட்டுக் குடியிருந்தபோதிலும் அவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியிலே அனுப்பப்பட்டு இப்பொழுதும் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம். எனவே, இந்த நிலைமை முற்றாக மாற்றப்பட வேண்டும். புல்மோட்டையில் மாத்திரமல்ல, மூதூர் கிழக்கு, வெருகல், ஈச்சிலம்பற்றை போன்ற இடங்களிலும் இப்படியான எல்லைக் கற்கள் இடுகின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், திருகோணமலை மாவட்டத்திலே சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற ரீதியிலே, நீண்டகாலக் குத்தகை என்ற

[மெர். க. துரைநெடுமங்கலம் உரை]

ரீதியிலே காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. அங்குள்ள மக்கள் இந்த இரண்டு நிலைமைகளாலும் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். கடலோரங்களிலே சுற்றுலா அபிவிருத்தி என்ற ரீதியிலே காணிகளைப் பகிர்ந்தளிப்பதனால் அங்கு வாழ்கின்ற மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய மீன்பிடிப்பொருட்களை வைத்திருப்பதற்கும் தங்களுடைய வீடுகளை அமைத்துக்கொள்வதற்கும் இயலாத நிலைமை காணப்படுகிறது. அதேநேரம், அவர்களுக்கு ஒரு மயானத்தைக் கூட அமைத்துக்கொள்ள முடியாத நிலைமை இருப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம். ஆனபடியினால் அந்தப் பகுதிகளிலே வாழ்கின்ற மக்களுடைய தேவைகளை இனம் கண்டு அந்தக் காணிகளை வழங்கியதன் பின்பே குறித்த காணிகளை அபிவிருத்திக்காகக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்த விரும்புகின்றோம்.

அத்தோடு நீண்டகாலக் குத்தகைக்குக் காணிகள் வழங்கப்படுகின்றன. குச்சுவெளிப் பிரதேசத்திலே Raigam Salt Company க்கு 1,505 ஏக்கர் வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் அபிவிருத்திக்காகக் கும்புறுபிட்டியில் இன்னும் நிலம் வழங்கப்பட இருக்கின்றது. இதேபோன்று வெருகல் பிரதேசத்தில் கறுக்காமுனை என்ற இடத்திலே சில அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிலம் பகிர்ந்தளிக்கப்படப் போவதாக நாங்கள் அறிகின்றோம். குச்சுவெளிப் பிரதேசத்திலே இந்த Raigam Salt Company ஒரு வாவி அமைந்த இடத்தில் காணப்படுகிறது. அந்த வாவியை நம்பித்தான் அந்தப் பிரதேச மக்கள் வாழ்ந்தார்கள். எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் அதன்மூலம் அவர்களது ஜீவனோபாயத்தை நடத்தினார்கள். ஆனால், இன்று அந்த Raigam Salt Company அமைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே அந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வாழ முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனபடியினால், அபிவிருத்திகள் சம்பந்தமாக இப்படியான நீண்டகாலக் குத்தகைக்குக் காணிகள் வழங்கப்படுவதாயின், அதுபற்றி அந்தப் பிரதேசப் பாராளுமன்ற உறுப்பினர்களது கவனத்திற்குக் கொண்டுவந்து, அதனால் ஏற்படுகின்ற சாதகபாதகங்களைக் கலந்தாலோசித்ததன் பிற்பாடு அதனைச் செய்ய வேண்டும். கும்புறுபிட்டியில் அமையவுள்ள உப்பளத்தை அங்குள்ள மக்கள் பலமாக எதிர்க்கிறார்கள். எங்களிடத்திலே வந்து முறையிடுகின்றார்கள். அதேபோன்று கறுக்காமுனையிலே கொடுக்கப்படுகின்ற உப்பள நிலத்திற்கும் அங்குள்ள மக்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றார்கள். ஆனபடியினால், இந்த அரசாங்கம் நல்லாட்சியென்று கூறிக்கொண்டு மக்களுக்கெதிராகச் செயற்படுவது அறவே விரும்பத்தக்கதல்ல.

அடுத்து, ஈச்சிலம்பற்றை என்பது ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்திலிருந்த 16 குடும்பங்கள் இன்று அங்கிருந்து வெளியேறி சின்னக்குளம், உடப்புக்கேணி ஆகிய இடங்களிலே வாழ்கின்றார்கள். காரணம், அவர்களுடைய நிலம், அவர்களுடைய வீடு வாசல் போன்றவற்றை இராணுவம் ஆக்கிரமித்திருக்கின்றது. அந்தச் சிறிய கிராமத்திலே அந்த இராணுவ முகாம் அமைந்திருக்கவேண்டிய அவசியமில்லை. நாங்கள் இராணுவ முகாம்களை அகற்றவேண்டுமென்று கேட்கவில்லை. தேவையான இடங்களிலே வைத்திருக்கலாம். ஆனால், தேவையற்ற இடங்களிலே, மக்கள் வாழ்கின்ற குடியிருப்புகளிலே சின்னச் சின்ன முகாம்களை அமைத்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாதென்பது தான் எங்களுடைய வேண்டுகோள். ஏற்கெனவே பாலத்

துறைச்சேனை முகாம் எங்களது வேண்டுகோளின் பேரில் அகற்றப்பட்டது. அதற்கு எங்களது நன்றியைக் கூறுகின்றோம். சம்பூர் பிரதேசம் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தற்போது அங்கு மக்கள் குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவ்வாறு இங்கு கூறப்பட்ட பல இடங்களிலிலுமிருக்கின்ற பொருத்தமற்ற, தேவையற்ற இராணுவ முகாம்களை அகற்றி அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் சுதந்திரமாகத் தங்களுடைய தொழில்களைச் செய்து நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பென்று நாங்கள் கருதுகின்றோம்.

அத்தோடு, யுத்த காலத்திலே அங்குள்ள சிறு குளங்கள் திருத்தப்படவில்லை. ஆனபடியினால் அதை நம்பி வாழ்கின்ற விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தைச் செய்வதில் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். சில குளங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக தென்னைமர வாடியிலே அமைந்திருக்கின்ற பனிச்சங்குளம் ஒரு நாசகார வேலையாக உடைக்கப்பட்டிருக்கின்றது. அதைத் திருத்துவதைத் தடுப்பதற்குப் பல முயற்சிகள் உயர்மட்டத்திலே நடைபெறுவதாக நாங்கள் அறிகின்றோம். ஆனபடியினால், பாரம்பரிய குளங்கள் திருத்தப்பட வேண்டும்; அவை மீண்டும் மக்களுடைய பாவனைக்கு விடப்படவேண்டும். இதேபோன்று கங்குவேலி, வேங்காமம் போன்ற சிறு குளப் பகுதிகளிலே குடியேற்றங்கள் நடந்திருக்கின்றன. அந்தக் குளங்களை அண்மித்த பகுதிகளில் மக்கள் சென்று குடியேறியிருக்கின்றார்கள். அதனால், அந்தக் குளங்களை நம்பி வாழ்கின்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றார்கள். இதேபோன்று தோப்பூரிலே அல்லைக்குளம் இருக்கின்றது. இப்படிப் பல குளங்களை அண்மித்து விவசாயம் செய்ய முற்படுகின்றவர்கள், குடியிருக்க முற்படுகின்றவர்கள் அந்தக் குளங்களை ஆக்கிரமிப்பதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். இவை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்து மேய்ச்சல் நிலம் தொடர்பாகப் பார்க்கவேண்டும். எங்களுடைய நாட்டின் தேசிய வருமானத்திலே கால்நடைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று இந்தக் கால்நடைகளை வைத்திருக்கின்ற கால்நடை வளர்ப்பாளர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அனைத்து மாவட்டங்களிலும் அப்படியில்லை. ஆனால், எமது பிரதேசத்தில் ஆயிரக் கணக்கான கால்நடைகளை வைத்துக்கொண்டு, எப்படி அவற்றைப் பராமரிப்பதென்று தெரியாது தவிக்கின்றார்கள். வெள்ளப் பெருக்கு நேரங்களிலே பல கால்நடைகள் இறந்துவிடுகின்றன. எனவே, ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி அவற்றுக்குரிய எல்லைகளை வகுத்து, அந்தக் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஒரு வசதியைச் செய்துகொடுக்க வேண்டியது மிக முக்கியம்.

மெர். இராஜசாரூப் மன்தீஜூ

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)

Hon. Member, please wind up your speech now.

மெர். க. துரைநெடுமங்கலம் உரை

(மாண்புமிகு க. துரைநெடுமங்கலம்)

(The Hon. K. Thuraiyasingam)

Please give me one more minute, Sir.

அடுத்து, மீள்குடியேற்றம் தொடர்பாகப் பார்க்கவேண்டும். தென்னமரவாடிக் கிராமத்திலே வாழ்ந்த மக்கள் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியேறினார்கள். அவர்கள் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திரும்பி வந்தார்கள். இன்றும் அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் கட்டிக் கொடுத்த தற்காலிக தரப்பாள் கொட்டிலில்தான் வாழ்கிறார்கள். 50 பேருக்கு வீடுகள் கிடைக்குமென எதிர்பார்த்தார்கள்; 13 வீடுகள்தான் வழங்கப்பட்டன. இதனால் அந்த மக்களுக்கு அதிருப்தியும் கசப்புணர்வும் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டவர்கள். அவர்கள் மீண்டும் மீள்குடியேற வரும்போது அங்கிருந்த அத்தனை மக்களுக்கும் வீடு கொடுக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

சம்பூரைப் பொறுத்தவரிலே அங்கு மீள்குடியேற்றம் நடைபெற்றிருக்கின்றது. ஆனால், அவர்களுக்கு இன்னமும் வீட்டு வசதிகள் வழங்கப்படவில்லை; மலசலகூட வசதிகள் இல்லை; குடிநீர் வசதியில்லை இப்படியான கஷ்டத்தின் மத்தியில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். அரச உத்தியோகத்தர்களும் அவ்வாறுதான். இந்த நேரத்தில் அரச உத்தியோகத்தர்கள், Pensioners என்று பார்க்க முடியாது. யுத்தத்தில் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நேரத்தில் இருக்கின்ற வருமானத்தை வைத்து அரச உத்தியோகத்தர் ஒருவர் ஒரு வீட்டைக் கட்டவோ வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளவோ முடியாத நிலைமையே காணப்படுகின்றது. ஆகவே, அரச ஊழியர்கள், Pensioners என்று பாகுபாடு காட்டாமல் அவர்களைக் கைதுக்கி விடவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. எனவே, அதனை அரசாங்கம் செய்யவேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

திருகோணமலையைப் பொறுத்தவரிலே கடற்றொழில் முக்கியமான ஒரு தொழிலாக இருந்தாலும், இன்று சட்டவிரோத மீன்பிடி அங்கு நடைபெறுகின்றது. சுருக்கு வலைகளை உபயோகிப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சட்டப்படி தொழிலைச் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்; சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்கள் கூடுதலாக உழைக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட ஒரு தகராறிலே சல்லிக் கிராமத்திலே வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு ஒரு வருடமாகியும் இன்னும் அது சம்பந்தமான விசாரணை பூரணப்படுத்தப்படவில்லை. அந்தக் கிராமமே அதிருகின்றது. இதுதானா அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு? இதுதானா எங்களுக்குத் தருகின்ற பாதுகாப்பு? என்று அந்த மக்கள் கேட்கிறார்கள். ஆகவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தைத் தெரிவுசெய்த அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விதத்திலே அந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்ததாக, தொண்டர் ஆசிரியர்கள், கடமையை நிறைவேற்றும் அதிபர்கள், சுகாதாரத் தொண்டர்கள் என்ற வகையில் பலர் பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய நியமன விடயங்களையும் கவனத்தில் எடுக்க வேண்டுமென்று கேட்டு, மீண்டும் நன்றி கூறி அமர்கின்றேன்.

ஓர் இலாசனார் உத்தேசம்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)

I would like to make a comment on that, Hon. Member. You may ask for an Environmental Assessment Report on this Salt Company. I think you can do that.

The next speaker is the Hon. Mohamed Navai. You have five minutes. Before, he starts, will an Hon. Member propose the Hon. Edward Gunasekara to the Chair?

ஓர் ஷேயீஹி ஷஹீர் இலாசனார் உத்தேசம்  
(மாண்புமிகு செயிட் அலி ஷஹீர் மௌலானா)  
(The Hon. Seyed Ali Zahir Moulana)

I propose that the Hon. Edward Gunasekara do now take the Chair.

ஓர் ராஜவரோத்தியம் ஷரீபத்தன் உத்தேசம்  
(மாண்புமிகு இராஜவரோத்தியம் சம்பந்தன்)  
(The Hon. Rajavarothiam Sampanthan)

விசை சீரீர கரண ஓர்.  
ஆமோதித்தார்.  
Seconded.

புலகை சீரீர ஓர், ஷஹி ஷரீபத்தன்.  
வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  
Question put, and agreed to.

ஓர் இலாசனார் உத்தேசம்  
[5.29p.m.]

அதன் பிறகு, மாண்புமிகு பிமல் ரத்தநாயக்க அவர்கள் அக்கிராசனத்தினின்று அகலவே, மாண்புமிகு எட்வர்ட் குணசேகர அவர்கள் தலைமை வகித்தார்கள்.

Whereupon THE HON. BIMAL RATHNAYAKE left the Chair and THE HON. EDWARD GUNASEKARA took the Chair.

ஓர் இலாசனார் உத்தேசம்

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)  
(The Hon. Presiding Member)

Hon. Navavi, you may start your speech.

ஓர் மௌமேஹி நவவி உத்தேசம்  
(மாண்புமிகு முஹமட் நவவி)  
(The Hon. Mohamed Navai)

Mr. Presiding Member, thank you very much for giving me this opportunity.

Before speaking on this Adjournment Motion, I would like to go back to twenty or twenty five years in the past to remind you of an incident where 120,000 people were chased out of the North. They were forced to leave the North within two hours only with what they were wearing. So, they were unable to take even their jewellery with them. With only Rs.2000 in hand, they were asked to leave the North within two hours. Through Wilpattu, they reached Puttalam in dire straits, leaving everything behind. The people of Puttalam - Sinhalese, Muslims and Tamils - all got together and welcomed these people. From then onwards, we have been looking after these people for the last twenty years. That was the situation. These disturbances were started by them and today, we have to settle this issue on their behalf.

[ගරු මොහොමඩ් නවී මහතා]

It was a pathetic scene. Those people had nothing. In fact, I would like to remind you of one incident. There were two lorry loads of refugees coming from Jaffna. This incident that I would like to tell you is about a young couple who had been married for two or three years. On this particular day, the husband got into one vehicle and the wife was in the other vehicle. When they reached Puttalam, the husband asked the wife, "Where is the child?", and wife said, "I thought you had brought him." There were so many such incidents that happened on that particular day.

But after twenty years, what is happening now? Out of these 120,000 people who came to Puttalam, 40,000 people have become permanent residents in Puttalam today. So, now there are 18,000 to 19,000 registered voters in Puttalam. Eleven thousand people voted at the last Election and I am happy to say that out of those 11,000 people, 9000 voted for the present Government. Apart from that, another 20,000 to 25,000 people are living in the other parts of the country and 15,000 to 20,000 people have gone back to Jaffna, Mannar and other areas. But still there are 15,000 to 20,000 people who want to go back. They want to go back, but very unfortunately they are not allowed to go back. The moment they go back, people start criticizing my leader, the Hon. Risad Badhiutheen, saying that we are trying to encroach lands in Wilpattu.

Sir, I am from the adjoining electorate. Therefore, I know very well that these people who want to go back after 20 years, are going back to their own lands. During the last twenty years, that area has become a very thick jungle and this is why certain politicians in the North and communal-minded people from the South are always shouting at our Hon. Minister. In fact, Hon. Minister clearly showed that there had been seven or eight mosques, two churches and many schools in that area. The main reason as to why these people cannot go to those areas is because the politicians do not want these people to go there.

Further, the Government is trying to resettle these people but unfortunately they are unable to do so. Similarly, when we talk about Jaffna, I would like to remind you of the fact that when the Hon. Risad Badhiutheen was the Minister of Resettlement, he resettled almost all the Tamil people in Manik Farm. That was his way of doing things. But very unfortunately, he is unable to resettle his own people in his Electorate.

Now, when we talk about Jaffna, there were 2,000 families who were chased out and now it has gone up to 7,000. Of that 1,100 families have been resettled - 750 in Jaffna, 250 in Kilinochchi and 100 in Chavakachcheri. But only 185 houses have been handed over to them. The rest of the people find it difficult to go back because up to now their lands have not been given, their business

establishments have not been given and their own houses have not been given. This is the situation in the North today.

When we talk about Mullaitivu, earlier there were 2,350 families to be resettled but now it has gone up to over 6,000. Two years ago, there was a land kachcheri at Mullaitivu where 1,550 people applied for resettlement. Out of that, 904 applications were accepted but, nothing has been done so far due to some problems created by the politicians there. These 905 people had their own lands; their own houses and they had their own shops. Very unfortunately, up to date these people have not been granted what they own.

Further, they have started the Indian Housing Scheme. Pookulum is a Sinhala village. From that village too, all the Sinhalese people were chased out. They have been living in Puttalam. Now, when they try to go back, they still face the same problem. This problem is faced not by only one community, but by all: by the Sinhalese, Muslim and Tamil communities. The Indian Housing Scheme, I am sorry to say, has neglected the Muslim community living in Jaffna, Mullaitivu, Kilinochchi and Mannar. In fact, sometime back, we had a lengthy discussion with all the MPs of the North. In Parliament, we requested the Hon. Rajavarthiam Sampanthan, the Leader of the Opposition to consider these cases so that all these problems can be solved. Out of all those people who had been living in the North and the East 20 years ago, now only a section is prepared to go back. Therefore, what I say is, we must safeguard and look after all the communities. I know the Tamils have a problem. Similarly, we also have the same problems.

Sir, this country does not belong to one community. All three communities must be able to live together peacefully in the future. That is why we changed the Government. We changed the dictatorial Government and today, we have formed a Government of major and minor communities working together. We must all get together and live peacefully in this country.

Thank you very much.

[5.38p.m.]

ගරු අංජන් රාමනාදන් මහතා  
(மாண்புமிகு அங்கஜன் இராமநாதன்)  
(The Hon. Angajan Ramanathan)

Sir, I thank you for allocating time for me to speak on the problems faced by the people of the North and the East. I represent the people of Jaffna and Kilinochchi. There is no doubt that there are numerous problems faced by people of these districts, which are similar to what the people of other districts in the country are also facing. However, there are certain specific issues in the Northern part of the Island due to the 30-year war, which disrupted normalcy and livelihood.

Now, after the war, we are striving hard to return to normalcy. After more than three decades of civil war and millions of bitter memories, people of the North are now enjoying the dividends of peace and freedom. I believe that the process of solving problems can start only when all stakeholders agree on the issue that there are problems and that they need to be solved. As an Hon. Member from the North and as a person who work with the people of the North on a day-to-day basis, I have come to understand certain specific problems, which I personally feel needs to be solved on an urgent basis. I believe that that may not only help people to return to normalcy, but also for their voices to be heard and for their concerns to be understood. We are here to help and work with them to reintegrate and reconcile.

The most pressing issue among the people is the issue of resettlement of the internally displaced people. Most of the people of the North and the East were displaced during the three decades of war and most of them have been living in welfare camps, some in rented houses and in relatives' houses. They were not displaced six years back, but nearly 30 years back. Around 1,300 families are still living in these welfare camps with no proper housing, sanitary facilities and no livelihood. Most of them in the welfare camps are from the coastal area and hence, their livelihood was fishing. They have been staying in these welfare camps for the last 30-odd years without any livelihood and slowly the quality and standard of life of those communities are deteriorating.

Sir, in the Jaffna District, at the start, the total extent of the High Security Zone was, 27,259.31 acres and since 2009 till now, totally, 20,408.40 acres have been given back to the public. A balance of 6,850.91 acres is still to be released, which nearly accounts to 2.36 per cent of the total area of the Jaffna Peninsula. This 2.36 per cent is peoples' private land, not Government land, which needs to be handed over back to the 9,680 families.

However, I take this opportunity to thank His Excellency the President and the security forces for expediting the resettlement process since taking over office in January, 2015. When His Excellency the President visited Jaffna in December, we were able to show him the plight of the IDPs in the welfare camps and he genuinely understood their problems and promised to resettle them within six months. There is fresh hope among these people and they are eagerly waiting. I am happy to learn that the President has already made arrangements to solve the issue and will soon announce the resettlement plan.

Also connected to this issue of resettlement, I would like to state that the armed forces stationed in the North and the East are in surplus compared to the number of population living there and the military camps are among the residences of the people. I am deeply saddened by the incident that happened recently at the Salawa Army Camp

and convey my deepest sympathies along with my people to the innocent civilians who suffered losses. If such incident happens in the North and East, the disaster would be massive and unbearable. Therefore, I humbly request the officials to make arrangements to move these armouries, not only in the North and East, but everywhere in the country, to safer and isolated locations, which would not endanger the civilian lives.

Sir, when we talk about bringing normalcy to these war-torn areas, special attention should be given to the plight of the political prisoners and their families. Although a step-by-step initiative has been taken to free them, the action seems to be very slow and needs to be accelerated. Those who have been detained for a long period could be granted amnesty on humanitarian grounds.

The people from the coastal areas must resume their livelihoods in accordance with their choice. Their livelihood is at stake right now with the Indian fishermen using our resources, even damaging the future growth potential of our resources. However, our Government has reduced this compared to the previous years, but still, a complete stop needs to be put to this, otherwise this will erode our fishing community. The federation of the fishermen must be encouraged to enhance their lives and their children's education.

The Hon. Prime Minister has assured one million jobs to the youth in the near future. I appeal to him to allocate a substantial ratio to those who were rehabilitated and released to the society. Sir, I believe that a major Government-driven employment programme should be undertaken to absorb all the rehabilitated ex-LTTE cadres and war widows into government jobs, private jobs or by creating self-employment opportunities to solve their economic necessities, which would ensure normalcy and national security in the future. The civil society and the private sector should also be enabled to play a dignified role in providing livelihood options to these communities in the North and the East as a priority. The problems and challenges faced by these rehabilitated cadres, widows and orphans in the war-torn North and East are a burning issue. Their livelihoods have to be prioritized when projects are implemented in these districts.

We must take account of the total available vacancies in these districts and compare those with that of the other districts and if there is a difference, we have to bring it to an equal level for them to function normally. But, the unemployment ratio in the North and East is on the increase. Considering this matter, action has to be taken to fill the vacancies with suitable persons, so that unemployment would be brought under control. Recently, there has been a rising number of educated youths idling and without proper guidance connected with illegal and violent crimes. If those vacancies are being filled with these youth, the present rising violent incidents,

[ගරු අංගේන් රාමනාදන් මහතා]

particularly in the Jaffna District, will, no doubt, diminish.

Drug consumption is a terrible menace to the community in the North. If the youth were settled with proper employment and a proper hope of life this sort of violent addictions would be easily eliminated.

Hon. Presiding Member, agriculture has always been the main source of income of the civilians in the North. Action has been taken to encourage farmers to use organic fertilizer and do away with pesticides and chemicals. More and more people are going back to farming in the North. A little encouragement from the Government would help unemployed youths also to join farming. Re-implementation of the discontinued pension scheme would also ensure safety to these families.

However, it is learnt that the tobacco cultivation is to be discontinued in the near future and the farmers who are engaged in the tobacco cultivation may be facilitated with some new crops to be cultivated. Sir, when potatoes and onions are imported during the time of harvest in the North our farmers are at a disadvantage in marketing their products. By the time an increase in the tax is made the harvest is already spoiled. This has been continuously happening in the past years even after informing the relevant officials. I believe having a fixed time to increase tax coinciding with the harvest in the North would encourage farmers from avoiding these crops because of the risk. Also a mechanism for preserving these harvests is also essential.

Thandikulam Economic Centre would facilitate farmers from all the provinces to market their products and thus the uncultivated lands will be fully used for cultivation. This is according to the President's plan of making Sri Lanka becoming self-sufficient in food. I believe, a time similar to the agricultural revolution created by Madam Srimao Bandaranaike earlier could be created again by President Maithripala Sirisena, a President who knows the values of agriculture and is from a farming family.

In the Jaffna Peninsula, there are no major developments with regard to water supply. The septic tanks and soakaway pits constructed in sandy areas are often close to domestic drinking water wells. The quality of ground water is getting worse in Jaffna, especially in Chunnakam, because the area is polluted and contaminated due to the oil spill. The extraction of ground water also creates intrusion of salt water. Iranamadu option or any other option to provide water to the Jaffna Peninsula has to be initiated very fast.

Hon. Presiding Member, while bringing your attention to some of these issues as immediate concerns of the

people in the North, the way I feel and understand, I would like to take this opportunity to specifically thank and mention with sincere gratitude His Excellency the President and the Hon. Prime Minister for expediting the process of resettlement. I believe the official resettlement statistics may also speak for what has been done so far. We believe that the remaining work will also be done in an expedited manner under the guidance of His Excellency the President and the Hon. Prime Minister. We all want solutions and I believe that many of us would agree that most of the issues are related to the day-to-day problems faced by the people of the North. I would like to take this opportunity to invite the Hon. Leader of the Opposition and the Members of the TNA to work together with our Government in the journey to solve the problems. Together, we can do more and deliver faster.

Going forward, I believe that we should look beyond these immediate issues, which must be solved in the short term, and plan for the future with a real strategy in line with the Government's vision which is to be implemented in the medium and the long term. I believe that the real issues we need to solve are the socio-economic problems of the people which are linked to education, income, and occupation. Solving issues related to these factors with a long-term strategy may create a sustainable and positive impact on the society and the economy as a whole and I believe it is what we need. Unemployment is a major cause that can create social unrest and it is the youth who suffer from it. Our history has taught us good lessons, both in the South and the North, on what damage such unrest can create. So, it is our duty to solve these problems in a sustainable manner.

Hon. Presiding Member, for generations we have looked up to the first world countries and have always wanted to be like them and be one of them, but it has mostly been about catching up with them. I believe that trying to replicate the models that brought success to them is not the way forward. I do not believe that we can achieve those dreams by doing what they did 30-50 years ago or by working only with our traditional industries. We need new strategies, new models, new industries and we need to plan ahead today and find success in our own way.

I believe that we are now in the era of fourth industrial revolution and I also believe that the economic power is now slowly shifting from the West towards the East. Digital revolution, the power of connectivity and integration have created new frontiers and are continuing to create many new industries and business opportunities. Unlike the previous industrial revolutions, the fourth revolution is evolving at an exponential rate. The possibility of billions of people from different continents connected through mobile devices, great processing power, access to knowledge and their markets are amazing. This has the potential to create new



opportunities for countries like Sri Lanka and become an important player in the service industry as a provider to knowledge-based industries. We must prepare the country, our people, infrastructure, education, policies and framework by thinking of these future possibilities. I decided to talk about the future for the specific reason that we cannot suddenly become an attractive place for investors and industries to come and set up their businesses in the North or other part of the country.

Sometimes, the problems that we, the politicians, think as the problems of the youth, the next generation, may not be what they are actually facing. Why do educated people migrate? Why do we have more and more young people preparing to leave the country immediately upon completing their education? The educated people from our region have left and are still leaving the country after tertiary education. It is a loss to the economy. The Government invests massive amounts of money to educate them up to the secondary, tertiary level and when they migrate to foreign countries due to lack of opportunities initially or partly due to war and it is those countries that harvest the benefits. We must increase the living conditions, create new opportunities, facilitate new businesses and try to understand why those educated people are leaving and then find solutions to make them stay. Once people are educated, the first thing they want is a good job or a livelihood to lead a comfortable life. I believe that educated people do not want to restrict themselves from growth if opportunities are not available in this country. Opportunities can be created through economic growth. We need to grow and we can grow faster with new industries and new knowledge. We must invest in equipping people with the knowledge that is in demand. Sir, I would like to make a proposal here. If we can agree that we need to plan for the future, and if we can agree that future industries will be built on new technologies and new knowledge, the first thing that we need to do is equipping and empowering today's new generation with new knowledge and skills.

We discussed about the infrastructure. We discussed about the resettlement. We discussed about the other pressing issues that require solutions in the short-term. Let us also discuss about a long-term plan and implementation.

As we all know, the North is known for its academic excellence over several years in the past. Now it is almost history. But, now we have to recreate the same record. We must be proud of the educational institutions for the role they played in the development of the North and their contribution to the growth and education of young people in the North. Consequent to the war, quality of our education has become very low and education culture has deteriorated. We need to pay attention to academic areas of studies and the sense of identity that young people develop as students. Some of the educational institutions are defunct, have not resumed and still they are in the

High Security Zones - for example, Palalay Training College. After the end of the war, the students of Jaffna and Killinochchi are highly motivated to receive vocational education. School leavers and students who are not selected for higher education are highly interested to follow vocational courses. However, our people are thankful for taking steps to establish a branch of Ceylon German Technical Training Institute in Killinochchi by the President in the next month. This would enable us to build capacity and skills for future industries.

However, still there are no adequate institutions to accommodate all the applicants. The solution is to establish more technical colleges in these areas. I take this opportunity to thank the Hon. Minister of Skills Development and Vocational Training for initiating discussions to start another technical college in Thenmaradchi area, after I brought this to his kind notice.

Sir, to create knowledge-based industries, properly developed infrastructure is important so that the threshold resources could be met. It would be great if you can create new options and opportunities as many as possible even for the students who are not fair enough in their secondary education. If someone drops out of the education system after completing school without being selected to a university, there should be an option for him to learn, earn and become successful in life.

If the country's infrastructure and socio-economic indicators are improved, there could be a better living condition. Good education is in demand by the industrialists. They may generate better jobs for the youths and when they get a better income it may reduce migration. These are all interconnected but it has to be done systematically. Invest today for a better tomorrow. Solving of day-to-day problems only may not give sustainable results.

Thank you.

[பி.ப. 5.57]

ஓர் ஜானமூவ் குனேசன் ஓவா  
(மாண்புமிகு ஞானமுத்து ஸ்ரீநேசன்)  
(The Hon. Gnanamuthu Srineshan)

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக எனது கருத்துக்களை முன்வைக்க விழைகின்றேன். யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது துயர்களைச் சுமந்தவர்களாக ஒரு பகுதியினர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டவர்களது வழக்குகள் அல்லது விசாரணைகள் நடைபெறாத நிலையிலும், சில நடைபெறும் நிலையிலும் நியாயத்தை எதிர்பார்த்தவர்களாக ஒருபகுதி மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். விதவைகளாக்கப்

[மர் ஜொலின்ஜு ஜேன்சன் மஹா]

பட்டவர்களது மறுவாழ்க்கை அல்லது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்களைப் பற்றிய ஏக்கத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அங்கவீனமாக்கப்பட்டவர்கள் எதிர்காலம் பற்றிய ஒரு கலக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அகதிகளாக கப்பட்ட ஒரு பகுதியினர் இன்னமும் குடியேற்றப்படாத நிலையில் காணப்படுகின்றார்கள். கௌரவமாக வாழ்ந்து விட்டுக் கையேந்தி வாழ்கின்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களாக ஒரு பகுதியினர் காணப்படுகின்றார்கள்.

இன்னும் சொல்லப்போனால், தொழில் வாய்ப்புக்களற்ற நிலையில் தொழிலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற இளைஞர் யுவதிகள் இன்னொரு பக்கம் காணப்படுகின்றார்கள். வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் அன்று தொழிற்சாலைகளாக இருந்து பலருக்குத் தொழில் வாய்ப்புக்களைக் கொடுத்த தொழிற் சாலைகள் மூடப்பட்ட நிலையில், இனி இந்தத் தொழிற் சாலைகள் திறக்கப்பட்டு எங்களுக்குத் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு ஒரு பகுதியினர் காணப்படு கின்றார்கள். இன்றும் விடுவிக்கப்படாத சிறைக் கைதிகளாகப் பூட்டப்பட்ட சிறைக் கதவுகளுக்குள் ஏங்கிக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் ஒருபக்கம் இருக்கின்றார்கள். இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீண்டும் எங்களுக்குக் கிடைக்காதா? என்ற சிந்தனையோடு வாழ்கின்ற மக்கள் ஒருபக்கம் காணப்படுகின்றார்கள். கைவிடப்பட்ட விவசாயப் பண்ணைகள் மீண்டும் திறக்கப்படமாட்டாதா? அதில் நாங்கள் மீண்டும் தொழிலைப் பெற முடியாதா? என்ற எண்ணத்தோடு ஒரு பகுதியினர் காணப்படுகின்றார்கள்.

இவற்றைவிட விவசாயிகள் ஒரு வகையில் பிரச்சினை களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காத நிலையில் அறாவிலைக்கு - நட்டமான விலைக்கு அந்த நெல்லை விற்கின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. அத்துடன், உரிய காலத்தில் உர மாணியம் கிடைக்காத நிலையில் வடக்கு, கிழக்கிலுள்ள விவசாயிகள் மன உழைச் சலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னுமோர் அம்சம் இன்று புதிதாக முளைத்திருக்கின்றது. வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இன்று அளவுக்கு அதிகமான மதுச்சாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இளை ஞர்கள், மாணவர்கள்கூட இந்த மதுவுக்கு அடிமையாகக் கூடிய ஒரு நிலைமை காணப்படுகின்றது. இதையும்விட, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணப்படுகின்ற வைத்திய சாலைகளில் வைத்தியர்களின் பற்றாக்குறை, தாதியர் பற்றாக்குறை என்பன அதிகமாகக் காணப்படுகின்றன.

கிழக்குப் பிரதேசத்தில் குறிப்பாக, அதிகஷ்டப் பிரதேசங்களில் கொல்லும் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. அண்மையில் மட்டக் களப்பிலே வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட் பட்ட பாவற்கொடிச்சேனை என்ற பிரதேசத்திலுள்ள குக்கிராமமான கற்பகக்கேணி என்னும் இடத்தைச் சேர்ந்த, 2ஆம் தரம் கற்கின்ற எட்டு வயது மாணவியொருவர் யானையினால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருடைய தந்தையார் காயத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை அபரிமிதமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக கணித, விஞ்ஞான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையினால் அங்கு

கணித, விஞ்ஞான பாடங்களில் வீழ்ச்சிநிலை காணப் படுகின்றது. வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்களுக்காகப் பதகளித்துக் கொண்டு இருக்கின்றார்கள். கல்வியியற் கல்லூரி அனுமதியில் காணப்பட்ட ஒரு வகையான குழறுபடித்தன்மை காரணமாக அதற்கு விண்ணப்பித்தவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக் கின்றார்கள். மேலும், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

ஊடகவியலாளர்களின் படுகொலைகள் துப்புத்துலக்கப் படாத நிலையிலும், வழக்குகள் தொடரப்படாத நிலையிலும் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் தமக்கு நீதி கிடைக்காதா வென்று ஏங்கிக்கொண்டிருக்கின்றன. இன்றுவரை கொலை யாளிகள் எவரும் கைது செய்யப்படாத நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறாக வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அடுக்கிக்கொண்டே செல்லலாம். அதேவேளையில் முக்கியமான இன்னும் சில விடயங்களை நான் இந்த இடத்தில் சற்று விளக்கமாகக் கூறலாமென்று நினைக்கின்றேன்.

குறிப்பாக, யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் சீராக இயங்கி, பெரும்பாலான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக் களைப் பெற்றுக்கொடுத்த தொழிற்சாலைகள் இன்று செயலிழந்து காணப்படுகின்றன, அல்லது மிகவும் மந்த கதியில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தொழில் வாய்ப்புக்களை இழந்த பல இளைஞர், யுவதிகள் தொழிலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிற நிலைமை காணப்படு கின்றது. குறிப்பாக மண்டூரில் இயங்கிய ஓட்டுத் தொழிற்சாலை மூலமாக அக்காலத்தில் ஏறத்தாழ 100 இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். இன்று அந்த ஓட்டுத் தொழிற்சாலை முற்றாகச் செயலிழந்து காணப்படுகின்றது. வாழைச்சேனையிலுள்ள காகித ஆலையைப் பொறுத்தமட்டில் அதில் நாலாயிரம் பேரளவில் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். இன்று அந்தக் காகித ஆலை முற்றாகச் செயலிழந்த நிலையில் காணப்படுவதோடு தொடர்ந்தும் அந்த தொழிற்சாலை இயங்குமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. அதேபோன்று இலுப்பையடிச் சேனையில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சாலை ஆரம்பிக் கப்படாத நிலையிலேயே அது உருக்குலைந்து காணப்படு கின்றது. மட்டக்களப்பின் தேவபுரத்தில் காணப்பட்ட அரிசி ஆலை இயக்கமற்றுக் காணப்படுகின்றது. மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் காணப்பட்ட அரச அச்சகம் செயற் பாடற்றுக் காணப்படுகின்றது. மட்டக்களப்பில் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வசதியாக இருந்த ice plant செயலிழந்து காணப்படுகின்றது. ஓட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆணையிறவு உப்பளம், காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை என்பன செயலிழந்த நிலையில் காணப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களாகிவிட்டன. அந்தத் தொழிற்சாலைகளை இயக்குவிப்பதற்கான செயற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. யுத்தம் முடிந்த நிலையில் தாங்களும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாமென்றும், தமது தொழிற்சாலைகள் திறக்கப்படுமென்றும் ஏங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இது மிகவும் கனதியான கவலையினை ஏற்படுத்துகின்ற அம்சமாகக் காணப்படுகின்றது. வரவு செலவுத் திட்டத்தின் போது கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் உடனடியாகத் திறக்கப்படும்; இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள்

வழங்கப்படும் என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. அந்தத் தொழிற்சாலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு, வசதிகள் குறைவாக இருந்தாலும், அதனை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறுகின்றனவா என்று பார்த்தால், அதுவும் இல்லை. எனவே வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெறக்கூடிய விதத்தில் அந்தத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படவேண்டும் என்ற விடயத்தினை இந்தக் கௌரவமான சபைக்கு நான் முன்மொழிகின்றேன்.

இன்னும் சொல்லப்போனால் வழங்கப்படுகின்ற அரசு நியமனங்களில் இனரீதியான, பிரதேச ரீதியான, அரசியல் ரீதியான பாகுபாடு காணப்படுகின்றது. பல இடங்களில் பல விதமான குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த விடயத்தைச் சில உதாரணங்களோடு நான் கூறிவைக்க விரும்புகின்றேன். மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையை எடுத்துக்கொண்டால், நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னர் அங்கு 128 பேர் சிற்றுழியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் 125 பேர் சிங்களச் சகோதரர்களாகவும் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். 3 முஸ்லிம் சகோதரர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒரு மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றபோது, அந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அற்ற நிலையிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவலங்களைத் தாங்கிய நிலையிலும் காணப்படுகின்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவேண்டும் என்ற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. ஆனால், அந்த வேலைவாய்ப்புப் பெற்ற 128 பேரில் சிங்கள சகோதரர்கள் 125 பேரும் முஸ்லிம் சகோதரர்கள் 03 பேரும் இடம்பெற்றிருக்கின்றார்கள். தமிழ் சகோதரர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்கின்ற வேதனையான செய்தியினை நான் இந்தக் கௌரவமான சபையிலே கூறிக்கொள்கின்றேன்.

இன்னுமொரு வகையான உத்தி அல்லது உபாயம் கையாளப்படுகின்றது. அதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடம் காணப்படுகின்றது என்றால், பிற மாவட்டங்களிலிருந்து சில சிற்றுழியர்களை இடமாற்றம் செய்து அந்த வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டு, பிற மாவட்டங்களில் இருக்கின்ற அந்த இடங்களை வெற்றிடமாக்கிவிட்டு, அவற்றுக்கு சிற்றுழியர் நியமனங்களை வழங்கி விடுகின்றார்கள். அதற்குப் பின்னர் என்ன செய்கின்றார்கள் என்றால், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்ட அந்தச் சிற்றுழியர்களை மீண்டும் அதே மாவட்டத்துக்கு மாற்றிவிடுகின்றார்கள். குறிப்பாக, அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் போன்ற மாவட்டங்களிலிருந்து சிற்றுழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் அவர்களில் 80 வீதமான சிற்றுழியர்கள் மீண்டும் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு தொழில் வழங்குகின்ற விடயத்தில் விஷமத்தனம் போன்ற ஒரு வகையான உத்தி கையாளப் படுவதை நாங்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக, 128 சிற்றுழியர்களில் 125 பேர் எங்களுடைய பெரும்பான்மை சிங்களச் சகோதரர்களும் 03 பேர் முஸ்லிம் சகோதரர்களாக இருக்கின்றவேளை, தமிழர் எவரும் அங்கு நியமிக்கப்படவில்லை. இப்படியானதொரு நிலைமை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ் மக்களுக்கு நல்லாட்சிக் காலத்தில் ஏற்பட்டிருக்கின்றதே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது.

அதேவேளை, அதே வைத்தியசாலையில் காணப்படுகின்ற இன்னொரு குறைபாட்டைப் பற்றியும் சொல்ல வேண்டும். அங்கு 700 தாதியர்கள் தேவைப்படுகின்ற நேரத்தில் 456

தாதியர்கள் மாத்திரம் காணப்படுகின்றார்கள். இன்னுமொரு வகையில் கூறினால், 10 பேர் வேலை செய்ய வேண்டிய ஒரு wardஇல் 06 பேர் மட்டும் வேலைசெய்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது. ஆகவே, இன்னும் 100 தாதியர்களையாவது அவர்கள் அவசரமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஓர் உரையாசிரியர் உரை

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Hon. Member, please wind up now. Your time is over.

ஓர் உரையாசிரியர் உரை

(மாண்புமிகு ஞானமுத்து ஸ்ரீநேசன்)

(The Hon. Gnanamuthu Srinethan)

I have been allotted 15 minutes, Sir.

ஓர் உரையாசிரியர் உரை

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Okay. You go ahead with your speech.

ஓர் உரையாசிரியர் உரை

(மாண்புமிகு ஞானமுத்து ஸ்ரீநேசன்)

(The Hon. Gnanamuthu Srinethan)

மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் உள்ள CT scanner பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால், அங்குள்ள நோயாளிகளை அம்பாறைக்குக் கொண்டுசென்று பரிசீலிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இதனால், பல உயிர்கள் காவுகொள்ளப்படக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது. எனவே, இந்த விடயத்திலும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தவேண்டிய தேவையிருக்கின்றது. ஏனென்றால், நாங்கள் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைக் கூறுகின்ற இவ் வேளையில், இந்த அவையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பலர் இல்லாதிருப்பது எங்களுக்கு வேதனையைத் தருகின்ற ஒரு விடயமாக அமைந்திருக்கின்றது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இன்னுமொரு விடயம் இருக்கின்றது. அதாவது, நியமனங்களை வழங்குகின்றபோது, தமிழ் அமைச்சராக இருந்தால் அவர் தமிழர்களை மாத்திரம் கருத்திற்கொள்வதும் தவறு; முஸ்லிம் அமைச்சராக இருந்தால் அவர் முஸ்லிம்களை மாத்திரம் கவனத்திற்கொள்வதும் தவறு; சிங்கள அமைச்சராக இருந்தால், அவர் சிங்களவர்களை மாத்திரம் கவனத்திற்கொள்வதும் தவறு. அந்த வகையில் இன்னுமொரு தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. நீர் வழங்கல் வடிகால மைப்புச் சபையினால் மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வழங்கப்பட்ட நியமனங்களில் 233 பேர் சிற்றுழியர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நியமனத்தின்போது நடைபெற்ற இன்னுமொரு வேதனையான சம்பவத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நியமனத்தில் 208 பேர் முஸ்லிம் சகோதரர்களாக இருக்கின்றார்கள்; 20 பேர் சிங்களச் சகோதரர்களாக இருக்கின்றார்கள்; 05 பேர் மாத்திரம் தமிழ் சகோதரர்களாக இருக்கின்றார்கள். எனவே, நல்லாட்சி என்கின்ற விடயத்தைப் பற்றி நாங்கள் மிகவும் சிலாகித்துக் கூறிக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில், நியமனங்கள்

[௧௮ ஜூலை 2014]

வழங்கப்படுகின்றபோது காட்டப்படுகின்ற இவ்வாறான பாரபட்சங்கள் - பக்கச்சார்புகள், அரசியல் பார்வை அல்லது இனப் பார்வை என்பன நல்லாட்சி பற்றிய விடயத்தில் எங்களை நம்பிக்கை இழக்கச் செய்கின்றன என்பதையும் நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஒரு தமிழ் அமைச்சர் தமிழர்களை மாத்திரம் கவனத்தில் கொள்வது, ஒரு சிங்கள அமைச்சர் சிங்களவர்களை மாத்திரம் கவனத்தில் கொள்வது, ஒரு முஸ்லிம் அமைச்சர் முஸ்லிம்களை மாத்திரம் கவனத்தில் கொள்வது பல்லின மக்கள் வாழ்கின்ற, மக்கள் ஒருமைப்பாட்டுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு காலச் சூழ்நிலையில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது நம்பகத்தன்மையை இழக்கச் செய்யக்கூடிய ஒரு விடயமாக அமைந்திருக்கின்றது என்பதையும் நான் இந்தப் புள்ளிவிபரத்தின் ஊடாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன்.

அடுத்து, கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் ஏன், தென் பகுதிகளிலும்கூட இருக்கின்ற பெரியதொரு பிரச்சினை குடிநீர்ப் பிரச்சினையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைக் குளத்திலிருந்து பல இடங்களுக்கு நீரை வழங்கினாலும் அதன் பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு இன்னமும் குடிநீரை வழங்க முடியவில்லை. அதற்கான வேலைகள் நடக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டாலும், செங்கலடியிலிருந்து புல்லுமலை வரை காணப்படுகின்ற கொடுவாமடு, வேப்பைவெட்டுவான், இலுப்பையடிச்சேனை, கோப்பாவெளி, வெலிக்காக்கண்டி, மாவிலையாறு, கித்துள், புல்லுமலை, உறுகாமம் போன்ற இடங்களுக்கு இன்னமும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே உறுகாமம் என்னும் இடத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்துவதன்மூலம் குறித்த இடங்களுக்குக் குடிநீரை வழங்குவதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னர் எதிர் நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை இந்தக் குறுகிய நேரத்துக்குள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இப்பொழுது இந்தப் பாராளுமன்றத்தில் குறித்த அமைச்சர்கள் இருந்திருந்தால் அவற்றுக்குப் பதிலிறுக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும், இந்த உரை பதிவு செய்யப்படுகின்ற ஹன்சாட் அறிக்கையினையாவது அவர்கள் வாசித்தறிந்து, இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களாக இருக்கட்டும், தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களாக இருக்கட்டும், ஏன் சிங்கள மக்களாக இருக்கட்டும் அவர்கள் அங்கு எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் தீர்த்துவதை, உண்மையாகவே நல்லாட்சி நடைபெறுகின்றது என்ற விடயத்தை அரசாங்கம் இனிவரும் காலங்களில் லாவது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறி, அமைகின்றேன். நன்றி.

[பி.ப. 6.14]

௧௮ ஜூலை 2014 ஓபிஓ ஓபிஓ ஓபிஓ ஓபிஓ ஓபிஓ  
(மாண்புமிகு முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்)  
(The Hon. Muhammad Ibrahim Muhammad Mansoor)  
பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் ரஹீம்.

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்திலே கலந்துகொண்டு பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தமைக்காக மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை, எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்தக் குறுகிய நேரத்துக்குள் இரத்தினச் சுருக்கமாகச் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

நல்லாட்சி கொண்டுவரப்பட்டு, புதிய ஜனாதிபதி அவர்கள் உருவாக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் தாண்டிய நிலையிலும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஒரு பிரேரணையைக் கொண்டுவர நேர்ந்ததையிட்டு நான் மனவருத்த மடைகின்றேன். இது ஒரு துரதிருஷ்டவசமான நிலைமையாகும். கடந்த அரசாங்கங்களால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே சிறுபான்மைச் சமூகத்தினர் பல வகையிலும் படுமோசமாக நடத்தப்பட்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அதனால்தான் இரத்தம் தோய்ந்த முப்பது வருட யுத்தத்துக்கு நாங்கள் எல்லோரும் முகம் கொடுத்திருந்தோம்; அதனுடைய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தோம். அதன் விளைவாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய குணாம்சம், கொள்கை பற்றிய எந்தத் தெளிவுமில்லாத நிலையிலும் வடக்கு, கிழக்குப் பிரதேசத்திலே பெரும்பான்மையாகவுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களித்து, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தார்கள். இந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின்பும் வடக்கு, கிழக்கு மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்ததாக இல்லை. புதிய ஜனாதிபதிமூலம் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதையிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள், மன ஆறுதலடைந்த மக்கள், தற்போது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் இன்னமும் நிறுபூத்த நெருப்பாகவே இருந்துகொண்டிருக்கின்றன என்பதை இங்கே சொல்வதில் எனக்கு எவ்வித சங்கடமும் கிடையாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே யுத்தம் காரணமாகக் குடிபெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துகின்ற வேலைத் திட்டத்தை எங்களுடைய இந்த நல்லாட்சி அரசாங்கம் மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய அன்பான விண்ணப்பமாகும். வடக்கிலே குடிபெயர்ந்துள்ள தமிழ்ச் சகோதரர்களைக் குடியமர்த்துவது போன்று, நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலிலே குடிபெயர்ந்த முஸ்லிம் மக்களைக் குடியமர்த்துகின்ற ஒரு வேலைத்திட்டம் அவர்களது விருப்பத்தைப் பெற்று நிச்சயமாக, மிக விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதேபோன்று கிழக்கிலே, குறிப்பாக என்னுடைய தேர்தல் தொகுதியிலே மல்கம்பிட்டி, ஹிஜ்ஜிராபுரம், வீரச்சோலை, எத்தாழைக்குளம் போன்ற பிரதேசங்களிலே இன்னமும் மக்கள் மீளக்குடியேறாத நிலைமை காணப்படுகின்றது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களையும் மீளக் குடியேறுகின்ற பணியைச் சம்பந்தப்பட்ட திணைக்களமும் அமைச்சம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உயர் சபையிலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதுமாத்திரமன்றி, இந்த முழுத் தேசத்திலுமே இல்லாத காணிப் பிரச்சினை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே இருந்துவந்திருக்கின்றது; இன்னமும் இருந்து கொண்டேயிருக்கின்றது. பிறந்து வளர்ந்த, நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்த அவர்களுடைய பூமிகளுக்கு உரித்தும் உரிமைப் பத்திரங்களும் இருந்தபோதும், அவர்களுடைய நிலங்களைக் கபளீகரம் செய்த நடவடிக்கைகள் இங்கே

அறிக்கையிடப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய ஜீவனோபாயத்திற்காகச் செய்துவந்த விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் அவர்களுடைய விவசாயக் காணிகள் பல்வேறு வழிகளிலே திட்டமிட்ட முறையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நல்லாட்சி வந்ததன் பின்னர் அதற்குத் தீர்வு கிடைக்குமென நம்பியிருந்த மக்கள் இன்று படிப்படியாக அந்த நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் இன்று மக்கள் தங்களுடைய விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். வரலாறு தெரியாத அரச அதிகாரிகள் இந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் மனவருத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.

ஒரு காலத்திலே பொத்துவில் முழுவதும் பொத்துவில் பிரதேச செயலகத்தின்கீழ் இருந்தபோது வழங்கப்பட்ட நெற்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களைத் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற லகுகல பிரதேச செயலகத்தின் பிரதேசச் செயலாளர் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லுகின்றார். இது நகைப்புக்குரிய விடயமாகும். இவ்வாறான விடயங்கள் அந்த மாவட்டத்திலே காணப்படுவது துரதிருஷ்டவசமானது. அதுபோன்றுதான் ஆலையடிவேம்பு என்ற பிரதேச செயலகப் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பிரதேசமும் அக்கரைப் பற்றுப் பிரதேச செயலகத்தின்கீழ் இருந்தபோது அப்போதிருந்த நிருவாகத்தினால் வழங்கப்பட்ட காணி உரிமப் பத்திரங்களைத் தற்போது ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் அந்தக் காணி உரிமையாளர்கள் நடத்தப்படுவது துரதிருஷ்டவசமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

சம்மாந்துறையைப் பொறுத்தவரையில், அம்பாறை எல்லைக் கிராமத்திலே காணப்படுகின்ற கறங்காய் என்று சொல்லப்படுகின்ற நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரித்தான காணிகளில் அவர்கள் நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த நெற்பயிற்செய்கையைச் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'தயட்ட கிருள்' நிகழ்ச்சித் திட்டத்துக்காகக் கொண்டுவரப்பட்ட இராணுவத்தினர் அந்தக் காணிகளிலே தற்காலிகமாக அமர்த்தப்பட்டனர். ஆயினும், அவர்களுடைய பிடியிலேயே இன்னமும் அவை இருந்துகொண்டிருக்கின்றன. அதைவிட, இந்தக் காணிகளில் தனியாருடைய அட்டகாசங்கள் மூலமாக அத்துமீறி, அடாத்தாக, பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.

அதுபோலவே, எந்தவொரு விவசாய அமைப்புகளினாலோ அல்லது விவசாயிகளினாலோ வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படாத நிலையில், வளத்தாப்பிட்டிக் குளத்தினுடைய நீர்மட்டத்தை 3 அடியால் உயர்த்தவேண்டுமென்ற ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. எந்தவொரு தேவையுமில்லாத நிலையில் அவ்வாறு நீர் மட்டத்தை உயர்த்துவதன்மூலமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் நீரில் மூழ்கக்கூடிய அபாயம் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்தினால் இவ்வாறான திட்டமிட்ட சதியானது மேற்கொள்ளப்பட்டது ஓர் ஆச்சரியமான விடயமல்ல. ஆனால், அதற்கான தீர்வினை இந்தப் புதிய அரசாங்கம், 'நல்லாட்சி' என்று கூறப்படுகின்ற இந்த அரசாங்கம் வழங்கத் தவறுவதானது அல்லது தாமதிப்பதானது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, கடந்த சனாமியின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சலுகை அளவிய அரசாங்கத்தின் தொண்டு நிறுவனம் ஒன்றின்

நதியொதுக்கீட்டின் மூலமாகப் பலகோடி ரூபாய் செலவில் 550 வீடுகள் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டன. அந்த வீட்டுத்திட்டம் இன்று பாழடைந்து காணப்படுவது துரதிருஷ்டவசமானதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேரவேண்டிய அந்த வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தடையேற்படுத்தும் விதத்தில் இனவாதிகளால் நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக அந்த வீடுகள் வழங்கப்படாமல் இருந்தன. 2009ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமையவேனும் அந்த வீடுகள் இன்னமும் வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதை எந்த வகையிலே, யாரால் நியாயப்படுத்த முடியும்? என்ற கேள்வியை இந்த உயர் சபையிலே விடுக்க விரும்புகின்றேன். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்றவகையில், அதாவது, குறித்த வீடுகளை மூன்று இனத்தவர்களுக்கும் வழங்க வேண்டுமென்ற தீர்ப்புக்கு அமைய, அந்த வீடுகள் திருத்தப்பட்டு மிக விரைவில் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இறுதியாக, இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற நோக்கில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு விவசாய ஆராய்ச்சி, உற்பத்தி உதவியாளர் என்ற ஒரு புதிய நியமனம் வழங்கப்பட்டிருந்தது. நாடு பூராவும் 9,600 பேர் விவசாய ஆராய்ச்சி, உற்பத்தி உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

09 இலாஃசாரூட் லைஹிவூ

(மாண்புமிகு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்கள்)

(The Hon. Presiding Member)

Hon. Member, please wind up now.

09 இலஹிவூ ஓவிராஹி இலஹிவூ லைஹிவூ

(மாண்புமிகு முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்)

(The Hon. Muhammad Ibrahim Muhammad Mansoor)

Sir, give me one more minute, please.

ஆனால், கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலே அந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை. வடக்கிலும் அவ்வாறான நிலைமைதான் காணப்படுவதாக நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே தமிழ், முஸ்லிம் பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேசங்களில் அந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அந்த நியமனங்களை வழங்கும் எண்ணம் இருந்திருந்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கியிருக்க முடியும். ஆகவே, அடிப்படை உரிமைகளைக் கூட மீறுகின்ற இந்த நிலைமையை இந்த நல்லாட்சியில் தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது; அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்பதை உள்வாங்கி, மிக அவசரமாக இந்த நியமனங்களை கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கும் வழங்க வேண்டும். அதேபோன்று வடக்கிலே அந்த நியமனம் வழங்கப்படாதிருந்தால் அந்த பிரதேசத்துக்கும் இந்த விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் என்ற நியமனங்களை வழங்க வேண்டும். அந்தவகையில், இளைஞர்களுக்கு அந்த நியமனங்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொள்கின்ற விவசாயத்தை ஏனைய பிரதேச மக்களைப் போன்று அவர்களும் ஆக்க பூர்வமான முறையிலே மேற்கொள்ள வழிசமைப்பதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சு முன்வர வேண்டுமென்று கேட்டு, விடைபெறுகின்றேன். நன்றி.

[6.25p.m.]

ගරු සෙයිඩ් අලී සාහීර් මවුලානා මහතා  
(மாண்புமிகு செயிட்ட அலி ஸாஹிர் மௌலானா )  
(The Hon. Seyed Ali Zahir Moulana )

*Bismillahir Rahmanir Raheem.*

Thank you, Hon. Presiding Member, for giving me this opportunity. First and foremost, let me thank the Hon. R. Sampanthan, the Leader of the Opposition, for moving this Adjournment Motion which has given an opportunity for all of us to discuss various grievances and issues that we are facing in the Northern and the Eastern Provinces.

Sir, as you are well aware, almost for three decades, 1983 - 2009, due to conflict situation prevailed in the Northern and the Eastern Provinces and its peripheral areas, its populace had economically been starved. More significantly, we have been tragically compelled to lose our livelihoods, assets and hundreds of our family members. The infrastructural, physical and structural facilities of many villages and towns were badly damaged and one such town of the Eastern Province which was badly affected was Eravur, which is my hometown. Public and civil properties were affected. For example, the Eravur Police Station was overrun by terrorists and burned to ashes; public market, Eravur Town Council building and the library had totally been destroyed. The entire town of Eravur was considered as a refugee camp and there was a standstill in all our day-to-day activities much more so compared to other towns in the District.

Furthermore, we were deprived of development in every aspect and we were forcefully pushed backward. With post-conflict development, as normalcy has now been restored and good governance is now in effect, we hope that we can be a great strength to His Excellency the President and to the Hon. Prime Minister in their sincere efforts to steer the country towards political stability, improve our economy with sustainable development and bring back glory to our motherland.

Hon. Presiding Member, many matters have been discussed here. Many of our lands are occupied by the Sri Lankan Armed Forces. Although they say demilitarization is taking place, still those lands are not released. At this juncture, we intend to develop the affected areas and have identified many aspects on a priority basis. One such aspect is the relocation of the Eravur Police Station to a more suitable premises and release the current property to its owners. For over 25 years, the Eravur Police Station has been utilizing private properties for its use. The police station, barracks, officer's quarters and police car park are located there. One such property occupied by the Eravur Police belongs to Aligarh Central College, a burgeoning National School in Eravur, which is currently in dire requirement for more space in order to provide further facilities for its students. Actually, this contiguous

land to the school is currently occupied by the police is a dire need for this school. Therefore, Sir, the police, civil society organizations, the Local Authority of Eravur and general public have come to a mutual conclusion that it is imperative to relocate the police station to another suitable property with ample amenities can be offered to the officers in one large complex to serve the needs of the populace. Thereby, they can release the land to the school and other properties to the relevant landowners.

இந்த நிலைமையிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே எங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன. இன்று நல்லாட்சி மலர்ந்திருக்கின்ற இந்தக் காலகட்டத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களின் பாரம்பரிய விவசாயக் கிராமங்களான இருநாறுவில், றூகம், வடிச்சல், கோப்பாவெளி போன்ற பல கிராமங்களில் வாழ்ந்த மக்கள், 1985, 1990ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வன்செயல் காலங்களில் இடம்பெயர்ந்து ஏறாஹூர் நகரத்தில் திறந்தவெளி அகதி முகாமில் இரு தசாப்தங்களாக இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சொந்த நிலங்களில் குடியேறுவதற்கும் விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்ற பாரம்பரிய தொழில்களை மேற்கொள்வதற்குமான எந்த வசதிகளும் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை. இவர்கள் தங்களின் பாரம்பரிய சொந்தக் காணிகளுக்குச் செல்லும்போது அக்காணிகள் வேறுநபர்களால் உரிமை கோரப்படுகின்றது. இக்காணிகளின் உரிமைகளை உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் அதிகாரிகள் அக்கறையின்றி, பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள். உதாரணமாக, ஏறாஹூர் நகரத்தை அண்டியதாக மயிலம்பாவெளி கிராமத்தில் காணப்படும் அஸ்மீர் மாவத்தை என்னும் பிரதேசத்தில் 1978ஆம் ஆண்டு காணித் துண்டுகள் அரசாங்கத்தினால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அக்காணிகளில் உரிய மக்கள் குடியேறி வாழவிடாது தடுக்கப்படுகிறார்கள். இதுநிலை உன்னிச்சை இருநாறுவில் பிரதேசத்திலும் காணப்படுகின்றது. ஏறாஹூர் பிரதேசத்தில் வீடின்றியும் வீட்டுக்கான காணி யின்றியும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து அல்லற்படும் இந்த மக்களுக்கு அரசு காணிகளைப் பகிர்ந்தளிக்க இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மக்களுக்காக மாதிரி வீடமைப்புத் திட்டம்கூட உருவாக்கப்படவில்லை.

வாழ்வாதார, புனர்வாழ்வு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால், இந்த மாவட்டங்களிலுள்ள எங்களது பிரதேசங்களில் புனர்வாழ்வு நடவடிக்கைகள், வாழ்வாதார உதவிகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் அரசு சார்பற்ற நிறுவனங்கள்கூட கூடிய அக்கறை காட்டுவதில்லை. கண்துடைப்புக்காக மாத்திரம் ஒரசில நிறுவனங்கள் செயற்படுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைமை களுக்கான, உயிரிழப்புகளுக்கான நஷ்டஈடுகள் இதுவரை வழங்கப்படாத காரணத்தினால் பலர் தொடர்ந்தும் கையேந்துகின்ற நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

மேலும், எமது பிரதேசத்தில் நாட்டுக்காக உயிரிழந்த பல பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு வழங்கப் பட்டு வந்த உபகாரச் சம்பளம்கூட இடைநிறுத்தப் பட்டுள்ளது. அவர்களின் மரணங்கள் எவ்வாறு நடந்ததென இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் யுத்த காலத்தில் இடம் பெயர்ந்து நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டார்கள். அந்த மக்களுக்கு மீன்பிடித் தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். அதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும். மேலும், உவர்நீர் வாங்குகளில் மீன்பிடித் தொழிலை

மேற்கொள்ள வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். எனது பிரதேசமான ஏறாலூருக்கு அண்மித்து இருக்கின்ற சவுக்கடி, புன்னக்குடா, களுவங்கேணி போன்ற கடல் வளம் மிக்க பகுதிகளில் அனைத்து மீனவர்களுக்கும் பாரபட்சமின்றி மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

எங்களது பகுதிகளில் எத்தனையோ குளங்கள் தூர்ந்துபோயிருக்கின்றன. தோடையடியாற்று வெள்ளத்தடுப்பு முறிவு மற்றும் பாலங்கள், அணைக்கட்டுக்கள் என்பனவும் தூர்ந்துபோயிருக்கின்றன. இவ்வாறு தூர்ந்துபோயிருப்ப வற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைப் புனரமைத்து விவசாய மக்களின் மேம்பாட்டுக்கு நல்லதொரு வழிசமைத்துக் கொடுக்க வேண்டும். அதுமாத்திரமல்லாமல், 2016ஆம் ஆண்டு Ministry of Irrigation and Water Resources Management க்காக நிதி அமைச்சின் consolidated budget இலே Amalgamation of Rugam and Kitulwewa Tanks project க்கென நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்த தவரையில் இது மிகவும் முக்கியமான ஒரு project ஆகும்.

This augmentation not only increases the extent of cultivable lands up to 25,000 acres, but will also enable the farmers to cultivate the entire extent of paddy lands in the Batticaloa District in both Yala and Maha Seasons as well as to cultivate various other crops such as fruits, plants and vegetables whilst developing poultry and livestock in the rest of the cultivatable areas, which will enhance the National Food Production Programme 2016-2018 of His Excellency Maithripala Sirisena. Further, it is going to help us in climate resilience improvement along with mitigation of floods, which has been recurring every year during the monsoon season due to lack of proper water management. This facility will also provide drinking water for more than 200,000 people in the District.

Having said that, let me thank you, Hon. Presiding Member, for giving me this opportunity to speak on this Adjournment Motion and now, it is time for breaking our Ramadan fast and this very moment I am hoping and praying with conviction for our communities would reach a meaningful solution for all our grievances and the plight we all have undergone.

Let me also thank the Hon. Leader of the Opposition for giving us an opportunity and by moving this Adjournment Motion and he has paved a platform to place all our grievances. Before, I conclude let me say that this has given us an opportunity like a trial as if the North and the East are going to be merged.

Thank you very much.

[6.37p.m.]

০৫ এম.এ. সূমন্দিরান্

(மாண்புமிகு எம்.ஏ. சும்ந்திரன்)

(The Hon. M.A. Sumanthiran)

Hon. Presiding Member, I am happy to follow my Friend, the Hon. Seyed Ali Zahir Moulana, who made a case for the merger of the North and the East. I hope his sentiments will be duly regarded by his Party, the Sri

Lanka Muslim Congress, of which he is the only Hon. Member in this House and the United National Party, which is leading the Government, as we discuss in the Constitutional Assembly, a permanent solution to the national question that has afflicted this country since Independence.

In the last Parliament, we often used Adjournment Motions such as the one we are debating today - the situation in the North and East - to air the grievances of areas that had to recover from the war devastation. At those times, we wondered or we hoped for better times, times when the then Government would not be in office any longer or would change their mind and become progressive and that it will not be necessary for us to come to this august Assembly and speak of all of these grievances again. When a change came in January last year and then followed by the fullness of that change in August last year, we thought we have turned the pages and now it will not be necessary to air our grievances in public like this since we were also close partners who brought about that change in government. This Government is called the "Government that is implementing the principles of good governance".

As the Mover of the Resolution, the Hon. Leader of the Opposition stated earlier in the day, "We definitely see a change in attitude from earlier times, but translating that change of attitude into action seems to be lacking" to the extent that the two speakers who preceded me, both of whom are part of the Government, were heard to complain about the situation in the Eastern Province. Both of them - one Hon. Member is from the Batticaloa District and the other is from the Ampara District - stated, although they are Members of the Government, that the North and the East have been neglected and that there are several issues that remain to be resolved. Sir, it is sad that we have to urge the Government in a debate such as this, but, in a sense, we are exercising this privilege - we have democracy to be able to speak with frankness and tell the Government now of the various issues that we have brought to their attention before making them public.

The issue with regard to the release of lands was a crucial factor. Last year, at the Presidential Election or before that during the campaign, there was a definite promise that was given that all of the private lands will be released to the people - to the owners - for their resettlement. In fact, the intention of the Government was clear. In that, they moved in that aspect and released certain extents of land, both in the North and the East, but one-and-a-half years later, today, as we look back, we find that this is grossly inadequate, that so much more could have been done in a very short time.

In fact, our expectation was that all of these should have been done within the 100-day Programme of the Government which started in January, 2015. Unfortunately, after one-and-a-half years, more than 70

[ගරු එම්.ඒ. සුමන්තිරත් මහතා]

per cent of that land that has been illegally occupied by the security forces still remain within the domain of the security forces.

Similarly, if I am to highlight one other issue, is the issue of prisoners. I am highlighting that only for the reason that again a solemn promise was given in October last year; that before the 7<sup>th</sup> of November that a majority of these prisoners would be released. However, even to-date that has not happened. So, it is well and good for the Government to say the right things as it did on the 14<sup>th</sup> of September, last year in the UN Human Rights Council when the Hon. Foreign Minister spoke and he was applauded for his frankness for the vision that he revealed to the world of a new Sri Lanka, an inclusive Sri Lanka, and itemized the reforms that this Government would bring about in this country.

"Baby steps" have been taken and we do not deny that. But, they remain "baby steps". When a baby begins to walk, everyone applauds; people are happy that the baby is now standing up, taking the first few steps. Even if it falls, then it stands up; people are happy. But after two or three years if the baby is still stumbling, still falling down, still only taking baby steps, then there is something radically wrong with that and that is what we find with this Government and that is why, today, it has become necessary for us to urge the Government to pull their socks up as it were and move and deliver seriously on the promises that they have given to the people of this country more than anybody else and also to the international community at large.

Our people are frustrated naturally because you cannot keep promising them all the time and not delivering on those promises and therefore, this is a clarion call today to the Government to please speed up what they started doing in respect of all these matters that my Colleagues have spoken today. They have enumerated the difficulties that our people face in the areas of their occupation, in the allocation of jobs, in the fishing industry where people of other districts and from other countries invade our space and make it impossible for our fishermen to make a living. One example is, recently six persons who did not speak a word of Tamil were appointed as labourers at the Jaffna Kachcheri. Is that just? Are there not many thousands who are jobless in those areas? Even to grades such as this, somebody who could be walking to the office from nearby places should be recruited. But, from far away places, from other districts, people are being sent. Now our people have naturally started asking the question as to whether there is any change at all. They are asking us, "Is there any difference between what we had to endure during the last Government and under this new Government?" They know that there is change, there is a sense of freedom, there is relaxation of various measures that were imposed by the previous Government.

All that they are aware. But, it must move on; it cannot stay there. People's lives must be rebuilt. They must find their feet. They must be able to carry on with their living, make their own livelihood and live with dignity. That is still not possible for a majority of people who have suffered as a result of living in those areas in which violence ravaged for three decades or more.

So, Sir, the Ministers who spoke today told us about various projects that they were implementing. We are thankful for all of that, and yet, we found all of them wholly inadequate to deal with a special situation of recovery from war devastation of three decades. There must be special attention with special programmes if those people are to get back to normal living, and we urge the Government to consider this very seriously, to take us into confidence. We have supported the change. We have supported this Government. We voted for the last Budget Proposals with this Government giving the Budget Proposals a two-thirds majority. But as can be observed, we are unable to continue to give that kind of unconditional support any more and we know the reasons. So, it is time that the Government takes this seriously and our appeal to both the President and the Prime Minister who, we know, intend well, to make the necessary changes, to bring about some kind of structural arrangements.

It is not enough to tell the Hon. Ministers in charge of various subjects to consult us and work with us because that does not happen. The Hon. Minister for Resettlement was complaining bitterly that the Hon. Mavai Senathirajah has said that it is not possible to work with him and he said, "Hon. Senathirajah said that without foundation". It is with foundation; it is for good reasons that those sentiments were expressed. We have not lightly made these complaints. So, when these complaints now start emerging from us, we appeal to the Government to please take this seriously. If you want to actually realize reconciliation in this country, actually make a change, turn over a new chapter, have a new Sri Lanka where all the people live in contentment and with pride that they are Sri Lankans and do not have a sense of grievance that they are being discriminated against, then, the right attitudes that you bear in your mind must necessarily be translated into action. And, this is a golden opportunity and we ask that you do not flitter it away. It is a golden opportunity because we, on our part, representing our people with the mandate of our people, are willing to give that assistance to the Government, give whatever necessary to achieve that goal. The Constitution-making process is proceeding.

But at the same time, all of these day-to-day issues must be addressed, redressed and people must regain that confidence that in a new Sri Lanka which the new Government has promised, things will be different, that it will not be like before, that we will truly be able to proudly say, "We are Sri Lankans", that all the different peoples of this country will have their different identities



affirmed and given its due place, powers shared amongst the different peoples in such a way that mere majoritarian rule will not be the order of the day; that everyone will have a share, everyone will be able to actually use the sovereignty that is vested in the peoples of this country.

I thank the Hon. Presiding Member for granting me this opportunity to speak at the end of this Debate and conclude my speech.

Thank you very much.

ஓர் ஓலா஑஑ார்஑் ஓந்஑ி஑ுஓ  
(ஓாண்஑ுஓி஑ு தலைஓைதா஑்஑ும் ஓ஑ு஑்஑ினர் ஓவர்கள்)  
(The Hon. Presiding Member)  
Thank you.

ஓ஑்஑ி ஓலா஑ ஓ. ஓ. 6.30 ஑஑ு ஑ர் ஑ி஑ு஑ைன், ஓலா஑஑ார்஑் ஓர் ஓந்஑ி஑ுஓ ஓ஑ின் ஑ு஑ை஑ ஑ாஓஓ஑ ஑ார்஑ுஓ஑ி஑ு஑ ஑் ஑஑ை ஑஑ீ.

஑ார்஑ுஓ஑ி஑ு஑ ஓ஑் ஓ஑ு஑ு஑ு஑, ஓ.ஓ. 6.53஑, 2016 சூனி 21 ஑ை ஓ஑஑ர்஑ா஑ ஓ. ஓ. 1.00 ஑ை ஑஑் ஑் ஑ி஑ீ஑.

ஓ஑்஑ா஑ு஑ு ஑ு஑ம் ஓ.ஓ. 6.30 ஓ஑ி஑ு஑் ஑ி஑்஑ி஑ிட்டஓை஑ால் ஓாண்஑ுஓி஑ு தலைஓைதா஑்஑ும் ஓ஑ு஑்஑ினர் ஓவர்கள் ஑ினா ஑ி஑ு஑்஑ாமலே஑ு ஑ாரா஑ுஓ஑்஑ு஑ை ஓ஑்஑ி஑ை஑்஑ார்.

ஓ஑்஑஑ு஑ு, ஓ.ஓ. 6.53 ஑்஑ு, ஑ாரா஑ுஓ஑்஑ும் 2016 யூன் 21, ஑ெ஑்வா஑்஑்஑ி஑ு஑ஓ ஓ.ஓ. 1.00 ஓ஑ி஑ு஑ை ஓ஑்஑ி஑ை஑்஑ு஑்஑ு஑ு.

It being past 6.30 p.m., THE HON. PRESIDING MEMBER adjourned Parliament without Question put.

Parliament Adjourned accordingly at 6.53 p.m. until 1.00 p.m. on Tuesday, 21st June, 2016.



සැ.සු.

මෙම වාර්තාවේ අවසාන මුද්‍රණය සඳහා ස්වකීය නිවැරදි කළ යුතු තැන් දක්වනු ලබන මන්ත්‍රීන් මින් පිටපතක් ගෙන නිවැරදි කළ යුතු ආකාරය එහි පැහැදිලිව ලකුණු කොට, පිටපත ලැබී දෙසතියක් නොඉක්මවා හැන්සාඩ් සංස්කාරක වෙත ලැබෙන සේ එවිය යුතුය.

### குறிப்பு

உறுப்பினர் இறுதிப் பதிப்பிற் செய்யவிரும்பும் பிழை திருத்தங்களைத் தமது பிரதியில் தெளிவாகக் குறித்து அதனைப் பிழை திருத்தப்படாத பிரதி கிடைத்த இரு வாரங்களுள் ஹன்சாட் பதிப்பாசிரியருக்கு அனுப்புதல் வேண்டும்.

### NOTE

Corrections which Members suggest for the Final Print should be clearly marked in their copy and sent to the Editor of HANSARD within two weeks of receipt of the uncorrected copy.

---

**Contents of Proceedings** :

**Final set of manuscripts  
Received from Parliament** :

**Printed copies dispatched** :

හැන්සාඩ් වාර්තා  
කොළඹ 5, පොල්හේන්ගොඩ, කිරුළපන පාර, අංක 163 දරන ස්ථානයෙහි පිහිටි  
රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ පිහිටි රජයේ ප්‍රකාශන කාර්යාංශයෙන්  
මිල දී ගත හැක.

මෙම හැන්සාඩ් වාර්තාව [www.parliament.lk](http://www.parliament.lk) වෙබ් අඩවියෙන්  
බාගත හැක.

ஹன்சாட் அறிக்கையின் பிரதிகளை  
இல. 163, கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு 5இல் அமைந்துள்ள  
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீடுகள் அலுவலகத்தில்  
பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஹன்சாட் அறிக்கையை [www.parliament.lk](http://www.parliament.lk) எனும் இணையத்தளத்திலிருந்து  
பதிவிறக்கம் செய்ய முடியும்.

Hansard Reports can be purchased from the Government Publications Bureau  
at the Department of Government Information,  
No. 163, Kirulapone Avenue, Polhengoda, Colombo 5.

This Hansard Report can be downloaded from  
[www.parliament.lk](http://www.parliament.lk)